

வஸ்ந்தோத்யானம்

அல்லது

நான்கு பக்கிரிகள் கதை.

(தில்லி கல்வி மீர் அம்மான் இந்துஸ்தானபி வியற்சியது).

கி. ஜா. டி. பி. நாயக்

பண்டிட் S. M. எட்டெச் சாஸ்திரியாரால்

தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

முதல் பாகம்

சென்னை:
சுதேசமித்திரண் பிராஞ்சு பிரஸ்,
1922.

முகவரை.

தமிழில் அழகான பல கதைப்புத்தகங்களை இயற்றிய மிகக் கிர்த்திபெற்ற காலஞ்சென்ற பண்டிட் S. M. ஸட்சே சாஸ்திரியார் எழுதிய நாவ்களில் இது ஒன்று. “வள்ளதோத்யானம்” அல்லது நன்கு பக்கிரிகளின் கதையானது டெல்லிமா நகரில் இருந்த மீர் அம்மான் என்ற கவியால் உருது பாலையில் எழுதப்பட்டுள்ளது. உருது அல்லது ஹிந்துஸ்தானி பாலையில் எழுதிய அங்நானின் வார்த்தாவாகிய மீர் அம்மான் தன் கதையின் வரலாற்றை ஆரம்பிப் புதன்முன் தெய்வஸ்தோத்ரமான பல வாக்கியங்களைச் சொல்லி, உருது பாலையின் உற்பத்தியைக் குறித்தும் தனது வம்ச சரித் திரத்தைக் குறித்தும் இந்தக் கதை ஆகியில் இயற்றப்பட்ட காரணத்தைக் குறித்தும் சுருக்கமாய் வரைந்திருக்கிறார். இத்தேசம் ஸஸ்ட் இந்தியா கம்பெனியாரின் கீழ் ஆங்கிலேயரால் ஆளப்பட்டு வந்த காலத்தில், இக்கதையை மீர் அம்மான் எழுதினார். இத்தேசத்தின் வடபாக முழுவதும் உருது பாலையே வழங்கப்பட்டதால், தேசத்தை ஆண்டுவந்த ஆங்கிலேயர் அந்த பாலையை நன்றாய் ஏற்றறிந்து இந்துஸ்தானத்திலுள்ள ஜனங்களுடன் நேரில் சம்பாவித்து ஆட்சி புரியுங் தொழிலை செவ்வையாய் கடத்த வேண்டுமென்ற கருத்துடன் இங்கதை ஹிந்துஸ்தானி பாலையில் எழுதப்பட்டாரும். ஹிந்து, முஸ்லிம், பெரியவர்கள், சிறியவர்கள் என்னாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் எனிய ஹிந்துஸ்தானியினடையில் எழுதப்பட்டது. அம்மாதிரியாலே, பண்டிட விடைச் சாஸ்திரியரும் ஆண் பெண் சிறுவர்கள் முதலிய எல்லா முழுங்களும் இங்கதையை ஏங்கறியும்பொருட்டு எனிய தமிழ்நாட்டில் எழுதியிருக்கிறார். எனபதை காம் குறிப்பிடவேண்டும். காம் எனிய கதையை காசித்தறியும் பொருட்டாகிலும் ஹிந்துஸ்தானியினடையில் ஏழைகளினால் மீர் அம்மான் நினைத்தார் வாய்ப்பு கூட காசித்துப்போடு, இங்கை எவ்வளருடைய

மனதயும் கவர்த்துவதில் சிகரற்றதன்று ஈன்கு விளக்கும் பல்லிபினிருந்த அழீர் குண்டு என்பவர் தமது குருதேச அளினாக பெய்யபிருந்ததால் குருவின் மனதைக்களிக்கச் செய்ய முதன் முதலில் இக்கூத்துப் பியற்றி தினங்கோரும் சொல்லிவந்தாராம். அன்று முதல் இக்கூதை பார்வி பாறையில் எழுதப்பட்டு பிறகு மீர் அம்மானுல் உருது பாறையில் எழுதப்பட்டது. இக்கூதை ஆதியில் எவ்விதம் ஒரு நோயாளியின் மனதைக்களிக்கச் செய்ததோ அவ்விதமே இதனை இனிப்புப்போருடைய மனதயும் ஆனந்தக்டலில் இருக்கச் செய்யுமென்று நினைக்கிறோம்.



வஸ்ந்தோத்தியானம் :

அல்லது

நான்கு பக்கிரிகள் கூடது.

• [www.tutorialspoint.com](#)

உலில்லைப் போட்டை (அதாவது கல்கத்தா) கலைஞரின் காரியத்தை நிர்வாயிப்பவர்களாகிய பிரபுக்களுக்கு மீர் அம்மன் என்ற நிலை கணி எழுதிக்கொண்ட மஹு:—

குணத்தை ஆராய்ந்தறிக்கு அதற்கேற்றபடி மரியாதை செய்ய வண்ண பிரபுக்களை ஈசன் என்றென்றைக்கும் காப்பாற்றுவாராக. பிரபுக்களிட்ட வட்டளைப்படியே நான்கு பக்கிரிகள் கதையைப் படித்த பாடுகள் ஆயிரம் பட்டு “உங்கு எமி அல்லா” என்ற பாவையில் “பாக்கு பழார்” அல்லது ‘வஸங்கோத்யானம்’ என்ற பெயரிட்டு இவ்வெற்றுடம்பு செய்யலாயிற்று. ஈசனருளால் இவ்வுத்தியானம் என்னப் பிரபுக்களும் உலைவுபெற்ற பெருமையால், அதாவது, இப்புத்தகத்தை அடங்கேற்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதால், அதுபற்றியிருப்பதாயிற்று. அதனால் நானும் இதன் பயனை இனி மேற்கொண்டு அதுபற்றிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கும் இப்புத்தகதான் உதிக்கூடாயிற்று. மொட்டு போல் அரும்பியிருந்த என் உள்ளும் ஓரூஜமலர்போல் மலரவளிற்று. ஏகிம் பர ஜெயல் என்ற வினாம் ஏழுதிய உரைநாமானில் தமிழைப்பற்றி இருக்கிறார்ஜெயல்தாவது—“ஏவ்வளவோ தங்களை முப்பற விடுவதும் அதைப் பற்றி என்ன என்றாலும், இப்பரவளை சரித்திருத் தான் பற்றி விடுவது என்ன என்றால் என்னுடேதான்.” அவ்வளவு அடிக்காலமாக இருந்து வருமானம் பூப்படுத்திப் பிரசாரமாக வருகிறது.

ஏப்புவனோ! வெள்ள குலத்தை அறிந்தவர்கள்கூரோ! ஆனால் எண்ணப்பற்றி விண்ணப்பஞ் செய்துகொள்ள அவசியமே இல்லையன்றோ. தெய்வமே! கேழுமீம் என்ற உன் ரகசத்திரம் என்றென்றாற்கும் பிரகாசிக்கக்கூடவதாக. கருணைகரக் கடவுளோ! பரிபூரணங்தமே! சின் திருநாமமே சானம்.

சில்லன் கூடியே! படைப்பதில் உன் சக்தி என்ன சக்தி. ஒரு கைப்பிடி மண்ணால் எத்தனையிதங்களான முகங்கள், எத்தனை விதங்களான உருவங்கள் நீ செய்து விட்டாய்! கருப்பு, வெளுப்பு என்ற இரண்டு வர்ணங்கள் சிக்சயமாக ஏற்பட்டபோதிலும் ஒரே விதமான மூக்கு, காது, ஒரே விதமான கைகால்கள் எல்லாருக்கும் நீ கொடுத்திருக்கின்றூய். அப்படி யிருந்தபோதிலும், ஒருவனுடைய உருவம் மற்றொருவனுடைய உருவத்தை ஒத்திருக்க ஒருபொழுதும் எங்கும் கண்டதே யில்லை. ஒரு கோடி ஐநான்களுக்குள் நாம் பாராத் தேடுகின்றோமோ அவனை அங்க அடையாளத்தால் கண்டு பிடிக்கின்றோம். நாம் கானும் ஆகாயம் என்பது உனது சக்தியை என்ற சமுத்திரத்தின் ஓர் சுமிழியன்றோ! பூமியோ அங்கே சமுத்திரத்தின் ஓர் அனு. ஆனால் இதல்லவோ வித்தை! இப்பூமியின் மேல் சமுத்திரம் ஆபிரக்கணக்காய் எவ்வளவோ அலைகளாக கிண்ற தென்றிலும், இப்பூமிக்கு அது ஒருவிதத் திங்கும் செய்ய முடிவதில்லை. எவ்வளவுவைக்கு இவ்வித அபார சக்தியும் மனிலம் யும் இருக்கின்றனவோ அவனைப்பற்றிப் புழுவும் துதிக்கவும் மானிட வாக்குக்குச் சக்தி சொற்போடுமுண்டோ? வாயை மூடுக வேண்டுமென்ற யோனிருந்தன்றோ, மரியாதை? மானிட வாக்குக்கு எதைத்தான் சொல்லவேண்டும் மென்றாலும் சொல்லும் எனிது. ஒன்றும் சொல்லாமல் மூடுகே விடாமல் வாயை மூடுக வேண்டுமிருப்பதன்றோ மேன்மை? ஆனால்முதல் பூமியினால்தான் எவ்வளப் படைப்புக்களும் எவ்வளவையோ பிருக்கின்றனவோ அவன் புழுமூப்பற்றி என் எழுதுவதற்காக ஏதாவது எனக்கு சக்தி எவ்வாறு உண்டாகும்? “ஒன் அவன் அறிவு மூடும் வில்லையே” என்ற பாய்வேரி தொல்லியிலிருந்த அதன்பிறகு என்று அது ஒருவன் என்ற அறிவுத்தைப் பார்த்து எழுத்துக்கூடியது.

பெரும் மூடன்களே! இரவும் பகலுமாகிய சுந்திராஹம், ஆரிபதாம் அவன் கிருஷ்ணத்த சிருஷ்டிகளைப் பார்த்து வியப்போடு திரிச்து கொண் டிருக்கிறார்கள்களே! எவ்வளவுவழக்கு இரண்டாவள் என்னுவது அல்லது ஒப்பானவன் என்னுவது மற்றொருவனில்லை யோ அவ்வாறு ஒருவனுயிரிருப்பவனுக்கு ஈசன் என்ற திருநாமம் எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றதன்கே! ஆனால் இம்மட்டும் நான் அறிவேன், எல்லாவற்றையும் படைத்துக் கூப்பாற்று கின்றவன் அவனே, அவனது கருணையும் கடாக்ஷமும் ஒவ்வொரு விதத்தாலும் என்னிடம் இருக்கின்றது என்பது மட்டும் தின்னோம்.

அவன் அருள் அவன் நண்பனுள பயமயர்மேஹும் இருக்கின்ற தென்பது தின்னோம். அங்கண்பனுக்கென்றே ஆகாயத்தையும் பூமி கையும் அவன் படைத்தான். பயமயர் என்ற பட்டத்தையும் கொரவத்தையும் அளித்தான்.

முஸ்தபாவின் சிர்மலமான தேகம் ஈசன் தேகத்தின் ஓர் ஒளி; ஆகையாற்றுன் அது தன்னிழல் நிலத்தில் சாயாமல் இருக்கதென்று எல்லாரும் சொல்லுகின்றார்கள். அப்பெயர் பெற்றவருடைய புகழைக்கடிய மட்டும் எடுத்துச் சொல்ல எனக்கு வல்லமை ஏது? ஆனால் பேச்சில் தேர்ந்த வல்லவர்கள் தாங்கள் ஏதோ சொல்லுவார்கள் என்னிக்கொள்ளுவது ஒரு பெரும் வழக்கம்.

அவருக்குப்பின் பட்டம் பெற்ற 12 இமாம்களுக்கும் ஈசனரூள் இருக்கக்கூடவதாக. அவர்கள் ஏற்பதம் பெறவார்களாக.

ஈசன் தோத்திரமும் பயமயர் புகழும் இவ்வளவுடன் சிறுத்தப் பெற்றார். இனி நான் ஆடும்பித்திருக்கும் காரியத்தைப்பற்றிப் போகின்றேன். ஜகத்சா, சீ அனுப்பிய கபியின் ஸந்ததிகளுக்காக எனிப்பொழுது எழுதப்படுகும் இக்கைத் தெரியேர் சிறியோர் முறையான எல்லாருடைய உள்ளத்துக்கும் ஏற்றதாக இருக்கும்படி விடுவிருப்பியார்,

கதையின் வரலாறு.

இங்கே கிரந்தம் எழுதுவதற்குக் காரணம் என்றவெனில்,— அல்லிர் 1215—6 ஆண்டுக்குச் சரியான இங்கிலீஸ் 1801, பகவி 1207 வருஷம், பிரபுக்களுக்கென்றாம் பிரபுவாகிப் பார்க்கின் வெல்லெல்லி லார்ட் மார்னிங்டன் கவர்னர் ஜெனரலாக சிருந்தார். அவரைப்பற்றிப் புகழுவேண்டுமென்றால் புத்தியே திகைக்கின் மது. ஏனெனில் அவரிடம் ஈசன் பெரியவர்களுக்கிருக்குவேண்டிய எல்லா சம்ருணங்களையும் தொகுத்து அமைத்திருந்தார். ஏதோ இத்தேசம் பண்ணியிருந்த புண்ணியத்தால் அத்தன்மையான பிரபு இதை ஆளவந்தார்.

அவர் அவ்வாறு வந்ததாலன்றே எல்லா ஜனங்களும் இவ்வளவு கேழுமத்தையும் சங்கோஷத்தையும் அனுபவிக்கின்றார்கள். இப்பொழுது ஒருவன் மற்றொருவனைக் கெடுக்கவாலது தீவ்குகிப்பியாவது மனத்தாலாவது துணியமுடியுமா? புளியும் ஆடும் இவர் காலத்தில் ஒரே துரையிலன்றே நீர் அருக்குகின்றன. அவரை ஊழும்திக்கொண்டன்றே எல்லா ஏழைகளும் பேழூக்கின்றார்கள். அவர் காலத்தில் எல்லாச் சாஸ்திரங்களுடைய பரிசோதனையும் இங்காட்டி ஜனதாயிற்ற. புத்திமானங்களான பிரபுக்களுக்கும் ஒருவித அவர் பிறந்தது. அது யாதெனில் ஒருத் பாலையை நாம் ஜனரூபம் கற்றறிய வேண்டும், இந்துஸ்தானத்திலிருக்கும் ஜனங்களுடன் நாம் நேரில் பேசி சம்பாவிக்க வேண்டும், சௌகர்ய ஆகும் வேலையை நாம் சரியாய்க் கொப்பி வேண்டும் என்பதையும் இந்தராணத்தால் இதே வருஷத்தில் எத்தனையோ புதூகங்கள் அவர்களுடைய உத்தரவுப்படி புப்பாலையில் உயற்றப்பட வேண்டுகின்றாம்பின.

புத்திமானங்களாயும், இந்துஸ்தாணி பாலையைப் பேசுவதற்கானாயும் பிருக்கிற பிரபுக்களுக்கென்றாம் காரணம் போது கொள்ளுகின்றேன், இந்த கான்கு பக்கிரிக்கிரி காரி குதுப் பூது தல்லியிலிருந்த அமீர் குன்று என்பதை (பின் கொலைப்பொறி எருவதற்காக) கேட்கிற் கூடுதலாக ஒரு சிறந்து

தில் ஒன்றா என்றென்றாவர்குந்தார். அவருக்கு மற்றெல்லை பட்டப் பேயர் வரீவர்ப்பக்கடி என்பார்கள்; அவருடைய திருமானிங்க டில் ஸில் கோட்டையிலிருந்து முன்று குரோச தாரத்தில் சிவப்பு வாச படிக்கப்பால் மட்டுமா வாசலுக்கு எதிராக விருந்த சிவப்பு வாசத்துக்குச் சமீபத்தி விருந்தது. அந்தக் குரு ஒரு சமயத்தில் தேச அசௌக்கியப்பட்டு வியாதியால் வருந்தலானார். அப்பொழுது தமது குருவின் மனத்தைக் கணிப்பிக்க அமீர் குன்று தினங்கேள மற்றும் இக்கைத்தயைச் சொல்லி வந்தார். அவர் கோயால் வருக்கிப் பாலமெல்லாம் அவருடனே இருந்து பணியிடை செய்து வந்தார். சுசனும் சொற்ப காலத்தில் அவர் தேசத்தைச் சொக்கியம் பண்ணி வந்தார். அவர் தாம் தலைக்கு ஜலம் விட்டுக்கொண்ட தினத்தில் இக்கைத்துக்குப் பல சுருதி மாதிரி ஓர் சாற்றுக்கலி கூறினார்:—“எவ்வென்றாலும் இக்கைத்தயைக் கேட்கின்றாலே அவன் சுசனருளால் கோய ந்த வாழ்வன்ன தேகம் பெறுவானுத்” அன்று முதல் இக்கைத்தயைப் பார்வி பாகையில் இயற்றப்பட்டு எல்லாராலும் படிக்கப்பட்டு வந்தது.

இப்பொழுது நான் ஹிந்துஸ்தானியில் இதைச் செய்த காரணம் சொல்லுகின்றேன். ஈசன் அருள் பெற்றவர்களுள் முதல்வரம், எல்லா உத்தமர்களுக்குள்ளும் சிரேஷ்டரான ஜான்கில்க் ரிஸ்ட் (அவர் பாக்கியம் கண்கையும், யமுனையும் எக்காலம் வரையில் ஒடுக்கை நிறைவேர அக்காலம் வரை போக்கக் கடவுதாக!) என்பவர் என்னைப் பார்த்து இவ்வாறு வட்டாரியிட்டார். சீர் இக்கைத்தயை ஹிந்துஸ்தானியில் ஏழுதுவி, ஹிந்து, முஸல்மான், பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய எல்லா ஜனங்களும் சுதாஞ்சனமயப்பத் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசுக்கொள்ளுவார்களோ அந்த கண்டியில் மொழிபெயர்த்தெழுதும். அவர் எனக்கூட வட்டாரியிட்டு எப்படி ஒருவன் மற்றெல்லாவேறுடு ஸம்பர விப்பாட்டு அப்படித் தெளிவான கடையில் எழுத ஆர்ம்பித்தேன்.

மீண்டும் அவர்கள் டில்லியில் யெது அப்படி பாகையால் முதல் முதல் காலத்தையை இயைபிடித்தேன். என முக்குறை விட முடிவாகும் என்று அரசாங்க காலம் முதல் நிலைமேற் கொண்டு,

முறையால் நல்வாரு அரசனிடமும் வெகு அபியளத்தடியும் அங்புடதும் சேதித்து வச்தார்கள். அவ்வரசாங்கும் அப்பாற்றும் அபியளத்தை எப்பொழுதும் மேற்கொண்டவர்களாய் என்கிண வடப் சேவையை அபியளித்து எங்களை எப்பொழுதும் ஆதரித்து வாதார்கள். பல ஜூகிர்கள், பல பிரதுகள், வெகுமதிகள் இவை என்களைக்கு ஏராளமாகக் கொடுத்தார்கள். எங்களை ராஜாங் குத்து உத்திபோகல்தான்னும் ராம்பரையாய் ராஜஷ்வளிகள் என்றும் ஒப்புக்கொண்டு, ராஜ சாஸனங்களில் எழுதி அக்கால எங்களை அரண்மனை தல்தரத்தில் வைத்துக் கட்டினார்கள். எந்த வம்சத்தைக்கொண்டு பல வம்சங்கள் வெகு கேழமூக வழிந் தனவோ அவ்வம்சம் இப்போது ஒன்றியில்லாமல் அழிந்தபோது வே, மற்ற விஷயங்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? நன்றாகத் தெரிச்த விஷயத்தை வெளியிடுவானேன்? அதன் பிறகு ஜட்டாட்டை கிளிதிருத்திய நர்ஜிமாறல் என்பவர் எங்கள் முன்னேர்களுக்கெடு ஜாகிரை ஜப்தி செப்தார். ஆப்கன் தேசத்தாராஜிய அற்மத்தூ எங்கள் விட்டையே கொண்டோ பிட்டார். இவ்வண்ணம் பலவிதமான துக்கங்கள் அனுபவித்து பிறகு கான் பிறந்து வளர்த்த என்னுடைய ஜுன்ம பூமியாகிய அங்காரத்தை கிடும்படியாயிற்று. எந்தக் கப்பறுக்கு மாலுமி இல்லையோ அது எப்படி மூழ்காமலிருக்கும்? நானும் காசம் என்ற கடவில் மூழ்கானேன். கிஂதை எந்ற கடவில் மூழ்க்கேன். மூழ்குகின்றவை மூக்குப் பிடுப்புக்கு ஒரு திரணம் (துரும்பு) கிட்டினுவும் அது வெகு பெரிதல்லவா? ஏதோ சில வருஷங்கள் அவர்மஸ்பாத் என்னும் காரத்தில் சுகமோ கஷ்டமோ நாலத்துக்கு ஏற்றபடி அதைப் பித்துக்கொண்டு கழித்தேன். கடவியாய் அவ்வுறையும் கூட விட்டீக் கால் மக்களைத் தட்டிக் கொண்டு புறப்படியிடுவாயிற்கு சித்தமும் படியளப்பவன் என்கிற ஏற்றபடி அவ்விடத்திலிருந்தும் கொடுக்கவில்லை. என் ஸம்சாரத்தை அவ்விடத்திலேயே கிட்டுப் பிழைக்க வழி தேடுகின்றவனுபத் தெரியாத பயிற்சி வாய்க்கூட்டுக்குள் பிரதான காரமாகிய கட்டாவுக்கு வர்த்த வேண்டும். சில காலம் குறு கேள்வியின்றி இருக்கிறேன். அதன் அமுக்காப் பிழைக்கும் பாதை வரவேண்டும் கடவுளை கடவுளை

வீர முகம்மது காலம்தானுக்கு டாத்பாராக அபிநிதம், ஏற்குறைய இரண்டு வருடங்களம் அவ்விடத்திலேயே இருந்தேன். எனக்கு ஆகிள் ஒருவித கண்மையும் விளக்கயில்கூ. அதன் பிறகு முன்வியிர்பதனார் ஆனி என்பவர் தயவால் நான் ஜான் சிலக்காட்டு வாழிப் பூருதத்தில் கொண்டுபோய் விடப்பட்டேன். அம்மானாத மேன்மை என்றென்றைக்கும் ஒங்குவதாக! ஏதோ என் ஈல்லதிருஷ்ட டத்தால் அவ்வண்ணமான பெரியவருடைய வம்ரகூஜீன் எனக்குக் கூடியது, அப்பொழுதுதான் இனிமேலாவது எமக்கு எங்கு காலம் கொருங்கிற்றென்று நான் கருதலானேன். அதுவே வேண்டாம்; இனி ஒரு கவளம் சோருவது சிக்சிக்கத்தயாய்ப் புசித்துவிட்டுக் கொள்ள நீட்டிக்கொண்டு தூங்கலாமல்லவா; இதுவே பெரும்பாலும்; இதுவே போதும், என்ற சினைத்தேன். ஏதோ இனியவர் களும் முதிபோர்களுமாய் பத்துப் பெயர்கள் என் வீட்டில் என்னால் உணவு பெற்று என் யழுமானை வாழ்த்துகின்றார்களோ! என்ன அவ்வண்ணமான வாழ்த்துக்களை அங்கீகிப்பாராக.

இது சிற்க, உருது பாஸை உற்பத்தியான விதத்தை ஏன் என் முன்னோர்கள் முகமாய்க் கேட்டபடி சொல்லப்படுகின்றேன். முன்வியென்றும் பட்டளைம் பழைய காலம் தொடங்கி விருந்துக்கண்டைய ஆளுகையில் இருந்துகொண்டே யிருந்தது. விருந்து ராஜாத்துக்கும் குடிகளும் அங்கோத்தில் எந்நாளும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். தங்களுடையபாஸையைபோய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உற்றேரக் குறைய ஓராயிரம் வருஷங்களுக்கு முன்பு அங்கோத்தில் முஸல்மான்களுடைய ஆளுகை தொடங்கிறது. முதல் முதல் காலாண் முகம்மது கவனி அவ்விடம் வந்தார்; அதன் பிறகு விவரியும் விவரியும் அவ்வுரிமீல் பாத்தோக்களானார்கள். இவ்வண்ணம் குடும்பில் கலப்பு உண்டாயிப் காரணத்தால் விருந்துக்கண்டும் முவல்லமானதும் நாக்கள் தாங்கள் வழக்கமாகப் பேசி வந்த பாஸையிலும் கிடை கூடிய உண்டாயிற்று; கடைசியாக் அமீர் தைமூர் என்பவர் விவரங்களைத்தொகையே கைப்பற்றினான். இன்றைக்கும் அவ்வண்ணமான நாம்பிரத்தும் தாங்கள் அரசர்களாக இருக்கின்றார்கள். அவ்வண்ணம் காலம் கொட்டி அவன் கோவைக் கோடு

ஏட்டன் டில்லியிலே சிறபெற்று இருந்தது. அந்தாணத்தால் அங்காத்தின் கோட்டை தெருவுக்கு உருது என்ற பெயர் வழக்கப் பெறலாயிற்று. அதன் பிறகு பட்டாண்களிடம் வெகு அவ்வகைப் பட்டை ஒருமாயுள் வெறப்புற்றவனுப் பேரு நாடு (பாரசிய) போப்ஸ் கேர்ந்தான். கடைசியாப் புங்கிருந்து திருமியிவந்து நன்றாக அங்கிலம் கலகம் செப்த பட்டாண்களை சிர்முலமாக அழித்தான். மறு படியும் கலகம் செய்யவாவது சண்டையிடவாவது ஒருவனுவது மிகுந்து சிற்கவே யில்லை.

எப்பொழுது அக்பர் பாத்தா சிங்காதனமேஹ்ரோ அப் பொழுதே அவருடைய நற்குணத்தையும் ஒப்பற்ற உதாரணத்தையும் கேட்டு எல்லா ஜாதியார்களும் பல தேசங்களிலிருந்தும் அவர்ராஜ்யத்துக்குள் விரைவாக வந்து குடியேறினார்கள். ஆனால் அப் பொழுது ஒவ்வொரு ஜாதியாருடைய பேச்சும் பாலைத்தயும் வெவ்வேறுக்கவே யிருந்தது. ஒரேயிடத்தில் ஒருங்கு கூடி ஒருவனுக்கொருவர் கொடுத்தல், வாங்கல், யியாபாரம், வர்த்தகம், கேள்வி உத்தரவு முதலிய வியவகாரங்கள் எடுக்க ஆரம்பித்ததும், அவைகளுடைய கலப்பு உருது என்ற ஓர் பாலைத்தயாக ஏற்பட்டது. ராஜாதிராஜன் ஷாஜஹான் ஹீர் என்பவர் டில்லியைச் சுற்றி அழுவான கோட்டையைக் கட்டி ஜம்மேமஸ்ஜீத் என்ற கோரியைக் கட்டி, டில்லி ரகாத்தின் சுவர்களையும் எழுப்பி, மயில் விம்ஹாஸ்தத்தின் யேல் கவரத்தினங்களை இழுத்துப் பொன்னாலும் வெள்ளியாலும் கெப்பியப்பட்டு விளக்கிய தனது விதானத்தை விரித்தும், கவரப் பூலி மாதாங்கள் என்பவர் வாய்க்கால் வெட்டி டில்லிக்கு ஹீர் கொண்டு வந்து விட்டும், வெகு கந்தேராஜமகட்டு அவ்வாறு கால வர்ப் பெட்டப்பட்டதற்கு உற்சவம் விளங்காது. அங்காத்தையிப் பூலு ராஜ்யத்திற்குப் பிரதான மேம்பாகச் செய்யலானார். அவருடைய ராஜ்யத்துக்கு அன்றமுறை ஷாஜஹானுபாத் எந்த போக்குவரத்தில் வந்தது. டில்லி வேறு இது வேறு என்றாலும் அது பூலும் பட்டினம்; இது புதியபட்டினம் இப்பட்டினங்களின் கூடு விதிக்கு “உருத ஏழு அல்ல” என்ற பெயர் இப்பட்டது.

அமீர் உறுது காலம் போடக்கி முதல்தாலை அலை காலம், கால்தாலை போட்டியலும் அதுவரை விடுவது காலம்

ஆலம் தீர்களும் வரையில் தலை முறை / தலை முறையா இவ்வுச்சத்திலேயே டில்லி சக்கிராடிபுத்தியம் சில்லிபெற்ற இருந்தது. உருது பாலையும் மேல் மேலும் நாகரிக மக்கள்து அதற்கொப்பான பாலை இவ்வுலகத்திலேயே ஒரு காலத்திலும் இல்லவே இல்லை என்று சொல்லலாமாக அவ்வளவு அழகாக விளக்கிறது. ஆனால் ஆராய்ந்தறிந்து இவ்விதம் தீர்ப்புச் சொல்ல சில்லு பக்கபாதியான ஒரு நியாயாதிபதி வேண்டுமல்லவா. அதற்காக வென்றே ஈந்தன் இப்பொழுது எவ்வளவோ சிரமப்பட்டு வெகு தானைக்குப் பிறகு வெகு புத்திமானும் பகுக்தறிவில் தேர்ந்தவரு மான ஜான் கிள்க் ரைஸ்ட் என்பவரைச் சிருஷ்டித்தார். இம்மகான் தமது சொந்த புத்திபாலும், அறிவாலும், முயற்சியாலும், சிரமத் தாலும், இப்பாலையை அறிந்துகொள்ள வழிநால்கள் இயற்றி பிருக்கின்றார். இக்காரணத்தால் இந்துஸ்தானத்தின் பாலையா கிய இந்த உருது எங்கும் விளங்குகின்றதாய், புதுவித சிறப்புப் பெறலாயிற்று. மற்ற பாலைகள் பேசும் ஒருவனும் தனது பாலை, பாலை, நடை உடை இவைகள் அழகற்றவைகள் என்று ஒருங்கிணமு நும் எண்ணவேமாட்டான். கிராமத்தான் நகரத்துப் பேச்சைப் பழிப்பான். தன்னைச் சேர்ந்ததெல்லாம் மேன்மையுள்ளன என்றே எண்ணிக்கொள்ளுவான். எந்த அபிப்பிராயம் சிபாயமான அபிப் பிராயும் என்பது படித்தவர்களுக்கல்லவா தெரியவேண்டும்?

அறமத்தோ அப்தாவி காபூலிலிருந்து வர்து டில்லி நகரத் தைக் கொள்ளியிட்டபொழுது ஓராலம் கீழ் நாட்டிலிருந்தார். இந்காரத்தைக் காப்பாற்றுவதன் ஒருவனுவதில்லை. அரசில்லா ஹரா பிற்று. எது வரையில் அரசாகவியோ அது வரையிற்றுன் நகரத் தின் சேஷமும் என்பது உண்மையல்லவா? திடீரென்று ஆபத்து விளைவே இந்காரத்தில் பிரதான ஜனங்கள் தங்கள் மனத்துக்குத் தேங்கிய இடங்களுக்கு ஒடிக் கலைந்து போனார்கள். அவர்கள் ஏதேஶுக்காக்கு ஒடினார்களோ அத்தேசத்தார்களோடு கலங்க அரசாந்தான் தங்கள் முன் பேசி வந்த பாலையில் மாறுதல்கள் நடந்தன. இவ்வாறு 5, 10 வருஷங்கள் வேறு நாட்டில் வசீத்து விடப்பட்டன. இதைப் பாது கொள்ள டில்லியிலேயே சேர்ந்த ஒரு சிறியக

வளிக்கானுர்கள் அப்பொழுது அவர்கள் எவ்விதமாய் டில்லி பூவ பாலையைச் சரியாகப் பேசவல்லவர்களா? என்போவது ஓர் இடத்தில் அவர்கள் தவறித தான் பேசியே தீரவேண்டும். ஆனால், கஷ்டமோ துக்கமோ எல்லாவித சங்கடங்களையும் முற்றிலும் மனுபவித்துக்கொண்டு அந்த 10 வருஷமும் டில்லியை விட்டு தூடாமல் அதிலேயே ஸ்திரமாக விருந்தவர்களும், தங்கள் முன்னேர கன் 5 அல்லது 10, தலைமுறைகளாக டில்லியிலேயே வசித்து வரப் பெற்றவர்களும், டில்லியிலேயே பிரபுக்கள் சங்கத்தில் ஈவாசம் செய் துவந்தவர்களும், ஜனஸமூகத்திலும் உற்சவத்திலும் கௌண்டிருந்தவர்களும், டில்லித் தெருவிலேயே அலைந்துகொண்டிருந்தவர்களும், அவ்விடம் விட்டு வெளிப்போடும் கூப் பாலையை மற்ற பாலைகளுடன் கலக்கவிடாமல் காப்பாற்றி கூவத் துக்கொண்டிருந்தவர்களும் பேசம் பேச்சு நிச்சயமாய் அழுளை பேச்சாத்தான் இருந்தே தீரவேண்டும். இந்தத் தாழுந்தவரும் (மீர் அம்மான்) எவ்வளவோ தேசங்கள் அலைந்து திரிந்து அவ்விடங்களிலுள்ள காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டு கடைசிபாய் "இங்காம் வந்து சேர்ந்தவன்.

II. கதையின் ஆரம்பம்.

இப்பொழுது நன் கதையை ஆரம்பிக்கின்றேன். அந்தே நாது கெடுத்துக் கேட்டு அதன் யேக்யதையைப் பற்றி உத்திரவுக்குள்ளேயே தீர்மானம் பண்ணிக்கொள்ளுங்கள். “நன்கு பக்கின் கன்” என்ற கதையில் இவ்வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றது. அக்கதையைச் சொன்னவரும் அவ்வாறே கொல்லியிருக்கின்றார்;— என்ன வெனில், முற்காலத்தில் மூம் என்னும் சாஜ்யத்தில் ஒரு பெரிய கங்கரவர்த்தி பிருந்தார். சென்றிரவான் என்பவருடைய வியாபமும் மூத்தீன் என்பவருடைய தலையும் அது கங்கரவர்த்தியிட மியற்றக்காகவே யலைக்கிருந்தன வென்று சொல்லாம்.

அவர்பெயர் ஆஸாதபஸ்த. அன்றியும் அவருடைய பிரதானங்கள் மற்றும் தூஷ்ணதன் அளியா (Constantinople) அதற்கு மற்றுள்ள பெயர் இஷ்டம்பூல் என்றும் சொல்லுவர்கள். அவர் காலத்தில் குத்தகள் வெகு சுகப்பட்டார்கள்; கஜானு (பணப்பெட்டிகள்) எப்பொழுதும் சிரமப்பிரிக்கும். சேனை திருப்தி யடைந்திருக்கும். ஏழை அனுதைகள் எப்பொழுதும் சிச்சிக்கையா யிருப்பார்கள். அங்காலத்தில் எல்லாரும் வெகு சௌக்ய மடைந்து கோமமாய் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பகல் முழுமையும் உற்கவேயாம். இரவு முற்றிலும் ஓபேப்ராத் (அதாவது திருப்பிள்ளைபோற்சவம்) அதல்லாமல் நாட்டிலிருந்த அவ்வளவு திருப்பகள், அகாள்கோக்காரர்கள், முடிச்சவிழிக்கிள்ளன, மோசக்காரர்கள், தஷ்டர்கள் முதலிய எல்லாரையும் அவர் முற்றிலும் அழித்த, அங்களுடைய வாசனை என்பதே தமது நாட்டிலில்லாமற் செய்ய வானுர். இரவு முழுமையும் ஒரு வீட்டுக் கதவாவது மூடப்படுகிறதே யில்லை. கடைத் தெருகில் எல்லாக் கடைகளும் திறந்தே அவுக்கப்பட்ட டிருக்கும், பிரயாணிகளும் வழிப்போக்கர்களும் காடு களிலும் பொட்டல்களிலும் இரண் வழி நடக்கும் பொழுதெல்லாம் பொன் நாணயத்தை விரலால் சண்டிக்கொண்டே வழி நடப்பார்கள், ஒருவனுவது அவர்கள் முன்னின்று “உனக்கு எத்தனை பல் முனைத் திருக்கின்றது, நீ எங்கு போகின்றாய்” என்று துணிந்து கேட்க மாட்டான்.

அச் சக்கரவர்த்தியின் ஆளுகைக் கீழ் ஆயிரம் நாடுகளிருந்தன. எத்தனையோ சல்தரன்கள் அவருக்குக் கப்பம் கட்டி வந்தார்கள். இவ்வளவு பெருந்த ராஜைச்வரிய மிருந்தபோதிலும், ஒரு வினாடி பாவது தமது மனத்தினுள் ஈசூவர் தியான மில்லாமலிருக்கமாட்டார். தாம் செய்யவேண்டிய பரிபாலனத் தொழிலை விட்டு வழுவ மாட்டார். இவ்வுலக சகங்கள் என்று எவைகள் சொல்லப் படுகின்றனவோ அவைகள் அவ்வளவும் அவரிடம் வித்தமாக விருந்தன: ஆனால் புத்தின் என்ற இவ்வுயிரின் பலன் அவருடைய அதிகூடிய என்றும் தோட்டத்தில் காணப்படவில்லை. அக் காரணத்தால் எப்பொழுதும் அச் சக்கரவர்த்தி ஏங்கி சிற்கலானார். நினை வராம் கூட மடுகாவ ஸமங்கூப்து முந்தியிறகு தமது தடு

வனை சினைத்து பின்வருமாறு சொல்லுவார்:—“கா ! இப்பேதைக்கு நீ உனது உதார குணத்தால் எல்லாவித ஸம்பத்தையும் அளித்துவிட்டாய். ஆனால் இவ்விருட்டு வீட்டுக்கு ஒரு தீபம் மட்டும் நீ கொடுக்கவில்லை. இந்த ஒருவித சுகந்தான் என் உள்ளத்தில் குறையாய் சிற்கின்றது. என் பெயரைச் சொல்லி எனக்குத் தண்ணீர் இறைப்பவன் ஒருவனை நீ யெனக்குக் கொடுத்தாயில்லையே. உனது மாயா கோசத்தில் எல்லா ஸம்பத்துக்களும் வித்தமா யிருக்கின்றனவே. அதிலிருந்து புத்திமானும் ஆயுள் அமைந்தவனுமான ஒரு ஆண் குழந்தை எனக்குக் கொடுக்கலாநாதா ? அவ்வாறு கொடுப்பாயே யானால் என் பெயரும் இந்தச் சிங்காசனமும் சிலைசிற்கும்.”

இதே சின்தையில் சக்கரவர்த்திக்கு வயது நாற்பது வருஷங்கள் ஆயின. ஒருநாள் அவர் தமது கண்ணூடிப் பங்களாவில் நமாஸ் துதி முதலிய சடங்குகளை முடித்துவிட்டு, ஜூராலீ யேந்தி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கண்ணூடியில் தம்மையே அவர் பார்த்துக்கூண்ட பொழுது தமது மீசையில் ஒரு வெள்ளை மயிர் அவர் கண்ணில் தென்படலாயிற்று. அதுவோ ஸ்ருச்சமான வெள்ளிக்கம்பிபோல் மின்னிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் சக்கரவர்த்தி கண்களில் நீர்த்தும்பலாயிற்று. வெகு துக்கத்துடன் ஒரு பெருமூச்சு விட்டார். தமது மனத்தினுள்ளேயே சொல்லிக் கொள்ளலானார்.— “ஐயோ ! துக்கம்; அடா ! உன் வயது முழுமையும் நீ வீணில் கழித்தாய்; இவ்வுலகத்தின் ஆசையால் இவ்வுலகத்தையே நீ தலைகிழாய்ப்புரட்டிவிட்டாய். இவ்வளவு நகரங்களைப் பற்றிக்கொண்டாயே, இவைகளால் உனக்குண்டான பிரயோஜனம் என்ன ? கடைசியாய் இவ்வளவு சொத்துக்களையும் எவ்வே இரண்டாவன் — உன் வம்சத்தான்றி மற்றொருவன் — கட்டிக்கொள்ளப் போகிறான். உன்னை நாடி யமனுடைய தூதன் ஏற்கெனவே வந்துவிட்டான். இன்னும் சிறிது காலம் நீ பிழைத்திருக்கலாம் என்றாலும் தேக்ததின் பலன் குன்றிப் போய்விட்டது ஆகையால் இப்பொழுது நன்றாகத் தெரியவருகின்றது என்னவனில், இந்தச் சிங்காதனத்

திற்கும் வேண் குடைக்கும் பாத்திய முள்ளவன் உன் அதிர்ஷி டத்தில் எழுதப்படவில்லை. என்றைக்கோ ஒரு நாள் கடைசியாக மாண்டுபோக வேண்டியது தின்னைம். எல்லா ஸம்பத்தையும் விட்டு விட்டுக் தான் போகவேண்டும். இப்படிப் போவதைக் காட்டிலும் நீயே இப்பொழுது இவ்வளவு ஸம்பத்தையும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் அது எவ்வளவு அழகாக சிருக்கும். இன்னும் மிகுஞ்சிருக்கும் உன் வாழ்நாட்களை ஈசனுடைய நினைப்பில் கழித்தால் எவ்வளவு மேன்மை.”

இவ்வண்ணம் தமது மனத்தினுள் நிச்சயித்துக்கொண்டு, அச்சக்கரவர்த்தி அம்மாளிகையை விட்டு இறங்கி, தோட்டத்தில் புகுஞ்சு எல்லா மந்திரிமார்களுடனும் பேசிவிட்டுப் பின்வருமாறு கட்டளையிட்டார்:—

“இனி இன்று முதல் ஒருவரும் என்னிடம் வரவேண்டாம். எல்லாரும் சபாமண்டபம் மட்டும் வந்து போய்க்கொண் டிருந்தால் போதும். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியத்தில் கவனமா யிருங்கள்.” இவ்வாறு சக்கரவர்த்தி கட்டளை யிட்டு விட்டு தாம்மட் டில் ஓர் தனியான அறைக்குள் போப் உட்கார்ந்து ஜபப்பாய் விரித்து அதிலிருஞ்சு ஜபஞ் செய்யலானார். எப்பொழுதும் கண்ணீர் வடிப் பதும் பெருமூச்சு விடுவதும் தவிர, வேறொன்றும் செய்வதாகக் காணப்படவில்லை. இவ்வாறு அஸாத்பஹ்த பல நாட்களிருந்தார். பொழுது மறையும் பொழுது ஒரு பேரீச்சங்காய் புசித்து மூன்று வாய் தண்ணீர் குடிப்பார். இரவும் பகலும் அந்த ஜபப்பாயின் மேலேயே படித்திருந்பார். சக்கரவர்த்தியின் ஸமாசாரம் சிறிது சிறிதாக வெளிக் கிளம்பலாயிற்று. சில சிலவாய் நாடெங் கும் இந்த விஷயம் பரவிற்று. சக்கரவர்த்தி நாட்டை வகிக்கும் பாரத்தினிருஞ்சு தன் கீக்களை நீக்கிக்கொண்டு மூலையில் உட்கார்ந்தார் என்ற ஸமாசாரம் எல்லாருக்கும் தெரிந்தது. நான்கு திக்கு களிலேயும் சத்துருக்களும் கலகக்காரர்களும் தங்கள் தலைகளைத் தோக்கலானார்கள். தங்களுக்கு ஏற்பட்டிருந்த எல்லையைக் கடந்து அழிவுக்கலானார்கள். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி நாட்டைக் கொள்ளை யடிக்கத் தலைப்பட்டான். கலகம் மூட்டிவைக்க

வானுன். ராஜப் பிரதிவிதிகளிருந்த விடமெல்லாம் அவர்களிருப்பதே இலக்ஷ்மியமில்லாமல் குழப்பம் குழலாயிற்று. ஒவ்வொரு நாட்டினிருந்தும் அங்கு நேரிட்டிருந்த ஆளுகைக் குறைவைப்பற்றி யும் அதனால் விளையும் துண்பங்களைப்பற்றியும் ராஜ ஸமூகத்துக்கு விண்ணப்பங்கள் வரத் தொடங்கின. ராஜ சபையிலிருந்த மந்திரி மார்களும், பிரபுக்களும் உடனே சபைக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை பண்ணலானார்கள்.

கடைசியாய் ஒரே யோசனைதான் அவர்களுக்குப் புலப்பட்டது. பெரிய மக்களி ஒருவர் தான் புத்திமான், யுக்திமான். அரசனுக்கு வேண்டியவர்; நம்பிக்கையுள்ளவர். பதனியிலும் எல்லாருக்கும் மேலானவர். ஆகையால் அவரிடம் போவோம். அவர் எதைச் சொல்லுகின்றாரோ அதைக் கேட்போம். அவர் எதை நியாயம் என்று எடுத்துக் காட்டுகின்றாரோ அதைச் செய்வோம் என்று யோசித்து எல்லாப் பிரபுக்களும் பெரிய மந்திரியிடம் வந்து பின் வருமாறு சொல்லலுற்றார்கள். “அரசருக்கொ இக்கதி; நாட்டுக் கொ இக்கஷ்டம். இன்னும் நாம் செதிது காலம் ஒன்றும் செய்யாமல் தாமதிக்தால் இவ்வளவு சிரமப்பட்டுச் சம்பாதித்த இந்த; இராஜ்யம் ஒரு சிமிவத்தில் நம்மைவிட்டு வெகு சலபமாய்ப் போய் விடும். பிறகு திரும்பக் கிடைப்பது கஷ்டம்.”

பெரிய மந்திரியோ வெகு பழையகாலத்து மந்திரி. அரசனிடம் நன்றியுள்ளவர். அதி புத்திமான்: அவர் பெயர் “ஹிரத்மந்த. அப்பெயரும் அருத்தமமைந்ததா யிருந்தது. அவர் பின்வருமாறு மறுமொழி சொல்லலானார்:—“நாம் அவர் முன்பாக வரக்கூடாது என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருந்த போதிலும் நீங்கள் எல்லா கும் புறப்பட்டுப் போங்கள். நானும் கூடவே வருகின்றேன். ஒருக்கால் என்னையாவது கூப்பிட்டு என்னுடன் பேசும்படி ஈசன் கருணை செய்வார்” என்று இவ்வாறு சொல்லி எல்லாரையும் தன் நூடன் கூட அழைத்துக்கொண்டு நிறுத்தமாக்கி மந்திராலோசனை சபைக்கு வந்தார். அவர்களை எல்லாம் அவ்விடமே விட்டு தாம் மட்டும் ராஜ ஸமூகத்தை நாடிக் கொள்ளுார். அவ்விடத்திலிருந்த

* ஹிரத்மந்த என்னும் பதந்துக்கே புத்தியான் என்று அர்த்தம்.

சேவகனிடம் தம் வரவை அரசனிடம் தெரிவிக்கும்படி, பின் வருமாறு சொன்னார்.—“தங்கள் பழைய ஜமீயக்காரன் இதோ காத்திருக்கின்றன. வெகு நாளாய் ராஜா முகதரிசனம் அவனுக்குக் கிட்டவில்லை. ஏதோ தங்கள் பாதங்களை ஒரு தடவை முத்தமிட்டு தங்களை ஒரு தடவை தரிசித்தால் அவன் மனம் குளிரும் என்ற ஈம்பிக்கை யுடனிருக்கின்றன.” இவ்வாறு மந்திரி செய்து கொண்ட விண்ணப்பத்தைச் சக்கரவர்த்தி கேட்டார். ராஜ ஸமூகத்துக்கு அம்மங்திரியினுடைய பலாள் ஊழியமும், அவர் பக்கியும் விசுவாஸமும் புத்தியும் நன்றாகத் தெரியுமாகையாலும், அம்மங்திரியின் ஆலோசனைகளைச் சக்கரவர்த்தி பலமுறை கேட்டு அவ்வாறே கடங்திருந்தபடியாலும், சொற்பம் யோசித்துவிட்டு “ஹிரத்மக்கை வரும்படி உத்தாவளித்தார். அப்படியே மந்திரி சக்கரவர்த்தியின் முன்னிலையில் போய் நின்று அவரை வழக்கம்போல் வணங்கிக் கண்ணுற்றார். சக்கரவர்த்தி அழுத கண்ணும் கண்ணீருமாய், சிவந்த முகத்துடனிருந்த கோலத்தைப் பார்க்க, மந்திரி ஸகிக்கமுடியாமல் அவர் காலடியில் விழுந்தபொழுது, அச்சக்கரவர்த்தி மந்திரியைப் பார்த்து, “என்னை இப்பொழுது பர்த்தாய் விட்டதல்லவா. இனி நீர் போய்விடலாம். என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். ராஜ்யத்தை நிரே ஆண்டுவாரும்” என்றார்.

இப்படிப்பட்ட வியாகல வார்த்தைகளை சக்கிரவர்த்தி சொல்லவும் ஹிரத்மங்த மந்திரி அதைச் சொல்யுற்றதும், அவரும் தாங்காமல் கண்ணீர்விட்டமுது சக்கரவர்த்தியைப் பார்த்து பின்வருமாறு சொல்லானார்:—“தங்கள் அடியேனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் அதிகாரமும் மேலான செல்வாக்கும் தங்களுடையினுல்லது வறில்லை. தாங்கள் ராஜாங்க வைபவத்தைத் தூந்து அதின் வாழ்க்கையை வெறுத்து விட்டதினால் இந்தராஜ்ய முழுவதும் குழும்பிரிமிகவும் வருந்தி வாடி யிருக்கின்றது. இப்படிப்பட்ட நடவடிக்கையைத் தாங்கள் செய்து விட்டதற்குக் காரணம் யாது என்று அடியேற்றக்குத் தெரிவித்தல் வேண்டும். இந்த அதிகாரமான காரியத்தின் விஷயம் என்ன வென்று தாங்கள் உள்ளன அழியப்படுக்குச் சொல்லவேண்டும். இதைப்பற்றி என் சிற்றநிவுக் கெட்டினமட்டில் தெரிவிக்கிறேன். எங்களுக்கெல்லாம்

ஏற்பட்டிருக்கும் கெளரவழும் நாங்கள் பார்த்துவரும் வேலைகளும் தங்களால் ஏற்பட்டதே யொழிய வேற்றில்லை. அப்படிச் செய்து விட்டுத் தாங்கள் உல்லாஸத்துடனும் சுகத்துடனிருக்க வேண்டி நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்த்து வந்தோம். அந்தோ! இப் பொழுது இந்த எண்ணத்திற்கு நேர் விரோதமாய் அந்த ஏற்பாட்டினாலே தாங்கள் கவலையும், துக்கமும் சிசனமும் உண்டாகும்படி யாய் விட்டதே? இந்த ஸ்திதியில் தங்கள் ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியனும் தங்கள் மனக் கவலையைப் போக்கக் கடமைப் பட்டவன். அப்படிச் செய்யாதவரையில் அவன் பிரயோஜன மற்ற வன்". இவ்வார்த்தைகளை சக்கரவர்த்தி கேட்டு இவ்வாறு பதில் சொன்னார்: "மாந்திரி! நீர் சொல்வதனைத்தும் நிஜுந்தான். ஆனால் என் ஹிருதயத்தில் வேறுன்றிப் போயிருக்கும் கவலையையும் சிசனத்தையும் நீக்குவது அஸாத்தியமான காரியம். அதை யாவராலும் தீர்க்க முடியாது."

"ஓ, ஹிரத்மந்த! நான் சொல்லுகின்றேன் கேள். என் ஆயுள் முழுமையும் இந்நாடாளுகை என்ற தலைவரியிற் கழித்தேன். இப் பொழுது இத்தனை வருஷங்கள் எனக்கு ஆய்விட்டன. என் முன் மிகுந்து நிற்பதெல்லாம் மாணம் ஒன்றே. அதற்கும் தூதன் வந்து விட்டான். எப்படியெனில் என் கருப்புமயிர் வெள்ளை மயிராக மாறி விட்டது. உலகத்தார் ஒரு பழமொழி சொல்லுவார்கள். "இரவு முழுமையும் தூங்கினால் பொழுது விடிந்துகூட எழுங்கிருந்தானில்லை" என்பார்கள். இதுவரையில் எனக்கு ஒரு ஆண் குழங்கைப் பாக்யம் உண்டாகவில்லை. அப்படி யிருந்தால்லல்லவோ என் உள்ளாம் குளிரும். இங்காரணத்தால் என் உள்ளாம் முற்றிலும் வெறுப்படைக் கிருக்கின்றது. நானும் எல்லாவற்றையும் விட்டு நீங்கி உட்கார்ந்து விட்டேன். ஏவ்வனுக்கு எது இஷ்டமோ அவன் அதை எடுத்துக்கொள்ளட்டும். நாட்டை வேண்டுகிறவன் நாட்டைப் பிடித்துக் கொள்ளட்டும். பணம் வேண்டுகிறவன் பணத்தை எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு இவைகளாவினி ஒரு விதப் பிரயோஜனமுமில்லை; இது மட்டுமல்ல. நான் இன்னும் உத்தேசித்திருக்கிறது என்ன வெனில் ஏதாவது ஒரு நாள் இவைகள் யாவற்றையும் நான் விட்டு விட்டு ஏதாவது ஒரு அரண்யம் அல்லது பர-

வதம் இதற்கு ஒடிப்போகப்போகிறேன். அங்கிருந்துகொண்டு என் முகத்தை ஒருவருக்கும் காட்டாமலிருப்பேன். இவ்வண்ணை இவ் வாழ்நாட்களின் சொற்ப காலத்தைக் கழிப்பேன். எந்த இடம் என் மனதிற்குப் பிடிக்கின்றதோ அங்கு உட்கார்ந்து கொண்டு என்னைப்படைத்த ஆண்டவர்பேரில் தியானமாக விருப்பேன். இனிமேல் வருங்காலமாவது எனக்கு ஆனந்தத்தை விளைவிக்காதா பார்ப்போம். இவ் வலகத்திலோ நான் வேண்டிய மட்டும் அனுபவித்தாய் விட்டது. ஓர்வித ருசியும் கண்டேனில்லை.” இவ் வளவு தூரம் சொல்லி விட்டு ஒரு பெரு முச்சம் விட்டு அரசர் வாஸய மூடிக்கொண்டார்.

ஹிரத்மந்த் என்பவர் அவ்வாசருடைய தகப்பனுரிடமும் மங்கிரியா யிருந்தவர். இவர் இராஜூமாரனுக விருந்த காலமுதல் இவரிடம் அபிமானம் வைத்திருந்தார். அன்றியும் பொறுப்புள்ள வரும் புத்திமானுமாயிருந்தார். அவர் மறுமொழி சொன்னதா வது: “சசனுடைய தயையில் நம்பிக்கை வைக்காம விருப்பது நியாயமேயில்லை. எவ்வெள்ளுவன் ஒரு நொடியில் 18,000 வகை ஜில் ராசிகளை உண்டாக்கின்றே அவனுக்கு உமக்கொரு குழந்தையளிப்பது ஒரு பெரிய (பேச்சா) காரியமா? ஆகையால் பிரபுவே உமது. உள்ளத்தி விருக்கும் விக்கையான கருத்துக்களை உம்மை விட்டு அகற்றிவிடுங்கள். இல்லாவிடில் உமது குடிகள் எல்லாம் குழப்பத்தில் மூழ்கி சுழன்று மாடின்து போரார்கள். அன்றியும் எவ்வளவேர் சிரமப்பட்டு உங்கள் முன்னேர்களும் நீங்களும் சம்பாதித்த இந்த ராஜ்யம் ஒரு நொடியில் உமது கையை விட்டு அன்று போய்விடும். உமது ஸம்ரக்ஷணைக் குறைவால் இந்நாடு முற்றி வும் பாழாய்விடும். இந்த கெட்ட பெயர் உமக்கு வராதவண்ணம் ஈசன் அனுக்கிரகிப்பிராக. இன்னும் ஈசன் உம்மை விசாரணை செய்யும் காலம் வரும்பொழுது அவன் உம்மைக் கூப்பிட்டு “நான் உண்ணை அரசனுக்படைத்து என் குடிகளை உன் கையில் ஒப்பி வைத்தேனே। சீயோ என் கருணையில் நம்பிக்கை யற்றவனும் என் குடிகளைக் காப்பாற்றுமல் கையிட்டு அவர்களை என் நாசமாய்ப் போகும் படிக் கொய்தாய்” என்று தேட்டால் இக் கேள்விக்கு என்ன மறு

மொழி சொல்லப்போகிறீர். போதும். நீங்கள் இப்பொழுது ஒதோ ஜெபம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லுகின்றீர்களே அந்த ஜெபம் ஒன்றும் அச்சமயத்துக்கு ஒருவித பிரயோசனமும் படமாட்டாது. ஏனெனில் மாணிடனுடைய உள்ளம் ஈசன் வீடு. அரசனுடைய கடமை எல்லாம் தாங்கள் செய்து வந்த காரியும் சியாய்மான காரியம் தானு என்று ஈசனுக்கு மறுமொழி சொல்ல வேண்டியதுதான். தங்கள் அடிமையாகிய நான் ஒதோ மரியாதை தப்பி பேசுவதற்காக மன்னிக்கவேண்டும். வீட்டை விட்டு வெளிக் கிளம்பி காடு காடாய் அலைந்து திரிவது யோகிகள் அல்லது பக்கிரிகள். செய்ய வேண்டிய காரியம். ஒருப்பொழுதும் அரசனுடைய வேலையேயல்ல. நீங்கள் உமது போக்யதைப்படி உமக்கு ஈசனுர் கட்டளையிட்ட வேலையைச் செய்யுங்கள். ஈஸ்வரருடைய. தியானம் அவனிடம் பக்தி இவைகள், காட்டிலும் மலையிலோ மிருந்து கொண்டேதான் செய்யவேண்டும் என்பதல்ல. நீங்களும் இப்பாட்டு கேட்டிருப்பிர்கள். ஈசன் இதோ இருக்கிறார். அவரைப் போய்த்தேடு கின்றவர்கள். காட்டுக்குப் போய்த் தேடவேண்டாம். அவ்வண்ணம் தேடுவது எதுபோல் என்றால், இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் என் குழந்தையை யாராவது கண்ட துண்டா வென்று தழுக்குப் போடுவதற் கொப்பாரும்.

நியாயமாய் நடக்க உங்கள் உள்ளத்தில் என்னமும். இவ் வடிமை செய்துகொள்ளும் விண்ணப்பத்தை ஒப்பவேண்டும் என்ற ஆசையும் இவ்விடத்திற்கு இருக்கும் பட்சத்தில் ஓவ்வொரு நிமிஷமும் ஓவ்வொரு வினாடியும் ஈசனிடம் தியானம் வைத்து. அவரை கிளைத்துக்கொண்டு அவரை துதி செய்யுங்கள். ஏனெனில் ஈசனை ஆதிசெய்தவர்களுள் பயனடையாமற் போனவர்கள் ஒருவராவது இல்லை. பகல் முழுமையும் ராஜநீதி செலுத்தி காட்டை ரட்சித்துக்கொண்டு ஏழைகளுக்கும் அனுதைகளுக்கும் சியாயம் கட்டளை யிடுங்கள். இரவில் துதி செய்யுங்கள். பயமாருடைய பரிசுத்தமான ஆத்மாவைத் தியானித் துக்கொண்டு அவ்வாத்மாவின் ஆசிர்வாதம் பெற்று பக்கிரிகளுடையவும் மகாத்துமாக்களுடையவும் உதவியை நாடுங்கள். தாய் தங்கதயற்ற குழந்தைகள், கைதிகள், 'பல குழந்தைகளைப் பெற்ற

வழைகளான தாய் தந்தையர்கள், திக்கற்ற கைம்பெண்கள் இவர் களுக்கு நாடோறும் அன்ன மளியுங்கள். இவ்வித தர்மகாரியங்களுடைய ஆசிர்வாதத்தாலும் இவ்வாறு உமக்குண்டாகும் நல்லெண் ணங்களின் பயனாலும் ஈசன் தயை கூர்ந்து உழுதுள்ளத்தி விருக்கும் எண்ணத்தை முடித்து வைப்பார். எதற்காக இந்த திவ்ய தேகம் இவ்வாறு வருந்திற்றோ அவ்வருத்தத்தை அவசியம் கீக்கிவைத்து உமது உள்ளத்தைக் குளிர வைப்பார். ஆகையால் நீங்களிப் பொழுது எதிர்பார்க்க வேண்டியதெல்லாம் ஈசன் கருணை ஒன்றே. அவரோ ஒரு நொடியில் உமக்கு என்ன செய்து வைக்க வேண்டுமோ “அதைச் செய்து வைப்பார்,” கடைசியாய் இவ்வண்ணம் மந்திரி யாகிய ஹிரத்மந்த் சொல்லச் சொல்ல ஆஸாத்பக்த என்ற அரசருடைய மனதில் தைரியமுதிக்கலாயிற்று. உடனே அவர் மறுமொழி சொல்லதாவது: “நல்லது. நீ சொல்வதெல்லாம் நன்றாகத் தானி ருக்கிறது. இதையும் செய்து பார்ப்போம்: இனிமேல் ஈசன் அழிப் பிராயம் என்னுவோ அந்தப்படி நடக்கட்டும்.”

அரசன் உள்ளம் இவ்வாறு சொற்பாம் ஆறுதலடைந்ததும் அவர் மற்ற ஏரடுக்கள் எல்லாரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். என்னவாயிருக்கிறார்கள் என்று கேட்கலானார். அப். பொழுது மந்திரி தெரிவித்துக்கொண்டதாவது “வேந்தெ! இவ்விராச்சியத்தைப்பாதுகாக்கும் இப்பிரபுக்கள் இவ்விடத்திலுடைய நீடுமி ஆயுருக்கும் கேஷமத்துக்கும் ஸதா ஈசைனப் பிரர்த்தித்துக்கொண்டே யிருக்கின்றார்கள். இவ்விடத்திய ஸதிதியைக் கண்டு சிந்தையில் முத்தினவர்களாய் எல்லாரும் குழம்பி ஏங்கி நிற்கின்றார்கள். தாங்கள் தங்களுடைய கம்பிரமான முகத்தைச் சொற்பாகாட்டினால் எல்லாருக்கும் உள்ளங்குளிரும். இதை எதிர் பார்த்த வர்களாய் எல்லாரும் ஸபா மண்டபத்தில் காத்திருக்கின்றார்கள்.” இதைக் கேட்டதும் அரசன், பின்வருமாறு கட்டளை யிடலானார்:— “�சனருள் என்னிடம் பரிபூர்ணமா யிருந்தால் நாளைய தினம் சபை கூடி கொலுவிருப்போம். அவ்வாறு எல்லாரிடமும் சொல்லும். அவர் கள் எல்லோரும் நாளையதினம் தப்பாமல் ஸபைக்கு வரும்படி சொல்வியதுப்பும்: அரசன் இவ்வாறு செய்த வாக்கு சிச்சயத்தைக்கேட்டு ஹிரத்மந்த் சந்தோஷமடைந்து தனது இருக்கங்களையும் கூப்பிக்

கொண்டு வாழ்த்தலானான்:—“எது வரையில் இந்தப் பூமியும் ஆகாசமும் நிலை நிற்கின்ற ஜவோ அதுவரையில் உமது சிம்ஹாசனமும் ஆனுகையும் ஒங்குக்.” பிறகு ராஜ ஸமூகத்தில் விடை பெற்றுக்கொண்டு களிப்பும் சிரிப்புமாய் வெளியே வந்தார். இச்சங்தோஷ சமுச்சாரத் தைப்பிரபுக்களிடம் சொன்னார். எல்லாப் பிரபுக்களும் வெகு ஆனந்தத்துடன் தங்கள் தங்கள் வீடு சென்றார்கள். நாளை மன்னவர் சபை கூட்டப்போகிறோர் என்ற சமாசாரம் ஊரெங்கும் பரவிற்று. மறுநாள் எல்லாக் குடிகளும், ராஜாங்கள் து வேலைக்காரர்களும்சிறியோர், பெரி யோர், பிரபுக்கள், சேவகர்கள் முதலான எல்லா உத்தியோகஸ்தர் களும் சபையில் வந்து சேர்ந்து தங்கள் தங்கள் அந்தஸ்துப்படி நிற்கலானார்கள். அரசன் வரவை வெகு ஆவஹுடன் எதிர் பார்க்கலானார்கள்.

முதல் ஜாமப்பொழுது கழிந்ததும் சிம்ஹாசனத்தின் திரை ஒரு நொடியில் இழுக்கப்பட்டது. அரசரும் படியேறி சிங்காசனத்தில் உட்காரலானார். நெளபற்கா என்ற வாத்யகோஷ கிரஹத்தில் மங்களா வாத்யங்கள் ஒலிக்கப்பட்டன. சபைக்கு வந்திருந்த எல்லாரும் தங்கள் காணிக்கைகளாகிய கோதமம் விசாரித்தலே, அரசனுக்கு அளித்து சபாமண்டபத்தில் அரசனைத் தங்களுக்கேற்ற மரியாதைப்படி வணங்கலானார்கள்.

ஒவ்வொருவருடைய பதவிப்படி அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் அரசர் எதிர் மரியாதை செய்தார். எல்லார் உள்ளங்களும் களித்துக் குளிர்ந்தன. இரண்டாவது ஜாமமானவுடன் அரசர் சிங்காசனத்தை விட்டு எழுந்து தமது மாளிகைக்குள் சென்றார். அங்கு தமது மனத்துக்கேற்ற அறுசுவை உண்டி அருங்கி அரசன் சொற்பம் கவனித்துக்கொண்டு, நோயை ஆற்றிக்கொள்ளலானார். அன்ற முதல் அதையே ஒரு ஏற்பாடாகச் செய்துகொண்டார். என்னவெனில், தினங்தோறும் சபை கூட்டவேண்டும். அதில் கொலுவிருக்கவேண்டும். பகல் முன்றாம் ஜாமம் குரான் முதலிய வேத புஸ்தகங்கள் படிப்பதிலும் சசனைத் தியானம் பண்ணுவதிலும் காலங்களிக்கலேவண்டும். தாம் செய்துவிட்ட பாவங்களுக்காகப் புத்தாத்தாப்பட்டு சசனைப் பிரார்த்தித்துத் தம்மை மனானிக்கும்படி

கேட்டுக்கொண்டு தம்முள்ளத்திலிருக்கும் என்னைகள் கைக்கும் படி வேண்டும் என்பதேயாம்.

ஒரு நாள் அரசன் தாம் படித்து வந்த புஸ்தகத்தில் பின்வருமாறு எழுதியிருந்ததைக் கண்ணுற்றார்:—எவ்வெங்குவன் மற்றொரு மனுஷ்யனால் ஒருபொழுதும் என்ன செய்தபோதிலும் அகற்றி வைக்க முடியாத துக்கத்தாலும் துயரத்தாலும் வருந்துகின்றான்னே அவன் உடனே தனது துயரத்தை ஈசன் கையில் ஒப்புவைக்க வேண்டும். இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கும் கோரிஸ்தான்களை கணை நாடிச்சென்று அவ்விடம் புதைக்கப்பட்டிருக்கின்றவர்களுடைய ஆத்துமாக்களுக்குப் பயாமர் அருளால் நற்பதம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். தன்னைப்பற்றி தான் ஒருவித காரி யத்துக்கும் உதவாதவன் என்று கருதிக் கொண்டு மானிடர்கள் இயற்கையாக எண்ணிக்கொள்ளும் தப்பான அபிப்பிராயங்களில் விழா மல் தன்னுள்ளத்தை வெசு பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை எச்சரிக்குமாறு தான் புலம்பவேண்டும். ஈசனிடமிருக்கும் அபார சக்தியைச் சிந்தித்து உருக்கத்தால் நடுக்கி சிற்கவேண்டும். எனக்கு முன்பு ராஜ்ஜியத்துக்கும் சம்பத்துக்கும் எஜமானர்களான எவ்வளவு மன்னவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து மடிந்தார்கள். ஆகாச சக்கரம் அவர்கள் எல்லாரையும் தனது சம்மலும் சக்கரத்தில் இழுத்து மன்னில் மண்ணுப் மதியும்படி மாற்றிற்றே என்று சினைக்க வேண்டும். இச்செய்யுள் ஒன்று உண்டு.

ஒரு இயந்திரம் சமுன்றுகொண் டிருந்தபொழுது அதை ஒரு கணி கண்ணுற்று ஐயோ இந்த இயந்திரத்தின் மத்தியில் விழும் தான்யம் மேல்முடி கீழ் அடி இவ்விரண்டு கற்கள் நடுவில் சிக்கிக் கொண்டு மாவாய்ப் போவதுபேர் ஆகாயம் பூமி என்ற இவ்விரண்டு கற்களாலையை இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட மானிடர்களும் மண்ணுப் போகின்றார்களே யென்று கண்ணீர் விட்டு அழலானார்.

நூக்குமுன்னிருந்த பெரியவர்களுடைய ஸ்திதியை ஆலோ. சிக்குங்கால் ஒரு பிடி மன்னைவிட அதிகமாய் அவர்களைப் பற்றி வேறொன்றும் அடையாளம் காணேன்றும். அவர்கள் எல்லாரும் தங்களுக்கேள்வது ஆஸ்தி, பாஸ்தி, வேலைக்காரன், ஷீ வாயல், பிள்ளை,

பெண்டுகள், பஞ்சுகள், நண்பர்கள், குதிரைகள், யானைகள் என்போல வற்றையும் விட்டுவிட்டுத் தனியே சென்றார்கள்.

இவ்வண்ணமான எவ்வளவேர பாக்கியங்கள் அவர்களுக் கிருந்தும் ஒருவித பிரயோஜனமும் அடையவில்லை. இப்பொழுது அவர்களுள் சிலருடைய பெயர்கூட மறைந்து விட்டது. கோரிக்குள் என்ன விருக்கின்றதென்பதுகூடத் தெரியாது. புழுக்கள் பூச்சிகள் பாம்புகள் அங்கிருக்கும் மாமிசத்தை இதற்குள் புசித்திருக்கும். அவர்கள் மாண்டபின்றர் என்னவானார்கள் என்பது யாருக்குத் தான் தெரியும். ஈசன் முறை அவர்கள் தங்கள் கணக்கை எவ்வாறு ஒப்பிவைத்தார்கள் என்பது யாருக்குத் தான் விளங்கும். இவ்வாறுண எண்ணங்களைத் தன் மனத்தினுள் எண்ணி இவ்வுலக முழு கூடியும் கெட்ட நாடகம் என்று கருதவேண்டும். அப்பொழுது தான் மொட்டுப்போலிருக்கும் அவன் உள்ளம் நன்றாக மலர்ந்து ஒரு நாளும் வாடாம விருக்கும்¹² இவ்வண்ணம் அப்புஸ்தகத்தில் எழுதப்பட்ட டிருந்ததை சக்கரவர்த்தி படித்தவுடன் ஹிரத்மந்து தனக்குப் போதித்த புத்திமதியை ஞாபகம் பண்ணிக்கொள்ள வானார். அவர் படித்ததும் அவன் சொல்லி யிருந்ததும் ஒத்திருந்தன. தான் எவ்வாறு அவ்வண்ணம் நடந்துகொள்ளுகிறதென்று சிந்திக்கலானார். குதிரைமேல் ஏறி சவாரி செய்து கொண்டு கூட்டங்களிலும் கும்பல்களிலும் புகுந்து அரசன் மாதிரி ஒடிப் பாடு வது சியாயமல்ல. அதைக் காட்டிலும் உடுப்பு மாற்றிக்கொண்டு ஏகாங்கியாய் வெளிக்கிளம்பி இரவில் கோரிகளிருக்கும் இடங்களிலும் ஈசன் அடியார்கள் தனிமையாயிருக்கும் இடங்களிலும் போய் சஞ்சரிப்பது மேன்மை. இம் மகாத்துமாக்கள் தவத்தின் மகிமையால் இவ்வுலகத்தில் என்ற ஆசைகளின் பரிபூரணமும் அத்த உலகத்தில் நற்பதமும் என்கிறுக்கிட்டாலும்.

இவ்வாறு உறுதி பண்ணிக்கொண்ட பிறகு அரசர் ஒரு இரவு சில முரட்டு அழுக்குத் துணிகள் கட்டிக்கொண்டு கையில் சிலருபாயும் விராகனும் எடுத்துக்கொண்டு ஒருவரிடமும் சொல்லாமல் கோட்டையை விட்டு வெளியே வந்து கோட்டைக்குச் சமீபத்தி விருந்த மைதானத்தில் சஞ்சரிக்கலானார். சொற்பதாரம் அவர்

நடந்ததும் அங்கு ஒரு கோரி ஸ்தானத்தைக் கண்டார். அதில் அவர் புகுந்தபொழுது மனப்பூர்வமாய் ஈசுவரபக்தி செய்துகொண் டே யிருந்தார். அச்சமயம் ஒரு பெருங்காற்று அடித்துக்கொண் டிருந்தது. பெரும் புசல் அடித்ததாகவும் சொல்லாம். தினர் என்று ஒருசுவாலை அரசன் கண்களைக்கவர்ந்தது. அச் சுவாலை வெகு பிரகாசமாய் விடியற்காலம் தோன்றும் சக்கிரன்போல் பிரகாசிக்கலாயிற்று. அதைக் கண்டு அரசன் தனக்குள்ளேயே யோசித்ததாவது:— இவ்விருளிலும் இவ்விரவிலும் இப்பிரகாசம் ஸாதாரணமான விளக்கின் பிரகாசமல்ல. இதில் ஏதோ சமத்காரமிருக்கவேண்டும் அல்லது மந்திரமிருக்க வேண்டும். விளக்கில் குங்கிலியம் அல்லது கந்தகம் ஸம்பந்தப் பட்டிருந்தால் என்னதான் காற்றுடித்தபோதிலும் அது அணியாது. அல்லது இது ஒரு மகானுடைய விளக்காக விருக்கவேண்டும். எந்த விளக்காயிருந்தாலென்ன, யாருடையதாகத்தா விருந்தாலென்ன, நான் அவசியம் போய்ப் பார்க்க வேண்டும். ஒருக்கால் இவ்விளக்கின் ஒளியால் என் வீடு என்ற விளக்கும் ஒளிபெற்று என் உள்ளத்தி லுள்ள அபிப்பிராயம் நிறைவு பெறும் இந்த உறுதியைக் கைப்பற்றி அத்திசையை நோக்கி அரசன் சென்றுன். அதின் அருகாமையில் சென்றதும் அக்கோதியைப் பார்க்கவே அவ்விடம் நான்கு பக்கிரிகள் கழுத்துமுதல் கபனி என்ற காஷாய உடப்பு அணிந்து குஞ்சி உட்கார்ந்து முழுங்கால் மூட்டில் தலை வைத்தவர்களாய் மெய்மறந்த வர்களாய் ஒருவருடன் ஒருவர் பேசாமல் கண்முடி மொளிகளாய் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவர்கள் ஸ்திதி எவ்வண்ணம் காணப் பட்டதென்றால் ஏதோ தேசாடனம் எப்பொழுதும் செய்யப்பட்ட காங்களாய் தங்கள் தேசம் தங்கள் சூத்தியர்கள் இவைகளை விட்டு விழுகிக்கிளம்பினவர்களாய் அக்காரணந்தாலோ எக்காரணத்தாலோ மிக மனவருத்தமுற்று ஏங்கித் தாங்கி பரிதாவிப்பவர்களாய் இன்னது செய்யவேண்டும் என்ற வகை தெரியாதவர்களாய் காணலானார்கள். இவ்வண்ணம் இந்நான்கு பக்கிரிகளும் கல்லாலாகிய பதுமைபோல் உட்கார்ந்திருந்தார்கள். அவர் கண்முன்பாக ஒரு கல்லின்மேல் ஒரு சோதிவிளக்குபோல் எரிந்து கொண்டிருந்தது. காற்று அவ்வொளியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்விளக்கை காற்

நடிக்காமல் காப்பாற்றும்படி கண்ணுடியாக ஆகாயமே வைக்கப்பட்ட ஆருந்ததென்று சொல்லலாம்.

அவர்களை ஆஸாத்பகத் கண்டதும் அவர் மனதுக்கும் ஒரு பெரும் நம்பிக்கை உண்டாயிற்று. தெய்வத்தின் அடியார்களாகிய இயர்களுடைய பாததூளியின் ஆசிர்வாதத்தால் “அடா உன் மனோ ரதம் அவசியமாய் ஸிறைவேறும்” என்று அவர் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். “ஆசை என்ற உன் மனோ விருஷ்டம் இப் பொழுது வாடியிருக்கின்றதே. அது அவர்களுடைய கருஞ்சுடா கூத்தால் பச்சை கட்டி தளிர்த்துக் காய்க்கும். நீ அவர்கள் ஸமூ கத்திற் சென்று உன் மனோரதத்தைச் சொல்லிக் கொள்ளு. அவர் கள் சங்கத்தில் சேர். உனக்காக அவர்கள் மனமிரங்கி ஈசனைக் குறித்து தோத்திரம் பண்ணுவார்கள். அவர்கள் செய்யும் தோத் திரங்களை ஈசன் அவசியம் அங்கீகரிப்பான்” என்று அரசன் தலைக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். இவ்வாறு தீர்மானம் செய்து கொண்டவுடன்தான் அடி எடுத்து வைத்து அவர்களுடன் கலக்கு முன் அவர் புத்தி அவரைத் தடுக்கலாயிற்று. “அடா முட்டாள், அவசரப்படாதே. சொற்பம் யோசித்துப் பார்த்து ஒரு காரியம் செய். அவர்கள் யார், எங்கிருந்து வந்தவர்கள், எங்கு போகின்றவர் கள் என்பது உனக்கு என்ன தெரியும். அவர்கள் ஏன் தேவதைகளாக வந்து பிசாசுக்களாகவாவது இருந்துகொண்டு இப்பொழுது மாணிட உருவும் பூண்டு இவ்விடம் சேர்ந்து உட்கார்ந்திருக்கலாதாது. எப்படி யிருந்த போதிலும் இப்படி அவசரப்பட்டு அவர்கள் மத்தியில் சென்று அவர்களைக் கலைப்பது நியாயமன்று. நீ உன்னை ஒரு மூலையில் மறைத்துக்கொண்டு அவர்களுடைய சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும். என்று ஆஸாத்பகத்துக்குப் புத்தி யிற் பட்டதும் அவரும் அடிப்படியே செய்தார். அவர் தன்னையே பதுக்கிக்கொண்டபொழுது வெகு ரகசியமாய் செய்தபடியால் அவர் அங்கு வந்த சப்தம் ஒருவருக்கும் கேட்கவே யில்லை. அரசன் தான் பதுங்கியிருந்தபடியே தமது கவனமுழுமையும் அப்பக்கிரிகள் விடையமாய் செலுத்தி யிருந்தார். அவர்கள் தங்களுக்குள் என்ன பேசுகின்றார்கள் என்று கேட்பதிலேயே கருத்துள்ளவராக விருந்தார்.

கடைசியாம் அப்பக்கிரிகளுள் ஒருவருக்குத் தும்பல் வந்தது. அவர் தும்பி, ஈசனைத் துதிக்கலானார். இவர் தும்பின சப்தத்தால் மற்ற மூவர்களும் கண் விழித்துக்கொண்டு விளக்கைத் தூண்டி விடலானார்கள். விளக்கு வெகு பிரகாசமாக ஏரியலாயிற்று. ஒவ்வொருவனும் தனது படுக்கையைப் பரப்பி ஹாக்காவை ஸிரப்பிப் புகை குடிக்கலானார்கள். தாடி, புருவம், இமை மயிர் இவைகளையும் வாங்கி யிருந்த அப்பக்கிரிகளுள் ஒருவன் பின்வருமாறு சொல்ல வானானான்:—

முதல் பக்கிரி மற்ற மூன்று பக்கிரிகளையும் நோக்கி பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்:—

“ஓ நண்பர்களே! என்னைப்போல் உலகம் முழுதும் அலையப்பட்டவர்களே! நாம் நால்வரும் வானம் சமூல்வது போல் இரவும் பகலுமாய் தலையில் தூசபடிந்தவர்களாய் வீடு வீடாய் சொற்ப காலம் அலைந்தாய்விட்டது. ஈசனருளாலும், நமது நற்பாக்கியத்தாலும், நமது அதிர்ஷ்டம் அவ்வாறு இருந்தபடியாலும் நாம் இன்றிரவு இவ்விடத்தில் ஒருவரை யொருவர் பார்க்கும்படி ஸந்தித்தோம், நானோ ஸமாச்சாரம் நமக்கு இன்னதென்று ஒன்றும் தெரியாது. நாம் சேர்ந்தே யிருப்போமோ அல்லது ஒருவரை ஒருவர் காணுமல் பிரிக்கு போகின்றோமோ அது ஈசனுக்குத்தான் தெரியும். இரவே பெரும் பருவதம் போல் முன் விற்கின்றது. இப்பொழுது முதல் படுத்துக்கொண்டு தூங்குவதும் நன்றாகத் தோன்றவில்லை. நாம் ஒவ்வொருவரும் நமது கதையை அதாவது இவ்வுலகத்தில் நாம் அனுபவித்துள்ள கஷ்டத்திலே ஒரு அனுவாவது ஒளிக்காமலும் மறைக்காமலும் இப்பொழுது சொல்லிக்கொண்டால் நலமாயிருக்கும் ஏன்று தோன்றுகிறது. அவ்வீரு நாம் செய்வோமே யானால் பேசுகிலேயே இரவு கழியும்; பொழுது விடிய சொற்ப காலமிருக்கும் பொழுது நாம் தூங்குவோம்” என்றார். அதைக் கேட்டதும் எல் ரேலாரும்—ஜூயா பெரியவரே நீங்கள் இட்ட கட்டளையை நாங்கள் ஒப்புக் கொண்டோம். முதல் முதல் நீங்கள் உங்கள் கதையைச் சொல்லுங்கள். நீங்கள் இவ்வுலகில் கண்டதை வெளியிடுங்கள். அப்பொழுது அது ஓர் நல்ல உபதேசமாகும்:—

முதற்பக்கிரி கதை

முதற்பக்கிரி தனது இரு முழுந்தாள்களையும் மடித்து, சூந்தி உட்கார்ந்து தனது ஸஞ்சாரத்தின் கதையைப் பின்வருமாறு சொல்லலுற்றார்கள்:—தெய்வத்தின் கண் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இக்கதையைக் காது கொடுத்துக் கேளுங்கள். இக்கதைக்கோதலையுமில்லை, காலுமில்லை. அப்படி யிருந்த போதிலும் என் கதையை நீங்கள் தயை செய்து காது கொடுத்துக் கேட்க வேண்டும். என்னை ஈசன் எவ்வாறு நற்பதத்தில் வைத்துக் கீழே யிறக்கி தலை கீழாக மாற்றினால் என்பதைக் கருணை கூர்ந்து கேளுங்கள். இந்த ஜனனத்தில் நான் என்னென்ன அவஸ்தைப் பட்டிருக்கின்றேனே அவை களாவ்வளவையும் வெளிப்படுத்துகின்றேன். நீங்கள் ஆரம்ப முதல் கடைசி வரையில் கருணை கூர்ந்து கேளுங்கள்.

நண்பர்களே! நான் பிறந்தனிடம் அசாவது என் முன்னேர் களுடைய ஊர் யமன் என்னும் நகரம். இக்கேடு கெட்டவனுடைய தந்தை அவ்லூரில் வியாபாரிகளுக்கெல்லாம் தலைவர். அவர் பெயர் காஜாஅஹ்மத். அவர் ஓர் பெரிய வியாபாரி. அவர் காலத்தில் அவருக்கு சிகாரான வியாபாரியாவது பணக்காரனாலும் ஒருவனும் கிடையாது. ஒவ்வொரு பட்டணத்திலும் அவருக்கு சரக்கு வைக்க மளிகையுண்டு. சரக்கு வாங்கவும் விற்கவும் சிபபந்திகளுமிருந்தார்கள். ஒவ்வொரு ஜரிலுமவருக்கிறுந்த மளிகைகளில் ரொக்கமாய் லட்சக் கணக்கான ரூபாய்களும் ஏராளமான சரக்குகளும் சித்தமா யிருந்தன. அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை இடேபக்கிரி; எவ்வளைஞரிடைவு ரழயார்கள் முன்பு காஷாய வல்திரம் தரித்துட்கார்ந்து அவர்கள் முன் பேசுகின்றன அவன்தான் முதல் சூழ்ரன். இரண்டாவது என் தங்கை. அவளை என் தந்தை அவர் உயிருட னிருந்தபொழுதே மற்றொரு தேசத்து வியாபாரியின் பிள்ளைக்குக் கலியானம் செய்து கொடுத்திருந்தார். அவளும் தனது மாமனுர் வீட்டில் வசித்துக்கொண்டிருந்தாள். கடைசியாய் எவ்வொருவருடைய வீட்டில் இவ்வளவு ஸம்பத்தும் ஒரே ஆண் குழந்தையுமுண்டோ அக்குழந்தையின் செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் சொல்லவும் வேண்டியா? இப்படி

கிரியாகிய நானும் என் தாய் தந்தையருடைய ஆதாவில் வெகு விமரிசையாய் வளர்ந்தேன். படிப்பு, எழுத்து, சிப்பாய்த் தொழில் கூச்சேர்க்க வியாபாரம், வியாபாரத்தொழிலைச் சார்க்க கணக்கு எழுதிவைக்கும் முறை, எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பதினான்கு வயது வரையில் வெகு உற்சாகமாயும் சிக்கதையே யில்லாமலும் என் காலத்தைக் கழித்தேன். உலகத்தின் கவலை என்பது சொற்புமாவது என் மனத்தைப் பற்றவே யில்லை. இப்படி யிருக்கும்பொழுது ஒரே தடவையில் ஒரே வருஷத்தில் என் தாய் தந்தையர்கள் மாண்டு போனார்கள்.

தாளமுடியாத்துயர மப்பொழுது எனக்கு உண்டாயிற்று. அதை எனக்கு வெளியிட வேண்டு மென்றால் முடிவாது. ஒரு தொடியில் நான் தாயுந் தந்தையு மற்றவனுணேன். எனக்கு மேல் ஒரு பெரியவனுவது அல்லது கிழவனுவது இருக்கவேயில்லை. இவ் வண்ணம் நான் ஒரு பொழுதும் எதிர் பார்க்காமலே எனக்குத் திடை ரென்று வந்து விட்ட துக்கத்தால் நானிரவும் பகலும் கதறத் தலைப் பட்டேன். ஆகாரம் தீர்த்தம் எல்லாவற்றையும் முற்றிலும் விட்டேன். இப்படியே நாற்பது நாட்கள் கழிந்தன. நாற்பதாவது நாள் சடங்குக்காக என்னைச் சேர்ந்தவர்கள் சிறியோர்கள் பெரியோர்களாகிய எல்லாரும் ஒருங்கு சேர்ந்தார்கள். பாதிகாபடித்து முடிந் ததும் (குரானில் ஓர் மங்கிரம் அதைப்படித்து செத்தவனை ஆசிர்வதிப்பது இச்சடங்குகளின் ஸமாப்தி.) எல்லாரும் இப்பக்கிரியின் தலையில் என் தகப்பனாருடைய தலைப்பாகையைக் கட்டி “உலகத் தில் எல்லாருக்கும் அவர்கள் தாய் தந்தையர் மரிப்பதென்பது ஸகஜம். நீயும் ஒருநாள் சாகவேண்டியதுதான் என்பது கிண்ணம். போதும், இனி உன் துக்கத்தை விட்டுகிடு. உன் விட்டை நீ பார். இப்பொழுது, நீ உன் தந்தை யின் ஸ்தானத்தில் வியாபாரியாய் விட்டாய். உனது கொடுக்கல், வாங்கல், காரியம் கருமம் இவைகளில் வெகு ஜாக்கிரதையாக யிரு” என்று எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அவர்கள் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். எனது குமாஸ்தாக்கள், காரியக்காரர்கள், வேலைக்காரர்கள், சிப்பங்கிகள் எத்தனை பெயர்களிருந்தார்களோ

அவர்கள் எல்லாரும் வந்து என் முன்பு சாத்திருக்கலானார்கள். காணிக்கை செலுத்தினார்கள். என்னைப் பார்த்து பின்வரும்ரு சொல்லானார்கள்:—“எஜமானே! தங்கள் மேலான கண்களால் பெட்டிகளில் கொட்டிக்கிடக்கும் ரொக்கங்களையும் மளிகைகளில் குவிக்கப்பட்டிருக்கும் சரக்குகளையும் பாருங்கள்” என்றார்கள், முடிவென்பதே யில்லாத அப்பெருஞ் சம்பத்தை நான் பார்த்த மாத்திரத்தில் என் கண்களை மலர்ந்தன வென்கலாம். திவான் கானுவில் ஸபை கூட்ட உத்தரவிட டேன். ரத்தினக்கம்பளங்களை, அழகாய் விரித்து தட்டிகளைச் சொங்க விட்டு திவான் கானுவை ஜோடித்து, படுதாக்களை நாற்புறங்களிலும் இழுத்துவிட்டார்கள். நானே வெகு அழகான வேலைக் காரர்களை நியமித்துக் கொள்ளலானேன். என் சொந்த செலவிலிருந்து பட்டும் சரிகையுமாய் அவர்களுக்கு உடுப்பு தைத்துக் கொடுக்கலானேன். அவர்களுடைய நடுவில் பக்கிரியாகிய நான் சாய்தலையணை சாத்தி உட்கார்ந்தேன். என்றைய தினம் அவ்வண்ணம் உட்கார்ந்தேனே டம்பாசாரிகள் டம்பர்கள், மற்றொருவன் செலவால் சாப்பிடும் அண்ணுத்தைகள், அதாவது சாப்பாட்டு ராமன்கள், பொய்யர்கள், பொய்துதி செய்வோர்கள் எல்லாரும் எண்ணுடன் நட்புக் கெரண்டாடி என்னன்பின் தோழர்களானார்கள். அவர்கள் ஸகவாசத்தில் பகவிரவு எட்டு ஜாமங்களும் கழிக்கலானேன். ஒவ்வொரு இடத்துப்பேச்சு, ஒவ்வொரு வீட்டு பெண்டு களைப்பற்றி கெட்ட பேச்சு, அரட்டை முதலிய துஷ்ட ஸம்பாஷி கிணயில் காலங்கழிக்கலானேன். இது டாட்டுமல்ல. அத்துஷ்டர்கள் ஒவ்வொரு ஸமயமும் என்னை தோக்கி “இந்த இளமைப் பருவத்தில் நன்றாகத் தாழம்பூ சார்யம் குடித்து அத்தர் பன்னீர் பூச்சு பூசிக்கொண்டு, மாதர்கள் கூட்டத்தில் சுகமனுபவிக்க வேண்டும்” என்பார்கள்.

கடைசியாய் நான் சொல்லுகிறது என்ன வெனில், மனிதனுக்கு சத்துரு மனிதனே. அக்கொடியவர்கள் ஒவ்வொரு நிமிஷமும் அவ்வாறு போதிக்கவே என் புத்தி மாறிற்று. குடி, கூத்து, குது இவைகளில் புகுந்து என் காலத்தைக் கழிக்கலானேன். முடிவு எண்ணுவெனில் என் துநடத்தை முற்றமுற்ற வியாபாரம் எண்பதை

முற்றிலும் மறந்து முண்டைகள் ஸ்கவாசம், சூது, ஆகிய இப்பைத் தியம் என்னை முற்றிலும் முடிக்கொண்டது. என் வேலைக்காரர் களும் நண்பர்களும் நான் இவ்வண்ணம் அஜாக்கிரதையாயிருப் பதை அறிந்ததும், அவர்கள் தங்கள் தங்கள் கைகளுக்குக்கிட்டி நைத எடுத்துக்கொள்ளலானுர்கள். சிரமமாய் எல்லாரும் சேர்ந்து என்னைக்கொள்ளோ யடித்தார்கள் என்று சொன்னாலும் சொல்லனாம். ஒரு கணக்கும் வைக்கவேயில்லை. செலவு எவ்வளவு ரூபா. எங்கிருந்து ரூபா வருகிறது: எவ்வளவு செலவாகிறது என்று ஒரு சமாசாரமும் தெரியாமல் போயிற்று. அனிசாரியில் வந்த பொருள் பெருவாரியிற் போயிற்று என்ற பழுமொழி உண்டல்லவா. நான் அப்பொழுது செய்த செலவுக்குக் குப்ரேண் (ஹரான்) கோசமே என்னிட மிருந்த போதிலும் அதுவும் போதாமலிருக்கும். சொற்பவருஷங்களுள் என் கதி எவ்வாரூயிற்றென்றால், என் தலைமேல் நான் போட்டிருந்த குல்லா, அரையில் கட்டி யிருந்த கெள்ளினம் இவ்விரண்டும் தான் என் பொருளாக மிகுந்து நின்றன. இதற்கு முன் எந்த நண்பர்கள் நான் பல்லால் கடித்த ரொட்டியை வாங்கிப் புசித்தார்களோ, எந்த நண்பர்கள் எனக்காக தங்கள் தேகத்தி விருந்த ரத்தத்தையே முட்டை முட்டையாக ஏந்திச் செலவிடுவதாக ஒவ்வொரு பேச்சிலும் சொன்னார்களோ அவர்கள் அவ்வளவு பெயர்களும் மறைந்தார்கள். எப்பொழுதாவது நான் அவர்களை தற்செயலாய் நடு வழியில் சந்திக்கும்படி நேர்ந்திட்டால் அவர்கள் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொண்டு என் கணக்கில் படாமல் மறைந்து விடுவார்கள். என்னைச் சேர்ந்த எல்லா வேலைக்காரர்களும் நான் ஏழையாகவே என்னை விட்டு ஒடிவிட்டார்கள். “என்னப்பா உன் கதி இவ்வாரூயிற்று” என்று கேட்கப்பட்டவன் எனக்கு ஒருவன் கூட இல்லை. என் துக்கம் என் ஏக்கம் இவ்விரண்டையும் விட வேறொன்றும் என்னிடம் மிகுந்து நிற்கவேயில்லை.

வறுத்த மொச்சைக்கொட்டையாவது வாங்கி மென்று ஒரு வாய்த் தண்ணீர் குடிக்கலாம் என்றால், அதற்குக்கூட என்னிடம் ஒரு தம்படி கூட இல்லாம விருந்தது. இரண்டு நாள் பட்டினி யாதக் கிடைத்து, அவஸ்தைப்பட்டேன். அதன்மேல் அப்பட்டினியின்

உபத்திரவும் என்னுல் தாளமுடியவில்லை. வெட்கமின்மை என்ற முட்டாக்கை என் முகத்தின்மேல் போட்டுக்கொண்டு என் தங்கை யிடம்போகலாம் என்று போசிக்கலானேன். இந்த அவமானம் மட்டும் என் மனதைச் சொற்பம் வருக்கலாயிற்று. என்ன வெளில்:—எனது பெரியவர் காலஞ் சென்ற பிறகு என் தங்கைக்கு நான் ஒரு கடிதமும் எழுதவே யில்லை. அவனைப்பற்றி விசாரிக்கவே யில்லை. அதுமட்டுமல்ல. அவ்வம்மணி எவ் வளவோ அன்பாய் எனக்கு இரண்டொரு கடிதம் துக்கம் விசாரி த்து எழுதியிருந்தாள். நான் பணக்காரனுய் கண்முடிநின்றகாலத் தில் அக்கடிதங்களுக்கு மறுமொழிகூட நான் னுப்பவில்லை. இவை களை யெல்லாம் நான் யோசிக்க, யோசிக்க வெட்கம் என்னை முடிக் கொள்ளவே என் மனம் அவ்விடம் போக ஒப்பவில்லை. ஆனால் அவள் வீடு ஒன்றைத் தவிர வேறு ஓர் இடமாவது போக என் மனத்தில் தோன்றவில்லை. கடைசியாய் காலால் நடந்துகொண்டு கையில் ஒன்று மில்லாமல் எவ்வளவோ களைத்து ஆயிரம் அவஸ் தைப் பட்டுக்கொண்டு நடுவிலிருந்த மிஜிலிகளை எப்படிபோகடந்து, என் உடன் பிறந்தாளிருந்த ஊர் வந்து அவள் வீட்டினிடம் கேர்க் கேள்வும் தேன். என் தாயின் அடையாளமாகிய அத்தங்கை என்னைக் கண்டதும் ஆசிர்வதித்து என் கழுத்தில் கையைப் போட்டுக் கட்டிக் கொண்டு என்னைக் கண்டு “கோ” வென்று கதறலானால்.

நான் வந்ததற்காக ஏழைகளுக்கு எண்ணேய், உருந்து, தாம்பிர நாணயம் இவைகளைத் தானம் பண்ணி என்னை நோக்கி “அன்னை! தங்களைப் பார்த்ததாலேயே என் மனம் எவ்வளவோ ஸங்தோஷம் மடைந்திருக்கின்றது. என்றாலும், இது என்ன ஆபத்து தங்களுக்கு வந்தது” என்றால். அவ்வாறு அவள் கேட்டு கேள்விக்கு என்னுல் பதில் சொல்ல முடியவில்லை. கண்களினின்றும் காரை தாரையாய் நீர் வடித்துக்கொண்டும் நான் வாயை முடிக்கொண்டிருந்தேன். எனக்காக என் தங்கை அழுகான உடுட்பு ஒன்று உடனே தைக்க ஏற்பாடு செய்து என்னை ஸ்நானம் பண்ணும்படி ஸ்நானம் செய்யும் அறைக்கனுப்பினால். அவ்விடம் நான் சென்று நன்றாகத் தேய்த துக்குளித்து அவ்வுடப்பை அணிந்தேன். நான் இருப்பதற்காக

அவளுக்கருசாணமயில் ஓர் அழகான அறை ஏற்படுத்தினான். காலையில் என் உணவுக்கு ஸர்பத்து, வாதாம் பருப்பு கலந்த மிட்டாய், ஹல்வா, ஸோஹன் பிஸ்தா, இவைகளையும், பகல் போஜனத் துக்கு, காய்ந்ததும் காயாததுமான பழங்களையும், இரவு பகல் எல்லா வித உணவுகளுக்கும் புலாவு, செய்யில் வறுத்த மாம்ஸம், ரொட்டி இவைகள் ஒவ்வொன்றும் வெகு அழகாய் சுமைத்ததாய் வெகு ருசியுள்ளதாய் அவள் அனுப்பி தன் முன்பாகவே நான் அவைகளைப் புகிக்கப் பார்த்துப் போவாள். இவ்விதமாய் என் மேல் பலவண்ணமாய் அவள் கவலையுடனின்று என்னைக் காப்பாற்றலானாள். இந்தப் பிரகாரம் நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகு மறு படி சுகப்பட்டதற்கு ஈசனுக்கு எவ்வளவோ ஆயிரம் தோத்திரம் பண்ணலானேன். எவ்வளவோ மாஸங்கள் இவ்வாருக என் காலை அவ்வறையை விட்டு வொளியே வைக்காமல் கழித்தேன்.

இப்படி யிருக்க ஒரு நாள் என் நாயின் அடையாளமாகிய அத்தங்கை என்னிடம் வந்து பின் வருமாறு சொல்லலுற்றார்கள்:— “அண்ணு! நீங்கள் யார் எனில் என் கண்களிலிருக்கும் பதுமை: நமது தாய் தந்தையர்கள் மண்ணுக மாறினார்களே அம்மண்ணின் தேக உருவும். நீங்கள் என்றைய தினம் இவ்விடம் வந்தீர்களோ அன்று முதல் என் உள்ளம் குளிர்ந்தது. உங்களை நான் பார்க்கும்பொழுது தெல்லாம் ஆனந்தக் கடவிலேயே முழுகுகின்றேன். என்னை முற் றிலும் ஸங்தோஷத்திலிருக்கச் செய்தவர் நீங்களன்றே. ஆனால் சசன் மனிதனை ஸம்பாதிக்கும் பொருட்டாகப் படைத்தாரன்றே, மனிதர்கள் வீட்டுக்குள் உட்கார்ந்திருப்பது மரியாதை யல்லவே. எவ்வளைகளை கோம்பேறியாய் வீட்டில் உட்காருகின்றான் அவளை உலகத்தார்கள், பெரியோர்கள், சிறியோர்கள் எல்லாரும் அவர்களுக்கு அவ்விதீயத்தில் ஒருவித ஸம்பந்தமில்லாமல் போன அலும் நின்தனை செய்வார்கள். தந்தை சம்பாதித்து வைத்திருந்த பொருளை யெல்லாம் பாழாக்கி கடைசியாய் மைத்துனன் ஏறியும் பிண்டத்துக்குக் கார்த்திருக்கின்றன்” என்பார்கள். இச்சொல் நமது கெளரவத்துக்கு வெகு குறைவு: உங்களையும் என்னையும் கோக்கி ஜனங்கள் சிரிக்கக் காரணம், நமது தாய் தந்தைகளுடைய

பெயருக்கு வெட்கமுமல்லவா? அப்படியில்லாவிடில் நான் என் தோலை உங்களுக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேனல்லவா. உங்களை என் சாரலுக்குள் வைத்துக் காப்பாற்றுவேன். நான் இப்பொழுது சொல்லப்போகும் புத்திமதியை நீங்கள் கேட்கவேண்டும். அது என்னவெனில், நீங்கள் மறுபடி வியாபாரத்துக்காக யாத்திரை செய்ய வேண்டும். ஈசனரூளால் நமக்கு நல்ல காலம் திரும்பலாம். நீங்களிப்பொழுது படும் கஷ்டமூம் வறுமையும் நீங்கி, கேஷமழும் ஸந்தோஷமூம் மறுபடி உமக்கு விளையலாம்". இவ்வாறு என் தங்கை சொன்ன சொல்லிக் கேட்டதும் என் ரோசமும் என்னிடம் உதிக்கலாயிற்று. அவள் சொன்ன புத்திமதிகளை வெகு சிலாக்கிய மாக ஒப்புக்கொண்டு மறுமொழி சொல்லானேன்:—நல்லது நீயோ எனக்கு இப்பொழுது தாயின் ஸ்தானத்தி விருக்கின்றூய். நீ எவ்வாறு சொல்லுகின்றாயோ அவ்வாறு தெய்கின்றேன். இப்படி நான் சொன்னதைக் கேட்டதும், என் தங்கை உடனே எழுந்து அவள் மாளிகைக்குள் சென்று வேலைக்காரிகளின் தலைமேல் 50-பை கள் பொன் விராகன் (ஒவ்வொரு பைகளிலும் ஆயிரம் எண்ணாம் விரம்பியது) ஏற்றி என் முன்பாக வைக்கச் செய்தாள். அவைகள் வைக்கப்பட்டாடன் அவள் பின்வருமாறு சொல்லலுற்றார்கள்:— “ஒரு வியாபாரிக் கூட்டம் சமீபத்தில் தமஷ்க் என்னும் பட்டணத்துக்குப் பிரயாணமாகின்றது. இப்பணத்தைக் கொண்டு நீங்கள் வியாபாரத்துக்கேற்ற சரக்குகள் வாங்கி நம்பிக்கையுள்ள ஒரு வியாபாரியிடம் ஒப்பிவைத்து, அவைகளுக்கு ஒரு ரசீது வாங்கிக்கொள்ளுங்கள். நீங்களும் தமஷ்க்குக்குப் புறப்படவேண்டும். அவ்விடம் கேஷமாகப் போய்ச் சேர்ந்ததும் அச்சாக்குகளின் விலையை நீங்கள் லாபத்துடன் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது நீங்களே அச்சரக்குகளைத் திரும்பப்பெற்று ஸ்வயமாக வியாபாரம் பண்ணி லாபம் கூட்டுங்கள்” என்றார். நானும் அப்பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்குப்போய் சரக்குகள் பிடித்து வெகு நம்பிக்கையுள்ள ஒரு பெரிய வியாபாரியிடம் அவைகளை ஒப்பிவைத்து அவைகளுக்கு ரசீது பெற்று மனக்கவலை நீங்கினவனுக வீடு வந்தேன். அவ்வியாபாரக் கூட்டம் சரக்குகளைக் கப்பவிலேற்றி சமுத்திர மார்க்கமாய் புறப்பட வாயிற்று. நானே கரை மார்க்கமாய் பிரயாணஞ் தெய்பத்திர்மானித்தேன்.

“நான் என் தங்கையிடம் சொல்லிக்கொண்டு புறப்படும் அல மனுகவே, அவள் தலைமுதல் கால்வரையில் தொங்கும் ஒரு அழ ளன உடுப்பை எனக்காகச் சித்தப் படுத்திக் கொடுத்து ரத்தினங் சளிமூத்த ஜேண்ம் கட்டிய ஓர் அழகான குதிரையைக் கொண்டு வந்து சிறுத்தினால். வெகு ருசியான மிட்டாய்களை ஒரு தேர்ஸ பயில் சிரப்பி அதை என் ஜேண்த்தின் பக்கத்தில் கட்டினால். தீாத் தத் தோல்பையை என் உடுப்பின்மேல் நான் போட்டிருந்த ஷிகார் பந்து என்னும் பட்டையில் கட்டினால். அன்றியும் அவள் இமாம் ஸாமீன் என்பவருடைய ரூபாயாகைய தாழிற்றை என் புஜக்தில் கட்டி என் நெற்றியில் ஒரு தயிர் பொட்டு வைத்து கண்ணுங் கண் சண்மூராய் மின்வருமாறு சொல்லத் தொடங்கினால்:—நீங்கள் இனி சிரயாணமாகலாம். நான் உங்களை ஈசன் கையில் ஒப்புவைத்து விட்டேன். இப்பொழுது எவ்வளவு ஸந்தோஷமாக உங்கள் முதுகை எனக்குக் காட்டிக் கொண்டு போகின்றீர்களோ அவ்வளவு ஸந்தோஷமாய் உங்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு நீங்கள் சடுதியில் திரும்பி என்னிடம் வந்து சேர வேண்டுமோ” என்றால். நானும் அதற்கு “உன்னோ ஈசன் என்றென்றைக்கும் காப்பாற்ற வேண்டும். உன் கட்டளைப்படி நான் கீழ்ப்படிந்தேன்” என்று சொல்லி அவ்விடம் விட்டுப் புறப்பட்டு குதிரை ஏறி சவாரி செய்துகொண்டு ஈசன் என்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை முற்றிலும் கொண்டவாக இரண்டு மிழிலிகளை ஒரு மிழிலியாகக் கடந்து தமங்குக்குக் கருகாமையில் வந்து சேர்ந்தேன்.

“நான் கோட்டைவாயிற் கதவன்டை சேர்ந்த பொழுது இரவு வந்து வெகு நாழிகையாயிருந்தது. வாயிற் காப்போர்களும் காலற் காரர்களும் கதவை மூடியிருந்தார்கள். நான் எவ்வளவோ வருந்திக் கொட்டுக் கொண்டேன். நான் வழிப்போக்கன். வெகு தூர தேசத்தினிருந்து களைத்து வந்திருக்கின்றேன். கதவைத் திறந்து விட்டால் நான் பட்டினத்துக்குள் புகுந்து குதிரைக்கு கொள்ளு புல்லு வைத்து நானும் சிரம பரிகாரம் செய்து கொள்ளுவேன்” என்றேன். உள்ளிருந்து வெகு கோபத்துடன் சொற்பழாவுத நூய்பேய மின்தி பின்னாற்றுமாறு மறுமொழி வரலாற்று. “இத்

தனை நாழிகைக்குக் கதவு திறக்க எங்களுக்கு உத்திரவில்லை. ஏன் சீ இவ்வளவு நாழிகை சென்று வந்தாய்?" இவ்வாறு அவர்கள் சொன்ன மறுமொழியை நான் கேட்டதும், இனி நாம் உட்புக வழியில்லை என்று அறிந்துகொண்டு, நான் கோட்டைச் சுவருக்கு வெளி யிலேயே குதிரையை விட்டுக் கீழே யிறங்கி சேணத்தைக் கீழே பரப்பி அதன் மேலுட்கார்ந்து இளைப்பாற உத்தேசித்தேன். நான் கிழித்திருக்க வேண்டி அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருந்தேன். எப்பொழுது இரவில் ஒருபாதி கழிந்து மற்றொரு பாதி மிகுந்து சின்று சிச்சுப்தமாய்வுவியடக்கிறோ, அப்பொழுதுநான்கண்டகாட்சி யென்னவெனில், ஒரு பெட்டி கோட்டைச் சுவரின் மேலிருந்து கீழே வந்துகொண்டிருந்தது. அதைக்கண்டு நான் வெகு வியப்புற்று 'ஆ' இதன்ன மாயை. சுசனை ஒருகால் என் கஷ்டங்களைப் பார்த்துக் கருணை கூர்ந்து தனது மாயா கோசத்தினின்று ஏதோ பாக்கியம் எனக்கு இப்பெட்டியின் வழியாக அனுப்பலானாரோ" என்று கருதலாண்டேன். அப்பெட்டி பூமியின்மேல் உட்கார்ந்ததும் நான் வெகு பயத்துடன் அதை அனுப்பிப் பார்க்கையில் அது மரப்பெட்டியாக விருந்தது. வெகு ஆசையுடன் அதினுள்ளிருப்பது என்ன வென்பதை அறிய அதை நான் திறந்தேன். அதின் உள்ளே (எவ்வளருவளைப் பார்த்த மாத்திரத்தில் புத்தியே மயங்குமோ அவ்வளவு) அழகான பெண் ஒருவள் காயப்பட்டு ரத்தம் குழும்பிக் கொண்டு கண்கள் மூடி மரணவேதனையால் பரிதபித்துக் கிடக்கக் கண்டேன். அப்போதைக் கப்போது உதடுகள் மட்டும் சொற்பம் அசைந்துகொண்டிருந்தன. இச்சொற்களும் சொற்பம் அவள் மெதுவாய் சொல்லக் கேட்டேன். "ஓ நன்றயற்றவனே, கொடிய துஷ்டா? கொல் கொலைக் குஞ்சாதபாதகா, நானுன்னிட மிருந்த விசவாஸத்துக்கும் உனக்குச் செய்த என்மைக்கும் ஈடர்வா சீ இவ்வாறு என்னைச் செப்தாயி! நன்று நன்று; இன்னும் ஒரு வெட்டு வெட்டி உன் பாதகத் தொழிலை முற்றிலும் முடித்துக் கொள்ளுவாயாக. எனக்கும் உனக்கும் மத்தியிலிருந்து சியாயம் தீர்மானிக்க வேண்டிய கடமையை நான், ஈசனிடம் ஒப்பி வைத்தேன்?" இவ்வளவு தூரம், அம்மாது கொல்லி விட்டு புத்தி மயங்கினவளாய்.

தனது முங்தாணை நுனியை இழுக்கு முகத்தை மூடிக்கொண்டாள், நானிருந்ததைப்பற்றி அவள் கவனிக்கவேயில்லை.

அவளைப்பார்த்த பின்னும் அவள் சொன்ன சொல்லைக் கேட்ட பின்னும் பக்கிரியாகிய நான் நடிநடிந்கலானேன். எனக்குள்ளேயே “யார், இவன், பாதகன், இவ்வழகான பெண்மணியை யிவ்வரும் காயப்படுத்தினேன்; எப்பேய் அவனுள்ளதைப்பற்றி அவளை இவ்வாறு செய்ய ஏனிற்று, எவ்வாறு இவ்வழகான பெண்மணியை வெட்ட அவன் கை எழும்பிற்று. அப்பாதகனை இவ்வித மரணு வஸ்தையில்கூட இப்பெண்பிள்ளை நினைக்கின்றாலோ” என்று நான் சொல்லிக்கொள்ளலானேன். இவ்விதமாய் நான் முன்னுமினுத் தகை அவள் கேட்டு ஒருதடவை தன் முகத்தினிருந்த துணியை அகற்றி என்னைப் பார்த்தாள். அவள் பார்வை என்மேல் விழுந்த நும் நான் மோக மடைந்தவனுனேன். என் மனம் தடித்தது. எவ்வளவோ சிரமத்துடன் என்மனத்தை நான் ஸ்திரப்படுத்திக் கொண்டு வெகு தெரியமாக “யார் நீ? உண்மையைச் சொல். இது என்ன கஷ்டம்! உனக்கு யாரால் விளைந்தது.”இச்சங்கதிகளை வெளி. ஏட்டால் என் மனம் சொற்ப ஆறுதலடையும்” என்றேன். இதைக் கேட்டவுடன் மறுமொழி சொல்ல அவனுக்கு சக்கியே யில்லாம விருந்தபோதிலும் வெகு மெதுவாக பின் வருமாறு சொல்லத் தொடங்கினால்:—என் கதியோ நான் பட்டிருக்கும் காயத்தால் இன்னதென்று உமக்கே விளங்குகிறதல்லவா, நான் என்ன மன் னைக்கட்டி சொல்லப்போகிறேன். ஏதோ சில வினாதான் நான் உமது ஆகரவி விருக்கப்போகின்றேன். எப்பொழுது என் உயிர் பேரின்றேதா அப்பொழுது தாங்கள் உங்கள் மானிடப் பிறப்புக் குத் கக்கபடி, ஈசனுக்கு ஒப்பாக அதிர்ஷ்டமற்ற என்னை இதே பெட்டியில் வைத்து ஏதாவது ஒரு குழி தோண்டிப் புதை த்து விடுங்கள். அப்படி நீங்கள் செய்வீர்களேயானால் நல் லோர்களும் தீயோர்களும் என்னைப்பற்றிச் சொல்லும் அபவாதத் தினிருந்து நான் விடுபட்டவளாவேன். நீங்களும் இவ்வுபகாரத்துக் கேற்ற பிரதிமியாதையை ஈசனிடமிருந்து அடைவீர்.” இவ்வளவு நாரம் சொல்லி விட்டு அம்மாது சிரோமணி வாய் மூடினால்.

இரவாக விருந்தபடியால் எனக்கு ஒருவித போசீனாயும் புலப் படவில்லை. அப்பெட்டியை எடுத்து என்னிடம் வைத்துக் கொண்டேன். காழிகளை எண்ணலானேன். எவ்வாறு இவ்வளவு இரவு கழியும். எப்பொழுது பொழுது விடியும். நானும் ஊருக்குள் புகுந்து வைத்திய விடையமாய் இவளுக்கு என்ன செய்யவேண்டுமோ அவ்வளவும் என் கையை விட்டுச் செலவு செய்து பார்ப்பேன் என்று ஏங்கலானேன். இரவு சொற்பந்தானிருந்ததென்றாலும் அது எனக்கு ஒரு மலையாக விருந்தது. மனம் நடுங்கிற்று. ஈசன் தான் கதி என்று அவன் மேல் பாரம் போட்டு நான் தயங்கி நிற்கையில் பொழுது விடியும் சமயம் அனுகிற்று. கோழி கூவிற்று. மனிதர்களுடைய சத்தம் கேட்கலாயிற்று. நானும் காலை நமாஸ் படித்து முடித்து அப்பெட்டியை ஜேணத்துக்குள் பதுக்கி வைத்தேன். கோட்டைக் கதவு எச்சமயம் திறக்கலாயிற்றோ அச்சமயம் நான் பட்டணத்திற்குள் புகுந்தேன். கடைத் தெருவில் ஒரு விடுதி குடிக்குவிக்கு வாங்க முயன்று விசாரிக்கலானேன். தேடித் தேடி கடைசியாய் வெகு அழுகாயும் எல்லாவித சௌகரியமும் அமைந்த ஒரு மாளிகையை குடிக்குவிக்குப் பிடித்தேன். முதல் முதல் அவ்வழகான வெண்ணை பெட்டியிலிருந்து எடுத்து ஒரு மூலையில் ஒரு பஞ்சக் குனியல் மேல் ஒரு படுக்கை விரித்து அதன் மேல் அவளை மெதுவாக படுக்க வைத்தேன். ஒரு நம்பிக்கையான மனிதனை அவளைப் பார்த்துக் கொண்டிருக்கச் செய்து அவ்விடம் விட்டு பாளியாகியான் ஒரு ரணவைத்தியனைத் தேட வெளிக்கிளம்பினேன் ஒவ்வொருவனையும் நான் “இந்த ஊரில் கை தேர்ந்த ரணவைத்தியன் யார்? எங்கிருக்கின்றன? ” என்று கேட்டுக்கொண்டு திரியலானேன். அப்பொழுது ஒருவன் “இவ்வுரில் ரணவைத்தியத்திலும் மற்ற வைத்தியத்திலும் வெகு சமர்த்தனான் ஒருவனிருக்கிறான் அவனுக்கு நிகரொருவருமில்லை. ஒரு சமயம் செத்த வினத்தை அவனிடம்நாம் கொண்டு போன போதிலும் ஈசனருள் மட்டுமிருக்குமாலில் அவன் செய்யும் அழுகான வைத்தியத்தால் அதற்கு உயிருண்டானாலும் உண்டாகும். அவன் இந்தப் பேட்டையில் இருக்கிறேன். அவர் பெயர் ஈஸா” என்றான்.

நாளிச்சமாச்சாரம் கேட்டதும் நான் உடனே அவளை நாடி ஒடினன். நான் கேட்டிருந்த அடையாளப்படி தேடி அவள் விட்டைக் கண்டு பிடித்தேன். நான்கு சேர்ந்த பொழுது ஒரு கிழவர் நண்டத் திண்ணீயில் முற்றிலும் நரைத்த தாடி தொங்க உட்கார்ந்திருந்ததை பும் அவருக்கருகாமையில் சிலர் பிளாஸ்திரி முதலிய மருந்துகளை கலுவத்தில் அரைத்துக் கொண்டிருந்ததையும் கண்டேன். பக்கிரி யாகிய நான் வெகு பயபக்தியுடன் வணக்கமாய் அவருக்கு ஸ்லாம் செய்து பின்வருமாறு சொல்லலுற்றேன்:—“ஐயா! நான் தங்க ஞாடைய பெயரையும் தங்கள் நற்குணத்தையும் மிகக் கேள்வியுற்று தங்களை நாடி வந்திருக்கின்றேன். நான் வந்த காரியமேரி நான் வியா பார முறையில் என் ஊரை விட்டுப் புறப்பட்டவன். நான் என் மனவியிடம் கொண்டிருந்த அதிகமான அன்பால் அவளையும் என்னுடனேயே அழைத்து வந்தேன். நாளிப்பட்டனத்துக்கு அருகாமையில் வந்து கொண்டிருந்தபொழுது பட்டணம் இன்னும் சொற்ப தூரமிருக்கையிலேயே பொழுது அஸ்தமித்து விட்டது. முன்னின் அறியாத நகரத்துக்குள் இரவில் நூழைவது சியாயமாக என் மனதிற்படவில்லை. ஆகவே நான் இரப்பொழுதை கோட்டைக்கு வெளியில் ஒரு மரத்தினாடியில் கழிக்கலானேன். இரவு கடைசியா மத்தில் திருடர்கள் வந்தார்கள். என்னிட மிருந்த பொருள்ஸாமான் இவைகளை எல்லாம் கொள்ளோ யிட்டார்கள். நதையின் பேராசையால் என் ஸம்ஸாரத்தின் தேகத்தை முற்றிலும் காயம் செய்தார்கள். நான் ஒருவனுக ஒன்றும் செய்ய முடிய வில்லை. மிகுந்திருந்த இரவை எப்படியோ கழித்தேன். பொழுது விடுந்ததும் இந்கரத்துக்குட்புகுந்து ஒரு விட்டை வரடனைக்குப் பிடித்தேன். அவளை நானவிடத்தில் விட்டு உங்களிடம் ஒடி வந்திருக்கின்றேன். ஈசுனே இந்த சாஸ்கிரத்தில் முற்றிலும் உங்களிடம் அருள் காட்டியிருக்கின்றார். இந்தப் பிரயாணியாகிய என்னிடம் உள்ளங்குளிருங்கள். என் குடிசைக்கு வந்து சொற்பம் இளைப்பாருங்கள். அவளைச்சற்றுப் பாருங்கள். அவளுக்கு ஒரு கால் உயிர் வந்தால் உங்கள் புகழ் ஒங்கும். நானும் என்வாழ் நாட்கள் முழுமூழ்யும் உங்களுக்கு அடிமையாய் விடுவேன்” என்றேன். அந்த ஈஸா என்ற வைத்தியர் வெகு தயாளமான உள்ளமைமங்

தவர். ஈசன் பக்தி சிரம்ப உள்ளவர். ஏழையாகிய என் சொல்லைக் கேட்டு மனமிரங்கி எண்ணுடன் கூடவே நானிறங்கி யிருந்த வீட்டுக்கு வந்தார். காயத்தைக் கண்ணுற்றவுடன் எனக்கு ஆறுதலை சொன்னார்:—

“ஈசன் கடாகஷத்தால் இவ்வம்மணியின் காயங்கள் நாற்பது நாட்களுக்குள் ஆயிவிடும். நான் அப்பொழுது அவனுக்கு தலைக்கு ஜூலம் விடும்படி செய்ய முடியும்” என்றார்.

உடனே அந்த நல் வைத்தியர் எல்லாக் காயங்களையும் வேப் பிழீ போட்டு காய்ச்சின வெந்தீரால் வெகு அழகாக முதல் முதல் அலம்பினார். எக்காயங்களை அவர் தைக்க முடியும் என்று கருதி ஞாரோ அவைகளைத் தைத்தார். மற்றகாயங்களுக்கு அவர் தனது பையிலிருந்து ஒரு சிமிமூ எடுத்து அதிலிருந்து பிளாஸ்திரி பொறுக்கி சில காயங்களுக்குப் போட்டார். மற்ற சில காயங்களில் மருந்து பூசி பஞ்ச வைத்துக் கட்டினார். இவ்வாறு செய்து வெகு அன்பாய் என்னை நோக்கி “நான் காலைமாலை இரண்டு வேளையும் தப்பாமல் வந்து கொண்டிருப்பேன். அவன் மட்டும் அதிகமாய் அசையாமல் நீர் வெகு ஜாக்கிரதையாகப் பார்க்க வேண்டும். அப்படி அசைத்தால் கட்டுகள் உடைந்து போகும். அவனுக்கு ஆகாரம் கோழிக்குஞ்ச ஷார்பா சொற்பம் சொற்பாய் பல தடவை ஏற்ற வேண்டும். அதல்லாமல் அவன் தேகத்தில் பலம் குன்றுமலிருக்க கல்தூரி ஸரத்தை அத்திரில் கலங்கு அவனுக்கு அடிக்கடி கொடுத்து வாருங்கள்” என்றார். அவ்வாறு சொல்லி விட்டு அவர் விடை கேட்கலானார். நான் அவரை எவ்வளவோ வணங்கி கைகளைக் கூப்பிக்கொண்டு “ஐயா! நீங்கள் செய்த ஆறுதலையால் நானும் என் உயிரையே திரும்பப் பெற்றேன். அது மட்டு மில்லா விடில் நான் என் பிராணைனை விடுவைதைவிட” எனக்கு வேற்றிறுந்தும் புலப்படா மலே யிருந்தது. ஈசன் உங்களை என்றென்றைக்கும் ஓர் விதக்குறை வில்லாமல் வைப்பாராக” என்று சொல்லி பாக்கு வெற்றிலை அத்தர் கொடுத்து அவனுக்கு விடைகொடுத்துவிப்பினேன். இரவும் பகலும் நான் வெகு ஜாக்கிரதையாக அக்கட்டமுகி முன் காத்துக்கிடக் கேள்வி என் தேவே சொல்கியம் என்பதை “சைய்” என்று நான்

முற்றிலும் கைவிட்டேன். ஒவ்வொருநாளும் கடவுளுடைய ஸங்கிரானத்தில் எவ்வாறுவது அவள் உடம்பு அணுகூலமாய் அவள் எழுந்திருக்க வேண்டுமே என்று நான் பிரார்த்திக்கலானேன்.

இதற்குள் அவ்வியபாரித் தலைவனும் வந்துசேர்ந்தான். என் சொத்துக்களையும் சரக்குகளையும் என் வசம் ஒப்பிலைவத்தனே. நானும் அவைகளை விசம் அரைக்கால் கம்மியாக சமயத்துக்குத் தக்கபடி விற்று அப்பணத்தை மருந்து விஷயமாகவும் மற்ற சிகிச்சை விஷயமாகவும் செலவிடலானேன். அவ்வைத்தியரும் தினங்தோறும் வந்து போய்க்கொண்டிருந்தார்; சொற்ப காலத்தில் அக்காயங்களைல்லாம் கூடி ஆறு ஆரம்பித்தன. இன்னும் சொற்ப நாளில் தலைக்கு ஜூஸ் விடப்பட்டது. அப்பொழுது என் உள்ளத் தில் ஓர்வித ஒப்பற்ற ஆனந்தம் உதிக்கலாயிற்று. பட்டு நுப்பட்டாக்கள் பைரிம்ப வராகன்கள் இவைகளை ஈஸா என்ற வைத்தியர் முன்பாக நான் வைக்கலானேன். அக்கட்டழகியை ஒரு ஆஸ னத்தில் அழகான ரத்தினக் கம்பளம் பரப்பி உட்காரவைத்தேன். அவள் சௌக்கியமடந்த அவ்வற்சல தினத்தில் பக்கிரியாகிய நான் ஏழைகளுக்கு எவ்வளவோ தகங்கிண கொடுத்தேன். அங்காள் இப்பக்கிரிக்குண்டான வந்தோதும் எவ்வார ரென்றால், இவ் வேழு உலகங்களை யுடைய ஏகசக்ராதிபத்யமே எனக்குக் கிட்டி யிருந்தாற் போலும் அக்கட்டழகியை ஸ்நானம் செய்து உட்கார்த் தினதும் அவள் மேனியில் தோன்றிய வண்ணம் (சிறம்) எய்வாருக தோன்றிற்றென்றால் அவள் முகம் சூரிய சிம்பம்போலும் அவள் தேகம் பத்தரை மாற்றுத் தீங்கம் போலும் பளபளவென்று மின்ன லாயின. கண்கள் அவளைப் பார்க்கவே முடியாமல் கூச்சடைந்தன. பக்கிரியோ கவலையும் கருத்துமர்ய் அவள் காலானிட்ட வேலையை தலையால் செய்ய அவள் முன்பாகக் காத்து கிண்றேன். அவள் எவ்விதக் கட்டளையிடுவாளோ அதை உடனே கிறைவு பெற்றதாகப் பார்ப்பாள். அவனும் தனது அழகின் காவத்தாலும் இளைமயின் செறுக்காலும் எப்பொழுதாவது என் பக்கம் பர்த்தால் அப்பொழுது வெகு ஜூஸ்பமாய் பின் வருயாறு கட்டளை யிடுவாள்:—“ஆக்கி ரணத். சீ என்னுடைய தனியை சிரும்பும் பகுத்தில் என் விழை

மாய் முச்சக்கூடவிடாதே. நான் எப்படிச் சொல்லுவேனே அப் படி உடனே தடுக்காமல் செய்து முடிக்க வேண்டும். அதற்கு மேலாக என் பேச்சில் நீ ஒருவிதக் காரணமும் கேட்கலாகாது. நான் சொல்லுகிறபடி நீ நடக்காமற் போனால் மின்னால் பச்சாத் தாபப் படுவாய்.” இப்படி அவள் சொன்னால் என்றாலும் அவள் என்னிடம் நடந்து கொண்ட மாதிரியால் அவள் உள்ளத்தில் நான் வளிடம் நடந்து கொண்ட அன்பும் நான்வளருக்குச் செய்த உபகார மும் பதிந்திருந்ததாகவும் அவைகளுக்குப் பதிலாக எனக்கு ஏதா வது திரும்பச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளிட மிருங்ததாகவும் விளங்கினா. நானே அவள் அனுமதியின்றி ஒரு காரிய மும் செய்யவேயில்லை. அவள் காலாலிடும் கட்டளையை தலையால் செய்து முடிக்கின்றவனுக நடந்து கொண்டு வந்தேன்.

இவ்வண்ணமாய் சொற்பகாலம் அவள் இரகவியம் என்ன வெண்டுது விளங்கமலும் அவள் கட்டளைப்படி நான் கீழ்ப்படிந்து நடப்பதுமாய் சொற்றது. எந்த வேளையில் என்ன விஷயமாய் அவள் ஆக்ஞாயிப்பாளோ அப்படியே அவ்வேளையில் நான் முன் பின் கேட்காமலே செய்து முடிப்பேன். இப் பக்கிரியிடம் என் பெண்ண முதல், லாபம் என்று பண மிருந்தனவோ அவைகள் அவ் வளவும் செலவாயினா. ஒருவரும் பரிசுய மில்லாத வேறு தேசத் தில் என்னையார் நம்புவார்கள். யார் நம்பிக்கையைக்கொண்டு நான் கடனுவது வாங்கி செலவு செய்ய முடியும். கடைசியாய் அன்றன் றைச் செலவுக்கே கஷ்டம் எனக்கு உண்டாய்விட்டது. அப்பொழுது என்மனம் முற்றிலும் நடுங்கலாயிற்று. இக்கவலை என்னை மூடவே என் முகக் காந்தி குன்றிற்று. என் மனத்தினுள் வேக விழேன். ஆனால் நான் யாரிடம் என் அவஸ்ததயைச் சொல்லிக் கொள்ள முடியும். மனத்தினுள் என்ன அவஸ்ததயோ அது மனத்தினுள்ளேயே தானிருக்க வேண்டும். “பக்கிரியின் அவஸ்தை அவன் உயிரேபடவேண்டுமல்லவா.” ஒரு நாள் அக்கட்டமுகிதானே தனது புத்தியால் யோசித் தறிந்து கொண்டு என்னைப் பார்த்துப் பின் வருமாறு சொல்லானால்;—ஜூயா நீர் எனக்குச் செய்திருக்கும் உபகாரம் என் உள்ளத்தில் கல்லின்மேல் ஈழுத்துப்போல் பதிக் திருக்கின்றது. நானதற்கு என்றைக்கும் பறில் உபகாரம் செய்ய

வேண்டியவள். ஆனாலிப்பொழுது அவ்வாறு செய்ய சக்தியற்ற வளர்களுக்கின்றேன். ஆனாலிப்பொழுது மைக்கு அவசியமாக வேண்டிய செலவுக்கு ஏதாவது ஸங்கடமிருந்தால் நீர் சொற்ப மேஜும் மனத்தில் கவுலியேபடவேண்டாம். ஒரு தண்டு காலிதம், மைக்கடு, பேனு, இவைகளை என் முன் சொற்பம் கொண்டு வந்து கவுயுங்கள்” என்றார்கள். நானப்பொழுது இவள் ஏதோ ஒரு தேச்த்து ராஜகுமாரத்தி, அந்த தைரியத்தாலும் செருக்காலும் இவளில்வாறு நம்மைப் பார்த்துக் கொண்டார்களேன்டேன். உடனே அவள் முன்பாக எழுதும் கருவிகளை சித்தப்படுத்தினேன். அவனும் வெகு அழகான எழுத்தால் ஒரு சிறு கடிதம் எழுதி என் கையிற்கொடுத்து பின்வருமாறு கட்டளையிடலானார்கள்:—~~கோடையில்~~ கருகாமையில் முக்கவாண்கள் வளைத்த வாயிற்படி ஒன்றிருக்கிறது அதற்குத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை காணப்படும். அம் மாளிகைக்கு யழூமாலுடைய பெயர் வீதிபறூர். அவரிடம் சென்று இக்கடிதத்தைக்கொடும்.

அவள் கட்டளையிட்டபடியே இப்பக்கிரி அப்பெயரையும் அவுடையாளங்களையும் பற்றிச் சென்று அதே வீடு சேர்த்தேன்! வாயிற் காப்போனிடம் நான் கடிதம் கொண்டு வந்திருக்கும் ஸங்கதி யைச் சொல்லி உள்ளே அனுப்பினேன். அச்சமாசாரம் எட்டின தும் ஒரு ஹட்டி (Abysinian) ஜாதி இளைஞர் வெகு அழகாக அவன் முகம் விளங்க ஒரு மின்னும் பாகையைத் தலையில் கட்டின வனுக என்னிடம் வந்தான். அவன் சிறம் கறுப்பு தான் என்றாலும் அவன் முகம் குருகுரு வென்று அழகாகவே பிருந்தது. அவன் என் கையிலிருந்த கடிதத்தை வாங்கிக்கொண்டார்; என்னை ஒரு திதக் கேள்வியும் கேட்கவேயில்லை. என்னிடம் அவன் வாய் திறந்து ஒன்றும் சொல்லவில்லை. அவன் வந்தபடியே அதே கடையாக உள்ளே திரும்பிச் சென்றான். சொற்ப நேரத்துக்கெல்லாம் அவன் சில வேலைக்காரர்கள் தலைமேல் மொகரிட்டு ஸரிகை துப்பட்டாவால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்த பதினெட்டு நூற்று பைகளைப் பதினேற்று தட்டுகளில் வைத்து வெளியே அழைத்து வந்து அவர் ஓர் ரோக்கிக் களான்கூலது) — “இதிரிர்வார் பின்னார் இன்று

அவர் சொல்லுமிடத்தில் இவைகளை இறக்கிவிட்டு வாருங்கள்.” என் அவருக்கு ஸலாம்செய்து அவரிடம் விடைபெற்று அவைகளை என் வீடு கொண்டுவந்து சேர்த்தேன், ஆட்களை வாடிவிலி ருந்தபடியே விடை கொடுத்தனுப்பினேன். அப்பைகளை எல்லாம் தட்டுகளில் வைத்திருந்தபடியே அக்கட்டமுகி முன்பாகக் கொண்டு போய் வைத்தேன், அவைகளைக் கண்ணுற்றும் அவள் கட்டளை பிட்டதாவது:—“இதோ இந்தப் பதினெட்டாண்டு ஜைவிராகன்களையும் எடுத்துக்கொண்டு பணத்தை வீட்டுச் செலவுக்கு உபயோகப்படுத் திக்கொள்ளும்; ஈசன் எப்பொழுதும் கருளை சிரம்பியவர்?” நானும் அப்பொன்னை எடுத்துக்கொண்டு அப்போதைக் கப்பொழுது வேண்டியவைகளில் தாராளமாகச் செலவு செய்யலானேன். என் மனம் ஒருவாறு கவலையற்ற தாயிற்றென்றாலும் உள்ளத்தில் இக் குழப்பம் உண்டாயிருந்தது:—“ஐதீசா! இதென்ன ஆச்சரியம். என்னை ஒரு கேள்வியும் கேட்கவில்லை. நானவனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை; முன் பின் அறியாத ஓர் மானிடன் ஒரு துண்டுக் கடிதத்தைக் கண்ணுற்ற மாத்தீரத்தால் முன்பின் அறியாத என்னிடம் இவ்வளவு பணத்தை ஒப்பி வைத்தானே. இது என்ன விந்தை. இக்கட்டமுகியைத்தான் இதைப்பற்றிக் கேட்போமென்றாலோ அதுவும் முடியாமலிருக்கிறதே. அவள் முன்னமேயே என்னை ஏச்சரித்திருக்கின்றார் அன்றே” என்று பயத்தால் நடுநடுக்கினவனும் வாய் திறலாமலிருந்தேன்.

இது நடந்த எட்டு நாட்களுக்கப்பால் அக்கட்டமுகி என்னிடம் பின்வருமாறு வாய் திறந்து பேசலானார்:—“ஸசன் மானிடனுக்கு தனைய என்ற உடையை அளித்திருக்கின்றான். அதை நாம் கூழிக்கும் கூடாது, அழுக்காக்கவும் கூடாது. வதோ பழைய உடை அணிந்திருப்பதால் ஒரு மனிதனுக்கு ஒருவிதக்குறைவும் சியாயமாய் விளையாது என்றாலும், உலகத்தார் கண்கள் முன்னர் அவனுக்கு அக்காரணத்தால் மரியாதைகள் நடக்காமலிருப்பது வழக்கம். ஆகையால் நீங்கள் இரண்டு பைகள் தங்க நாணயம் எடுத்துக்கொண்டு கடை வீதிக்குச் சென்று யூஸாலுப் என்ற வியாபாரியின் கடைக்குப் போப் பங்காளிக்கு சில ரத்தினங்களும் அழனா வரியை உடியப்

ஙள் இரண்டும் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றார். பக்கிரியும் அப்பொழுதே குதிரை ஏறி ஸ்வாசிசெய்துகொண்டு அதே கட்டு கை நாட்டுக் கொண்டிரேன். எனங்கு கண்டதென்னவெனில், ஒரு அழகான இளைஞன் மஞ்சள்சிற்மான உடுப்பு அணிந்து அக் கடை முன்னர் ஒரு மெத்தையின்மேல் உட்கார்க்கிருந்தான். அவன் அழகு எவ்வாறிருந்த டின்றூல் அவீஜைக் கண் குளிரப் பார்க்க வேண்டியே ஏகமாக ஜனங்கள் அவன் கடை முதல் கடைத் தெருவு கோடி வரையில் ஒரே கூட்டமாப் சின்றுகொண்டிருந்தார்கள். பக்கிரியாகிய நானும் வெது ஆனந்தத்துடன் அவனருகாமையிற் சென்று “ஸ்லாம் அலீகா” என்று மரியாதை செய்து அவனிடம் உட்கார்க்கேதேன். எனக்கு வேண்டியிருந்த ஸ்லாமன்களை அவனிடம் தெரிவித்துக் கொண்டேன். நான் பேசின பேச்சு கீச்சு அவ்வூரான் பேச்சல்ல. சொற்பம் வித்தியாசமாக விருந்தது. அச்சிறுவன் வெகு எங்கோட்டத்துடன் “ஜீயா தங்களுடைய உத்தரவு என் பெண்ண வேண்டுமோ அவைகள் யாவும் இவ்விடம் வித்தமாக விருக்கின்றன. தாங்கள் எவ்வுரிமிருந்து இங்கு வந்தவர்கள்? இவ்வய ஹரில் தாங்கள் தங்கி யிருக்கும் காரணம் என்னவோ இவைகளைப் பற்றி தாங்கள் வாய்மலர்ந்தால் அது தாங்கள் தயை கிட்டு விலகா தாக விருக்கும்” என்றார். நானே என் கடையை வெளியிடுவது, சிபாயமில்லாம விருந்தது. ஆகையால் நான் ஏதோ ஒரு கடை பிட்டுக்கட்டி சரேல் என்று சொல்லி ரத்தினங்களும் உடுப்புகளும் வாங்கிக்கொண்டு அவைகளின் விலையைக் கொடுத்துகிட்டு அவனிடம் விட்டுப் போக அவனிடம் விடை கேட்கலாணேன். அதைக் கேட்டு அவ்விளைஞன் சொற்பம் மனங்க கசந்தவனுய் பின் வருமாறு சொல்லலுற்றான்:—ஜீயா, உங்களுக்குள் இவ்வளவு ஒதுக்கி யிருக்க வேண்டுமென்ப திருந்தால் ஆரம்பத்திலேயே அவ்வளவு அதிகமாப் பட்டு கொண்டாடிக்கொண்டு வராம விருக்கலாம். நாடு சகவாசம் செய்யும் உத்தமர்களுக்குள் “ஸாஹிப் ஸ்லாமத்” “ஸ்லாம் அலீகா” என்ற மரியாதைப் பேச்சுகளின் அருத்தம், வெகு பெரிய தல்லவா என்று அவன் வெகு அழகாயும் மரியாதையாயும் சொல்லவே, என் மனும் பேரங்கந்த கொண்டிவிட்டது. அவ்வளவு கடுதியில் அவை விட்டு விடை பெற்றுப்போவது. எனக்கு மரியாதையாடப்

புலப்படவில்லை. வெகு அக்கிரமமாகவுங் தோன்றிற்று. உடனே நான் மறுபடியுமவன் அருகே உட்கார்ந்து அவன் மனத்தைக் களிப்பிக்க “ஐயா, உமது கட்டளை என் கண்மேலும் தலைமேலும். நானிதோ காத்திருக்கிறேன்” என்றேன்.

இவ்வண்ணம் நான் கொன்னதும், அவன் வெகு சந்தோஷமடைக்கு புண்ணகையுடன் என்னை நோக்கிச் சொல்லலுற்றுன். “ஐயா, தாங்கள் இவ்வேழை வீட்டில் இன்று உங்களுடைய திருவடிகளைச் சாற்றினால் அவ்விடம் நாம் ஸந்தோஷக் கூட்டம் கூடி இரண்டொரு நாழிகை நமது மனத்தைக் களித்துக்கொண்டிருப்போம். எதோ சொற்பம் புசித்து சொற்பம் பானம் பண்ணி நமது உள்ளத்தை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வோம்” என்று அவன் சொல்லவே, பக்கிரி ஒரு போதும் அக்கட்டழிகையைத் தனி மையில் விட்டு வராதவனுகையால், அவள் தனிமையிலிருக்க வேண்டியதை நினைத்தவனும் நான் எவ்வளவோ என்னால் முடியாது. என்னை மன்னிக்க வேண்டும், என்று வேண்டி பார்த்தேன். அச்சிறுவனே நான் என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவனுக காணப்படவேயில்லை. கடைசியாய் நான் வாங்கின ஸாமான்களை வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டுத் திரும்பி வர விடை பெற்றவனும் அவ்வாறு அவசியம் வர ஆணையிட்டவனும் என்னிடம் அவ்வினை ஞுன் ஸத்தியம் வாங்கிக் கொண்டு என்னை வீட்டுக்குப் போக விடை கொடுத்தான். நானும் அக்கடையை விட்டு வெளிக் கிளம்பி ரத்தினங்களையும் உடுப்புகளையும் எடுத்துக்கொண்டு அக்கட்டழிபின் முன்பு வந்து நின்று அவள் ஸமூகத்தில் வைத்தேன். அவனும் அம்மணிகளின் விலையையும் அந்த ஸரிகை உடுப்புகளின் விலையையும் இன்னும் அவ்விடம் நடந்ததையும் பற்றி சிகாரிக்கலானால், நானும் எல்லா சங்கதிகளையும் கிடை, விலை முதலியவற்றையும், அவ்யியாபாரி என்னை கட்டாயப்படுத்தி அழைத்ததையும்பற்றி ஒன்று கிடாமற் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, அவள் பின் வருமாறு கட்டளையிடத் தொடங்கினால்:—“ஒரு மனிதன் ஒரு சமயத்தில் ஒருஷித வாக்குக் கொடுத்து விட்டால், அதைப் பரிசூலனம் செய்து வைப்பது அவனுடைய முக்கியமான கடமையுள்-

வலா? என்னை நீங்கள் ஈசன் ஸம்ரக்ஷணயில் ஒப்பிவைத்து நீங்கள் கொடுத்து வந்த வாக்கைப் பரிபூரணம் பண்ணிக் கொள்ளுங்கள் ஒரு வாக்கை நாம் ஒருவருக்குக் கொடுத்து விட்டால் அதைப் பரிபூரணம் செய்து வைப்பது வாங்நத் என்ற சடங்கு செய்து வைத்த தற் கொப்பாகும்” என்று அவள் சொல்லவே நான் “என் மனமோ உம்மை இவ்விடம் தனியே விட்டுப் போக ஒப்பவே யில்லை. ஆனால் நீங்களுடைய உத்தரவேர் இவ்வாறிருக்கின்றது. அதை மீற நடக்க வழியற்றவனும் இருக்கின்றேன். நான் திரும்பி வரும் வரையில் என் உள்ளாம் இவ்விடமே குடி கொண்டிருக்கும்” என்று சொல்லி விட்டு, மறுபடி அவ்விரத்தின வியாபாரி கடையருடே வந்தேன். அவனும் ஓர் ஆஸனத்தில் உட்கார்ந்து என்னை எதிர்பார்த் திருந்தான். என்னைக் கண்டதும் “வாருங்கள், தங்கள் தனை, நானும் வெகு நாழியாகக் காத்திருக்கின்றேன்” என்றான்.

அவ்வண்ணம் சொல்லிக் கொண்டே எழுந்து என் கையைப் பற்றிக் கொண்டே ஆறுபாட்டு விட்டான். சொற்ப தூரம் நடந்து என்னை ஒரு தோட்டத்திற்குள் அழைத்துப் போனான். அத் தோட்டமோ வெகு அழகான தோட்டம். சிறு குளங்களிலும் வாய்க்கால்களிலும் நீரியந்திரங்கள் அழகாக அசைந்து கொண்டு நீரை இறைத்துக் கொண்டிருந்தன. பழுத்த பழங்கள் பலவகை நிரம்பி ஒவ்வொரு மரத்தின் பல கிளைகளும் அப்பாரததைத் தாங்க முடியாமல் வளைந்திருந்தன. பல நிறங்களாமெந்த பறவைகள் அம் மரங்களின் மேல் உட்கார்ந்து வெகு மதுரமாய்ப் பாடிக் கொண்டிருந்தன. அத்தோட்டத்தின் மையத்தி விருந்த மாளிகையின் ஒவ்வொரு அறையில் வெகு விலையுயர்ந்த ரத்னக் கம்பளங்கள் வெகு அழகாக சிரிக்கப்பட்டிருந்தன. அங்கு ஒரு வாய்க்காலின் அருகாமையிலிருந்த ஒரு பங்களாவில்போய் உட்கார்ந்தோம். ஒரு சிமிழத்துக்குப் பிறகு அவன் அவ்விடம் விட்டு எழுந்து உட்சென்று உடை மாற்றி வெகு அழகான உடுப்பு அணிந்து திரும்பிவந்தான். அவ்வண்ணம் அவன் வரக் கண்டதும் நாம் “கருணைகரக் கடவுளே, ஒர்வித திருஷ்டியும் இவர்மேல் விழாமலிருக்க நீ ஆசிர்வதிப்பாயாக” என்றேன். இதைக்கேட்டதும் அவன் புன்னகை செய்து என்னைப்

பார்த்து “ஐயா, நீங்களும் இப்பொழுது உங்கள் உடுப்பை மாற்றிக் கொள்ளுவது சியாயமல்லவா” என்றான். அவன் மனத்தைக்களிப் பிக்க நானும் என் உடுப்பை மாற்றி வேறு உடுப்பு அணிக் தேன். அவ்வாலிப் வியாபாரி வெகு விமரிசையாக என் மனதைக் களிப்பிக்க என்னென்ன வேண்டுமோ அவ்வளவையும் வெகு ஏராளமாகச் சேகரித்து எனக்கு விருந்திடச் சித்தமாக் விருந்தார். அவர் என்மேல் வைத்திருந்த அபிமானத்தை முற்றிலும் வெளிந்த காட்டிக்கொண்டு வெகு அன்பாகப் பேசலானார். அவருடைய பேசும் வெகு நயமாகவும் அழகாகவுமிருந்தது. அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதே ஒரு வேலைக்காரன் ஒரு அழகான ஜாடியில் பானகம் ஏந்தி வெள்ளோக் கல்லாலாகிய ஒரு பியலாவை மற்றொரு கையில் எடுத்துக்கொண்டு வந்து நின்றான். எவ்வளவோ விதமான சிற்றண்டிகள் எங்கள் முன்பாக வைக்கப்பட்டன. உப்புக் கிண்ணங்கள் அழகாகப் பறப்பப்பட்டன. பானகம் சிரம்பிய பியலா எங்களுக்கு உடசாரத்துடன் கொடுக்கப்பட்டது; முன்று நான்கு கிண்ணங்கள் நாங்கள் உட்கொண்டதும் நான்கு சிறுபையன்கள் வெகு அழகாக விளங்கிக்கொண்டு அவர்கள் தலைமயிர் வெகு சிங்காரமாய் விரிக்கப்பட்டுத் தொங்க எங்கள் முன்பாகத் தோன்றி ஆடவும் பாடவுமாறம்பித்தார்கள். அக் காட்சி எவ்வளவு அழகாக விருந்த தென்றால் அச்சமயத்தில் “தான்ஸேன்” — நாரதர் — தும்புரு — அவ்விட மிருந்தக்கால் அவர்களும் தாங்கள் கற்றிருந்த ஆட்டங்களையும் ராகங்களையும் மறந்திருப்பார்கள். “பைஜூபாவொரா” என்பவரும் பைத்தியங்கொண்டிருப்பார். இவ்வித உற்சவம் நடந்துகொண்டிருந்த பொழுது அச்சிறுவன் தினர் என்று முகம் வாடினான். அவன் கண்கள் நீரால் ததும்பலாயின. அவன் கண்களிலிருந்து இரண்டொரு தளிகள் கீழே விழலாயின. உடனே அவன் “என் பக்கமாக் முகத்தைத் திருப்பி என்னை நோக்கி “ஐய! உமக்கும் நமக்கும் இப்பொழுது முதல் நமது வாழ் நாட்கள் முழுமையும் நிங்காத நட்பு விளைந்து விட்டது. ஆகையால் இனி நமது உள்ளத்திலிருக்கும் ரகவியத்தை ஒருவருக்கொருவர் மறைத்து வைப்பது ஒரு மதத்திலும் சியாய மென்று கொல்லப்படவே யில்லை. நமது நட்பின் நம்பிக்கையால் நான் என்-

உள்ளத்திலிருக்கும் ஒரு ரகவியத்தை உம்பிடம் வெளியிடப் போகின்றேன். நீங்கள் மட்டும் விடை கொடுத்தால் நான் என் நாயகியை இவ்விடம் வரவழைத்து என்னருகாமையில் உட்கார வைத்துக்கொண்டு என் மனத்தை ஆனந்தம் செய்து கொள்வேன். அவள் என்னிட மில்லாத வரையில் எனக்கு ஒருஷ்த ஆனந்தமும் கிடையவே கிடையாது.”

இப்பேச்சை அவன் வெசு ஆவலுடன் சொன்னபடியால், நான் அப் பெண்ணைப் பார்க்கர்விட னும் அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை என் மனதில் உதிக்கலாயிற்று. நான் மறுமொழி சொல்லானேன். “ஐயா! தங்கள் மனத்தின் ஸந்தோஷம் எனது முக்கிய கருத்தல்லவா? நீங்களிப்பொழுது சொல்லுவதைவிட எது பெரிது. தாமதம் வேண்டாம். அன்பான நாயகி ஸமீபத்தி வில்லாவிடில் ஒன்றும் ருசிக்காது என்பது திண்ணம்” என்றேன். அதைக் கீட்டதும் அங்கு தொங்கிக்கொண் டிருந்த ஒருதடிக்கை நோக்கி ஓர்ஷித அடையாளஞ் செய்தார்கள். உடனே ஒரு பெண் பிள்ளை பிசாசபோல கருத்தவளாய், தூதாகாரமாய், ஏவளொரு வளைக் கண்ட மாத்திரத்தில் ஒருவன் விதியின் உதவியே யில்லாமல் உடனே பிராண்னை விடுவாடேனு அவ்வளவு கோரமாய் வெளிவந்து அவன்ருகாமையில் உட்கார்ந்தாள். அவளைக் கண்ட மாத்திரத்தில் பக்கிரியாகிய நான் மெய் பதறலானேன். என் மனத்தினுள் “ஆகா! இவ்விகாரமான பெண் பூதத்தை ஒரு அழகான வாஸிபன் இவ்வினைப்போ லொத்தவன் நேசிக்கவும் முடியுமா? இவளைப் பற்றி யா இவ்வளவு மேன்மையாக இவன் புகழ்ந்தான். இவளிடமா இவ்வன்னம் அன்பு பாராட்டுவதாகச் சொன்னன்” என்று யோசித்து விட்டு சுசனைத் துதித்தேன். இக்காட்சியைக் கண்ட நம்மையாவு மனுகாம விருக்க ஈசுவர்த்தியானம் செய்துவிட்டு நான் வாய் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இதே பிரகாரமாய் குடி, கூத்து, பாட்டு இவ்வாருன வினேதத்தில் மூன்று நாள் இரவும் பகலும் கழிந்தன. நான்காமிரவு குடி மயக்கமும் தூக்கமும் வெற்றி கொண்டன. நானும் மெய்மறந்து தூங்கினேன். பொழுது விடுது. அவ்வினைக்குண் என்னை எழுப்பலானான். சங்தமான பானம்

எனக்கு குடிக்கும்படி கொடுத்தான். அதன் பிறகு தன் அன்பான நாயகியை நோக்கி “இனிமேல் நமது விருந்தாளியை வருத்து வது சியாயமில்லை” என்றான்.

அவன் என் இரு கைகளையும் பற்றிக்கொண்டு எழுந்தான். நான் புறப்பட்டுப் போக விடைகேட்டேன். வெகு ஸந்தோஷத் துடன் எனக்கு விடை கொடுத்தனும்பினான். உடனே நான் என் ஜுடைய சொந்த உடுப்பை அணிந்து கொண்டு என் வீடு திரும்பி வந்து அக் கட்டமுகியின் ஸமூகம் சேர்ந்து அவள் முன்பாக நிற்க வானேன். இதற்கு முன் இவ்வாறு நான் என் கட்டமுகியைத் தனிமையில் வீட்டில் நிறுத்தி வெளியே சென்று இரவை ஒரு பொழுதும் கழித்தவனே அல்லன். ஆகையால் அவ்வாறு மூன்று நாளிரவு பகல் அவனைவிட்டு நான் வெளியே சென்றிருந்ததற்கு நானே வெட்டி என்னை மன்னிக்கும்படி வெகுவாக வேண்டிக் கொண்டேன். அன்றியும் எனக்கு நடந்த விருந்தின் ஸம்பரமத்தை யும் அவன் எனக்கு விடை கொடுத்தனுப்பாமல் வைத்துக்கொண்ட நிர்ப்பந்தத்தையும் தெரிவித்தேன். அவரோ இவ்வுலக வியல்பை நன்றாக வறிந்தவள். புன்னகைவுடன் அவள் என்னை நோக்கி “ஒரு நண்பனுக்காக நீர் தாமதித்தால் என்ன குடிமுழுப்போயிற்று. அதற்காக நீங்கள் யோசிக்கவேண்டாம். நான் உங்களை மனப் பூர்வமாக முற்றிலும் மங்னித்துவிட்டேன். உங்கள்மேல் என்ன குற்றம்? எப்பொழுது ஒரு மனிதன் மற்றொரு மனிதன் வீட்டிக் குப் போகின்றாலே அப்பொழுது அவன் சௌகரியப்படி அவனிடம் விடை பெற்றுத்தானே திரும்பி வரவேண்டும். ஆனால் நீங்கள் ஒருவிதச் செலவுமின்றி அவர் செலவில் தின்றும் குடித்தும் விட்டு சம்மா விருக்கப்போகின்றீரா, அல்லது அவரை மறபடி மறு விருந்துக் கழைக்கப் போகின்றீரா? நீங்க ஸிப்பொழுதே எழுந்து அவ்வியாபாரி வாஸிபளை விருந்துக் கழைத்து உம்முடன் கூடிடுக்கொண்டு வாருங்கள். அவர் உமக்குச் செய்த விருந்தைக் கூடிடுவதும் இருமடங்கு விமரிசையுடன் அவருக்கு நாம் விருந்தளிப் போம். ஸாமான்கள் ஒன்றுக் காணுமே என்ற வங்கேதகம் உமக்கு சொற்படிமதும் வேண்டாம். ஈசுவர பிரசாத்தான் ஒரு செழு

பில் எல்லா சாமான்களும் வித்தமாய்விடும். வெகு விமரிசையாய் எல்லா ஏற்பாடுகளும் நடத்தப்படும். உமது விருந்தாளியும் மேன்மை பெறுவார்” என்றார். அவளிட்ட கட்டளைப்படியே நான் உடனே அவ்வியாபாரி வாவிபணிடம் சென்று “ஜூயா !, நீங்கள் சொன்ன உத்தரவுப்படி நான் கண்ணும் தலையுமாக நடந்துகொண் டேன். நீங்களும் தனை செய்து நான் செய்யப்போகும் விருந்தை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றேன். அவனும் “இதோ நான் என் உயிராலும் மனத்தாலும் காத்திருக்கிறேன்” என்றார்.

அப்பொழுது நான் சொன்னதாலது, “ஜூயா, தாங்கள் இவ் வேழையின் வீட்டுக்குள் கால் வைத்தால் அது தங்களுடைய பெருமைக்கு ஒத்ததாக விருக்கும். தாங்கள் என் விருந்தை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாகும்” என்றேன் அவ் விளை ஞுன் எவ்வள்வோ தள்ளிச் சொல்லிப் பார்த்தான். நானே நான் எடுத்த காரியத்தை விடுவதாகவில்லை. எப்பொழுது அவன் வருவதாக ஒப்புக்கொண்டானே அப்பொழுதே அவளை என்னுடன் அழைத்துக்கொண்டு என் வீட்டை நோக்கி வழி நடக்கலானேன் ஆனால் வழி யெல்லாம் எனக்கு ஒரேவிதக் கவலைதான். அது என்னவெனில்—“என்னிடம் மட்டும் பொருளிருந்தால் நான் என் விருந்தாளியை அவன் அந்தஸ்துக்குத் தகுந்தபடி உபசரித்து விருந்தளிப்பேன். அவரும் விருந்துண்டு களிப்பார். இப்பொழுது நானிவரை இவ்வாறு அழைத்துப் போகின்றேன். என்ன தான் நடக்கப்போகிறது பார்ப்போம்” என்று இவ்வாறுண ஸந்தேகத்தில் மூழ்கி நான் என் வீட்டின்டை வந்து சேர்ந்தேன்.

ஆகா! என் வீட்டைக் கண்டதும் எனக்குண்டான ஆக்சரியத் துக்கு அளவேயில்லை. நான் என்னதான் கண்டேன்—என் வீட்டு வாயிலில் ஒரு பெரும் கூட்டமும் குழப்பமு மிருக்கக் கண்டு வியப்புற்றேன். தெரு முன் நன்றாகக்கூட்டி தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது; வெள்ளிலில் போட்ட சேவக்களும் வெள்ளித்தடி பிடித்த வேலைக்காரர்களும் அவரவர்கள் ஸ்தானத்தில் காத்திருந்தார்கள்; எனக்குண்டான ஆக்சரியத்துக்கோ அளவே யில்லை. ஆனால் என் வீடுதான் அது என்றால் அதைப்பற்றி பூரணமாக

விருந்தபடியால் என் பாதங்களை உள்ளே வைத்து நுழையலானேன். அவ்வீட்டுக்குள் ஒவ்வொரு அறைக்கு மேற்றபடி அழகான ரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் விலையுயர்ந்த ஆபரணங்கள் பரப்பப்பட்டிருந்தன. வெற்றிலைத் தட்டுகள், பன் ணீர்க்கூஜாக்கள், அத்தர் ஸீஸாக்கள், தம்பல கரண்டகங்கள், புஷ்பச் சட்டிகள் முதலான சாமான்கள் அவைகளுக் கேற்ற விடங்களில் வெகு அழகாக வைக்கப்பட்டிருந்தன. சுவர்களின் இடுக்குகளி லும் பிறைகளிலும் பலவித கிச்சிலிப் பழங்கள், நாரத்தை, பலவித சிற்றுண்டிகள் வெகு அழகாய் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் அபரக் தட்டிகளுக்கும் படுதாக்களுக்கும் பின்னால் விசித்திரவிளைக்கு கள் வெகு அழகாக ஏற்றப்பட்டு சோபித்துக்கொண்டிருந்தன. மற்றொரு பக்கத்தில் பெரிய விளக்குகளின் வரிசைகள் மரத்தின் கிளைகள் போலும் தாமரை முதலிய மலர்கள் போலும் வெகு விசித்திரமாய் சிங்காரிக்கப்பட்டு ஏற்றப்பட்டிருந்தன. கூடத்திலும் மேற் சுவர்களிலும் கற்கூர வத்திகள் வைவர்ணக் கம்பளங்களில் ஏற்றப்பட்டு அழகான கண்ணாடி குளோப்களால் மூடப்பட்டு ஏரிந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வேலைக்காரனும் அவனவன் ஸ்தானத்தில் வெகு ஜாக்கிரதையாகக் காத்துக் கொண்டிருந்தான். சமையல் கட்டில் பானைகள் தளபள வென்று ஏகமாய் கொதித்துக் கொண்டிருந்தன. தண்ணீரை ஆற்றிவைக்கு மிடத்திலோ அவ்வாறே அவ்விடத்துக் கேற்ற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. புதிதான தண்ணீர் ஜாடிகள் வெள்ளி பிடிங்களில் வைக்கப்பட்டு ஒட்டைகள் வழியாய் ஜூலம் சொட்ட அழகாக மூடப்பட்டிருந்தன. இன்னும் சற்று தூரத்தில் ஒரு திட்டாணியில் கோப்பைகளும் கரண்டிகளும் மூடிகளுடனும் துணிகளுடனும் வைக்கப்பட்டிருந்தன. பனிக்கட்டிகள் கூஜாக்களில் போடப்பட்டு அவைகள் எல்லாம் வெகு விழேதமாய் சிங்காரிக்கப்பட்டு சின்றன.

சுருக்கிச் சொல்ல, எல்லா ஏற்பாடுகளும் அரசர்களுக் கேற்ற படி வித்தப்படுத்தப்பட்டிருந்தன. தாவிகள், பாடும் சிறு பையன் கள், பாடக்கள் வாத்தியக்காரர்கள் விகடகவிகள் இவர்கள் எல்லா கும் அழகான உடையனின்து பாடிக்கொண்டு காத்திருந்தார்கள்.

பக்கிரியாகிய நான் அச்சிறுவனை அழைத்துப் போய் ஒரு பெரும் ஆசனத்தில் உட்கார வைத்தேன். என் மனத்தினிலுண்டான் ஆச்சியத்துக்கு அளவே யில்லை. “ஜகத்சா! இவ்வளவு குறைந்த காலத்துக்குள் இவ்வளவு ஏற்பாடுகளும் எவ்வாறுயின்?” நான் ஒவ்வொரு பக்கத்திலும் அலைந்துதிரிந்து ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்துக்கொண்டு திகைத்து கிண்றேன். ஆனால் அக்கட்டமுகியின் வாசனை கூட ஒரு இடத்திலாவது தென்படவேயில்லை. இதே கவலையாய் சமையற்கட்டு முழுமையும் ஒரு சுற்று வங்கேதன். அங்கு ஒரு மூலையில் அம்மாது கழுத்தில் ஒரு மேலாக்கு, காலில் செருப்பு, தலையில் ஒரு வெள்ளோடுமால் இவைகள் அணிந்து ஒரு நகையு மில்லாமல் சாதாரண உடுப்பு உடுத்திக்கொண்டு வெகு அழகாய்க் காணப்பட்டாள். எவள் ஒருவனுக்கு சுசன் அழகைக் கொடுத்திருக்கின்றன அவனுக்கு நகை என்னத்திற்கு. சந்திரினைப் பாருங்கள். ஒருவித சிங்காரமுமின்றி எவ்வளவு அழகாய் விளங்குகிறது. விருந்து சாப்பாடு சித்தமாக்கும் ஏற்பாட்டில் மேல் விசாரணை பண்ணிக் கொண்டு ஒவ்வொரு உண்டி விழையாய் திட்டஞ் சொல்லிக் கொண்டு அவள் நின்றாள். “ஜாக்கிரதை, ருசி, பதம், வாசனை எல்லாம் ஸரியாய் விறுத்தாப்போலிருக்க வேண்டும். உப்பு சரியா யிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கலானாள். இந்த சிரமத்தால் ரோஜாப்பூ போன்ற மேனியாள் அதிக வியர்வை விட்டவளாய் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள்.

நான் உடனே வெகு மரியாதையுடன் அவளிடம் சென்று அவள் செய்திருந்த ஏற்பாடுகளுக்கும் அவளுடைய மேலான புத்திக் கும் அவளை மெச்சி அவளை தோத்திரம் பண்ணலாணேன். என் தோத்திரத்தை அவள் கேட்டு தன் முகத்தை சுருக்கிக்கொண்டு சொல்லானாள்:—“மனிதர்கள் சிற்கில் சமயத்தில் தேவர்களாலும் செய்து முடிக்கக் கூடாத காரியத்தைச் செய்கின்றார்கள். நான் என்ன காரியம் செய்து விட்டேன். என் நீங்கள் இவ்வளவு ஆசரியப்பட வேண்டும். போதும். அதிகப் பேச்சு பேசுவது எனக்கு ஒரு பொழுதும் பிடிக்கவே பிடிக்காது. நல்லது நீங்களே சொல்லுங்கள். எவன் இவ்வாறு தன் விருந்தாளியைத் தனியே இருத்தி அங்கு மிங்கும் அலைந்து சிற்பான், இது மானிடத் தன்மைக்கு அழ

கர்மா? அவ்விருந்தாளி தனக்குள்ளேயே என்ன சொல்லிக் கொண் டிருப்பான். ஜிதியில் திரும்பிச் சென்று உமதுதோழன் சமீபத் தில் போய் உட்காரும். அவன் உள்ளங்குளிர் என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்யும். அவனுடைய ஆசை நாயகியை வரவழைத்து வேண்டுமென்றால் அவன் பக்கத்தில் உட்கார்த்திவையும்?" என்றார்.

பக்கியாகிய நான் இதைக் கேட்டதும், அவ்வண்ணமே யென் தோழனிடம் சென்று அவனுக்குப் பலவித உபசாரம் செய்யலா னேன். அங்கு இரண்டு அழகான வேலைக்கரர்கள் வெகு மதுர மான பானகம் கையிலெலுத்துக் கொண்டுவந்து கல்லிலைழுத்த கிண் ணங்களில் ஊற்றி எங்களுக்குக் கொடுத்தார்கள். அந்த மரியாதை முடிந்ததும் நான் என் நண்பனை நோக்கி, "ஐயா! நானே எவ்விதத் திலும் தங்களுடைய நண்பனும் வேலைக்காரனுமாய் விட்டேன். எவ்வளருவள் தங்கள் உள்ளத்தையே கொள்ளை கொண்டிருக் கிண்றாலோ அவ்வழகான ஆசை நாயகியை நீங்கள் இப்பொழுது இச்சபைக்கு வரவழைத்து உமதருகே உட்காரவைத்துக் கொள்ளலாம். எனக்கு ஆகோதப்பில்லை. உத்தரவானால் அவனை அழைத்து வர ஆளதுப்புகிறேன்" என்றேன்.

இதைக்கேட்டதும் அவன் வெகு சங்தோஷத்துடன் சொன்ன தென்னவனில்:—ஏர்ம்ப ஸரி. இச்சமயத்தில் நீங்கள் என் உள்ளத்திலிருந்த சினைப்பை வெளிவிட்டுச் சொன்னீர்கள்" என்றார். நானும் உடனே ஒரு கோஜாவை அனுப்பினேன். பாதி இரவு ஆனதும் அம்முண்டை ஓர் அழகான பல்லக்கில் சொல்லக்கூடாத தெளர்பாக்கியமே வருவதுபோல வக்கு சேர்ந்தாள்.

என் விருந்தாளியின் உள்ளத்தைக் களிப்பிக்க நான் அவள் வந்தவுடன் எழுந்து வெகு மரியாதையாக அவனை உபசரித்து அவனிடம் அவனை உட்காரவைத்தேன். அவனைக் கண்டதும் அவ்வினை ஞானுக்கு எவ்வித சங்தோஷமுண்டாயிற்றென்றால் இவ்வுலகத்தில் உள்ள எல்லாவித பாக்யமும் அவனுக்குக் கைக்கூடினது போலா யிற்று. அப்பெண்டிதழும் அவனைப்பற்றி அவன் கழுத்தில் கூட

போட்டுக் கட்டிக்கொண்டது. அவ்விருவருமிருந்த ஆச்சரியம் எவ்வாறு தோன்றிற்றென்றால் சதுர்த்தசி சந்திரனை சிரகணம், பற்றியது போலாயிற்று. அச்சபையில் எத்தனை ஜனங்களிருந்தார்களோ அவர்கள் அத்தனை பேர்களும் தங்கள் மூன் விரலை தங்கள் பற்கள்நடவில் வைத்துக் கடித்துக் கிகைத்து ஆகா! இம்முன்னை இவ்விளைஞன் உள்ளத்தை எவ்வண்ணம் தன் வசமாக்கிக்கொண்டாள் என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளலானார்கள். எல்லாருடைய நோக்கமும் அவ்விருவர் மேலேயே யிருந்தது. சபையில் நடந்த எல்லா விஷயங்களையும் துறந்து அவ்வேடிக் க்கையை எல்லாரும் பார்த்து நின்றார்கள். சிலர் தங்களுக்குள் “நன் பரே! காமம் புத்தி இவ்விரண்டிக்கும் எப்பொழுதும் ஒற்றுமையேயில்லை போலும். புத்தியில் நாம் யோசித்துப் பார்க்கமுடியாத விஷயத்தை இக்காமம் கைகூட்டி வைக்கிறது பார். மஜ்னானுடைய காமக் கண்ணிருந்தால் அவனுக்கு எல்லாரும் லைலி தான் என்றார்கள். மற்றவர்கள் அதைக்கேட்டு “ஆம்யா ஸிஜமான பேச்சு” என்றார்கள்.

இப்பக்கியாகிய நான் எனக்கிட்டிருந்த கட்டளைப்படி என் விருந்தாளியை உபசரிப்பதிலேயே கவலை கொண்டவனுக விருந்தேன். ஒவ்வொரு வேளையும் தன்னுடன் உட்கார்ந்து புசிக்கவேண்டும், குடிக்கவேண்டும் என்று என் விருந்தாளி என்னை உபசரித்தபோதிலும் அக் கட்டழகியினிடம் நான் வைத்திருந்த பயத்தால் அவ்வித விருந்திலும் வினாதத்திலும் சேரவேயில்லை. நான் உபசரிக்கவேண்டிய ஸ்திதியிலிருக்கப்பட்டவன், என்னை வருத்தக்கூடாது என்று அவன் என்னை வேண்டியபோதெல்லாம் சொல்லி தப்பித்துக் கொண்டேன். இவ்விருந்தில் மூன்று இரவும் பகலும் கழிந்தன. நான்காமிரவு அவ்விளைஞன் வெகு விசுவாஸமாய் என்னைக் கூப்பிட்டு “ஐயா! நான்னிப்போகுவேண்டும். எனக்குத் தாங்கள் விடை கொடுத்தனுப்பவேண்டும். தங்களுக்காக நான் என் வேலைகளை எல்லாம் 3 நாளாகவிட்டு தங்களுடைய சமூகத்தில் காத்திருந்தேன். தாங்கள் ஒரு ஸிமிவத்மாவது என்னிடமுட்கார்ந்து என் மனதைக் களிப்பிக்கக்கூடாதா?” என்றான். நானும் என் மனத்தினுள் யோசிக்கலானேன். இப்பொழு

தாவது இவன் சொற்கேட்டு நடக்காவிடில் இவன் நம்மிடம் வெறுப் படைவான். புது நண்பனும் விருந்தாளியுமாகிய இவனுக்காக நாம், ஒரு ஸ்மிஷ்டமாவது இவனிடம் உட்கார வேண்டுந்தான் என்று யோசித்து அவனை நோக்கி “ஐயி தங்கள் கட்டளைப்படி நடக்க வித்தமாயிருக்கிறேன். தங்கள் கட்டளையேதான் தங்களுக்குச் செய்யும் உபசாரத்தில் ஒன்றன்றே” என்றேன். இதைக் கேட்ட வுடன் அவ்விளைஞன் ஒரு கிண்ணம் பாணம் சித்தப்படுத்தி என் கையிற் கொடுத்தான். நான்தை வாங்கிக்கொண்டேன்: குடித் தேன். உடனே அக்கிண்ணம் வெகு விரைவாக கை மாறிக்கொண் டிருந்தது. எல்லாரும் ஏகமாகக் குடித்து மயங்கி விழுந்தார்கள். நானும் புத்தி கெட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தேன்.

பொழுது விடிந்து குரியன் இரண்டு முழும் மேற்கீளம்பி விருந்த சமயத்தில் நான் விழித்துக்கொள்ளலானேன். அவ்வேற் பாடுகள் ஒன்றுங்காடேன். அச்சபை, அக்கட்டமுகி இவை எல்லாம் மறைந்திருந்தன. அவ்வீடு முழுமையும் காலியாக விருந்தது. ஆனால் ஒரு மூலையில் ஒரு கம்பளியில் ஏதோ சுருட்டப்பட்டு வைத்திருக்கக் கண்டேன். அதை நான் பிரித்துப் பார்க்கையில், என் புத்தியே என்னைவிட்டு அகன்றது. அதனால் அச்சிறுவன் அம்முண்டை அவ்விருவருடைய தலைகளும் வெட்டுண்டு வைக்கப்பட்டு சுருட்டப்பட்டிருந்தன. இதைப்பார்த்தும் என்மூளையே குழம்பிற்று. என் புத்திக்கு இன்னசெய்கிறதென்பது தோன்றவே யில்லை. இது என்னத்தில் ஆரம்பித்தது என்னவாய் முடிந்தது என்று. யோசித்துக் கொண்டு ஒவ்வொரு பக்கமும் நான் பார்க்கும்பொழுது அங்கு ஒரு கோஜாவைக்கண்டேன். அவனை நான் ஏற்கெனவே அவ்விருந்து வித்தமாகும் ஏற்பாட்டில் கண்டதுண்டு. ஆகையால் அவனைக் கண்டதும் பக்கிரியாகிய என் மனத்துக்கு சொற்பம் ஆறுதலுண்டாயிற்று. அவ்விடம் நடந்திருந்த ஸங்கதிக்குக் காரணம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவன் ஸீர் இவ்வாறு கேட்கின்றீரே நடந்த விஷயத்தைப் பற்றிய காரணத்தை அறிந்தபின் ஸீர் செய்யப் போவதென்ன. உமக்கு அதனால் என்ன பிரயோஜனம்” என்றான். நானும் அதைக் கேட்டு என் மனத்திலுள்ளேயே அவன் சொல்லுகிறது

வாஸ்தவம் என்று நிரணயித்துக்கொண்டு சொற்பம் சிதாளித்து மறுபடி அவளிடம் “ஐயா! நீர் எனக்கு ஒன்றும் இவ்விஷயமாய் சொல்லவேண்டாம். அக் கட்டமுகி எவ்வறையிலிருக்கிறார்கள் சொல்லும்” என்றேன். அதற்கு அவன், “அவசியம் சொல்லுகின்றேன், எனக்கு என்ன தெரியுமோ அதை தெரிவிப்பதில் என்ன தடை. ஆனால் தங்களைப்போல் எல்லாங் தெரிக்க ஒரு புத்திமான் இரண்டு பெராருங்கள் பழக்கத்தின்மேல் ஒரு நண்பனுடன் உட்கார்ந்து கள் ஞானங்கள் எவ்வளவு அக்கிரமம். அது என் உங்களுக்குத் தெரியாமல் போயிற்று. என் அப்படிச் செய்தீர்கள்” என்றார்கள்.

அவன் சுட்டிக் காட்டின குற்றத்தைக் கேட்டு பக்கிரியாகிய நான் செய்தது குற்றமென்ற நறிந்து வெட்க மடைந்தேன். “நான் செய்தது குற்றம் குற்றமே. என்னை மன்னிக்கவேண்டும்” என்று சொல்லுவதைவிட வேறொன்றும் எனக்குச் சொல்ல நாவெழுவில்லை. அக்கோஜா என்னிடம் மனமிரங்கி அக்கட்டமுகியின் வீட்டின் அடையாளங்கு சொல்லிவிட்டு என்னிடம் விடை பெற்று கொலை யுண்ட அவ்விரு சவுங்களையும் புதைக்கச் சென்றார்கள். நானே அக்கொலைக் குற்றத்தில் ஸம்பந்தப்பட்டவேனே யல்ல. அவ்வளவு மட்டில் எனக்கு திருப்தியாக விருந்தது. அக் கட்டமுகியைப் பார்க்கவேண்டும் என்ற அவாமட்டும் எனக்கு அந்தமாக விருந்தது. அங்கு மின்கு மலைந்து திரிந்து தேடி கொண்டு அக்கோஜா சொன்ன அடையாளத்தைக் கைப்பற்றிக் கடைசியாய் சாயங்கால நேரத்தில் அம்மாது விருந்த தெருவன்றை வந்து சேர்ந்தேன். அவள் வீட்டு வாயிற் படியில் ஒரு முலையில். இரவு முழுமையும் சின்று கொண்டே கழித்தேன். அவ்விடம் ஒருவனுடைய காலடி சத்தமாவது கேட்கப்படவேயில்லை. என்னை நீ யாட் என்று கேட்கப்பட்டவன் அவ்விடம் ஒருவனும் வராவே. காணேன். இக்கேள்வியற்ற கதியிலேயே இரவு கழிந்து பொழுது விடிந்தது. சூரியனுதயமானதும் அம்மாளிகையிலிருந்த ஓர் பலகணிவாயில் அக்கட்டமுகி என்னைப்பார்த்தார். அச்சமயத்தில் எனக்குண்டான ஸங்கேதாஷத்தை என் மனம் ஒன்றேதான் அறியும், உடனே ஈசனைத் தியாளிக்கிறேன்.

இதற்குள் ஒரு கோஜா என்னிடம் வந்து “அதோ காணப்படும் மகுதியன்றை காத்திரும். அவ்விடம் சின்றுல் உமது ஏருத்து

கைகூடும். உமது உள்ளத்திலுள்ள எண்ணங்கள் ஒருக்கால் ஸிறைவு பெறும்” என்றான். அவன் கட்டளையிட்டபடியே பக்ஜிரியாகிய நான் அவ்விடம் விட்டு எழுந்து மசுதிக்குச் சென்றேன். அவ்விடம் சின்றேன். என்றாலும் என் கண்கள் அதே மாளிகையில் பதுங் கிக் கிடந்தன. என் தலைவிதி என்ற படுதாவின் பின்பக்கம் அக்கட்டழகி என்ன செய்கிறான் என்பதையே கவனித்தவனுக விருந்தேன். எப்பொழுது சாயங்காலமாகும், எப்பொழுது அக் கட்டமுகியைக் காண்போம் என்று ரம்லான் பண்டிகையில் சாயங்காலத்தை ஆவலாய் எதிர்பார்ப்பவன் போல் நான் அஸ்தமனத்தை எதிர்பார்த்திருக்கேன். கடைசியாய் சாயங்காலமும் வந்தது. மலைபோல் ஸின்றபகலும் என் உள்ளத்தின் விசாரம் போல் நீங்கிறது. உடனே ஒரு கோஜா எவ்வளருவன் எனக்கு அம்மாதரசியின் வீட்டின் அடையாளம் சொன்னாலே அவன் அம்மசுதியண்டை வந்து சேர்ந்தான். சாயங்கால நமாஸ் முதலிய சடங்குகளை அவன் முடித்துக்கொண்டு, அவனுக்கு எனது ரகவியங்கள் எல்லாம் தெரிந்திருந்தபடியால் என்னிடம் வந்து எனக்கு ஆறுதலைச் செய்து என் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு சொற்பதாரம் சென்று ஒருசிங்கார வனத்தில் புகுந்து என்னை ஓரிடம் உட்காரவைத்துப் பின்வருமாறு சொல்லுற்றான்:—“இவ்விடம் உட்கார்ந்திரும், எதுவரையில் உமது உள்ளத்திலுள்ள கருத்து ஸிறைவேறுகின்றதோ அது வரையில் இவ்விட மிரும்” என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுச் சென்றான். ஒருக்கால் என்னைப் பற்றியே அக்கட்டமுகியிடம் சொல்லத்தான் சென்றாலே என்னவோ. நானே அத்தோட்டத்தில் பூத்திருந்த மலர்களின் அழகையும், அச்சமயத்தில் சோபித்த பூர்ணகந்திர னுடைய காந்தியையும், ஒடைகளிலும் வாய்க்கால்களிலும் நீர் சொரிந்து கொண்டிருந்த நீர்யங்கரங்களின் அமைப்பையும் அவைகள் சிராவணம் பாதர பதம் இம்மாதங்கள் பேர்ஸ் தண்ணீர் துளி களை இறைத்துக் கொண்டிருந்ததையும் கண்டு களித்து வந்தேன் கான் ரோஜாமலரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அக் கட்டமுகியின் தேக்காந்தியை சினீத்துக் கொள்ளுவேன்: பூர்ணகந்திர பிம்பத்தை கோக்கும் நேரமெல்லாம் அவளும்கான முகக்காந்தியை சினைவு மூடுக்கொள்ளுவேன். அவளில்லாமல் நான் அங்கு பார்த்த அக்

காட்சிக எவ்வளவும் என் கண்களில் முட்கள் குத்தின போவிருந்தன.

கடைசியாய் ஈசனும் அவள் மனத்தினுள் சொற்பம் கருணையைப் புகும்படி செய்தார். சொற்ப நேரத்தூக்கெல்லாம் அக்ட்டமுகி பூர்ணசங்கிரன் போல விளங்கிக்கொண்டு அத்தோட்டத்தின் கதவு வழியாக அவ்விடம் வரலானால். ஒரங்களில் நல் முத்துதொங்கிக்கொண்டிருந்த ஒரு அழகான உடுப்பு உடுத்து, தலை முதல் கால்வரையும் அழகீன பூத்துணியால் விசித்திரவேலை செய்யப்பட்டிருந்த அவருண்டனம் போர்த்தி சந்திரனே ஊர்ந்து வருவதுபோல ஊர்ந்து வரலானால். சொற்பம் அத்தோட்டத்தில் உலாவி எனக்கு சொற்ப தூரத்தில் ஸின்றாள். அவள் வந்த காரணத்தாலேயே அத்தோட்டத்தின் அழகும் என் உள்ளத்தின் ஆனாலும் அதிகமாயின. அங்குமின்கும் சொற்பம் உலாவி ஒரு மூலையில் போட்டிருந்த ஓர் அழகான ஆஸனத்தில் அவள் உட்காரலானால். நானும் வெளிச்சத்தை நாடி ஒடும் விளக்கு வீட்டில் பூச்சிபோல ஓடி என் பிராணையே அவனுக்கு அர்ப்பித்து என்னிருக்கலோயும் கட்டிக்கொண்டு ஒரு அடிமைபோல் அவள் முன் பாக ஸின்றேன். இச்சமயத்தில் அக்கோஜா அங்கு தோன்றி ஏன்னை மன்னிக்க வேண்டியும் மறுபடி முன்போல் ஒப்புக் கொள்ளவேண்டியும் சிபார்சு செய்யலானான். நானும் அவளை நோக்கி பின்வருமாறு சொல்லலானேன். “நான் குற்றவாளி குற்றவாளியே. எனக்கு என்ன தண்டனை விதிக்கப் படுகின்றதோ அது உடனே விதிக்கப் படத்தும்” என்றேன். அக்கட்டமுகி என்னிடம் வெகு வெறுப்புற்றவளாய் கர்வம் மட்டும் குன்றுதவளாய் “இவருக்கு இதுதானிப் பொழுது நலம் என்று தோன்றிகிறது. ஒரு நாறு பை விராகன்கள் இவர் எடுத்துக்கொண்டு, தாம் அடைந்த நஷ்டத்தை யெல்லாம் சரிப்படுத்திக்கொண்டு இவர் தம் நாடு ஏருவதே நன்மை” என்றார்.

இதைச் சேட்ட மாத்திரத்தில் ஓர் உலர்ந்த கட்டை போல, யேன். எவனுவது ஒருவன் என்னை வெட்டிப் பார்த்திருந்தால் என் தேகத்திலிருந்து ஒரு பின்து ரத்தங்கூட வந்திருக்க மாட்டாது. இவ்வுலகமே என் கண்கள் முன் இருள்ளடந்திருந்ததாகத் தோன்ஸ்

றிற்று. என் உள்ளத்தினின்றும் நாம் பாழாய்ப் போனேரும் என்ற ஒரு துக்கம் என்னையறியாமல் பொங்கி நான் “ஆகா”என்று சொன்ன தால் வெளி வந்தது. என் கண்களினின்றும் நீசுத்தும்பி ஒடலாயிற்று. ஈசன் ஒருவளைத் தயிர வேறொருவித நம்பிக்கையும் எனக்குத் தோன்றவில்லை. ஏதோ முற்றிலும் துணிந்த கட்டையாய் நான் வெகு தைரியமாய் அவளைப் பார்த்து பின்வருமாறு சொல்லுவற்றேன்:—“நல்லது; நீயே உன் மனத்தினுள் யோசித்துப் பார்ப்பாயாக. எனக்கு மட்டும் உலக சம்பீர்த்தத்தில் ஆசை யென்பது இருக்குமே யானால் என் பிராண்னையும் என் பொருளையும் உனக்காக நான் அவ்வண்ணம் செலவிட்டிருக்க மாட்டேன். நான் உனக்காகப் பட்ட சிரமமும் என் பிராண்னையே நானுனக்கு அர்ப்பித்ததும் நீ உன் மனத்தை விட்டு முற்றிலும் ஒட்டிவிட்டாயா? என்னைப் போன்ற ஓர் ஏழையிடம் நீ காட்டின தயவு இவ்வளவு தானு? நல்லது நல்லது; எனக்கோ இப்பிராணால் இனி ஒருவித பிரயோஜனமுமில்லை. ஒருவித ஒத்தாசையுமில்லாமல் பாதி உயிரிழுந்த நாயகர்கள் நாயிகள் உண்மையற்றிருந்தால் என் செய்வார்கள்.”

இதைக் கேட்டு அவள் தாள முடியாத கோபங்கொண்டு வெகு வெறுப்புடன் என்னைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லானால்:—“வெகு அழகு! அப்படியா! சீரா என் ஆசை நாயகன்? ஒகோ தவணைக்கு ஜலதோஷம் பிடித்தது போவிருக்கிறதே. ஆ! பெரு மூடுமே, உம்மைய் போவிருக்கின்றவர்களில்லாறு கருதுவது முடவன் கொம்பு தேனுக்காசைப்படுவது போலல்லவா. சிறுவாய்க்கு இவ்வளவு பெரிய பேச்சு ஆகவே ஆகாது. போதும், உமது வாயை மூடிக்கொள்ளும். இனி இவ்வாரூன பேச்சு மூச்சு விடாமலிரும். வேறொன்று இவ்வாரூன பேச்சு என்னிடம் பேசு பிருப்பானே யானால் அவளைத் துண்டு துண்டாக வெட்டி பருந்து களுக்கு விருந்திட்டிருப்பேன். ஆனால் நான் உம் வீழ்யமாய் என்ன செய்யக்கூடும். நீர் எனக்குச் செய்த உதவி யன்றே எப்பொழுதும் என் உள்ளத்திலிருக்கின்றது. நல்லவேளையில் நீர் உமது தேசத்தின் வழியைப்பற்றிக்கொண்டு திரும்பும். இது வரையிழந்து என் வீட்டில் உமக்கு அன்னமும் நீரும் என்று உமது விதிபிள்

எழுதி யிருந்தது” என்றார். அதன்மேல் நான் அழுதுகொண் டும் கண்ணீர் சொறிந்துகொண்டும் பின்வருமாறு சொல்ல லானேன்:—“என் தலை விதியினால் நான்னன் மனோரதத்தை அடையப் போகின்றதில்லை. தலையைப் பாறைகளில் மேதிக் கொண்டு காட்டிலும் மலையிலும் என் ஜன்மம் அலைந்து திரியத்தான் வேண் டும் என்று எழுதி யிருந்தால், ஆகவே அதன்மேல் நான் செய்யப் போவதென்ன.” இதைக் கேட்டு அவள் கோபங் கொண்டவளாய் இவ் விதமான ஜாடைச் சொற்களும் தப்பான எண்ணங்களும் எனக்கு ஒரு பொழுதும் பிடிக்கவே மாட்டாது. இவைகளைக் கேட்க யார் கரியானவர்களோ அவர்களிடம் போய்ச் சொல்லிக் கொள்ளும் என்றார். அதே கோபத்தில் அவள் எழுந்து தன் வீடு திரும்பிப் போனாள், நான் என் தலையை எவ்வளவோ உடைத்துக் கொண்டு மின்னப்பஞ் செய்ய ஆரம்பித்தேன். என் பேச்சை அவள் கவனிக்கவே யில்லை. முற்றிலும் நம்பிக்கை யற்றவனும் நானும் அவ் விடத்தை விட்டு வெளிக் கிளம்பினேன். தெருத் தெருவாய் அலைந்து சிற்கலானேன்.

நாற்பது நாள் இதே என் கதி. தெருவில் அலைவதின் களைத் தால் நான் காட்டுக்குள் புகுந்து அலைந்து திரிவேண். அவ்விடம் வெறுத்தால் மறுபடி தெருவில் வந்து அலைந்து விற்பேன். இவ் வாறு பயித்தியும் பிடித்தவனும் மாறிவிட்டேன். பகலிலோ உணவில்லை; இரவிலோ தூக்கமில்லை. வண்ணுன் வீட்டு ஈடு வீட்டிலுமிருக்காது. வண்ணுன் துறையிலுமிருக்காது. அது போலாயிற்று என் கதி. மாணிட தேகமேரீ ஆகரம் பானம் இவைகளுடைய ஆதரவால் நிலை சிற்கப்பட்டது, மனிதனை தானியத்தாலாகிய] புழு என்றும் சொல்லலாம். சொற்பங் கூட்டுமென்பது என் தேகத்திலில்லை. முற்றிலும் திராணியற்றவனும் நான் அம்மகுதியின் கவற்றிற் கருகே போய் கீழே படுத்தேன். அவ்விடமே விழுந்திருந்தேன். இவ்வாறிருக்கும்போது அக்கோஜா ஒரு வெள்ளிக்கிழமை துதிப் பதற்காக அவ்விடம் வந்தான். என் பக்கமாய் அவன் செல்ல வானான். அச்சமயத்தில் நான் மெதுவாய் பின்வரும் பாட்டை எனக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தேன்:—“ஐகதீசா! இம்மனை

வியாதியைச் சுகித்துக் கொள்ள எனக்கு கீழ் பலத்தைக் கொடு; இல்லை எனில் மரணத்தைக் கொடு. எது என் தக்கிடிபில் எழுதப் பட்டிருக்கின்றதோ அதை சுதியில் கொடு.”

என் துக்கத்தில் என் தோற்றம் முற்றிலும் மாறுப்பட்டிருந்தது. என் முகமே எவ்வாறு யிருந்த தென்றால் என்னை இதற்கு முன் நன்றாக அறிந்தவன் அப்பொழுது என்னை ஒரு பொழுதும் அடையாளங் கண்டு கொள்ள மாட்டான். அப்படி யிருந்தும் என் குரலைக் கேட்டதும் அக்கோஜா என்னை உற்றுப் பார்த்து சொற்பம் நிதானித்து ஆகா என்று துக்கப்படலானான். கடைசியாய் உன் கதி இவ்வாறுயிற்று! என்றான். அதைக் கேட்டதும் நான் உடனே, “இப்பொழுதான் என்ன நடக்கவேண்டுமோ அது நடந்தேறிற்று. முதலில் பொருளை முற்றிலும் செலவிட்டேன். இப்பொழுது என் உயிரையும் (அவளுக்காக) செலவிட்டேன். அவள் தயவு என்பது அவ்வண்ணமானால் நான் என் செய்வேன்” என்றேன்.

இதைக் கேட்டதுமவன் ஒரு வேலைக்காரர்னை என்னிடமிருத்தி மருத்திக்குச் சென்றான். நாமாஸ்தோத்திரம் இவைகளை முடித்துக் கொண்டு அவன் வெளி வந்ததும் என்னிடம் ஓடி வந்து என்னை ஒருபல்லக்கில் தூக்கிப்போட்டுக் கொண்டு நன்றியற்ற அக்கட்டமுகி யின் வீட்டுக்கு என்னைக்கொண்டுபோய் அவர் அறைக்கு வெளியே ஒரு கட்டிலின் கீழே என்னைப் படுக்க வைத்தான். என்னுடைய பழைய அடையாளங்கள் முற்றிலும் மாறி ஒன்றும் விளங்காமலிருந்தது உண்மைதான் என்றாலும், நான் அக்கட்டமுகியிடம் வெகு நாள் பழகினவனுதலால் அவள் என்னைக் கண்டதும் அறிந்து கொண்டிருப்பாள் என்பதற்கு ஐயமேயில்லை. ஆனாலும் ஒன்றும் தெரியாதவள்போல் அக்கோஜாவைப் பார்த்து அவள் “யார் அவன்” என்று என்னைப் பற்றிக் கேட்கலானாள். அந்த ஏற்குண்மூள்ளவனும் “இவன் தான் அந்த தெளர்பாக்கியன்; அதிர்ஷ்ட மற்றவன். எவ்வளருவன் உன்னுடைய ஆகரணை விட்டு ஈழுவி உன் கோபத்துக்கே யிடமானாலே அவன் தான் இவன்” என்றான். அன்றியும் “இக்காரணத்தாற்றான் அவன் முதம் இவ்வழையிற்று. காமம் என்னும் கொருப்பில் எப்பொழுதும் பற்றி ஏரித்து விடுவதே

ருக்கின்றன். கண்ணீரால் என்ற தண்ணீரால் அந்தெருப்பை அணைக்க அவன் எவ்வளவுதான் முயன்று பார்த்த போதிலும் அது அணையா மல் இரு மடங்காப் எரிகின்றது. அவனைத் தேற்றி வைக்க ஒன்று ஹம் முடியவில்லை. அன்றியும் அவன் குற்றத்தின் வெட்கத்தால் செத்துக் கிடக்கின்றன்” என்றார்ஜி. அக்கட்டழியும் வெகு வேடுக் கையாப் அவனைப் பார்த்து “ஏன் நீர் வீண் பொய் சொல்லுகின்றீர். என் வேவுகாரர்கள் என்னிடம் அவன் ஊர் போய்ச் சேர்ந்து வெகு நாளாயிற்று என்று ஏற்கெனவே சொல்லி யிருக்கின்றார்கள். இவன் யாரோ இவன் எவனே ஈசனுக்குத்தான் தெரியும்” என்றார்ஜி. இதைக் கேட்டதும் அக்கோஜா தனது இரு கைகளையும் தூக்கி தண்டனிட்டுக் கொண்டு விண்ணப்பஞ் செய்து கொள்ளலானுன்:— “எனக்கு மட்டும் என் உயிர்ப்பிச்சை கொடுப்பீர்களேயானால் நானிதோ தெரிசித்துக் கொள்ளுகின்றேன்” என்றார்ஜி. அதற்கு அவள் “சொல்லும். உமது உயிரை உமக்கே நூப்புவித்தேன்” என, கோஜா சொல்லானுன்:— “உங்கள் குணமே சிறப்பை அறிந்து தெரிந்துகொள்ளும் குணம். ஈசனுக் கொப்பாக உமக்கும் அவனுக் கும் நடுவிலிருக்கும் தட்டியைத் தூக்கி அவனைப் பாரும்; அவனிடம் மனமிரங்கும். உபகாரம் பண்ணினவனிடம் நன்றியற்றிருப்பது ஒருபொழுதும் சியாயமாகாது. இவனிப்பொழுது இருக்கும் சிலை மைக்கு நீங்கள் எவ்விதமாக மன மிரங்கினுலும் அது தர்மமாகவும் சியாயமாகவுமிருக்குமேயன்றி வேறாகாது. இதற்குமேல் சொல்ல எனக்கு யோக்கியதையில்லை. நீங்கள் என்ன செய்தாலும் அது அவனுக்கு நன்மையாகவே யிருக்கும்” என்றார்ஜி.

இவ்வளவு தூரம் கோஜா சொல்லவே அவள் சொற்பம் புன் னகைசெய்து கட்டளை யிடலானால்:— “அவன் யாராயிருந்தாலும் மிருக்கட்டும், அவனை வைத்தியசாலையில் கொண்டுபோய் வை. அவன் உடம்பு அனுகூலமானதும் அவன் அவஸ்தையைப் பற்றி சிசாரிப்போம்” என்றார்ஜி. அதற்கு அங்கோஜா “நீங்கள் உங்களுடைய ராஜாத்தி கைளால் அவன் மேல் பன்னீர் தெளித்து ஆதர வாய் அவனிடம் ஒரு பேச்சாவது பேசினற்றான் அவனுக்கு தான் பிழைக்கலாம் என்ற நம்பிக்கை உதிக்கும். ஏக்கம் என்பது மிகக் கொடுமையாய். மம்பிக்கை என்பதாற்றான் உலகமே பிழைத்திருக்

கின்றது” என்றார். அப்பொழுதுகூட அக்கட்டமுகி ஒன்றும் சொல்லவில்லை. இவ்விருவருக்குள் நடந்த சம்பாஷினையைக் கேட்டு நானும் என் உயிரை மிக்க வெறுத்தவனுனேன். ஆகவே நான் ஸிர்ப்பயமாய் “இவ்வண்ணமான என் பிராணைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள எனக்கு இஷ்டமே யில்லை. என் கால்கள் ஏற் கெணவே கோரிக்குள் தொங்கிக் கொண்டிருப்பவைகளாய் விட்டன. நானினிப்பிராணை விடவேண்டியவன் என்பது தின்னாம். என்னைப் பிழைப்பு மூட்ட வேண்டிய மருந்தோ ராஜ சுமாரியாகிய உன் கையிலிருக்கிறது. நீ அம்மருந்தை எனக்குக் கொடுப்பாயோ மாட்டாயோ அது உன் வசத்திலிருக்கிறது எனக்குத் தெரியாது என் ரேன். இவ்விதமாய் நான் சொன்னதும் ஈசன் அக்கல்மனத்தை இளக்கலானார். ஏதோ கருணை கொண்டவளாய் அவள் “கூப்பிடு, ராஜவைத்யனை” என்று கட்டளை யிட்டாள். அவ்வுத்தரவு பிறந்து சொற்ப நேரத்துக்குள் ராஜ வைத்யர்கள் எல்லாரும் என்னைச் சுற்றி சிற்கலானார்கள். என்னைக் கை பிடித்து தாது பார்க்கலானார்கள்: நீரைப் பரிட்சைப் பண்ணிப் பார்த்தார்கள்; கடைசியாய் அவ்வைத் தியர்கள் எல்லாரும் “இம்மனிதன் யாரோ ஒரு ஸ்திரீயின் மேல் மோகங் கொண்டிருக்கின்றன. அவளை இவனுக்கு மணம்புரிந்து வைப்பது தான் இவனுக்கு மருந்து. அதன்றி வேறொரு மருந்தும் பலிக்காது; அம்மனம் நிறை வேறினால் இவன் வியாதி முற்றிலும் நீங்கீ விடும்” என்றார்கள். எப்பொழுது வைத்தியர்களும் என்னைப் பற்றி இவ்வண்ணமாக சொல்லிப் போனார்களோ அப்பொழுதுதான் எனக்கிருந்த நோய் இன்ன தென்பது அக்கட்டமுகிக்குப் புலப்பட்டது. அவள் உடனே “இச்சிறுவளை வெந்தீர் அறைக்குக் கொண்டு போய் வெந்தீரால் மங்களாஸ்நானம் செய்வித்து அழகான உடை உடுத்தி இவ்விடம் கொண்டுவா” என்று தன் வேலைக்காரர்களிடம் கட்டளையிட, அவர்கள் அவ்வண்ணமே அதே நிமிவத்தில் என்னை “எடுத்துப்போய் நன்றாக ஸ்நானம் செய்வித்து நல்ல வள்திரங்களைக் கட்டி அக்கட்டமுகியின் ஸமுக்த்தில் கொணர்ந்து சேர்த்தார்கள். அவள் என்னைப் பார்த்து “நீர் என்னை எப்பொழுதும் அகாரணமாய் நன்றியற்றவள் தனயீற்றவள் என்று பல்விதமாய் வாய்க்கு வராத படி யெல்லாம் சிந்தித்து என் மானத்தை ஏற்கெணவே கெடுத்து

விட்டார். இன்னும் உமது உள்ளத்தி விருப்பதென்ன? அதை ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி வரய்விட்டுச் சொல்லும்” என்றாள்.

ஓ பக்கிரிகளோ! அச்சமயத்தில் என் மஸத்திலுண்டான ஆனங்தத்தை நான் என்னென்று சொல்லுவேன்: ஆண்தத்தின்மிகுதியில் நானென்கு ஒருக்கால் மரித்துப் போவேனே என்று பயந்தேன். ஆண்தத்தால் நான் அப்பொழுது ஒரு உப்பு உப்பலானேன். என் சட்டையே எனக்குச் சரியாகவில்லை. கிழிந்துவிடும்போவிருந்தது. என் தோற்றமும் என் முகமும் வேறு தோற்றமும் முகமுமாய் மாறிற்று. உடனே நான் ஈசனைத் துதித்தேன். அக்கட்டமூ கியை நோக்கி உன்னிடத்தில்லவா இந்திமிஹத்தில் எல்லாவித வைத்தியமும் சித்தமாயிருக்கின்றன. நீ சொன்ன ஒரு வார்த்தையால் செத்த பின்துக்கு நீ உயிர் மூட்டி வைத்தாயே. அப் பொழுது நானிருந்த ஸ்திதி என்ன. இப்பொழுது எனக்குவந்த பாக்கியம் என்ன என்று சொல்லி அவனை மூன்று தடவை வலம் வந்து அவள்முன் நின்று “உன் கட்டளை இப்பொழுது என்ன வெளில் என் உள்ளத்திலுள்ளதை உள்ளபடி ஒளிக்காமல் சொல்ல வேண்டும் என்பதன்கீழ். உன் அடிமையாகிய எனக்கு இவ்வேழு உலகங்களையும் ஆளும் இந்திரபதவிக்கு மேலானது உன் காலிச் சிமுங்திருப்பது என்றாக்கிறது. ஆகையாவில் வேழையாகிய என் மேல் மனமிரங்கி என்னை ஒப்புக்கொள். என்னை உன் காலின்கீழ் வைத்துக்கொண்டு என்னை மேன்மைப்படுத்து” என்றேன். இவ்வித மாய் நான் சொன்னதும் சொற்ப நேரம் அவள் சிந்தையிலாழுந்தி யிருந்து என்னைக் கடைக்கண்ணால் பார்த்து “உட்காரும்” என்று கட்டளை யிட்டாள். “ஐயா, நீங்கள் எனக்குச் செய்துவிட்ட உபகாரமும் நீங்கள் என்னிடம் நடந்துகொண்ட உண்மையும் நீங்கள் என்ன சொன்னாலும் சொல்லத்தகும் என்ற பதத்தை உமக்கு அளித்திருக்கின்றன. அவைகள் என் உள்ளத்திலும் கல்லின்மேல் எழுத்துப் போல் பதிந்திருக்கின்றன. ஸரி நான் உமது வேண்டுகோளை ஒப்பினேன்” என்றாள்.

அதே தினத்தில் ஓர் சப லக்கினத்தில் நல்ல முகர்த்தத்தில் ஓர் காஜி அங்குவந்து எடுத்திருக்கிறார்களோ அல்லத்தை நடத்தி

முடித்தார். என் மனோரதம் முற்றிலும் கைகடியதைக் கண்டேன். எத்தனையோ அவஸ்தைகள், எத்தனையோ கஷ்டங்கள், துக்கங்கள் அனுபவித்த பின் ஈசன் எனக்கு அம்மகோத்ஸவ தினத்தைக் காண்பித்தான். ஆனால் இக்கட்டமுகிக்குத் தாவி கட்டவேண்டும் என்ற ஆசை எவ்வளவு அதிகமாய் என் உள்ளத்தில் ஒரேவிதமாய் குடிகொண்டிருந்ததோ அதே விதமாய் அவளுடைய அதிசயப் களை அறிந்துகொள்ளவேண்டும் என்ற அவாவும் அதிகமாய் குடி கொண்டிருந்தது. என்ன அவா எனில்:—இன்று வரையில் எனக்கு இக்கட்டமுகி யார் என்பது ஏன் தெரியவில்லை. நல்லது, அவ்வழகான ஹபவிசாதியான எவ்வளைருவன் இவள் எழுதியனுப்பிய ஒரு சிறு சித்தத்துண்டைப் பார்த்ததும் என் கையில் அத்தனை விராக்கனை சமை சமையாக ஒப்புவித்தானினு அவன் யார். அரசர்களே புசிக்கவேண்டிய மேன்மை அமைந்த அவ்விருந்து ஒரு ஜாமத்துக்குள் எவ்வாறு சித்தமாயிற்று. அவ்விரு குற்றமற்ற வர்கள் என்ன காரணத்தால் அவ்விருந்தின் முடிவில் வெட்டுண்டு மாண்டார்கள். நான் எவ்வளவோ பணிவிடையும் உபகாரமும் அவளுக்குச் செய்திருக்க ஏன் அவள் என்னிடம் அவ்வாறு கோபங்கொண்டு நன்றியில்லாதவள் போல நடந்தாள்: அப்படி நடந்தவள் ஏன் ஒரு நொடியில் என் தலையைத் தூக்கினிட்டு என்னை இவ்வளவு உன்னத பகவியில் கொண்டு வந்தாள் * * *. ஒரு நாள் நான் அவளை நோக்கி சொன்னதாவது, “என்னுள்ளத்தில் நான் என்ன ஆசை வைத்திருந்தேனே அவ்வாசையை நான் அடைந்துவிட்டேன். ஆனால் என் மனத்துக்குள் ஏப்பொழுதும் ஓர் வித ஸங்கேகம் பாதித்துக் கொண்டே நின்றது. எவன் மனத்தில் எப்பொழுதும் ஸங்கேகமிருக்கின்றதோ அவனுக்கு ஒரு பொழுதும் சுகமே கிடையாது. அக்காரணத்தால் அவன் ஒன்றுஞ் செய்ய முடியாமல் சிலவேளை தயங்கி சிற்பான். மற்ற மனிதர்களை சிடவேறானவனுவான். நான் என் மனத்திலுள் சிக்ஷயப்படுத்திக் கொண்டிருந்த தென்னவளில் உள்ளை இக்களியானத்திற்குப்பிறகு இவ்விடையங்களைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்பது உன் விஷயமாய் சில ஸங்கதிகள் எனக்குப் புலப்படவேயில்லை, அருத்தமாகவுமில்லை. உன் உதடுகளை அசைத்து நீடிய இவ்விடையங்களை

விளங்குச் சொன்னால் எனக்கு எவ்வளவோ ஆறுதலை யுண்டாக்கும்” என்றேன். இதைக்கேட்டு அக்கட்டழகி முகத்தைக் கடுத்துக் கொண்டு “என்ன அழகு! இப்பொழுது ஒருக்கால் மறந்தீர்களா என்னே பல தடவை நான் உம்மிடம் என் செய்யகைளைப் பற்றி நீர் ஒருபொழுதும் விசாரிக்கக்கூடாது. என் பேச்சுகள் ஒன்றையும் தடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதை நினைவு முட்டிக்கொள்ளும். அப்படியிருக்க வழக்கத்துக்கு விரோதமாய் நீர் என்னை சோதிக்கக் கேட்பது சியாயமா” என்றார். அதற்கு நானும் புன்னையுடன் “நீ எவ்வளவோ பெரிய விஷயங்களை எல்லாம் என்னிடம் மன்னித்திருக்கின்றாய். அவைகளைப் போல் இதையும் மன்னிப்பாயாக” என்றேன். அக்கட்டழகி உடனே தன்முகத்தை சுருக்கிக்கொண்டு வெகு கோபங் கொண்டவாய் தீபோல் ஏகாதித்துக் கொண்டு என்னைப் பார்த்து “இப்பொழுது உமது தலை அதிகமாய்க் கொழுத்துவிட்டது. நீர் எழுந்திருந்து சென்று உமது வேலையைப்பாரும். இந்தப் பேச்சுகளால் உமக்காவதென்ன *** என் மனத்தில் தோண்றுவதென்ன வெனில், நான் ஒருக்கால் என் ரகசியங்களை வெளியிட்டால் அதனால் பாரும் ஆபத்து விளையும்” என்றார். அதற்கு நான் “இதென்ன பயம், உனக்கு என்னைப் பற்றி ஒருவித ஸந்தேகமும், பயமுமில்லாமல் உன் உள்ளத்திலி ரூப்பதை வெளியிடு. ஒன்றையும் ஒளிக்காதே. என் உள்ளத்தில் விழுந்த ஸமாச்சாரத்தை நான் உதடு வரையிற்கூட கொண்டுவர மாட்டேன். அதை என் உள்ளத்திலேயே பதுக்கி வைத்துக் கொள்ளுவேன். என் உள்ளத்தினின்று உதட்டுக்கே வராமல்லிருக்கையில் மற்றவர்கள் காதில் எவ்வாறு விழும்” என்றேன். இவன் சொன்னுலொழிய நம்மை விடங்கட்டான் என்பதை அவள் அறிந்து கொண்டதும் வெகு ஏங்கினவளாய், என் ஸந்தேகத்தைத் தீர்த்தால் ஒழிய தன் மனத்துக்கு ஆறுதல் இல்லை என்று அஞ்சின வளாய் என்னை நோக்கிப் பின்வருமாறு சொல்லலுற்றார்:—நானில் விஷயங்களைப் பற்றிச் சொல்லுவதால் வரும் ஆபத்து வெகு அதிகமாக விருக்கும், நீங்களோ இவ்விஷயத்தில் வெகு பிடிவாதங் கொண்டிருக்கின்றீர்கள். நானே உங்களை திருப்திகீசிய்து வைப்பாலீஸ் கடமைப்பட்டவளாக விருக்கின்றேன். அதற்காகவென்றே

என் சரித்திரத்தை நான் இப்பொழுது உமக்கு வெளியிடப் போகின் றேன். நீங்களும் இதை வெளியிடாமல் உமக்குள்ளேயே காப் பாற்றி வைத்துக் கொள்ளுவது வெகு அவசியம். அவ்வாறு நீங்கள் செய்யீர்களோன்று முற்றிலும் நம்பி நான் வெளிப்படுத்துகின் றேன்” என்றார்.

கடைசியாய் என்னைப் பலவண்ணம் எச்சரித்துவிட்டு தன் குத்தடையை அவள் சொல்லத் தொடங்கினார்:—வெகு ஸிர்ப்பாக்கிய சாலியாகிய நான் தமந்தக் தேசத்து அரசனுடைய மகள்; அவர் பல சுல்தான்களுக்கு மேல்ளன் அரசர். என்னைத் தவிர அவருக்கு இவ்வுகத்தில் வேறு ஆறு வருடங்களை பெண்ணாலும் பிறக்கவில்லை. நான் பிறந்தநாள் முதல் என்தாய் தந்தைகளுடைய செல்வத்திலும் ஸங்தோஷத்திலும், வெகு விமரிசையாகவும் கொரவமாகவும் வளர்லானேன். நான் வளரவளர எனக்கு எப்பொழுதும் வெகு அழுகான ஸாகதரிகள் ஸகவாசம் மனத்துக்கு ஸங்தோஷத்தை உண்டாக்கலாயிற்று. ஆகவே, நான் எக்கண்மும் என்னைச் சுற்றி திபரிய வமிசத்திலுதித்து என்னைப்போல் ஸமவயதான சிறு கட்டமுகிகளை வைத்துக்கொண்டு அவர்களுடன் களிக்கலானேன். என் வேலைக்காரிகளும் என்னைப் போலவே வயதுள்ள வெகு அழுகான குட்டிகள் தான். எப்பொழுதும் அவர்களுடன் பாடுவதுங் கூத்தாடுவதுந்தான் என்வேலை. உலகத்தின் நன்மை தீவை இவைகள் ஒன்றிலும் எனக்கு ஒரு விதக்கவலையும் கிடையவே கிடையாது. இவ்வண்ணம் ஒரு விதக் கவலையுமின்றி ஈசன் என்னை நற்பத்தில் வைத்ததற்காக நான் எக்கண்மும் அவனை துதிப்பதைவிட வேறு சின்தயேயில்லாதவளாக விருந்தேன்.

இப்படி யிருக்கையில் என்குணம் ஏதோ காரணத்தால் திடீ ரென்று முற்றிலும் மாற்றிற்று; எனக்கு ஒருவருடைய ஸகவாஸமும் பிழிக்காமற் போயிற்று. அக்குதுகலைக் கூட்டம் எனக்கு ஓர்யித ஸங்தோஷத்தையும் உண்டாக்கவேயில்லை. என்மனம் ஏதோ துக்கத்தால் வருக்கிற்று. என் குணம் விஸனத்தையும் குழப்பத்தை யும் கைப்பற்றிற்று. எந்த முகத்தைப் பார்த்தாலும் எனக்குப் பிழிக்கவேயில்லை. வார்த்தைகளாடவும் வார்த்தைகளைக் கேட்கவும்

என்மனம் வெறுக்கலாயிற்று. எனக்கு வந்திருந்த ஸ்திதியைக் கண்டு எல்லாக் கிழவிகளும் ஏக்கமுற்று என் காலில் விழுந்து என்ன உன் உடம்பிற்கு என்று கேட்கலானார்கள். அக்கோஜாக் கிழவன் அவன் தான் எனக்கு எப்பொழுதும் ஓவண்டியவன். அவன்றியாத ரகவியம் என்னைப்பற்றி ஒன்றுமில்லை. அவன் என் ஸிடம் வந்து நான் துக்கத்தில் மூழ்சி யிருந்ததைக்கண்டு “அம் மணி! ஸ்ங்கள் எலுமிச்சம்பழு ஷர்பத்து சொற்பாளர் தோறும் குடி த்து வந்தால் உமக்கு முன்னிருந்த உற்சாக குணம் திரும்பிவரும். உமது மனம் மறுபடி களிப்படையும்” என்றான். அவன் அவ்வன் னம் சொன்னவுடன் எனக்கும் அப்பானம் செய்யவேண்டு மென்று அவா உதித்தது. நான், “அப்படியானால் சடுதியில் அதைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டேன்.

அக்கோஜா வொளிச்சென்றான். ஒரு சிறுவன் கையில் அடிகான ஒர் கூஜாவில் அவ்வெலுமிச்சம்பழுப் பானம் சித்தப்படுத்தி அதைப் பனிக்கட்டியால் ஜில்லென்று குளிரச் செய்து அத்துடன் திரும்பி வந்தான். நான்கைக் குடித்தேன். அதன் குணம் எவ்வாறு என்று அவன் சொல்லி யிருந்தானே அவ்வாருகவே யிருக்கக்கண்டேன். அது எனக்கு சொற்பம் நன்மை யுண்டாக்கிறது. உடனே நான் அக்கோஜாவுக்கு விலையுயர்ந்த உடுப்பு ஒன்று வெகுமதி செய்து ஒவ்வொருஞானும் அதே வேளையில் அப்பானம் எனக்குக் கூக்கொண்டு வந்து கொடுக்கும்படி கட்டளை யிட்டேன். அன்று முதல் அதே வழக்கமாயிற்று. அக்கோஜா அப்பையதுடன் அப்பானம் கொண்டுவருவதும் நான்கைப் பானம் பண்ணுவது மாயிற்று. அப்பான்த்தின் போதை ஏறும்பொழுது எனக்கு உற்சாகம் வருமாகையால் அவ்வேளையில் அப்போதையால் அப்பையதுடன் சிரிப்பும் களிப்புமாய்ப் பேசி ஓன் காலத்தைக் கழிப்பேன். அவனும் சொற்பம் கூட்சம் ஸ்ங்கவே வெகுமதுரமாய்ப் பேசலானான். பல கதைகள் சொல்லத் தொடங்கினான். சிற்சில் வேளைகளில் பெருமுச்ச விடுவான். அவன் முகமோ வெகு சுந்தரமாயும் பார்ப்பதற்கு வெகு யோக்கியமாயு மிருந்தது. என்னுல் என்னையே அடக்கிக்கொள்ள முடியாமல் என் மனம் அவனை விரும்பலாயிற்று.

என் உள்ளம் அவனிடம் பாய்ந்தபடியாலும் அவனுடைய வினாக்கள் பேச்சுகள் எனக்கு வெகு ருசியாயிருந்த படியாலும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு பலவித இனும் வெகுமதி முதலியவைகள் கொடுக்காலானேன். ஆனால் அவ்வற்பன் முதல் முதல் என்னிடம் வந்தகாலத்தில் எந்த அழுக்கு உடைகளைத் தரித்து வந்தாலே அதே உடைகளுடன் நாள்தோறும் வரலானான். அவைகள் அழுக்கடைந்தவைகள் மட்டுமல்ல; கிழிந்தவைகளாயு மிருந்தன.

நான் ஒருநாள் அவனிடப்பார்த்து “என் கோசத்திலிருந்து நான் உனக்கு எவ்வளவோ பொருள் கொடுத்திருக்க நீ அதே அற்ப உடையுடனிருக்கின்றோயே இதின்காரணம் என்ன? அவ்வளவு ரூபாயையும் எவ்வாறு செலவிட்டாய்? அல்லது சேர்த்துவைத்திருக்கின்றோயா?” என்றேன். அவ்விளைஞான் இவ்வளவு ஆதரவாய் நான் அவன் ஸ்திதியைப் பற்றிக் கேட்கவே கண்ணுங் கண்ணீருமாய் இதுவரையில் என்னென்ன இப்பிதிவிக்கு நீங்கள் இனும் அதாவது வெகுமதி செய்தீர்களோ அவைகளை எல்லாம் என் உபாத்தியாயர் எடுத்துக்கொண்டு விட்டார். இதுவரையில் எனக்கு ஒரு காசகூட கொடுக்கவில்லை ஆகையால் நானெனதைக் கொண்டு வேறு உடை சித்தப்படுத்தி தங்கள் முன்பு வந்து சிற்கக்கூடும். இவ் விஷயத்தில் என் குற்றம் ஒன்றுமில்லை. நான் என் செய்வேன் என்றான். இவ்வளவுபரிதாபமாய் அவன் சொல்லவே என் மனத் தில் இரக்க முன்டாயிற்று. அப்பொழுதே நான் அக் கோஜா வைக் கூப்பிட்டு அன்ற முதல் அவன் வசத்தில் அப்பையனை வைத்துப் பரிபாவிக்க வேண்டும் என்று “கட்டளையிட்டேன். அவன் கண் பார்வையில் அவனுடைய படிப்பு முதலியவைகள் நடக்க ஏற்பாடு செய்தேன். நல்ல உடைகள் கைத்துக் கொடுக்கும்படியும் அற்ப வேலைக்காரர்களுடன் ஈகவாஸஞ் செய்து கூத்தாடி விளையாடாமல் நற்பழக்கத்தில் காலங் கழிக்கும்படியும், திட்டஞ் செய்தேன். ஏனெனில் அப்பையனுக்கு மரியாதையான பழக்கங்கள் படிந்து அவன் என்னிடமே யிருக்க யோக்யனாக வேண்டும் என்றும் என்னிடமே அவனை எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் என் மனத்திற்குள் தோன்றி பிருந்தது. அக்கோஜா

என் கட்டளைகளை முற்றிலும் சிறைவேற்றி என் நோக்கத்தை ஒரு வாறு அறிந்தவனும் அவ்வாலிபனை வெகு பட்சத்துடன் காப் பாற்றி வந்தான். சொற்ப காலத்துக்குள் வெகு சௌக்யமாயும் சந்தோஷமாயும் அவ்வாலிபன் வளர்ந்த காரணத்தால் அவன் நிறமும் காக்தியும் முற்றிலும் மாறி சட்டை உரித்த பாம்புபோல் சோபிக்கலானான். நான் என் மனத்தை எவ்வளவு தூரம் அடக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் அடக்கிப் பார்த்தேன். ஆனால் அங்கன்றி யற்றவனுடைய முகம் எப்பொழுதும் என் உள்ளத் திலேயே இடைவிடாது பதின்து மின்றமையால் அவனை என் ஆசை நாயகனும்ச் செய்து அவனை என் ஈரவில் பதுக்கவும் ஒரு வினாடி கூட அவனை விட்டு என்னிரு கண்களும் நீங்காமலிருக்கவும் நான் கருத்துக் கொண்டேன்.

கடைசியாய் அவனுக்கும் என்னைப்போலவே பதமனித்து என் ணிடமே வைத்துக் கொண்டு விதம் விதமான உடுப்பு உடுத்தியும் வேளைக்கு வேளை வேறு வேறு சிறமான ரத்தினங்கள் பூட்டியும் அவன் முழுகைப் பார்த்துக்கொண்டே யிருப்பேன். அவன் எப் பொழுதும் என் சமீபத்தி விருந்தாற்றான் என் கண்கள் குளிரும். என் உள்ளமும் ஏளிரும். எந்த நிமிடத்தில் அவன் என்ன கேட்பானாலும் அதை உடனே கொடுப்பேன். கடைசியாய் என் கதி எவ்வாறுயிற்றென்றால் எக்காரணத்தாலாவது அவன் சொற்பநேரம் என்னைவிட்டு அவஸர காரியமாகப் பிரிந்து வெளியே சென்றால், என் மனத்துக்கு துக்கம் வந்துவிடும் இவ்விளைஞன் சொற்ப வருஷங்களுக்குப் பின் காளையானான். நன்றாக அவனுக்கு மீசை முனைத்தது. கண்ணங்களில் ரோமாஜி விளங்கிறது. அவன் தேகழும் தை கால்களும் கஃடந்தெடுக்கப்பட்டன போலாயின. அப்பொழுது அவனைப்பற்றி ராஜ சபையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் வம்பளக்கலானார்கள். அரண்மீனைக் காவலாளிகள் எல்லாரும் அவன் தன்னிஷ்டப்படிக்கு அரண்மீனையின் அந்தப்புரத்திற் குள் வந்து போய்க்கொண்டிருப்பதைப் பற்றி ஆகோஷபிக்கலானார்கள். கடைசியில் அவனை வரக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். எனக்கோ அவனின்றி ஓர்வித சகமும் கிடையாது. அவனில்லாத

ஒவ்வொரு சிமிஷமும் ஒர் மலையாக விருந்தது. இக்குடி முழுகிப் போன சமாச்சாரத்தைக் கேட்டதும் என் கதி எவ்வாறுயிற்றென் ரூல் யமதர்மாஜன் ஸபையில் விசாரணைக்கு சிற்கின்றவன் எவ்வாறேங்குவானே அவ்வாறுயிற்று. ஆனால் இவ்விஷயத்தைப் பற்றி ஒரு பேச்சும் வாய்திறங்கு பேசவோ யோக்யதை இல்லாதவளாக விருந்தேன். அவனைவிட்டு நீங்கிப் பிழைத்திருக்கவும் வழியற்றவளாக விருந்தேன். செய்ய வேண்டியது இன்னதென்பது எனக்கு விளங்கவே பில்லை. ஜகத்சா! நான் என்ன செய்வேன். வெகு விசித்திரமாய் நான் அவஸ்தைப் படலாணேன். என் துக்கத்தில் நான் அதே எவ்வளைஞருவன் என் ரகவியங்கள் யாவற்றையு மறிக் திருந்தானே அதே கோஜாவைக் கூப்பிட்டு “எனக்கோ இவ்வாவிபனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கின்றது. அவனுக்கு ஆயிரம் வராகன் முதல் கொடுத்து கடைத் தெருவின் சவுக்கில் ஒரு ரத்தின வியாரக் கடைவைத்துக் கொள்ளச் சொல். அதுதான் நல்ல ஏற்பாடு. அப்பொழுது அவன் அவ்வியாபாரஞ் செய்து அத்தால் வரும் லாபத்தைக் கொண்டு வெகு சௌக்கியமாய் தன் காலத்தைக் கழிப்பான். என் மாளி கைக்குச் சமீபத்தில் வெகு சௌக்கியமான ஒரு அழகான வீடு வாங்கிவை. அதில் அவன் குடியிருக்கட்டும்; வேலைக்காரன் வேலைக்காரி எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பெயர்களையும் விலைக்கு வாங்கி அவர்களுக்கு சம்பளம் முதலியவைகளை ஏற்பாடு செய்து அவனிடம் ஒய்யிவை. ஒரு விதத்திலும் அவனுக்கு வருத்த மென்பதே வேண்டாம். அவன் வெகு சௌக்கியமாய் எல்லாவித சௌகரியங்களுடன் வாழ்டுமே” என்று கட்டளையிட்டேன். அக் கோஜாவும் என் உத்தரவுப்படி அவனுக்கு வீடு, கடை எல்லாம் ஏற்பாடு செய்து வைத்தான். சொற்ப காலத்துக்குள் அவன் கடை எவ்வாறு சோபிக்கலா யிற்றென்றால் அரசனுக்காவது மற்ற பிரபுக் களுக்காவது உயர்ந்த உடுப்புகள் அல்லது ரத்தினங்கள் வேண்டியிருந்தால் அவைகள் அவன் கடையிற்றான் கிட்டும். சொற்பம் சொற்பமாய் அவன் கடை எவ்வாறேங்கிற்றென்றால் ஒவ்வொரு தேசத்தின் அழூர்வ சாமான்களும் அவனிடந்தான் கிட்டும். மற்ற எல்லா வியாபாரிகளுடைய சித்திய வியாபாரங்கள் அவன் வியா

பாரத்துடன் ஒப்பிடுக்கால் முற்றிலும் மங்கலாயின. இப்பெட்ட ணத்தில் அவனுக்கு நிகரான வியாபாரி ஒருவனுவது இல்லை. இப்பட்டணமட்டு மல்ல. ஒரு தேசத்திலுமில்லை என்று சொல்லலாம்.

இவ்வியாபாரத்தால் அவன் லட்சக்கணக்கான ரூபாய்களைக் குவித்தான். ஆனால் அவனை விட்டுப் பிரிந்த துக்கமோ நானுக்கு நான் என் உள்ளத்தில் வேகலாயிற்று. அவனை எவ்வாறு பார்த்து என் உள்ளத்தைக் குளிரச் செய்து கொள்ளலா மென்று என்ன யோசித்தாலும் எனக்கும் வழி புலப்படவில்லை. கடைசியாய் இவ்விஷயமாய் யோசனை செய்யும் பொருட்டு அக்கோஜாவைக் கூப்பிட்டு நான் “அவ்விளைஞனைப் பார்க்க வழியொன்றும் தோன்றவில்லை. நான் ஒரு நிமிவிதமாவது அவனைப் பார்த்துத்தான் என் உள்ளத்துக்கு ஆற்றலை செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் எனக்குப் புலப்படுகின்றது. அவன் விட்டிலிருந்து என் மாளிகைக்கு ஓர் சரங்கம் ஏற்படுத்த வேண்டும்” என்றேன். நான் இவ்வண்ணம் கட்டளையிட்டு சொற்ப நாளைக்குள் ஓர் சரங்கம் சித்தமாய்விட்டது. அக்கோஜா அச்சரங்கத்தின் வழியாக அஸ்தமனமானதும் அவ்விளைஞனை வெகு இரகவியமாய் என். அறைக்கு அழைத்து வக்குவிட்டுப் போவான். இரவு முழுமையும் உண்பதிலும் குடிப்பதிலும் உறங்குவதிலும் நாங்களிரு வரும் எங்கள் காலத்தைக் கழிப்போம். நான் அவனைக் கண்டு ஆனந்தக்கடலில் மூழ்கி ஆனந்தித்தேன். அவனும் என்னைக்கண்டு கணித்தான். காலை வெள்ளி முளைத்ததும் முவஸ்ஸீர் எல்லாரும் எழுந்து ஈசனை வணங்குங்கள் என்று கவலானதும் அக்கோஜா அவ்விளைஞனை அதேவழியாகத் திரும்ப அழைத்துப்போய் அன்னிட்டில் விட்டு விடுவான். இச்சங்கதி அக்கோஜா இன்னுமிரண்டு தாதிகள் இம்முவருக்கு மட்டும் தெரியுமே யல்லாது நான்காவ ஞாருவனுக்காவது தெரியாது. அத்தாதிகள்தான் நான் குழங்கையாக விருந்தபொழுது எனக்குப் பால் கொடுத்து வளர்க்க வர்கள்.

இதேமாதிரி வெகுகாலம் நடந்துவந்தது. ஒருநாள் வழக்குப் படி அவனை கோஜா. கூப்பிடச் சென்றபொழுது அவ்விளைஞன்

வெகு துக்கப்பட்டவனும் ஏதோ யோசித்துக்கொண்டு, உட்கார்ச் சிருப்பதைக் கண்டான். உடனே அவன் அச்சிறுவனைப் பார்த்து என்ன இன்றைக்கு? உன் கோழமத்துக்கு ஒன்றும் குறைவில்லையே? ஏனிப்படி துக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றாய், புழப்படி, ராஜகுமாரத்தி உன்னை அழைத்து, வரக் கட்டளையிட்டிருக்கின்றார்கள்” என்றான். இதற்கு அவன் ஒருவித யறுமொழியும் சொன்னுள்ளீல்லை. (நாவை) உதட்டை அசுக்கினானில்லை. அக்கோஜாவோ அவ் வினை ஞுனைப் போலவே தன் முகத்தை வைத்துக்கொண்டு என்னிடம் திரும்பிவந்து அச்சிறுவனிருந்த ஸ்திதியைச் சொன்னான். என்னைப் பற்றி யிருந்த பிசாசு என்னைப் பாழாக்கக் கருதியிருந்தபடியால் அச்சிறுவனிவ்வண்ணம் என்னை அலட்சியஞ் செய்துங்கூட நானவனை மறக்க மனமே வரவில்லை. ஆனால் அப்பொழுது மட்டும் நான் அங்கன்றியற்ற அற்பனிடம் வைத்திருந்த அவ்வளவு அன்பும் ஆசையும் என்னைப் பாழ்ப்பண்ணி, என் புகழையும் பெயரையும், கெடுத்து என் நடத்தைக்கே கெட்ட பெயரை உண்டாக்கி வைக்கும் என்பதை நான்றின்திருப்பேனே யானால், நான் அக்கணமே அச்சண்டாளைன் விட்டு நீங்கியிருப்பேன். தவசிவேடம் பூண்டு தவம் புரியப் புகுந்திருப்பேன். அவன் பெயரையே வாய்விட்டுச் சொல்லி யிருக்க மாட்டேன். அவ் வெட்கங்கெட்ட பதருக்கு என் உள்ளத்தைச் சுத்தங்கு செய்திருக்கமாட்டேன். ஆனால் இவ்வாறெல்லாம் நடக்கவேண்டுமென் றல்லவா என் தலையில் எழுதியிருந்தது. அக்காரணத்தால் அவன் என்னை அலட்சியஞ்செய்தனத் நான் கருதவே யில்லை. அவன்என்னை நாடிவராமலிருந்ததையே ஆசைநாயகர்கள் தங்கள்நாயகிகளிடம் செய்துகொள்ளும் ஒருவித ஜம்பமாகவும் அந்த ஜம்பம் அவர்கள் தங்கள் ஆசை நாயகிகளிடம் வைத்திருக்கும் அபிமானத்தையே வெளிக்காட்டும் அடையாளமாகவும் கருதலாணேன். அவ் வாறு மோசம் போனதற்கு இன்னும் நான் துக்கப்பட்டு முடிய வில்லை. உமக்கு இவ்விஷயங்கள் ஒரு மும் தெரியவே வேண்டாம், என்றாலும் நீங்களும் இவைகளை இப்பொழுது கேட்கும்படியாயிற்று இவ்வாருகாத பகுத்தில் நீங்கள் எவ்விடமோ நான் எவ்விடமோ, நீங்கள் யாரோ, நான் யாரோ, ஏதோ நடந்து நடந்து விட்டது. நானு அக்கழுதையின் செருக்களை சொற்பயாவது கருதாதவளாய் மற்றுரு நடவை என்ன

கோஜாவைக் கூப்பிட்டு அவனுக்கு பின்வருமாறு சமாச்சாரம் சொல்லியதுப்பினேன்:—“இப்பொழுது நீ மட்டும் என்னிடம் வரா விட்டால் நான் எப்படியாவது உன்னிடம் வந்தே தீருவேன். ஆனால் நான் அவ்விடம் வருவதில் பெரும் ஆயத்து ஒருக்கால் விளைந்தாலும் விளையும். இவ்விரகல்யம் வெளிப்படுமாயின் உனக்கு காசம்லினை யும். ஆகையால் உனக்கு அவமானம் என்றதைத்தவிர வேறு ஒருவித பயனுமற்ற காரியத்தை நீ ஏன் செய்யவேண்டும். இது தான் மேன்மை, நீ சுடுதியில் இவ்விடம் ஒடிவா இல்லையேல் நான் உன்னிடம் வந்து, சிட்டவளாகப்பார்” என்று சமாச்சாரம் சொல்லி யதுப்பினேன். இந்த சமாச்சாரம் அவனுக்கு எட்டியதும் அவன் என் விரகதாபத்தை முற்றிலும் அறிந்தவனும் முத்தை முடி நினைம் வைத்துக்கொண்டு வெகு டம்பமாய் வந்து சேர்ந்தான்.

அவன் வந்து எப்பொழுது என்னிடம் உட்கார்ந்தானே அட்பொழுது அவனைப்பார்த்து நான் “ஏன் இன்று இவ்வளவு பரா முகமும் கோபமும்? காரணம் என்னை இவ்வளவு அவமதிப்பும் அவமரியாதையும் நீ ஒரு பொழுதும் செய்ததில்லையே. தினங்க் தோறும் கூப்பிட்டனுப்பும் போதெல்லாம் உடனே வருவது வழக்கமன்றே” என்றேன். அதற்கு அவன் “இருந்தவிடமே தெரியாத ஏழையாகிய நான் உன்னுடைய தயவாலும் ஆதரணையாலும் இவ்வளவு மேலான பதனிக்கு வந்தேன். இப்பொழுது எவ்வளவு வோ ஈகமாய் என் வாழ்நாளைக் கழித்து வருகிறேன். ஆகையால் உன்பிராண்தும் ஸம்பத்தும் என்றென்றைக்கும் ஓங்க வேண்டு மென்று கடவுளை பிரார்த்தித்துக்கொண்டு வருகின்றேன். நீ என்னை மன்னிப்பாய் என்று முற்றிலும் நம்பி நானிக் குற்றம் செய்துவிட்டேன். நீ என்னை மன்னிக்க நான் வேண்டிக் கொள்ளு விட்டேன்” என்றான். நானே என்றாள்ததையும் பிராண்னையும் அவனுக்கு கொடுத்து விட்டிருந்தேன். அவனிடுக் கட்டிடத் தொண்ண சொற்களை நம்பி விட்டேன். ஆகையால் நானவனை மன்னித்தது மட்டுமல்லாமல் வெகு அன்பு மாதரவுமாய் நீ ஏ ஜின் கைக்கு அவ்வளவு ஏக்கமுற்று துக்கித்துக் கொண்டிருந்தாய். அதை வெளியிடுவரானால் அத்துக்கூத்தின் காரணத்தால் நான் அகற்றி வைக்கின்றேன் என்றேன்.

கட்சியாயவன் தன் அற்பகுணத்துக் கேற்றவாறு “எனக்கு எல்லாம் சிரம்தான். ஆனால் உன் முன்னிலையில் எல்லாம் எனக்கு எளிதாய் முடியும்” என்றார். அதன் மேல் அவன் பேசிய பேச்சி விருந்து ஏதோ ஒரு அழகான சிங்காரத் தோப்பும், பங்களாவும், பல ஒடைகள், தடாகங்கள், கிணறுகள் அமைந்ததாயுள்ளது. நடுப் பட்டணத்தில் விற்கப்படுவதாய் தெரியவந்தது. அது புதுச்சண் ஞம்புக் கட்டிடம் என்றும், அவன் வீட்டுக்குச் சமீபம் என்றும், புலப்பட்டது. அத்தோட்டத்துடன் ஓர் பெண்ணும் விலைப்படுவ தாயும் அவள் கான சால்திரத்தில் தேர்ந்தவள். நன்றாய்ப் பாடுகிற வள், கானத்தின் ருசியை முற்றிலும் அறிந்தவள்; என்றும் விளக்கிறது. இன்னமொரு அதிசயம் என்னவெனில், அத்தோட்ட மும் அப்பெண்ணும் கூடவே சேர்த்து விற்கப்படுகின்றதே ஒழிய பெண்ணை வாங்காமல் தோட்டத்தையாவது, தோட்டத்தை வாங்காமல் பெண்ணையாவது ஒருவனுல் வாங்க முடியாதென்றும் வெளியாயிற்று. ஒட்டையின் கழுத்தில் கட்டின பூஜையின் விலை உலகத்தாருக்குத் தெரியுமல்லவா. ஆகையால் அத்தோட்டத்தை வாங்கப்பட்டவன் அப்பெண்ணையும் வாங்கியே தீரவேண்டும். இன்னமொரு விங்கை. என்னவெனில், தோட்டத்தின் விலை ஜூந்து ஆயிரம் ரூபா; அப்பெண்ணையின் விலை 5 லட்சம் ரூபா; “இவ்வளவு ரூபாயை நான் எங்கிருந்து கண்டுபிடிப்பேன்” என்று அவன் சொல்லி முடித்தான்: இதைக் கேட்டவுடன் நான் அத்தோட்டத்தை வாங்குவதில் அவன் வெகு கவலை கொண்டிருப்பதாயும் அதற்காகவே அவன் அவ்வாறு ஏக்கமுற்றிருந்ததாயும், மனத்தின் சுந்தோழத்தை யிழுந்திருந்ததாயும் ஊகித்துக் கொண்டேன். என்னிடம் அவன் உட்கார்ந்திருந்தான். என்றாலும் அவன் முகம் வாடின முகமாயும் மனம் களிப்பற்றதாயுமிருந்தன. அவன் சுகம் ஒன்று தான் ஒவ்வொரு நாழினையும் ஒவ்வொரு வினாடியும் என்னவையாக விருந்தது. அதே சிபிஷாத்தில் நான் அக்கோஜாவைக் கூப்பிட்டு, “காலை ஏழூந்ததும் அத்தோட்டத்தை பெண்பின்னை உள்பட விலை தீர்த்து பத்திரமெழுதி இச்சிறுவனிடம் அந்த தல்தாவேண்டி ஒப்பினை. மமது கோசத்திலிருந்து பணம் வாங்கி விற்கின்றவனுக்குத் தொடு” என்று கட்டினா விட்டேன்.

இவ்வத்தை மின்ததும் அச்சிறவன் எனக்கு வந்தனால் செய்தான். அவன் முகம் பிரஸ்னமாயிற்று. அவ்விரவை நான் களிருவரும் வழக்கம் போல் சிரிப்பும் களிப்புமாகக் கழித்தோம். பொழுது விடிந்ததும் அவன் விடை பெற்றுச் சென்றான். கோஜா வும் நான் சொல்லி யிருந்த உத்தரவுபடி அத்தோட்டத்தை அப் பெண்பிள்ளையுடன் வாங்கி, அச்சிறவன் வசத்தில் ஒப்பி வைத் தான். அதன்மேல் அச்சிறவன் வழக்கப்படி இரவில் என்ஜீ வந்து பார்ப்பதும் பொழுது விடிந்த பின் தன் வீடு செல்லுவதுமா யிருந்தான். ஒருநாள் வளந்த காலத்தில் எந்தப் பிரதேசத்தைப் பார்த்த போதிலும் மனதுக்கு வெகு மனோஹரமாயிருந்தது. மேகங்கள் சொற்பம் கூடுவதும் மழைத்துளி பிச் பிச் என்று விழு வதுமாய் அடிக்கடி மின்னலாயிற்று. இளங்காற்று சுகமாய் விசிக் கொண்டிருந்தது. அவ்வேளை எதைப் பார்த்தாலும் என் மனதுக்கு ஸந்தோஷமா யிருந்தது. மாடத்தில் அழகாய் பலவிதமான பாத் திரங்களில் வைத்திருந்த பானங்களை நான் கண்ணுற்றதும் சொற்பம் பானம் பண்ணலாமா என்று என் மனதிற்கு தோன்றிற்று. இரண்டு மூன்று கிண்ணங்கள் நான் குடித்தானதும் புதிதாய் வாங்கப் பட்ட புதுத் தோட்டத்தின் ஞாபகம் என் மனத்திலுதித்தது. ஏன் அப்பொழுது அத்தோட்டத்துக்குப் போய் வரக்கூடாதென்று எனக்குள் ஒர் ஆசை வெகு உற்சாகத்துடன் தோன்றிற்று. அரசிர்ஷ்டம் வந்து விட்டதென்றால் ஒட்டகத்தின் மேல் உட்கார்ச் திருக்கிறவைனையும் நாய் கடிக்குமல்லவா? நான் என் மாளிகைக்கதவை என்றாக இழுத்து மூடினேன். ஒர் தாதியை என்னுடன் அழைத் துக் கொண்டு அச்சரங்கத்தின் வழியே அவ்விளைஞுன் வீடு சென்றேன். அவ்விடமிருந்து அத்தோட்டத்துக்கு ஏனினேன். அதை நான் கண்ணுற்றதும் அத்தோட்டம் உண்மையாகவே இந்திரனு டைய எந்தவனத்துக் கொப்பாக யிருந்தது. அத்தோட்டத்தி லிருந்த மரங்களின் பச்சையிலைகளின் மேல் விழுந்திருந்த மழைத் தீவிலைகள் மரகதத்தின் மேல் பதிக்கப்பட்டிருந்த நல் முத்துக்கள் என்றே சொல்லும்படி விளங்கின. புத்தித்து விளங்கின மலர்கள் அன்று சாயங்கிரம் எந்தியா காலம் போல் விளங்கின. கால்வாய் தனும் தட்டாதங்களும் கண்ணுடிகளின் பலகைகள் போல் மின்னலா

யின. அவைகளின் மேல் சிறு அலைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அத்தோட்டத்தில் அங்கு மின்கும் நான் அலைக்கு கொண்டிருக்கின்றேயே பொழுது புகுந்து இரவின் இருள் பரவலாயிற்று. இச்சமயத்தில் அச்சிறுவன் ஒரு சிறு வழியில் உலாஷிக் கொண்டிருக்கிறான் கண்டேன். அவன் என்னைக் கண்டதும் வெகு மரி யாதையுடனும் அபிமானத்துடனும் என்னிடம் வந்து என் கையை தன் கையால் பற்றி ஸ்மீபத்தில் போட்டிருந்த ஒரு அழகான கூடாரத்துக்கு என்னை அழைத்துப் போய் உட்கார வைத்தான். அவ்விடம் நான் உட்கார்ந்து என்னைச் சுற்றிப் பார்த்ததும் அவ்வுத்யானத்தில், அதுவரையில் நான் கண்டிருந்த அவ்வளவு அழகையும் மறந்தேன். அக்கூடாரத்தினுள்ளிருந்த அழகை வெளியிடவே முடியாது. எங்கு பார்த்தாலும் அழகான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவைகளின் அலங்காரங்கள் வெகு விசித்திராமாக விருந்தன. அவைகளின் முன்னர் ஷபிராத் உற்சவத்தில் ஏற்றப்படும் அலங்கார தீபங்களின் காட்சியை இருள் என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கத்தில் பல விதமான வானை வேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன.

இத்தருணத்தில் மேகங்கள் மறைந்தன. வெண் பட்டாடைகட்டி திடர் என்று வந்து தோன்றுகின்ற ஓர் உத்தமி போல் சங்கிரன் உதயமாயிற்று. எங்கும் ஒரே அழகாக விளங்கிறது. சங்கிரனுதயமானதும் அச்சிறுவன் நாமிப்பொழுது இவ்விடம் விட்டுச் சென்று இத்தோட்டத்தின் பாலிகானுவாகிய உப்பரிசையில் உட்காருவோம் என்றான். நானே அத்தருணத்தில் பெரும் பைத்தியக்காரியா யிருந்தபடியால் அவ்வற்பன் என்னென்ன சொன்னாலே அவைகள் அவ்வளவையும் கேட்கலாணேன். அவன் அப்பொழுது என்னை ஆட்டி வைத்தபடி நான் அப்பாவிகானுவின் மேல் ஏற்றேன். அம்மாளிகை எவ்வளவு உயராமாக விருந்ததென்னில், அப்பட்டணம் முழுமையும் அக்கடைகளில் ஏற்றப்பட்டிருந்த அவ்வளவு தீபங்களும் அம்மாளிகையின் பாதத்தில் விளங்கின என்று சொல்லலாம், நானே அவ்விடத்தில் அச்சிறுவன் கழுத்தின் என்-

கையை போட்டுக்கொண்டு சந்தோஷத்தால் முற்றிலும் மெய் மறந்தவளாய் அவ்விடம் உட்கார்ந்திருந்தேன். இப்படி நானிருக்கும்பொழுது ஒரு முன்னை, பூதம் என்றே அவனைச் சொல்லலாம். ஒருவித அழகு மற்றவளாய், ஸர்வ விகாரமாய் அடுப்பில் அனித் தெடுத்த கரிக்கட்டை போல் விளங்கிக்கொண்டு கையில் சாராய மடங்கிய வீஸா ஒன்று ஏந்தி அவ்விடம் வந்து தோன்றின்னன். அவள் அவ்விடம் அவ்வாறு சரேல் என்று வந்தது எனக்குப் பிடிக்கவேயில்லை. வெகு செடுதலாகத் தோன்றிற்று. அவள் முகத்தை நான் பார்த்ததும் என் மனத்தில் அதிக பயம் தோன்றிற்று.

நான் மனம் நடுங்கினவளாய் அச்சிறுவனைப் பார்த்து “இவ்வழுக்குச் சரக்கை எங்கு பிடித்தாய்” என்றேன். அவனதற்கு தன் னிருக்கைளையும் கூட்பிக்கொண்டு “எவ்வளருவள் உன் தயவால் இத்தோட்டத்துடன் வாங்கப்பட்டானோ அதே’ வேலைக்காரி இவள்” என்று சொன்னான். அவன் சொன்னது அவ்வாறு என்றாலும், அவன் மனம் மட்டில் அவளிடம் பதிந்திருந்தது என்பது வெளியாயிற்று. அதை நான்றின்து கொண்டு வெகு வருத்தமுற்ற வளாய் ஒன்றுஞ் சொல்லாமலிருந்தேன். ஆனால் அந்த சிமிதம் முதல் என் மனம் குழம்பிவிட்டது. துக்கம் என்பது என் டூள் எத்தை மூடிக்கொண்டது. இவ்வளவு போதாததுபோல் அக்கொடிய பாவி அம்முண்ணையை எங்களிருவருக்கும் பானம் கொடுக்கின்றவளாக ஏற்பாடு செய்திருந்தான். அப்பொழுது நான் சூடித்தது பானமல்ல. என்.ரத்தத்தையே நான் சூடித்துக் கொண்டேன். அவ்வளவு கோபம் எனக்கு வரலாயிற்று. ஒரு கிளியை காக்கை யுடன் ஒரே கூட்டில்லைத்தாலது எவ்வளவு சங்கடப்படுமோ அவ்வளவு சங்கடப்படலானேன். அவ்விடம் விட்டு எழுந்து போகவோ எனக்கு வகை தெரியவில்லை. அவ்விடம் உட்கார்ந்திருக்க என் உள்ளாம் எனக்கு இடங்கொடுக்கவில்லை. கதையைச் சுருக்கிக் கொல்ல அப்பானமோ வெகு போதை உண்டாக்கும் குணமுள்ள பானம். அதைக் குடிக்கும் மனிதன் மிருகமாவான். இரண்டு மூன்று கிண்ணங்கள் அச்சிறுவனுக்கு ஒன்றின்பின் ஒன்றாக அவள்

கொடுக்கலானால். அவன் என்னை வெகுவாய் வருந்தி வேண்டவே, நானும் அரைக்கிள்ளைம் என்னையே யறியாமல் குடித்தேன். வெட்கங்கெட்ட அம்முன்றை அச்சாராயத்தை மிதமின்றி குடித்து வெறிகொண்டு அச்சிறுவனிடம் மரியாதையின்றி பேசலானால். அவ்வற்பதும் குடி மயக்கத்தால் வெட்கம், மானம் இவைகளை முற்றிலும் துறந்து மரியாதை மீறி நடக்கலானான்.

அப்பொழுது எனக்குண்டாயிருந்த வெட்கத்தில் பூமாதேனி பிளங்கிருப்பானேயானால் அப்பிளப்பில் நான் குதித்து என்னை மறைத்துக்கொண்டு என் பிராண்னையே விட்டிருப்பேன். ஆனால் அவன் மேல் நான் வைத்திருந்த மோகத்தால் மெய் மறந்தவளாய் இவ்வளவு தூரம் நடந்த இன்னுங்கூட என் வாயை மூடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவன் (முதற்றமான) அற்பன். நானிவ்வளவு தூரம் ஸகித்துக்கொண்டிருந்ததை சொற்பமேஹும் உணரவேயில்லை. குடி போதையில் இன்னும் இரண்டு கிண்ணங்கள் உள்ளே விட்டான். அக்காரணத்தால் அவனிடம் மிகுந்து நின்ற சொற்ப மரியாதையும் தொலைந்துவிட்டது, எனக்கு அவன் வைத்திருந்த மரியாதை என்பதை முற்றிலும் தண்ணிடமிருந்து நீக்கிவிட்டான். நன்றியற்ற இவனுக்கு நன்றி யேது, வெட்கங்கெடுட்ட அவனுக்கு வெட்கமேது. ஆக்குமாவுக்குத் தக்கபடி தேகத்தின் அமைப்பன்றே. அப்பொழுது என்மனம் தாளாந் தப்பி பாடும் பெண்பிள்ளையின் விசாரம் போலிருந்தது. நானே என்னையே கடிந்து கொள்ளலானேன். என் இவ்விடம் வரவேண்டும்; வந்ததற்கேற்ற தண்டனை கிடைத்தது ஏன்று சொல்லிக் கொண்டேன், கடைசியாய் நான் எவ்வளவு மட்டும் சகிப்பேன், எனக்கு கால் முதல் தலைவரையில் நெருப்பு நெருப்பாய் கோபம் பற்றலாயிற்று. கோபத் தீ கொழுந்துவிட்டு எரியலாயிற்று. கடைசியாய் என் கோபத்தை அடக்கிக்கொண்டு “ஆடுவது மாடோ அல்லது மாட்டின் மேலிருக்கும்” சாக்கோ. இக்காட்சி கண்டவர்யார்டீ? என்று சிசால்லிக்கொண்டு வெளிக் கிளம்பினேன்.

* சாக்கு ஆடுவதாகப் புலப்பட்ட போதிலும் மாட்டின் ஆதரவால் சாக்கு ஆடுகின்றது. அது போல அவ்வற்பன் தன் பொருளால் கெட்டான் என்றபடி,

அங்குடியன் அப்பொழுது தன் மனத்தினுள் “நான் அவ்வாறு கோபந்கொண்டு விட்டால் தன்னுடைய ஸ்திதி நானே என்னமாய் விடும். நான் அவனை எவ்வெண்ணமாய் சிட்சித்து விடலாம் என்று பயமடைந்தான். சுருக்கிச் சொல்ல என்னை கொலை செய்து கொண்றுவிடத் தீர்மானித்தான். அம்முன்னடையின் உபதேசத் தால் இவ்வித நிச்சயத்தை அவன் தன் மனத்தில் செய்துகொண்டு கழுத்தில் அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வெகு மரியாதையாய் என் காலில் விழுந்தான். தன் தலை மேனிருந்த பாகையை அகற்றி வெகு வணக்கமாய் தன் குற்றங்களை மன்னிக்கும்படி என்னை வேண் டிக்கொள்ளலானுன். என் மனமோ அவனிடம் முற்றிலும் பதின் திருந்ததை சொல்லி யிருக்கிறேன் ‘அல்லவா?’ அவன் எப்படி எல்லாம் இழுக்கலானுடே அப்படி எல்லாம் திரும்பிற்று. கையில் கிக்கிக்கொண்ட யந்திரப்பிடிபோல எப்படி சுற்றினுடே அப்படி சுற்றலாயிற்று. அவன் சொல்லுகிறபடி யெல்லாம் செய்யலா னேன். என்னென்னவோ மாயப்பொடி நானி என்னை மறுபடி உட்காரும்படி செய்தான். அதே பானத்தை மறுபடி இன்னும் இரண்டு மூன்று கிண்ணங்கள் குடித்தான். என்னையும் சொற்பம் குடிக்கும்படி செய்தான். நான் ஏற்கெனவே கோபத்தால் முற்றி லும் மெய்மரந்தவன். குடியும் சொற்பம் சேரவே போதையில் என் புத்தியே என்னை விட்டு ஒடிவிட்டது. சொற்பமேனும் மிகுந்து சிற்கவேயில்லை. அப்பொழுது கல் கெஞ்சனும் நன்றி யற்றவனும், சண்டாளனுமான அப்பாதகன் கத்தியால் என்னை வெட்டினான். முற்றிலும் என்னை கொண்று விட்டதாகவே கருதி னான். எப்பொழுது என் கண்களை நான் திறக்கலானேனுடே அப்பொழுது “அங்தோ நான் எவ்வண்ணம் செப்பேதனே அவ்வண்ணம் காலியைப் பொற்றேன். ஆனால் இவ்வாறு அசியாயமாய் என்னை கொன்ற தோழும் உன்னைக் கொல்லாமல் நீ உன்னை காப்பாற்றிக் கொள்ளக்கூடவாய். எவனுவது ஒரு கொடியவன் உன்னை இதற்காகப் பிடித்துக் கொல்லாமலிருக்கவேண்டும். என் இரத்தம் ஒருக் கூல் உள்ளுடையில் ஒடிச்சிருக்கலாம். அதை முறையில் அலம்

பிக்கொள். நடந்து நடந்துவிட்டது. நான் போகின்றேன். “நீயாவது பிமூத்திரு” என்று சொன்னேன்.

அன்றியும் நான் “இந்த இரகஸ்யமான கொலையை ஒருவரிட மும் சொல்லாதே. நானே என் உயிரைக்கூட உனக்காகவே இழந்து விட்டேன்” என்று சொல்லி, அவனை அப்பொழுதும் ஈசன் வசத்தில் ஒப்பிவைத்து என் கண்களை மூடி விட்டேன். அதன்மேல் நடந்த விஷயம் எனக்கு ஒன்றும் தெரியாது. நிச்சயமாய் அக்கொலைகாரன் நான் மாண்டதாகவே எண்ணி எண்ணை அப்பெட்டியில் அடக்கி கோட்டைச் சுவருக்கு வெளியில் கயிறு கட்டிவிட்டான்; அப்பெட்டியைத் தான் நீங்கள் கண்ணர்கள். நானே ஒரு வருக்கும் தீங்கே சினைத்தவள்ளல். ஆனால் இத்துண்பங்கள் என் தலையில் எழுதப்பட்டிருந்தன. அவ்வெழுத்தை யாரால் அழிக்க முடியும்! என் கண்களன்றே இக்கஷ்டங்களுக் கெல்லாம் காரணம். அழகான புருஷனைப் பார்க்க எனக்கு ஆசை யென்பது பில்லாம் விருந்தால் அவ்வற்பன் என் கழுத்துக்கு ஒரு சுருக்காய் விளைச் சிருக்கமாட்டேன். ஆனால் ஈசன் செப்த மாயை அது உங்களை அவ்விடம் அனுப்பியிருந்தான். நான் மறுபடி உயிர் பெற உங்களையே, காரணமாக வைத்தார். இவ்வளவு அவமானங்களையும் பட்டபின் நான் பிமூத்திருக்கிறதே இப்பொழுது எனக்கு வெட்க மாயிருக்கிறது. என்முகத்தை ஒருவருக்கும் காட்டார் பிடிக்கவே யில்லை. ஆனால் நான் என்ன செய்யலாம். நான் மாண்டு போகிறது நமது கைக்குள்ளில்லையே. ஈசன் என்னை ஒரு தடவை கொன்று மறுபடி பிமூக்க வைத்தான்.

என்ன என் தலையில் எழுதியிருக்கின்றார் என்பதை இன்னும் பார்ப்போம். உங்களுடைய சிரமமும் விசிவாசமும் என்னிடம் பரிசூ ரணமா யிருந்தபடியால் நான் அக்காயங்களிலிருந்து தேறினேன். நீங்களோ உங்களுடைய பிராணையும் பொருளையும் எனக்காகச் செலவிட்டங்கள். உங்களிடம் என்னென்ன விருந்தனவோ அவ்வளவையும் மனப்பூர்வமாய் எனக்கு அர்ப்பித்து விட்டங்கள். அக்கூத்துத் தில் நீங்கள் கையில் பணமில்லாமல் வருந்தியபொழுது அங்கு நத்தை என் ஜூன்ஜியாகிய விதேபகாருக்கு நான் எழுதினேன். அங்குத்தத்தில் நான் கூழமாயும் சொக்கியமாயும் இன்ன விடத்தில்

விருக்கிறேன் என்றும், என் கோழி சமாசாரத்தை என் தாயிடம் தெரிவிக்கவேண்டும் என்றும் எழுதி யிருந்தேன்.

அங்கூரங்களை உங்கள் வழியாக என் செலவுக்குப் பண மதுப் பினுன். நானுங்களை உடையும் ரத்தினமும் வாங்கிவர வியாபாரி யுலாப் கடைக் கனுப்பிய பொழுது என் கருத் தென்னவெளில், பார்த்தவறுடன் எல்லாம் ஒரு நொடியில் நட்பு பண்ணிக் கொள் ளும் அவ்வற்பு புத்தி உங்களை விடேதசத்தார் என்று கண்டுகொண்டு தன் வழுக்கப்படி உங்களுடன் நட்பு செய்து கொள்ளுவான் என்று சிச்சயித்தே அனுப்பினேன். அன்றியும் அவன் தன் செருக்கால் உங்களை அகத்தியம் விருந்துக் கழைப்பான் என்றும் சிச்சயித்தேதன் நான் எண்ணினபடி யெல்லாம் சரியாக பலித்தது. நீங்கள் திரும்பி வருவதாக அவனிடம் சொல்லிவிட்டு எண்ணிடம் வந்து அவ்விடம் கடங்த சங்கதிகளையும் அவன் உங்களை விருந்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்ததையும் சொன்ன பொழுது, அவ்வாறெல்லாம் நானுத் தேசித்தபடி நடந்தேறியதற்கு நான் என் உள்ளததில் கனிததேன். ஏனெனில், நீங்கள் அவன் விட்டுக்குச் சென்று அவனுடன் விருந்து புசித்து, வந்தால் நீங்கள் அவனை எதிர் விருந்துக்கு அவசியம் அழைக்கவேண்டி யிருக்கும். அவனும் அவசியம் வந்து தீர் வேண்டுமல்லவா? அதற்காகவே நான் உங்களுக்கு சடுதியில் விடை கொடுத்தனுப்பினேன். நீங்களும் மூன்று நாள் அவ்விடம் தங்கி விருந்துண்டு விட்டு அப்வாறு தாமதித்ததற்காக வெட்டி திரும்பி வந்து எண்ணை மன்னிக்கும்படி வெசுவாய் வேண்டிக் கொண்டபொழுது, உங்கள் மனத்தில் விசாரமில்லாமலிருக்க நானும் எண்ண பிசுகு, எப்பொழுது அவன் விடை கொடுத்தனுப்பினாலே அப்பொழுது தானே வரலாம். ஆனால் ஒருவன் நமக்கு செய்த கண்றியை நாம் திரும்பச் செப்பாமலிருப்பது வெட்கத்துக்குக் காரணமல்லவா? நீங்கள் இக்கணமே திருயிப்போய் அவனை அழைத்து வாருங்கள் என்றேன். நீங்களவனை அழைக்கச் சென்றதும் அவனுக்குத் தக்க படி விருந்தளிக்க கமது விட்டில் ஒருவித ஏற்பாடு மில்லையே, நீங்கள் கூப்பிட்டதும் அவன் கூடவே ஒருக்கால் வந்துவிட்டால் அங்கு கெய்கிறத என்று கணமயப் பிசைச்சு ஸிற்களுடேன். இட்

நாட்டு வழக்கம் வெசுகாலமாய் வழங்கி வருவதொன்று உண்டு. அது என்ன வெனில், வருஷத்தில் எட்டுமாதம் ராஜகாரியத்தின் ஸிவித் தம் இன்னூட்டு அரசர் நாடுலாவப்போவது வழக்கம். அதல்லாத காலம் மழுகாலம். அந்த நான்கு மாதங்களிலேயும் ஊரிலேயே பிருப்பார். இவ்விருந்து ஏற்படுத்த உத்தேசித்த காலத்தில் என்தங்கீத வெளியிற் சென்று இரண்டொரு மாதங்களாயிருந்தது.

நீங்கள் அவ்வியாபாரியை அழைக்கப் போயிருந்த சமயத்தில் வெசு ஸிர்ப்பாக்கிய சாலியாகிய என்னுடைய ஸமாசாரத்தை விதி பதார் என் தயாரிடம் தெரிவித்தான். நானும் வெசு வெட்கமாய் முடிக்க என் குற்றத்தை என் தாயாரிடம் சென்று ஒன்றையும் ஒளிக்காமல் தெரிவித்தேன். அவள் தாயின் அன்பாலும், புத்தி சாலித்தனத்தாலும் நான் காணுமல் போய்விட்ட விஷயத்தை எவ் வளவோ சிரமப்பட்டு ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத் திருந்த போதிலும் என்னைக் கண்டதும் “இவைகளின் முடிவு என் னவாமோ ஈசன் தான் அழியவேண்டும்” என்றார். இன்னும் என் நடத்தையை வெளிப்படுத்துவது இப்பொழுது ஸியாயமில்லை என்று ஸினைத்து என் குற்றங்களை எல்லாம் தன் மனத்தினுள் பதுக்கி ஒளித்துவைத்துக் கொண்டாள். ஆனால் அவள் என்னை எப்பொழுதும் தேடிக் கொண்டிருந்தாள். என்னை அவள் கண்டதும் என் சங்கதியை முற்றிலும் கேட்டதும் அவள் கண்களில் ஸீர் ததும்ப பின்வருமாறு கட்டளை யிடலானால்:—“ஸிர்ப்பாக்கியமே! ஸீவேண்டு மென்று எல்லா மறிந்தும் இவ்விராஜ குலத்தின் மரியாதையையும் பெயரையும் பாழாக்கிவிட்டாய், அந்தே! ஸீயும் உன் பிராண்னை விட்டிருந்தால் எவ்வளவோ மரியாதையாக விருக்குமங்கேறோ? உனக் குப் பதிலாக நான் ஒரு கல்லீப் பெற்றிருந்தால் இவ்வாறு பரித் திக்க மாட்டேன். இப்பொழுதாவது ஈசனை வணங்கி மன்னிப்பைக் கேள். உன் தலையில் ஏழுதியிருந்த படி நடந்தேறிற்று. இன்னும் ஸீ என்ன செய்யப்போன்றாய். உயிர் பிழைத்திருக்க உத்தேசமாகி அல்லது மாண்டுபோகவா”

என் றிவ்வாறு என் தாய் சொன்னதும் நரன் என் தாயிடம் என் தழையில் அவ்வளவு அவமானமும் அட்டமும் பட்டிக்கொண்டு

பிழைத் திருக்கவேண்டும் என்று எழுதியிருந்த தென்றுடி, உயிர் போயிருந்தாலும் நலமாகத்தா னிருக்கும் என்றும், ஓன் கொடிய வளாய் விட்டேன் என்றாலும் என் தாய், தந்தைபருக்கு அவ்வளவு அவமான முண்டாக்கும் காரியம் நான் செய்யவில்லை என்றும் சொன்னேன்.

இப்பொழுது எனக்கு இருக்கும் வருத்தம் எல்லாம் 'அவ்விருபத்தர்களிடமும் நான் அவர்களிடம் பழிக்குப்பழி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விருவரும் என்னை கொன்றுவிட்டதாக எண்ணிச் கொண்டு தங்கள் சந்தோஷத்தில் முழுகி யிருப்பது என் மனத்தில் வருத்தத்தை உண்டாக்குகின்றது. நான் தனியாக ஒன்றும் செய்ய முடியாதவளா யிருக்கின்றேன். அம்மா உங்களிடமிருந்து ஒப்பகாரம் வேண்டுகின்றேன்.

* அவ்விருவரையும் கிருந்துக் கழைத்திருக்கின்றேன். என் விட்டில் அரண்மனை பரிசாகரன் வந்து கிருந்துக்கு வேண்டியனை களை இப்பொழுது சித்தப்படுத்தவேண்டும். நானவ்விருவரையுட விருந்துக் கழைத்து அவர்கள் செய்த வேலைக்குத் தக்க கூலி அவ்வகுருக்குக் கொடுத்து என் பழியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வாறவன் தன் கையை ஒங்கி என் தேகத்தை காய்த பண்ணினாலே அவ்வாறு நாலும் அவ்விருவரையும் துண்டு துண்டாய் வெட்ட வேண்டும். அப்பொழுதான் என் உள்ளங்களும். அது முடியாதவரையில் என் கோபத்தீ என்னிடம் எரிந்த கெண்டே யிருந்து என்னை நீரூக்கி விடும். இதைக் கேட்டது என் தாய் என்னைப் பெற்றெடுத்த ஆசையால் என்னிடம் மன மிரங்கி என் குற்றத்தை தன்துவுள்ளத்திலேயே மறைத்து எக்கோஜி எனக்கு மிக வேண்டியவனுக விருந்தாலே அவனிடம் அவ்விருதுக்கு வேண்டிய எல்லா ஸாமான்களைப் பூமியிலையைத்து எல்லாவிருந்து கொடுக்கலாமானால்கள். சாயங்காலத்தில் நீங்கள் அம்மான் போனவனை அழைத்து வந்தீர்கள். எனக்கோ அப்பட்டி முண்டாயும் வரலேண்டும் என்ற அவசியமிருந்தது.

அதற்காகத் தான் நான்களே அப்பொழுது அவ்வளவு வேண்டிக்கொண்டேன். அவனும் வரலை, சபை முழுமையும் குடி ஒன்றே பலத்திருந்தது. அவ்விருவரும் சாராயம் குடித்துக் குடித்துப் புத்தி கெட்டு மயங்கி விழலானார்கள். நீங்களும் சகவாஸ தோஷத்தால் குணம் மாறி குடித்து பினம்போல் இமே விழுந்து தூங்கலாரீகள். அப்பொழுது நான் (ஹிலமாகினி) என்ற கொலைக்காரியைக் கூட்டிட்டு அவ்விருவருடைய தலைகளை வெட்டி விடும்படி கட்டினை யிட்டேன். அவனும் கத்தியை உருவி டான் சொன்ன கூணத்தில் அவர்களுடைய தலைகளை வெட்டி அவர்களுடைய ரத்தத்தை அவர்களுடைய முண்டத்தின் மேல் பூசினால். நான் உங்கள் மேல் சோபித்ததற்குக் காரணம் என்ன வெனில், நான் உங்களுக்கு அவர்களை அழைத்து வந்து விருந்திட மட்டும் சொல்லியிருந்தேனே யல்லாது அவர்களுடன் சொற்பாளர்ப்பாளர் பழகியிட்ட ஹாணத்தால் அவர்களுடன் உட்கார்ந்து பாணம் பண்ண ஒருநாளும் சொல்லவில்லை. ஆகையால் நீங்கள் செய்த நற்றம் எனக்கு சொற்ப மேனும் பிடிக்காமற் போயிற்று. ஏனெனில், நீங்களே குடித்துக் குடித்துப் புத்தி தப்பிப் போவிர்களே யானால், எவ்வண்ணம் நான் உங்களுடைய உதவியை எதிர்பார்க்க முடியும். ஆனால் நீங்கள் எனக்குச் செய்திருக்கின்ற உபகாரம் என் கழுத்தைச் சுற்றி ஐராரமாய் தொங்குகின்றதன்றே. ஆகையால் தாங்கள் என்ன குற்றஞ் செய்த போதிலும் நான் உங்களை மனைனிக்க வேண்டியவள்லவா. நான் இப்பொழுது என் சரித்திரம் முழுமையும் முதல் முதல் கடைசி வரையில் சொல்லியாய் விட்டது. இனி மேற்கூட உங்கள் உள்ளத்தில் என்னிடம் கேட்டறிந்து கொள்ளவேண்டிய ரகவியங்கள் இருக்கின்றனவா. என்ன? நான் எவ்வண்ணம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்குக் கெல்லாம் இடங்கொடுத்து தாது இஷ்டப்படி எல்லாம் சொல்லி விட்டேனே அவ்வண்ணம் நீங்களும் நானிட்டபொழுது கேட்டுக்கொள்கிறபடி செய்யவேண்டும். நான் உபதேசிக்கின்றது என்னவெனில், இனி உங்களுக்கும் எனக்கும் இப்பட்டணத்து விருப்பது நன்மையேயிருக்கிறது. இந்த விழிஷன் முதல் நீங்கள் என் எஜுமாஞ்.

ஒச்சாடியார்களே! அவ்விராஜ குமாரத்தி இவ்வாறு சொல்லியிட்டு வாயை மூடிக்கொண்டாள். நானே என் மனத்தாலும் பிராண்னதும் அவள் கட்டளை ஒன்றைபே எல்லாவற்றிற்கும் மேலானதாய்க் கருதி யிருந்தேன். அன்றியும் அவள் மேல் ஆகை என்ற வலையில் சிக்கினவனுக விருந்தேன். ஆகையால் அவள் சொல்லி சின்றதும் நான் “நீ என்ன விதமாய் கட்டளையிடுகின்றாரோ அதுதான் என் உள்ளத்தில் எல்லாவற்றிற்கும் மேலான கட்டளை யாரும். சொற்போனும் முன் பின் யோசிக்காமல் நான் அக்கட்டளையை நிறைவேற்றி வைக்க வித்தமா யிருக்கின்றேன்” என்று மறுமொழி சொன்னேன். நான் அவளுக்கு அடங்கி நடக்கப் பட்டவன்; அவளுடைய வேலைக்காரன் என்பதை அவ்விராஜ குமாரத்தி அறிந்துகொண்டதும், அரசருடைய லாயத்தி விருந்து வேகத்தில் வாயுபகவானுடன் போட்டி போடும் இரண்டு அசுவரத்தினங்களை வரவழைத்து வித்தமாக வைக்கும்படி என்னைப் பார்த்துக் கட்டளை யிட்டாள். நான் வண்ணமே அரசருடைய லாயக்குத்துக்குச் சென்று நல்ல ஜாதிக் குதிரைகள் இரண்டைச் சோதித் தெடுக்கு அவைகளுக்கு ஜேணம் முதலியவைகள் கட்டி வித்தப்படுத்தி வைத்துவிட்டேன். பொழுது விடிய சொற்பம் இரவு மிதுந்திருந்த வேலையில் அவ்விராஜ குமாரத்தி புருஷன் உடை உடுத்து ஓவகை ஆயுதங்கள் கட்டிக்கொண்டு ஒரு குதிரையிலேறி பிரயாணமானார்கள். நானும் எல்லாவித ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு மற்றொரு குதிரையின் மேலேறி அவள் பின்னர் அதே வழியாய்ப் பிரயாணமானேன்.

இரவு முற்றிலும் கழிந்து பொழுது விடியும்பொழுது நான் கள் ஓர் ஏரியின் கரை சேர்ந்தோம். அவ்விடத்தில் குதிரைகள் வின்று நாங்கள் கீழே யிறங்கி முசங்களையும் கைகளையும் கழுவிக் கொண்டு அவஸர அவஸரமாய் சொற்பம் காலை போஜனம் செய்த மறுபடி குதிரையேறி பிரயாணமானேன். அடிக்கடி அவ்விராஜ குமாரத்தி என்னுடன் “நான் உமக்காக வெட்கம், மானம், ஊர் ஆஸ்தி, தாய் தந்தை இவ்வளவையும் துறந்தேன். ஆகையா அங்க்கியற்ற பாதகளைப் போல் நீங்கள் என்னிடம் கட்டு கொள்ளாமல்கின்துவேண்டு மென்று ஈசனைப் பிரார்த்திக்கின்றேன்

என்பாள். சில வேளை நான் வழி தொலைய பல விஷயங்களைப் பற்றிப் பேசுவேன். சில வேளை அவள் கேள்விகளுக்கும் ஸங் தெகங்களுக்கும் அவளை நோக்கி “பாவாய், மானிடர்கள் எல்லாரும் ஒன்று போலன்று. அப்பாதகன் நல்ல வம்சத்தில் பிறந்தவனுக் கிருக்கமாட்டான். ஆகையாற்றுன் அக்கொடிய காரியஞ் செய் தன். நானே உனக்காக என் பிராணீயும் பொருளீயும் கொடுத் திருக்கின்றேன். நீயும் என்னை எல்லாவிதத்திலும் கெளரவப் படுத்தி மேலானவனுக்கினும். நானே இப்பொழுது விலைக்கு வாங் கூப் படாமலே உனக்கு அடிமையாய் விட்டேன். நீ என் தேகத் தின் தோலையே செருப்பாகத் தைத்து உன் பாகங்களுக்குப் போட்டுக் கொண்டாலும் நான் தடுக்க மாட்டேன்” என்றேன். இவ்வாறுன மைபாஷனீகள் எங்களிருவருக்கும் நடந்து கொண் டிருக்கும். இரவும் பகலும் நாங்கள் வழி நடந்து கொண்டே யிருந்தோம். களைத்துப்போன போதெல்லாம் நாங்கள் களைத்த விடத்தில் குதிரையைவிட்டுக் கீழே யிறங்கி அவ்விடம் காட்டில் கிடைக்கும் பிராணியையோ பகவியையோ வேட்டையாடி விதிப் படி அதைக்கொண்டு அத்துடன் உப்பு கலந்து சிக்கி முக்கி கல் தட்டி தீ முட்டி அம்மாமிசத்தையதில் சுட்டுப் புசிப்போம். அச் சமயத்தில் குதிரைகளை மேய்விடுவோம் அவைகளும் வாய் சிரம்ப புல்லும் தழையும் மேய்ந்து தங்கள் வயிற்றை சிரப்பிக் கொள்ளும்.

இவ்வாறு வழி நடந்து ஒரு நாள் நாங்கள் ஒரு பெரும் மௌதானத்தில் வந்து சேர்ந்தோம். கண்ணுக்கு எட்டிய மட்டும் அவ்விடம் ஒரு விடாவது மனுஷ்யன் அடையாளமாவது விளங்கவே யில்லை. அப்பொழுது கூட அவ் விராஜ கும்ராத்தி என் பக்கமே யிருந்தபடியால் பக்கல் உற்சவத்தினமாயும் இரவு இவிடைப்பராத் என்ற இரவுபோல் குதுகல் இரவாயும் எனக்குத் தோன்றிற்று. இச்சம தரையில் நாங்கள் போகப் போக எங்கள் முன் ஒரு பெரிய ஆறு குருக்கிட்டது. அதைப் பார்த்த மாத்திரத்தில் பார்ப்பவன் உள்ளாம் உருகி நீருப்ப பேர்மிகும் போல் அவ்வளவு பயங்கரமாய் அது விளங்கிறது. அதன் கரை சேர்ந்து அதைக் கண்ணுற்றதும் கண்ணுக்க கெட்டின வரையில் ஒரே தண் வீராக அது கணப்பட்டதே யன்றி அக்கரையாவது மத்தியில்

திட்டாவது ஒன்றும் தெரியவில்லை. அதைத் தாண்ட வழி பொன்றும் ஏற்படவில்லை. ஜகதீசா! இச்சமுத்திரத்தைத் தாண்டி எவ்வாறு அக்கரை சேரப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டு அவ்விடத்திலேயே காங்கள் பிரமித்து ஸிற்க லானும். கடைசியாய் என் புத்தியில் இவ்விடம் இராஜ குமாரத் தியை விட்டு விட்டு நான் படகு கிடகு ஏதாவது இதைத் தாண்டத் தேட வேண்டும் என்று தோன்றிற்று. எனக்கு ஏதாவது இவ்வாற்றைத் தாண்ட கிட்டுகின்ற வரையில் அங்கு ராஜ குமாரத்து இளைப்பாறலாம் என்று தோன்றிற்று. உடனே நான் அவளைப் பார்த்து “எ இராஜ குமாரத்து! உத்தரவானால் நான் இவ்வாற்றை கடக்க ஏதாவது துறை அல்லது படவு உண்டாவென்று பார்த்து வரு விண்றேன்” என்றேன். அதற்கு அவள் “நானேயிக்க களைத்து விட டேன். பசியும் தாகமும் வெகுவாய் மேஸிட்ட வளா யிருக்கின் றேன். நீங்கள் இவ்வாற்றைக் கடக்க துறை முதனியவைகளை அறிந்து வருகின்ற வரையில் நானில்விடத்தில் சொற்பம் இளைப்பாறுகின்றேன்” என்றாள்.

அவ்விடத்தில் ஓர் பெரிய ஆலமர மிருந்தது. அது குடை வீழ்த்திருந்தது எப்படி யென்றால் அதன் கீழ் ஓர் ஆயிரம் ஹீர்கள் தங்கள் குதிரைகளுடன் வந்து இறங்கினாலும் அவர்கள் வெய்ய லுக்கும் மழைக்கும் அதன் கீழ்ச்சளக்கியமாய்தங்கி யிருக்கலாம். அவ்விடம் அவளை உட்கார வைத்து விட்டு நான் துறைதேடச் சென்றேன். எவ்விடத்திலாவது மனுஷ்யதுடைய காலடிலின் அடையாளம் அங்குண்டா வென்று நாலா பக்கங்களிலேயும் சோதித் துப் பார்த்தேன். எவ்வளவோ அலைந்து பார்த்தேன். ஒன்றும் கிட்டவேயில்லை. கடைசியாய் மனம் விட்டவனும் அங்கிருந்து கிரும்பி வந்தேன். அப்பெண்ணரசியை நான் விட்டயிடத்தில் நான் பார்க்கவில்லை. அப்பொழுது என் மனத்தின் ஸ்திதியை நான் எவ்வாறு வருணிக்க முடியும். என் புத்தியே என்னை விட்டு ஓடிற்று. நான் பைத்தியக்காரனுக மாறினேன். ஒரு சமயம் அஃமரத்தின் மீதேறி ஒவ்வொரு கிளையையும் ஒவ் வொரு கிளையையும் பிரிசாதித்துப் பார்ப்பின் மாற்கின் பேரிரு

ந்தப்படியே கைகளை நழுவ விட்டு பூமியில் விழுந்து மூர்ச்சை போய்க் கிடப்பேன். சில வேளை அம்மாத்தின் அடியை பிரதஸ்தைம் பண்ணுவேன். சில சமயத்தில் எனக்கு வந்த கஷ்டத்துக்காக கோ வெண்று வாய் விட்டல்லிப் புலம்புவேன். சிற்சில வேளை மேற்கொள்கிறீர்த்து கிழக்கே ஒடுவேன். சில வேளை வடக்கி விருந்து தெற்கே திரும்பி ஓடி வருவேன். சுருக்கிச் சொல்ல, நான் ஓரிடம் விடாமற் தேடினேன். என்ன தேடினாலும் நானிழுந்து விட்ட அவ்விலை யற்ற மாணிக்கத்தின் அடையாளத்தைக் கூடான் கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்விடம் இனி நான் செய்ய வேண்டியது ஒன்று மில்லை என்று முடிந்ததும், நான் கதறி என் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொண்டு வேறு இடங்களில் அவளைத் தேட விணைத் தேன்.

ஒரு வேளை ஏதோ ஜின் என்ற பிசாசு இவளை எடுத்துக் கொண்டு போய் என் மனதில் இப்புண்ணை உண்டாக்கிறோ என்று விணைத்து தயங்குவேன். மற்றொரு வேளை எங்கள் பின்னால் இவ்வூரிலிருந்து யாராவது தொடர்ந்து வந்து இவள் தனியா பிருக்கக் கண்டு தமத்தின் கரத்துக்குத் திரும்பும் படி உபதேசித்து அழைப்பதுப் போய் விட்டாரோ என்று ஏங்குவேன். இச்சிங்கதையால் நான் ஏங்கி எங்கி எனது துணிமனிகளை விழித்திதறிந்தேன். நக்கள் சன்னியாசியாய் ஓாம் தேசம் முற்றிலும் இரவும் பகலும் அலைக்கு திரிந்து அவளைத் தேடலானேன். பகலெல்லாம் தேடி தேடி இருக்கு மிடத்தில் படுப்பேன், இவ்வுலகம் முழுமையும் அலைக்க தேன். அப்பொழுது கூட என் ராஜ குமாரத்தியின் பெய்ரை பாவது அடையாளத்தையாவது ஒருவரிட மிருந்தாவது நான் கேட்கவில்லை. அவள் அவ்வண்ணம் மறைந்த காரணம் எனக்கு விளங்கவேயில்லை. அப்பொழுது என் மனத்தில்லை நோன்றிற் ரென்றால், எப்பொழுது என் பிராண்ஸ்பகியின் அடையாளங்கூட எனக்குத் தெரியாமற் போயிற்றோ, அப்பொழுது இப்பாழும் பிராண்னாற்றுஞ் என்ன உபயோகம் என்று நான் உயிரை வெறுக்கலானேன். ஒர் காட்டில் உயரமான மலை யொன்றைக் கண்டேன். அதின் மேல் நான் ஏறினேன். அங்கிருந்து தலையுங் கீழுமாக விழுது சீனப்பிராண்ஸ் இட நான் சிருப்பித்தேன்; அந்தபின் இடம்

யோதி என் தலையைத் துண்டு துண்டாக நான் உடைத்து விட்டே
னோயானால் என் கஷ்டமான வாழ்க்கை ஒழியும் என்றும் என்னு
டைய ஆத்மா துக்கத்தை விட்டு விடுபடும் என்றும் கருதலானேன்.

என் மனத்தில் இவ்வறுதியை ஏற்படுத்திக் கொண்டு குதித்து
விடுவோம் என்று சொன்னேன். அவ்வாறு குதிக்க வேண்டு
மென்றே என் காலைத் தூக்கி விட்டேன். அவ்வளவு தான் எனக்
குத் தெரியும். அப்பொழுது யாரோ ஒருவர் என் கையை கெட்டிட
யாய்ப் பற்றிக் கொண்டார். என் புத்தி என் ஸ்வாதீனத்துக்கு
வக்ததும் நான் திரும்பிப் பார்த்தேன். அப்பொழுது பச்சை
உடுப்பு அணிந்து குதிரை மீதேறி உட்கார்ந்து தன் முகத்தை
மட்டும் ஒரு யவனிரையால் மறைத்து நின்ற ஒருவர் என்னெப் பார்
த்து “யாது காரணத்தால் நீ உன் பிராண்னை மாய்த்துக் கொள்ளு
கின்றோம்; ஈசன் கருணையில் நம்பிக்கை யில்லாமலிருப்பது பதிதகள்
குணம். எது வரையில் மூச்சுக் காற்று நம்பிட மிருக்கின்றதோ
அது வரையில் நமது கஷ்டம் விடியும். என்ற நம்பிக்கையுமிருக்க
வேண்டும். இன்னும் சொற்பு நாளில் ஒரும் தேசத்தில் உம்மைப்
போல அவஸ்தைப்பட்டவரும், உம்மைப் போலவே இவ்வண்ணம்
துக்கப்பட்டவர்களும், உம்மைப் போலவே இதே சங்கடத்தில் சிக்
கிக்கொண்டிருக்கின்றவர்களுமான மூன்று பக்கிரிகள் உம்மூடன்
சேருவார்கள். அவர்கள் தரிசனம் உமக்குண்டாகும். அந்நாட்டு
மன்னவன் பெயர் ஆஸாத்பக்த, அவரும் பெரும் சங்கடத்தில்
விழிங்கிருக்கின்றார். அவர் உம்மையும் அம்மூன்று பக்கிரிகளையும்
பார்க்கும் பொழுது உங்களுள் ஒவ்வொருவனுடைய இஷ்டமும்
மனோரதமும் முற்றிலும் கைக்கடும்” என்றார்.

நான் அவர் பாதம் வைத்திருந்த சில்லையைப் பற்றி அவர் பாதங்
களை முத்தமிட்டேன். ஓ! தேவதுதா ஸீர் சொன்ன சொற்பக்
சொற்கள் துக்கப்பட்டிருந்த என் மனத்தை மூற்றிலும் தேற்றி
வைத்தன. ஆனால் ஈசனுக்காகவே தனை கூங்கு நீங்கள் யார்
என்பதையும் உங்கள் பெயரையும் வாய் மலர்ந்து வெளியிடுங்கள்
என்றேன். அதற்கு அவர் “என் பெயர் முர்த்தவி அலி; ஆயத்பார்
நவர் என்பார்கள். என் வேலை இது தான். எவ்வள்ளுவன் கூட்டத்
கிளாவுத் ஸம்பாத்திலாவது சிழுர்த விடுகின்றுளே அவற்றுக்

கை கொடுத்து காப்பாற்ற நான் தேர்ன்றுவேன்” என்று சொல்லிக் கொண்டே அவர் என் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். இப்புக்கிரியாகிய நான் ஆபத்பாந்தவராகிய என் குரு எனக்குத் தெரிவித்த ஸந்தோஷ ஸமாசாரத்தால் உஸ்துன் துனிபா (Constantinople) கருக்கேக் கூடனே சிச்சயித்தேன். என் தலையில் என்னென்ன கஷ்டங்கள் எழுதப்பட்டிருந்தனவோ அவ் வள்ளவழி வழியில் அனுபவித்து விட்டு கடைசிபாய் என் ராஜ குமாரத்தியை இவ்விடம் காணலாம் என்றுநம்பி வந்திருக்கின்றேன். அசன் அருள் என்னை இவ்விடம் கொண்டு வந்து சேர்த்தது. என் சற்பாக்கியத்தால் உங்கள் ஸந்திதானத்தை அடைந்து விட்டேன். நாம் நால்வரும் ஸந்திப்போம் என்று ஈசனூர் தூதன் கொடுத்த வாக்கு தத்தம் ஸிறைவேற்றிற்று. நாம் ஒருங்கு சேர்ந்து ஸம்பாவித்து ஆண்தங்கொண்டோம். இனி நமக்கு நடக்க வேண்டியது மன் னவர் ஆலயத்தை தர்சித்து அவர் நம்மை அறிந்து கொள்ள வேண்டியது தான் மிகுந்து சிற்கின்றது.

இதுவும் நடந்த பிறகு நாம் ஜவரும் நமது மனோதம் பரி சூரணமாவதை சிச்சயமாகக் காண்போம். நீங்களும் ஈசனைத் துதி யும்; அவ்வாருகுக (ததால்து) என்று ஆசிர் மொழி கூறுக்கள். அடியார்களே இக்குழப்பங் கொண்ட தேச சஞ்சாரியின் கதையிது. அதை நான் ஒன்றும் ஒளிக்காமல் உங்கள் முன்பாகச் சொல்லி விட்டேன்; இனி நான் என் துக்கமும் கஷ்டமும் எப்பொழுது நீங்கும். ஏன் ராஜ கன்னியை நான் திரும்பப் பெற்று ஸந்தோஷத்தையும் சுத்தையும் கைப்பற்றப் போகிறேன் என்று எதிர் பார்த்து சிற்கின் றேன் என்று சொல்லி முடித்தான்..

ஆலயத்துக்கு ஒரு மூலையில் அரசன் பதுங்கி மெளனியமாய் ட்கார்த்து முதற் பக்கிரி கதை முழுமையும் கேட்டு சந்தோஷப் பட்டாளுன். இங்டாவது பக்கிரியின் கதையைக் கேட்கவித்தமா விருந்தான்.

இரண்டாவது பக்கிரியின் கதை.

இரண்டாவது பக்கிரி தனது கதையை சொல்லும் முறை வந்ததும் அவன் முழுந்தாளிட்டு உட்கார்ந்து யின் வருமாறு பேசலானான்:—

ஆ நண்பர்களே, இப் பக்கிரியின் கதையை சற்று கேளுங்கள். நான் முதல் முதல் கடைசி வரையில் சொல்லுகின்றேன்; சற்று கவனித்துக் கேளுங்கள். எனக்கு வந்த சங்கடத்துக்கு மருந்து கொடுக்கும் வைத்தியன் ஒருவளையும் நான் காணவில்லை. என்றாலும் துக்கமோ மருந்தினால் தீராத துக்கம். அதைச் சற்று சென்றிருக்க கேளுங்கள்.

காவித்துணி உடுத்த துறவிகாள், இப்பக்கிரியாகிய நான் பார்ஸ் தேசத்து ராஜகுமாரன். ஒவ்வொரு சாஸ்திரத்திலும் தேர்ந்த வல்லவர்கள் அத் தேசத்தில் பிறங்கிருக்கிறார்களாகையால். இஸ்பகான் என்ற பட்டணத்துக்கு “பூமியில் பாதி” என்ற கீர்த்தி யுண்டாயிருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஸப்த லோகங் களுக்குள் பார்ஸ் தேசத்துக்கு ஸமானமான தேசம் கிடையவே கிடையாது. அத்தேசத்தை பாதுகாக்கும் கிரஹம் குரியன். எல்லா கிரஹங்களுக்குள்ளும் அது தான் மேலான கிரஹம்; அத் தேசத்தின் சிரும் காற்றும் எப்பொழுதும் உள்ளத்திற்கு ஆளாந்தத் தையே விளைவிக்கும் அத்தேசத்துக்குடிகளோ நன்றாகக் கற்றறிந்த விசாலமான மனமைந்தவர்கள்; நாகரீகத்துக்கு வெகு பெயர் பெற்றவர்கள். அத்தேசத்து அரசராகிய என் தந்தை எனக்கு ராஜ்ஜிய பரிபாலனத்தின் சட்டங்களையும் வரம்புகளையும் கற்றுக் கொடுக்க ஒவ்வொரு சாஸ்திரத்திலும் ஒவ்வொரு வித்தையிலும் வெகு தேர்ந்தவர்களான பண்டிதர்களைப்பொறுக்கி எடுத்து எள்க்க டாத்தியாயர்களாக அவர்களை எனது சிறு பிராயம் முதல் சிய பித்திருந்தார். ஆகையால் ஒவ்வொரு வித்தையிலும் நன்றாகக் கற்பிக்கப் பட்டவனும் நான் எல்லா வித்தைகளையும் அறிந்தவன் என்ற சொற்பாம் சொல்லலாம். ஈசனருளால் எனக்கு வயது பறி

நான்கு ஆயிருஞ்சபொழுதே நான் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் மரியாதையரக ஸம்பாவித்தல், நால்காய் நடந்துகொள்ளுதல் இன்னும் அரசனுக் கேண்டிய ஒருவிதை அறிந்துகொள்ள வேண்டியவைகள் இவைகள் எல்லாவற்றையும் கற்றறிந்து கொண்டேன். எனக்கு ஸங்தோஷம் விளைவிப்பது எதாக விருந்ததென்றால் தேர்ந்த வித்வத் ஸமூகத்தில் கேள்வு பழகுவது ஒன்றேதான். இரவு பகலாய் ஒவ்வொரு தேசத்து சரித்திரத்தைப் படிப்பதும் பிரவித்த ராஜகுமார்கள், கீர்த்தி பெற்ற உத்தமர்கள் இவர்கள் சரித்திரத்தை வாசிப்பதும் எனக்கு எப்பொழுதும் வேலையாக விருந்தது.

ஒரு நாள் என்னுடன் படித்த ஓர் வித்வானுன தோழன், தேச சரித்திர சாஸ்திரத்தில் தேர்ந்தவன், உலகத்தை நன்றாக பார்த்த தறிந்தவன் என்னை நோக்கி “மனிதனுக்கு ஈசன் கொடுத்திருக்கின்ற ஆயுள் என்பதில் நம்பிக்கையே யில்லாமலிருந்த போதிலும் சில மனிதர்களிடம் வெகு உத்தம குணங்களிருக்கின்ற காரணத்தால் அவர்களுடைய பெயரும் கீர்த்தியும் இவ்வுலக மிருக்கும் வரையில் வழங்கி வருகின்றது” என்றான். அதற்கு நான் இரண்டொருவரை குறித்தெடுத்துச் சொன்னால் நான் அவர்கள் சரித்திரத்தைக் கேட்டு கூடிய மட்டும் அவ்வண்ணம் நடந்து கொள்ள முயலுவேன் என்றேன். அப்பொழுது அவன் ஹாதிம்தாயி என்பவருடைய சரித்திரத்தில் சில விஷயங்களைப்பற்றி பின் வருமாறு சொல்லானான். ஹாதிம் அரசாண்ட நாளில் அரப் தேசத்தில் நெளபல் என்றெருப்பாத்தூர் அரசாண்டு வந்தான். ஹாதிம் புகழைக்கேட்டு அவன் சகிக்காதவனுப் புகழிடம் நெளபல் படைக்கமை கொண்டாடலானான். பல போர்வீரர்களைத் திரட்டிக் கொண்டு அவன் ஹாதிம் மேல் போரிடச் சென்றான். ஹாதிமோ ஈசனுக்கு அஞ்சினவன், வெகு தயானு. “நானும் சண்டைக்கு சித்தமானால் ஈசன் படைத்த பிரஸ்துகள் அசிபாயமாய் மாண்டு போவர் களே. ரத்த ஆறு அசியாயமாய் ஒடுமே. இந்த அபவாதமும் அவகிர்த்தியும் என் தலையில் விடியுமே என்ற ஆலோசித்து தான் மட்டுந் தனியாக தேசத்தைவிட்டு ஒடி காடுசென்று அங்கிருந்த ஒரு மலையின் குகையில் தன்னைப் பதுக்கிக்கொண்டான். ஹாதிம் தானுமத் தோனுஞ் என்ற ஈமாசாரம் நெளபலுக்கு தெரிந்ததும்

அவன் ஹாதிமுடைய ஆஸ்தி பாஸ்திகளை எல்லாம் கட்டிக்கொண்டது மல்லாமல் எவ்வினாருவன் ஹாதிமைத் தேழிப் பிடித்துக் கொண்டு வருகின்றானே அவனுக்கு ராஜ்யசத்திலிருந்து ஐநாறு பொன் வெகுமதி கொடுப்பதாகப் பயிரங்கயாய் தண்டோரா போட்டான். இத்தண்டோராவைக் கேட்டதும் அநேகம் பெயர்கள் பணத்தின் ஆசையால் ஹாதிமைத் தேட ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் ஒரு கிழவன் தனது கிழ மனைவியை சிறு குழந்தை கள் இரண்டு மூன்றையும் தன் நூடங்கூட அழைத்துக்கொண்டு கட்டை வெட்டுவதற்காக அக்குகைக்குச் சம்பிரமான காட்டிற்குச் சென்றான். அக்குகையிற்றுன் ஹாதிம் மறைந்திருந்ததும்; அங்கு அக்கிழவன் கட்டைகளை வெட்டத் தொடங்கினான். அப்பொழுது கிழவி கிழவைனப்பார்த்து நமக்கு மட்டும் நல்ல நாளாக விருந்தால் நாம் எங்கேயாவது ஹாதிமைக் கண்டிப்பிடிப்போம். அவனைப் பிடித்துக்கொண்டு நெளபல் முன்பாகச் சேர்ப்போம். அப்பொழுது அவன் ஐநாறு விராகன் கள் நமக்குக் கொடுப்பான். அப்பொழுது நாம் ஸாகமாகப் புசிக்கலாம். இந்த துக்கம் நம்மைவிட்டு நீங்கும்” என்றார்கள். அதற்குக் கிழவன் “என் கீச்ச பிச்ச என்று கத்துகிறோய். நமது தலையில் எழுதியிருப்பது ஒன்றேதான். நாம் தினங்தோறும் கட்டைகளை வெட்டிப்போட்டு தலையேல் தூக்கிக்கொண்டு கடைத்தெருவில் போடவேண்டும். அப்பொழுது நமக்கு ரொட்டியும் வலவனாமும் சிச்சயாய் கிட்டும். இப்படி செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் நம்மை புலி அடித்துக் கொல்லும். நீ உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலிசெய்க, எழுந்திரு. நமது கையில் ஹாதிம் அக்கப்படுவானேன்? நமக்கு ஏனிவ்வளவு ஏந்பா பாத்தா கொடுக்க வேண்டும்” என்றான். அதைக் கேட்டு அக்கிழவி ஒரு பெருமூச்சவிட்டாள். பிறகு ஒன்றும் சிசால்லாமல் வாயை முடிக்கொண்டாள்.

இவ்விருவருக்கும் நடந்த ஸம்பாத்தீணயை ஹாதிம் கேட்டான். தன்னுயிரைக் காட்பாற்றிக்கொள்ள இவ்வண்ணம் தன் ஜீத்தான் மறைத்துக்கொள்ளுவது வெகு பயங்களித் தனமென்றும் குருரமென்றும் கருதினவனும் அப்பரம் ஏழைகளுடைய மனை

ரத்தைக் கைட்டிவைப்பது வெகு மேண்மை ‘என்று’ யோசிக்க வானுன். எவனுடைய உள்ளத்தில் தயை என்பதில்லையோ’ அவன் மனிதனால்ல, மிருகம்; உவனுக்கு மனத்தில் - வருத்தம் என்பது தோன்றுகிறதோ யில்லையோ அவன் சுகாப்புக்காரன்.

‘உள்ளத்தில் வருத்தம் தோன்றவேண்டுமென்றே ஈசன் மனி தனைப் படைத்தான். அதில்லாவிடில் தேவர்களுடன் சின்று விடலாமல்லவா. தேவர்களைவிட இனி ஈசவர் பக்தி செய்கின்றவர்கள் யார்.

கடைசியாப் ஹாதிமுக்கு இருந்த மனைதைரியம் தான் ஒனித் துக்காண்டிருப்பது சியாயமில்லை என்று முறையிடலாயிற்று. தன் காதால் ஒருவன் கஷ்டந்தைக் கேட்ட பிறகு அதை அகற்றி வைக்காமலிருப்பது பாவமல்லவா. உடனே அவன் தான் பதங்கி யிருந்க யிடத்தை விட்டு வெளியே வந்து, அக்கிழவினைப் பார்த்து “ஓ நண்பனே, நான் தான் ஹாதிம் என்பவன். என்னைப் பற்றிக் கொண்டு நெளபல் முன்னற் கொண்டபோய்விடும். அவர் என்னைக் கண்டதும் எத்தனை ரூபா கொடுப்பதாக சிச்சயித்திருக்கிறாரோ அதை உனக்குக் கொடுப்பார்” என்றான். அதற்கு அக்கிழவன்: – ஆம் நீங்கள் சொல்லுவது உண்மையே; என் ஸ்திதி சேஷமமடையும் என்பது திண்ணந்தான். ஆனால், ஜகதீசா, அவன் உம்மை என்ன செய்வானே தெரியவில்லையே. உம்மை ஒரு கால் கொண்று விட்டால் நான் என்ன செய்வேன். ஆகையால் நானிப்பொழுது பணத்காசசொண்டு உம்மை ஒரு பொழுதும் பகைண்ண கையில் ஒப்பிவைக்கவே மாட்டேன். அப்பொருள் வந்து எனக்கு எத்தனை நாள் உதவப் போகின்றது. நான் ஒரு நாள் மாண்டுதானே போகவேண்டும். அக்காலத்தில் ஈசன் என்னை விசாரிக்கும் பொழுது நான் என்ன பதில் சொல்லுவேன்” என்றான்.

ஹாதிம் எவ்வளவோ வேண்டிக் கொண்டான். “என்னை நென் பவிடம் அவசியம் அழைத்துப் பேரய்விடும் நான் மனங்பூர்வமாய் வேண்டிக்கொள்ளுகிறேன். என்றென்றைக்கும் என் மனத்தி லிருக்கும் ஆசை யென்ன வெளில், என் பிராண்தும் என் பொரு ஞும் மற்றவர்களுக்கு உதவினால் நன்மை என்பதுதான்” என்றான். ஆனால் ஹாதிம் என்ன சொல்லியும் அக்கிழவன் ஒப்புக் கொள்ள

வேயில்லை. ஹாதிமைப் பற்றிப் போய் வெகுமதி வாங்குவதை அவன் ஒப்பவேயில்லை. கடைசியில் நம்பிக்கையற்றவனும் ஹாதிம் “நீர்மட்டும் என்னை இப்பொழுது கூட்டிப் போகாவிட்டால் நானே நேராக அந்த பாத்தாவிடம் சென்று இக்கிழவன் என்னை இக்காட்டில் ஒரு மலையின் குனையில் ஒளித்துவைத்தான் என்று சொல்லுகின்றேன்” என்றான். அதைக் கேட்டு அக்கிழவன் சிரித்து “நான் நன்மையை நாடி சிற்க எனக்கு தீண்மை விளைந்தால் அத்தாங்கான் என்ன செய்யக்கூடும். தலை விதி என்று விளைத்துக்கொள்ளுகிறேன்” என்றான். இவர்களில்வாறு பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு ஜனங்கள் கூடலானுர்கள். பெருங்கூட்டம் கூடலாயிற்று. அவர்களுக்கு இவன் தான் ஹாதிம் என்பது தெரிந்து விட்டது. உடனே அவளை; பற்றிக்கொண்டார்கள்; அவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு போனார்கள். அக்கிழவனும் பெருமுச்சவிட்டு துக்கப்பட்டுக்கொண்டு அவர்கள் பின்னர் அழுது கொண்டே சென்றான். அவர்கள் எல்லாரும் நெளபல் முன்னர் சென்றதும் “யார் அவளைப் பிடித்துவந்தது” என்று அவன் கேட்டான். ஒரு கெட்டுப்போன கல்நெஞ்சன் “இவ்விதமான காரியம் என்னை யன்றி வேறு எவன் செய்து முடிப்பான். இப்புகழ் என் பெயரைச் சேந்தது இதன் தலைக்கை நான் ஆகாயத்தில் நாட்டி வேண்” என்றான். மற்றொரு ஜம்பக்காரன் “நானிலை காட்டில் பல நாள் தேடிப்பார்த்தேன். கடைசியாம் இவன் கிட்டினான் இவளை இங்கு பிடித்துக்கொண்டு வந்தேன். ஆகையால் என் சிரமத்தின் மேல் சொற்பம் கண்ணேக்கம் வையுங்கள்; கொடுப்பதாக ஏற்பட்டிருப்பதை எனக்குக் கொடுங்கள்” என்று பிதற்றலானுண். இவ்வண்ணம் பணத்தின் பேராசையால் ஒவ்வொருவனும், தானே அக்காரியம் செய்து முடித்ததாகச் சொல்லலானுண். அக்கிழவனே ஒரு மலையில் தாங்கிவின்று கொண்டு எல்லார் சொன்னதை யும் கேட்டு ஹாதிமுக்கு வந்த ஆபத்துக்காக அழுது கொண்டிருந்தான். அங்கிருந்த ஒவ்வொருவனும் தனது கைதரியத்தையும் யல்லையும் பற்றி சொல்லி முடித்ததும் ஹாதிம் என்பவன் பாத்தாவைபார்த்து ‘ஐயா உண்மை எது என்று உமக்குக் கெரிய வேண்டுமானால் நான் சொல்லுகின்றேன் கேளுங்கள். அதோ எல்லாருக்கும் முன்பாக அரத்தில் விற்கின்றாரே அக்கிழவன்

என்னைப் பிடித்துக் கொண்டவர். தோற்றத்தால் நீங்கள் ஒருவன் வோக்குத்தையை அறிக்கு கொள்ளலாம் என்றால் அவரைக் கூப்பிட்டு விசரணை செய்யுங்கள், என்னைப் பிடித்துக் கொடுப்பவனுக்கு என்ன கொடுப்பதாக வாக் சிக்கயம் செய்திருக்கின்றீர்களோ அதை சிறைவேற்றி வையுங்கள். இத்தேகத்தின் அவயவங்களுக்குள் நாக்கு வெகு பிரதானம். மனிதன் நாவால் என்ன சொன்னாலே அதைச் செய்ய வேண்டியது அவசியம் இல்லாவிடில் நாக்கு என்பதை ஈசன் மிருகத்துக்குக் கூடக் கொடுத்திருக்கிறோர். அப்புறம் மிருகத்துக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்.

நெளபல் அப்பொழுது அவ்விறகு வெட்டுவோனைக் கூப்பிட்டு “இவ்விஷயத்தின் உண்மை என்ன, சொல்லு. ஹாதிம் என்பவனை எவன் பிடித்தான்” என்றான். அப்பொழுது அப்பேதமையான கிழவன் அடிமுதல் நுனி வரையில் நடந்ததை நடந்த ரதி ஒன்றை விடாமல் சொன்னன். அன்றியுமவன் “எனக்காகவோ ஹாதிம் என்பவன் தனக்குத் தானே உங்களிடம் வந்திருக்கிறோன்” என்றான். நெளபல் என்பவன் ஹாதிமினுடைய உதார குணத்தைக் கண்டு வியப்புற்று “விந்தை உமது உதார குணம் உர்மை உமது பிராணனைக்கூட அலட்சியம் பண்ணும்படி செய்தது. எத்தனை பெயர்கள் ஹாதி மைப்பற்றி வந்ததாக பொய் சொல்லி பிருக்தார்களோ அவர்கள் கைளைக் கட்டி வைத்து ஐந்து விராகனுக்குப் பதிலாக ஐந்தாறு செருப்படி ஒவ்வொருவன் தலையிலுமாடிக்கக் கட்டளை பிட்டது மல்லாமல் அவர்கள் உயிர் போன்றும் ஸரி அடி என்று உத்தர விட்டான். உடனே தடதட வென்று அடிகள் விழு ஆரம்பிக்கவே அவர்கள் தலைகள் அக்காரணத்தால் வழுக்கையாயின வெண்ணலாம். அசியாயமல்லவா பொய் சொல்லுவது; எல்லாப் பாவங்களுக்கும் அது மேலான பாவமன்றே. அதற்கு சமானமான பாவமாய் வேறொருவித பாவத்தையும் குறிப்பிட முடியாது. ஈசன் எல்லா ஏரயும் இவ்வித பாவத்தில் விழாமல் பாது காப்பாராக; பொய் சொல்லும் குணத்தை ஒரு பொழுதும் கொடுக்காமலிருப்பாராக; அதேகேம் பெயர்கள் பொய் சொல்லிப் பிழைப்பதில் பிசுகில்லை என்று என்னி பிருப்பார்கள். கடைசியாப் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது நாட்டுப்பொயை அடைகின்றார்கள்.

கடைசியாம் அவர்கள் எல்லாருக்கும் அவர்கள் போக்கியதைப் படி. இனும் அதாவது செருப்படி வெகுமதி கொடுத்தனுப்பி விட்டு நெளாபால் தன் மனதுக்குள்ளேயே யோசித்துக்கொள்ளலானுன். “எவ்வெள்ளுவனிடமிருந்து ஏராளமான ஜனக்கூட்டங்கள் கொட்ட சியத்தை அடைகின்றார்களோ, எவ்வெள்ளுவன் அனுஸ்தக்கு தனது பிராண்னைக் கூட ஒரு பொருட்டாக எண்ணுமல்ல கொடுக்கத் துணிந் தானே, எவ்வெள்ளுவன் ஈசன் வழியிலேயே எப்பொழுதும் நடஞ்சு கொண்டே யிருக்கின்றனதே, அப்பெயர்ப்பட்ட ஹாதிமுடன் பகை மை கொண்டாடுவது மேன்மையுமல்ல மானிடத்தனமுமல்ல’ என்று எண்ணி உடனே ஹாதிமின் கைகளைப் பற்றிக் கொண்டு வெகுநட்டுடன். மனப்பூர்வமாம் அவனை நோக்கி “என் இவ்வாறிருக்கக் கூடாது. உம்மைப்போல் ஒருவரிருக்கையில் நீங்கள் இவ்வாறுன ஸாஹஸ் காரியம் அவசியம் செய்திருப்பீர்” என்றான். அதன் பிறகு அவன் வெகு மரியாதையுடன் ஹாதிமைத் தனக்குச் சமீபத் தில் உட்கார வைத்து ஹாதிமுக்கு அவரிடமிருந்து தான் பிடித்துக் கொண்ட கிராமங்கள் பொருள்கள் எல்லாவற்றையும் அப் பொழுதே திருப்பிக் கொடுத்தான். புதிதாய் தயி என்ற நாட்டின் ஆதிபத்தியம் அவனுக்கு நெளபல் கொடுத்தான். தனது கோசத் திலிருந்து ஜநார விராகன் அக்கிழுவனுக்கு நெளபல் கொடுத்தான். அவனுமவனைத் துதித்துக்கொண்டே போனான்.

நானிந்தப்படி ஹாதிம் கதையை முற்றிலும் கேட்டதும் என் மனத்தினுள் ஓர் வித அஸாயை உதிக்கலாயிற்று. ஹாதிம் என்ன தனது சொற்பாட்டுக்குள் ஒரு சிற்றரசனுக விருந்தான். ஏதோ ஒரு பெருந்தன்மையான காரியம் அவன் செய்தபடியால் அவன் புகழ் இன்றைக்குக் கூட தேய்வு படாமல் உலகத்தில் வழங்கி கிற கிண்றது. நானே ஈசனருளால் இரான் ராஜ்ஜியத்துக்கு முடிய அரசன்; நானிவ்வித நற்பாக்கியத்தை உபயோகிக்காமல் என்னை கிட்டு அகற்றி வைப்பேனேயானால்; அதைவிடப் பெருந் துக்கம் வேறொன்றுமில்லை. இவ்வுலகத்தில் தயையையும் தாராளத்தையும் கிட மேலான குணங்களில்லவேயில்லை. அவைகளை முன்னிட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் ஒருவன் செய்கின்ற தானங்களை மறு உலகத்தில் அவன் அவசியம் கிரும்பப் பெருகின்றான். ஒருவன் ஒரு சித்து அன்றினால் அதிலிருந்து எவ்வளவு பலன்களை எடுக்கின்

ருன். என்று இவ்வண்ணம் மனதில் யோசித்துக்கொண்டவுடன் மாளிகை கட்டும் மேஸ்திரியை நான் வரவழைத்து அவனிடம் வெகு சுடுதியில் ஷருக்கு வெளியே வெகு உன்னதமும் ஆகலமு மான நாற்பது வாயிற்படிகளமைந்த அழகான மாளிகை ஒன்று கட்டிவைக்க திட்டஞ் செய்தேன். சொற்ப நாட்களுக்குள் என் மனோரத்திலிருந்தபடி அதே மாளிகை வெரு அழகாய் கட்டப் பட்டு முடிந்தது. அவ்விடம் போய் நான் உட்கார்ந்து ஒவ்வொரு கிழிஷ்டமும் இரவும் பகலும் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ரூபாய்கள் விராகன்கள் இவைகளைக் கொடுத்து வந்தேன். எவன் எந்த ஸமயத்தில் என்ன கேட்பானே அதை அவனுக்கு அச்சமயத் தில் கொடுக்கலானேன்.

சுருக்கிச் சொல்ல இந்நாற்பது "வாயில்கள் வழியாலும் பல ஏழைகள் என்னிடம் தினந்தோறும் வந்து பிச்சை கேட்பார்கள். நானும் அவர்கள் கேட்டதை இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தேன். இப்படி யிருந்த காலத்தில் ஒரு நாள் ஓர் ஆச்சரியம் நடந்தது. ஒரு பக்கிரி முதல் வாயில் வழியாய் வந்தான். பிச்சை என்று கேட்டான். நான் அவனுக்கு ஒரு விராகன் கொடுத்தேன். மறுபடி அவன் இரண்டாவது வாயிலில் வந்தான். இரண்டு விராகன் பிச்சை கேட்டான்; நான் முதல் வாயில் வழியாக வந்தவன்தானிவன் என்று மனதுக்குள் அறிந்து கொண்ட போதிலும் மனத் துக்குள்ளேயே அவனை மன்னித்து அவன் கேட்டதைக் கொடுத்தேன். இம்மாதிரி அவன் ஒவ்வொரு வாயில் வழியாகவும் வந்து ஒவ்வொரு விராகன் அதிகமாய்க் கேட்டுப் பெற்றுக் கொண்டான். நானும் தெரியாதவன் போலவே அவன் கேட்டபடி கொடுத்துக் கொண்டே வந்தேன். கடைசியாய் அவன் நாற்பதாவது வாயில் வழியாக வந்து நாற்பது விராகன்கள் பிச்சை கேட்டான். அவ்விராகன்களையும் நான் கொடுத்து விட்டேன். இவ்வளவு பணத்தையும் அவன் பெற்றுக்கொண்டு மறுபடியும் அவன் முதல் வாயில் வழியாக வந்து ஒரு விராகன் பிச்சை கேட்கலானுன். அப்பொழுது அவன் நடத்தை வெகு பொல்லாத் நடத்தையாக எனக்குப் புலப்பட்டது. நான் உடனே அவனை கோத்தி, "கேள் ஓ! பணத்தாகை கொண்டவனே சீ எவ்வாறு பக்கிரியாவாய். பக்கீர் என்ற சொல்லில் முன்று எழுத்துகளிருக்கின்றன. அவ்வெழுத்துக்களின்

பொருள் உனக்கு சற்றேறும் விளங்கவே யில்லை. நீ அவைகளின் அருத்தப்படி நடக்க வேண்டிய வன்னேரோ” என்றேன். அதற்கு அவன் ஜூயா, தயானுலே, நீங்களே அவ்வெழுத்துகளின் பொருளைச் சொல்லுங்கள் என்றான். அதற்கு நான் பெ என்னும் எழுத்துக்கு பாகா உபவாஸம் என்பது அருத்தம்; ஒருப் என்னும் எழுத்தால் “ஹினு அத்” மனதிருப்தி விளங்குகின்றது: ரெ என்னும் எழுத்துக்கு ரியாஸத் அதாவது ஈசுவரனிடம் பக்தி. ஏவனிடம் இம்முன் று குணங்களின் பேச்சே(வாசனையே) யில்லையோ அவன் பக்கிரி அல்ல, இவ்வளவு பொருள் உனக்கு இன்று கிடைத்தத்தே இவைகளைக் கொண்டு திருப்தியாய் போஜனம் பண்ணு, பானம் பண்ணு: இவைகள் முடிந்த பின் வந்து பிச்சை கேள்: அப்பொழுது உனக்கு கொடுக்கப்படுவதை வாங்கிப்போ. உனக்குக் கிட்டி யிருக்கும் பிழை தர்மம் உனக்கு அன்றன்றைக்கு வேண்டியவைகளையும் நீ அடைவதற்காகவே யன்றி நீ பொருள் திரட்டி வைத்துக் கொள்வதற்காகவன்று. அடா பேராசை கொண்டவனே நீ போ. முதல் வாயில் தொடங்கி நாற்பது வாயில் முடிய வந்து ஒரு விராகன் முதல் நாற்பது விராகன்கள் வரை கேட்டாய். ஒன்று முதல் நாற்பது வரையில் (Arithmetical progression) ரேவடி கணக்கால் கூட்டி எக்டனை விராகன்கள் மொத்தமாயிற் றெஃபதைப் பார். இவ்வளவு கிட்டியும் நீ திருப்தி யடையாமல் துராக்கயால் மறுபடியும் முதல் வாயிலில் வந்து கேர்ந்தாய். இவ் வளவு பணத்தைச் சேர்த்து நீ என்ன பண்ணப் போகிறோய். பக்கிரி என்பவன் ஒரே நாள் சிந்தை கொள்ளப்பட்டவன்னேரோ. மற்று வது நாள் அவனுக்கு ரொட்டி கொடுக்க எல்லாருக்கும் படி யள்க்கும் ஆண்டவன் சிந்தையன்னேரோ. இனிமேலாவது உன் செய்கையில் கொற்பம் அருவருப்பும் வெட்கமும் உனக்குண்டாகக் கடவுதாக: சாந்தியும் துஷ்டியும் உனிக்கு உண்டாகக் கடவுதாக. இது என்ன பக்கிரித்தனம். எந்தக்குரு இவ்வண்ணம் உபதேசித்து உன்னைப்பக்கிரியாக்கினான் என்றேன்.

நானிவ்வண்ணம் சொன்னதைக்கேட்டதும் அவன் வெகு ஸுங்கப்பட்டவனும் கோபமீறி என்னிடம் இதுவரை பிச்சை வாங்கி முட்டை கட்டி வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் பூழி பில் வீசி யெறிந்து என்னைப் பார்த்து போதும் ஜூயாபோதும்;

இவ்வளவு கடுகடுப்பும் கோபமும் வேண்டவே வேண்டாம். நீர் கொடுத்த அவ்வளவையும் ஜாக்கிரதையாக எடுத்துக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும்: மறுபடியும் தாதா என்ற பெயரை ஒரு பொழுதும் திரும்பச் சொல்லிக் கொள்ளா தேயும் ஸஹி (தாதா) என்று பெயர் வாங்குவது வெகு சிரமம் தாக்கண்யம் என்ற முட்டையை உம்மால் ஒரு பொழுதும் எடுக்கவே முடியாது. அந்த ஊருக்கு (தாதா என்று பட்டம் பெற) நீங்கள் என்றைய தினம் போய் சேரப் போகிறீர்கள். தெல்லி இன்னும் சிரமப் தூரமன்றே! ஸஹி என்னும் பதத்திலும் மூன்று எழுத்துகள் தானிருக்கின்றன. முதல் முதல் அவைகளின் பொருளை நிதானித்து நடந்து கொள்ளும். அதன்மேல் நீர் ஸஹி (அதாவது தாதா) ஆவிர் என்றான். இதைக் கேட்டதும் நான் நடுங்கி விட்டேன்: அவனை நோக்கி ஜூயா பெரியவரே இவ்வெழுத்துகளின் அருத்தத்தை எனக்கு சொற்பம் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவன் வின் என்றால் சமம் பொறுமை; தீற என்றால் ஈசனிடம் பயம். ஏ என்றால் ஸியாபகம் (யாத்) ஒவ்வொருவனும் தனது பிறப்பையும் இறப்பையும் கண்த தில் ஸினைத்துக்கொண்டிரத்தல். இம்மூன்று குணங்களும் எவனிட மில்லையோ அவன் ஒருபொழுதும் ஸஹி (தயாரு) வாகமாட்டான். ஸஹி என்பவனுடைய பெரிய பாக்கியம் எதுவென்றால், அவன் ஒரு வேளையில் தப்பி நடந்தாலும் அவன் ஸஹி என்பதை மட்டும் உண்மையாய் நடத்தி வருவானே யானால், அவனிடம் ஆண்டவன் கருணை குறைவுபடாது. பக்கிரியாகிய நான் எவ்வளவோ தேசங்கள் சுற்றி யிருக்கின்றேன். பஸ்லோரா தேசத்து ராஜகுமாரத்தி ஒருவளுக்கு அப்புரம் வேறு ஒரு ஸஹியையும் நான் கண்டதே யில்லை. தயாளம் என்பதை ஒரு உடுப்பா ஏத்தைத்து ஈசன் இப்பெண்டின்ஸியின்மேலே போட்டிருக்கின்றன. ஆனால் எல்லாருக்கும் தாதாவாக வேண்டுமென்ற ஆசை மட்டும் சிரமப் பிருக்கின்றது. ஆனால் அதை அடைய வேண்டிய தற்கு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்ளத் தெரியவே தெரியாது என்றான். இதைக் கேட்டு நான் செய்த கோபத்தை மன்னித்து வேண்டியதைக் கேட்டு எடுத்துப் போகும்படி எவ்வளவோ கெஞ்சிக்கொண்டேன். நான் என்ன சொல்லியும் தொற்பமேனும் கேட்காமல் அப்பக்கிரி “இனி உன் ராஜ்ஜியத்

நூயே சீ எனக்குக் கொடுத்தபோதிலும் அதன்மேல் நான் எக்ஜில் உமியேன். ஜலமோசனமுங்கூட செய்யேன்' என்ற சொல்லிக் கொண்டே போய்விட்டான். அவனே அவ்வாறு சென்றான். நானே பஸ்லோரா தேசத்து ராஜகுமாரத்தியின் புகழைக் கேட்டது முதல் அவளைப்பற்றி சிந்தையில் முழினவனுணேன். அந்த சிமிதைம் முதல் என் உள்ளத்திற்கு சாந்தியேயில்லை. கடைசியாய் எனது உள்ளத்தில் எப்படியாவது பஸ்லோரா தேசம் சென்று அவ்விராஜ குமாரத்தியை அகத்தியம் பார்க்கவேண்டும் என்ற என் ஜாம் முற்றிலும் குடிகொண்டு விட்டது.

இப்படியிருக்கையில் என் தந்தை காலஞ்சென்றார். நான் சிங்காசனத்தில் உட்காரலாணேன். ராஜ்ஜிய பத்தியம் கிட்டிட பென்றாலும் அவ்வெவண்ணம் என் மனத்தை விட்டு நீங்கவேயில்லை. நான் என்னுடைய ராஜ்ஜியத்துக்கு முக்கிய ரகுத்தாக்களாகிய மக்கிரி யையும் பிரபுக்களையும் கூட்டி சபைசேர்த்து அவர்களிடம் நான் பஸ்லோராவுக்கு யாத்திரை செய்ய எண்ணங்கொண்டிருக்கிறேன் நீங்கள் எல்லாரும் உங்கள் அதிகாரத்தில் ஜாக்கிரதையா யிருங்கள். நான் மட்டும் பிழைத்திருக்கும் பகுத்தில் இந்த யாத்திரை சட்டியில் முடிந்து விடும். நான் திரும்பி வந்து விடுவேன் என்றேன். ஒருவனுவது நான் அவ்வாறு போவதை ஒப்பனில்லை. என் எண்ணங்களோ பங்கமடைந்தன; மனமோ வெறுப்புற்றது. ஒருநாள் நான் எவ்வுடனும் யேசிக்காமல் ரகசியமாய் என்னுடைய முக்கிய மக்கிரியை வரவழைத்து அவளை என் ஸ்தானத்தில் 'ராஜப் பிரதிச்சியாகப் பண்ணி ராஜீயக் காரியத்தில் முக்கிய' அதிகாரியாக 'ஷியமித்தேன். பிறகு' நான் காஷ்டாய வள்திரம் பூண்டு பக்கிரியின் வேஷம் தரித்தேன். தனி யாகவே ஒருவருக்குஞ் சொல்லாமல் பஸ்லோராவுக்குப் போகும் வழியைப் பிடித்து பிரயாணமானேன். சொற்பநாட்கள் வழி நடந்து அந்நாட்டு எல்லையை மிதித்தேன். எந்த சிமிதைம் அவ்வெல்லையைத் தொட்டேனே. அது முதல் பின் சொல்லப்படுகும் அதி சயங்களை நான் காணலாணேன். எங்கு பொழுது புகுந்து நான் இரவுக்குத் தங்குவேனே அங்கு அவ் விராஜ குமாரத்தியின் வேலைக் காரர்கள் என்னிடம் வந்து என்னை வெகு மரியாதையாக உபசரித்து ஓர் அழகான மாளிகையில், இறக்கி, என் உண்டங்கு வேண்டிய

எல்லா உணவுகளையும் ஏராளமாய் என் முன்னர் சித்தப்படுத்தி வெகு பயபக்கியிடத்தும் மரியாதையிடத்தும் இரவு முழுமையும் என்னிடம் கைட்டி சிற்பார்கள். இரண்டாவது இரவில் இன்னென்றுமஞ்சினியில் தங்கும்பொழுது இதேவிதமான உபசாரம் நடக்கக்கண்டேன். இதே வித சுகத்தில் எத்தனையோ மாஸங்கள் வழி நடந்து கடைசியாய் பஸ்தீஸாரா நகரம் சேர்ந்தேன். அந்கரத்தில் புகுந்த ஸிமிஷத்தில் புரங்கை செய்துகொண்டு சந்தோஷமான முகத்துடன் ஓர் அழு கான வாஸிபன் அந்தமான உடை அணிந்து வெகு மரியாதையாக நடந்துகொண்டு வெகு புத்திமானுக விருக்கும் ஒளி அவன் முகத் திலேயே விளங்க என்னிடம் கூந்து பால் (தேன்) ஒழுகும் பேச்சால் “ஐயா, நான் பக்கிரிகளுடைய வேலைக்காரன். வழிப்போக்கர்கள், சாதுக்கள், உலக சுஞ்சாரிகள் யார் இவ்விடம் வருவார்களோ அவர் களோ எதிர்கொண்டு என் வீட்டுக்கு அழைத்துப் போகப்பட்டவன். என் வீடு ஒன்றைத்தனிர, பரதேசிகளுக்குத் தங்க வேறு வீடு கிடையாது. தாங்கள் சிரம பரிகாரம் செய்துகொள்ள தயவு செய்யுங்கள்; என் குடிசையை கொரவப் படுத்துங்கள். என்னையும் உத்தம பதவி அடையும்படி செய்யுங்கள் என்றான்.

அப்பொழுது பக்கிரியாகிய நான் உங்கள் திருநாமம் என்ன வென்று அவரைக் கேட்க, அதற்கு அவர் “இப்பெயர் அற்ற பிராணியை பேதார் பக்த என்று சொல்லுவார்கள்” என்றார். அவருடைய நற்குணங்களையும் அவர் ஒப்புக்கொண்டு உறவாடும் நயத் தையுங் கண்டு கவரப்பட்டு நான் அவரைத் தொடர்ந்து சென்று அவர் வீடு சேர்ந்தேன். அதைப் பார்க்கும்பொழுது அது அரசர்கள் தங்குவதற்கென்று ஏற்படுத்தப்பட்டு ஓர் பெரும் மாளிகையாக விளங்கிறது. அங்கு அவர் என்னை ஒரு பெரிய அறைக்குள் அழைத்துப் போய் உட்காரலைத்தார். வெங்கீர் வரவழைத்து வேலைக்காரர்களால் என் கால்களையும் கைகளையும் கழுவச்செய்தார். என் முன்பாக மட்டும் ஒரு தல்தர்கள் விரிக்கப்பட்டது. அதன்மேல் வேலைக்காரர்கள் பலவித சிற்றுண்டிகளடங்கிய தட்டு முட்டுகளையும் பலவித களிகளையும் சித்தமாய் வைத்தார்கள். நான்கு பெரும் தட்டுகளில் ஒன்றில் பகனி புலாவ், மற்றெருன்றில் ஹாம்ர புலாவ், மூன்றாவதில் முதாஞ்சின் புலாவ், நான்காவதில் கூ கூ புலாவ் எத்தனைவகை உண்டிகள் பரப்பப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு

ஆண்டு எடுத்துச் சாப்பிட்டேன். அத்துடன் என் வயிறு நிறம் பிற்று. உடனே என் கையை சாப்பாட்டிலிருந்து எடுத்துவிட்டேன். அந்த மனிதர் என்னை இன்னும் புசிக்கக் கேட்டுக்கொள்ள வானார்:—“ஜீயா தாங்கள் என்ன சாப்பிடவேயில்லையே. வைக்கப் பட்ட உண்டிகள் அப்படியே மிகுந்து நிற்கின்றனவே. வங்கோஜுமே யில்லாமல் நன்றாகப் புசிக்கும்படி வேண்டக் கொள்ளுகிறேன்” என்றார். அதற்கு நான் போஜுனம் பண்ணுவதில் வங்கோஜும் என்னத்திற்கு. ஈசன் உங்கள் மானிகையை என்றெங்கைக்கும் கேதமாய்வைப்பாராக. எவ்வளவு மட்டும் என் வயிறு இடங்கொடுத்ததோ அவ்வளவும் நான் புசித்தேன். உங்களுடைய உண்டிகளின் மணத்தை நான் என்னென்று வர்ணிப்பேன். இன்னும் என் நாவு மணத்துக்கொண்டே யிருக்கிறது. வரப்பட்ட ஏப்பழும் வாஸனையா யிருக்கிறது. தஸ்தர்கானை அகற்றலாம் என்றேன். அவ்வாறே தஸ்தர்கான் அகற்றப்பட்டது. காஷானி மக்மல்லால் ஆகிய ஓர் ரத்தினக் கம்பளம் அவ்விடம் விரித்து சுவாவிங்கும் சுவகாரமும் வெந்திரும் பொன் கிண்ணங்களில் கொண்டுவந்து நான் கை கழுவ என்முன்னர் அக்கம்பளத்தின் மேலே வைத்தார்கள். அதன் பிறகு ரத்னக் கற்களாலிழைமுக்கப்பட்ட தங்கப் பெட்டியில் வெற்றிலைப் பாக்கு, வவங்கம் ஏலக்காய் முதலிய திரவியங்களுடன் வைக்கப்பட்டது. தீர்த்தம் என்று நான் கேட்டால் தீர்த்தம் கொடுக்கின்றவன் பனிக்கட்டியுடன் அதை ஜில்லென்று ஓர் கூஜா வில் கொண்டிவந்து வைப்பான். சாயங்காலமானதும் கற்பூரங்கலங்த மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, கண்ணுடிக் கூண்டுகளில் வைக்கப்பட்டன. அவ்வதிசை நண்பன் என்னுடன் எப்பொழுதும் உட்கார்ந்துகொண்டு பலனித பேச்சுகள் பேசிக்கொண்டிருந்தான். இரவு ஒரு ஜாமம் கழிந்ததும் அதோ முன்டாக படுதாக்கள் தொங்கிடப்பட்டு விளங்குகின்றதே அந்த கீட்டிலில் படுத்துக்கொண்டு சுகமாகத் தொங்கலாம் என்று அவன் சொன்னான். அதற்கு பக்கிரி யாகிய நான் பக்கிரிகளாகிய எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாய் அல்லது ஓர் மாந்தோல் போதுமான படுக்கையாய்விடும். இவ்வித படுக்கைகள் உலகத்தார்களாகிய உங்களுக்கென்றே ஈசன் அளித்திருக்கின்றார் என்றேன்.

அதற்கு அவன் ஜூயா, இங்கிருக்கும் எல்லா சாமான்களும் பக்கிரிகளுக்கென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இவைகளில் ஒன்றுவது என் சாமான் அல்ல என்றார். அவ்வாறு அவன் சிரப் பந்திக்கவே நான் அப்படுக்கை மேலேறிப் படுத்துக்கொண்டேன். அதோ, புஷ்பப்படுக்கையையிட மிருதுவா பிருந்தது. அப்படுக்கையின் இரு பக்கங்களிலேயும் ரோஜா மலர் பூக்க தொட்டிகளும் மற்ற மலர்கள் சிரம்பிய கூடைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆது வத்திகளும் மற்ற வாஸனை வத்திகளும் அவைகளுக்கேற்ற விடங்களில் கிங்காரிக்கப்பட்டிருந்தன. எந்தப் பக்கம் திரும்பினாலும் புத்தி வாஸனையால் மயங்கலாயிற்று. இவ்வளவு சுகமாகத் தூங்கி னேன். பொழுது விடிந்ததும் காலை உண்டிக்கு வாதாங் கொட்டை, பிஸ்தாகொட்டை, திராகைத், அத்தி, நேரிப்பழும், மாதளை, பேரீச்சை முதலிய பழங்களும் பழத்தின் ரஸங்களாகிய ஹ்ரபத்துகளும் என் முன்னர் வேலைக்காரர்கள் கொண்டு வந்து வைத்தார்கள். இதேவித உபசாரத்தில் மூன்று இரவுகளும் பகல்களும் கழிந்தன. நான்காவது நாள் பொழுது விடிந்ததும் நான் பிரயாணப்பட்டுப் போக விடை கேட்டேன். உடனே அந்னைப்பன் ஈக்களைக் கூப்பிக் கொண்டு ஒருகால் நான் உபசாரஞ் செய்யும் வகையறியாமல் அபராதஞ் செய்து விட்டேனே என்னவோ தெரியவில்லையே. அக்காரணத்தால் நீங்கள் என்னிடம் வருத்தம்மடைந்திர்களோ என்னவோ எனவே, நான் வியப்புற்று “ஐகத்திசா, இதென்ன பேச்சு; விருந்துமுன்று நான் என்பதல்லவா சால்திரம். ஆகையால் நானில்லிடம் மூன்று தினங்கள் தங்கியிருந்தேன். அதற்கு மேலிருப்பது சியாயில்லை. அன்றியும் பக்கிரியாகிய நான் யாத்திரைக்காகப் புறப்பட்டவன் ஒரே யிடத்தில் தங்கிவிட்டால், அது எவ்வாறு என் ஏற்பாட்டுக்கு ஒக்கும். அதற்காக நானிப்பொழுது விடை கேட்கிறேன். அல்லா விடில் இவ்வளவு நங்குணர்வுள்ள உங்களையிட்டுப் பிரிந்துபோக எனக்கு மனம் வருமா?” என்றேன்.

அப்பொழுது அவன் “அப்படியானால் தங்களில்லை. ஆனால் ஒரு சிமிழாம் சிதாரியுங்கள். நான் தங்கள் ஸமாகாரத்தை ராஜ குமாரத்திலிடம் சொல்லி விட்டு வருகின்றேன். இப்பொழுது தங்களில்லை விட்டுப்போக என்னாக்கொண்டு விட்டபடியால்

இவசிடத்திலிருக்கும் எல்லா ஸாமான்களும் தாங்கள் உடுத்த உடிப்புகள், படுத்த படுக்கை, தாங்கள் எவ்வகளிலிருந்து உணவு புசித்தீர்களோ அக்னின்னங்கள், தங்கம், வெள்ளி, கற்களினமூத்த பாத்திரங்கள் யாவும் உங்களைச் சேர்ந்த ஸாமான்கள். அவைகளைக் கொண்டுபோக என்ன ஏற்பாடு. செய்கின்றீர்களோ அதைக் கூரி வித்தால் அவ்வாறு தங்கள் உத்தரவுப்படி “நடத்துகின்றேன்” என்றான். இதைக் கேட்டு நான் “லாஹூல்” என்னும் மாத்திரம் ஜபித்து வியப்புற்று “ஜூயா நான் பக்கிரி. பணத்தாசைக்காக ஸஞ்சீரிக்கும் பாகவதனல்ல. இப்பணத்தாசை மட்டும் என் மனத்திலிருக்குமானால் நான் ஏன் பக்கிரியாக வேண்டும். ஸம்லாரியாகவோ யிருந்துவிட்டால் நன்மையண்டிரே” என்றேன். அதற்கு அவன் இச்சங்கதியை மட்டும் எங்கள் ராஜகுமாரத்தி கேட்டுவிட்டால் என்னை எவ்வாறு தண்டிப்பாளோ அதை ஈசன்தான் அறியவேண்டும். தங்களுக்கு இப்பொழுது இச்சாமான்களை எடுத்துப்போக மனமில்லாத பகுத்தில் இவைகளை எல்லாம் ஒரு கொட்டடியில் போட்டுப் பூட்டி உங்கள் முகச் சைத்துப்போவீர்களே யானால் அப்புறம் உங்களின்டடப்படி. அவைகளை உடயோகித்துக்கொள்ளலாம்” என்றான்.

நானும் ஒப்புக்கொள்ளவில்லை. அவனும் என் பேச்சைக் கேட்கவில்லை. கடைசியாய் முன்பின் போக வழியின்றி எல்லா ஸாமான்களையும் ஓர் அறையில் அவன் வேண்டுகோளின்படி போட்டுப் பூட்டினேன். என் முகரை அப்பூட்டின்மேல் வைத்தேன். வெகு ஆவலுடன் அவன் தலையை எதிர்பார்த்திருந்தேன். இத்தருணத்தில் ஓர் கோஜா தலையில் உயர்ந்த பாகை, இடிப்பில் அழகான சிறு உடை தரித்து வைரக் கற்களினமூத்த தங்க விருது கோல் பிடித்து பல வேலைக்காரர்கள்கால் சூழப்பட்டு வெகு அலங்காரமாகவும் வெகு விமரிசனயாகவும் என் முன்பு வந்து விண்றான். அவன் என்னிடம் எவ்வளவோ நயமாகவும் அன்பாகவும் பேசலானான். அதை அவ்வாறு வர்ணிக்க என்னால் முடியவே முடியாது. கடைசியாக அவன் ஜூயா, தங்கள் தலையையும் கருணையை மும் சிளங்கச் செய்ய தாங்களும் எனது குடிசையை தங்கள் பாதங்

களை வைத்து அலங்கரிக்கவேண்டும். அப்படி செய்வது தங்களுடைய ஒப்புக்கொள்ளுதலுக்கும் பெருமைக்கும் ஏற்றதாகவிருக்கும். ஆது மட்டுமல்ல. ஒருக்கால் ராஜகுமாரத்தி இந்த ஊருக்கு ஒரு பக்கிரி வந்து தக்க மரியாதை பெருமல் போய்விட்டார் என்று கேள்விப்படுவாளே யானால், அவள் எங்களுக்கு என்ன தண்டனையை கிடிப்பாளே அதை ஈசன்தானமியவேண்டும். சருக்கிச் சொல்ல என் பிராணலுக்கே ஆட்டது விளையும் என்றான். நானில் வாறு அவன் சொன்ன சொல் ஒன்றையும் முதல் முதல் ஒப்புக் கொள்ளவேயில்லை. ஆனால் அவன் என்னை பல தட்டவை கெஞ்சி வேண்டி வருந்தி வருந்தி கேட்டுக்கொண்டு என் ஆகேஷபணையை வென்று என்னை இன்னமொரு மாளிகைக்கு அழைத்துப் போனான். அதோ நான் முதல் தங்கின மாளிகையைவிட வெகு அழகாக விருந்தது. அவ்விடத்தில் மூன்று இாவு பகல், முதல் மனிதன், உபசரித்ததுபோல் என்னை அதேமாதிரி உபசரிக்கலானான். அதே மாதிரி தினங்தோறும் இரண்டுவேளை ஆகாரம், காலையும்மாலையும் வூர்பத்து, இடையில் பலவித கனிகள், இவ்வாறு அதே உபசாரங்கள் நடந்தன. நானவ்விடம் விட்டு புறப்படும்படியானதும் அவனும் இவ்வெல்லா சாமான்களும் வெள்ளித்தட்டு தங்கப்பாத்திரங்கள் முதலிய எல்லாப் பொருள்களும் உங்களுடையது உங்களிஷ்டப்படி செய்யலாம்” என்றான்.

நானிதைக் கேட்டதும் விபப்புற்று புத்தி மயங்கி சின்றேன். எப்படியாவது இவ்விடத்தைவிட்டு விடை பெற்றுக்கொண்டு ஒட்டம் பிடிக்கவேண்டும் என்று நிச்சயித்தீதன். என் குழப்பத்தை ஒருவாறு முகக் குறியால் அக்கோஜா அறிந்தவனுய் என்னைப் பார்த்து “ஐயா ஈசன் அடியாரே, உங்கள் உள்ளத்தில் என்ன எண்ணம் அல்லது ஆசையிருக்கின்றதோ அதை வெளியிடுங்கள். அதை நான் ராஜகுமாரத்தி சீமுகத்திற் சென்று தெரியப்படுத்துகின்றேன்” என்றான். அதற்கு நான் “ஐயா நானில்வண்ணம் பக்கிரி யுடை பூண்டு எவ்வண்ணமாய் உலக சொக்கியத்துக்குரிய பொருள்களில் ஆசை வைக்கலாம். நான் ஒன்றும் வேண்டாம் விருக்கும் பொழுதே நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் அளிக்கின்றீர்கள். நானே அவைகள் ஒன்றும் வேண்டாம் என்று தடுக்கின்றேன்”.

என்றேன். அதற்கு அவன் “ஐயா, உலக ஆசை ஒருவரையும் ஒரு பொழுதும் சிட்டதே யில்லை. அதை உத்தேசித்தே ஓர் கனி அதைப்பற்றி பின்வருமாறு பாடினான்.

இவ்வுலகத்தில் நகத்தை வெட்டாமல் வளர்க்கவிட்டுக் கொண்டிருக்கும் யோகிகள் என்பவர்களை நான் பார்த்திருக்கின்றேன். தலையில் பெரிய ஜூடா மண்டலம் தரித்தவர்களைப் பார்த்திருக்கின்றேன். இவ் வஞ்சகமான உலகில் காதை அறுத்துக் கொண்டிருக்கும் யோகிகளையும் பார்த்திருக்கின்றேன். பேசாத மெளனிகளைப் பார்த்திருக்கின்றேன். தலையை மொட்டை யடித்துக் கொண்டிருக்கும் சமணர்களைப் பார்த்திருக்கின்றேன். எத்தனையோ ஐங்கள் எத்தனையோ விளையாட்டுகள் இக்காண்டாவனத்தில் விளையாடுவதையும் பார்த்திருக்கின்றேன். வீரனைப்பார்த்திருக்கின்றேன். சூரஜைப் பார்த்திருக்கின்றேன். தெரிந்தவனைப் பார்த்திருக்கின்றேன். தெரியாத மூடனையும் பார்த்திருக்கின்றேன். மரயையில் உழுன்று கொண்டிருக்கின்றவனைப் பார்த்திருக்கின்றேன். எவ்வளவோ பொருளிருந்தும் தன்னை மறந்திருப்பவர்களைப் பார்த்திருக்கின்றேன். முதல் முதல் கடைசிவரையில் சுகத்திலேயே யிருந்தவர்களைப் பார்த்திருக்கின்றேன். பிறந்ததுமுதல் துக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்கின்றேன். எல்லாரையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் எவ்வளருவனுள்ளத்தில் பணத்தாசை என்பதில்லையோ அவனை மட்டும் நான் பார்க்கவில்லை.

இப்படி அவன் பாடினதைக் கேட்டு நான் “நீங்கள் கொள்ளுவது சிழுந்தான்” என்று சொன்னேன். இன்னும் நான் என்னள் எத்தில் ஓர் ஆசைமட்டு மிருக்கின்றது. உத்தரவானால் நான் அதை வெளியிடுகின்றேன். ஒரு சிட்டில் என் உள்ளத்திலிருப்பதை எழுதி ராஜுகுமாரத்திக்கு அனுப்பவேண்டும். அதைத் தங்கள் கையில் கொடுக்கின்றேன். அதைத் தாங்கள் அவள் ஸன்னிதானம் போய்ச்சேரும்படி செய்யவேண்டும். அதுதான் தாங்கள் எனக்குச் செய்யும் பெரும் உபகாரம். அப்படிச் செய்தால் இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தாங்கள் எனக்குக் கொடுத்தாற் போல்கும் என்றேன். அதற்கு அவன் என்னும்

கருத்துமாப் அவ்வாறே செய்கின்றேன் ஆகோஷபமில்லை என்றான். உடனே நான் ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்தின் ஆரம்பத் தில் ஈசன் துதி; அதன் பிறகு என் சரித்திரம்; நான் ஈசனுர் படைப்பில் ஒருவனுயிருந்து கொண்டு அவ்வூரில் சில நாட்களாக தாமதித்துக் கொண்டிருப்பதையும், அவனுடைய ராஜாங்கத்தின் சிற்பரால் ஒருவித குறைவுமின்றி நான் அவ்வூரில் காப்பாற்றப்பட்டு வருவதையும் அவனுடைய உதார குணத்தையும் தான் தருமங் களீடும் நான் எவ்வளவு மட்டும் கேட்டு அவைகளைப்பார்க்கவேண்டும் மென்ற ஆசையால் வெளிக் கிளம்பி வந்தேனே அவைகளை நான் கேட்டதற்கு மேல் நான்கு மடங்கு அதிகமாக விருப்பதைக் கண்ட கையும் எழுதினேன். அன்றியும் நான் உங்கள் ராஜாங்கத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் என் மனத்தில் என்னென்ன விருக்கின்றனவோ அவைகளை நான் வெளியிடலாம் என்று எனக்கு கையினால் சொல்லுகின்றபடியால் நான் சொற்பமேனும் கூச்சமின்றி என் மனத்திலிருக்கும் அவரை எழுதத் துணிகின்றேன், எனக்கோ இவ்வுலகத்திலிருக்கும் ஒரு பொருளின்மேலும் ஆசையில்லை. நானும் என் தேசத்துக்கு அரசன்; ஆனால் நாளிவ்வளவு தூரம் வந்ததும் இவ்வளவு சிரமப்பட்டதும் உங்கள் மேல் மோகம் என்ற காரணத்தால்; அது ஒன்றே தான் என்னைத் தனிமையில் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டது. உங்கள் உதார குணத்தை யோசிக்குங்கால் என் உள்ளத்திலிருக்கும் என்னாங் கைக்கடும் என்ற நம்பிக்கை எனக்கு உதித்திருக்கின்றது. அவ்வாறு கைகடி ஏற்றன நான் திருப்தி யடைவேன். ஆகையால் இனிமேல் எனக்கு நடக்கவேண்டிய பெருமை எல்லாம் உங்கள் கையிலிருக்கின்றது. இந்த தளர்பாக்கியனுடைய வேண்டுகோளுக்குத் தாங்கள் இடங்கொடாவிடில், இதே மாதிரியாக நான் குங்காங்களை அனுபவித்துக்கொண்டு சுகமே யில்லாமல் அலைந்து சிற்பேன். என் உயிரை உங்களுடைய மோகம் என்ற தீயிலேயே ஆகுதிசெப்பது விடுவேன். மஜ்ஞான் போலும் பர்ஹாத் போலும் நானும் என் பிராண்மீன் ஓர் காட்டிலோ அல்லது மஹியிலோ விடுவேன்” என்று எழுதிறேன்.

இவ்வாறெழுதின கடிதத்தை அக்கோஜானின் கையில் கொடுத்தேன். அவன் அதை ராஜகுமாரியினிடம் எடுத்துப் போனான். ஒரு சிமிஷத்துக்கெல்லாம் திரும்பிவந்தான். என்னைத் தன்மூடன் அரண்மனை ஆசார வாயிலன்றை அழைத்துப் போனான். நானவிடம் சேர்ந்ததும் அங்கு வயது சென்ற ஓர் பெண் பிள்ளை அநேக வித உயர்ந்த நகைகளாணின்து ஓர் பொற்பிடத்தி ஹட்கார்ந்திருக்கக் கண்டேன். அநேக கோஜர்க்களும் மற்ற வேலைக்காரர்களும் உயர்ந்த ஆடை ஆபரன்களாணின்தவர்களாய் தங்கள் கைகளைத் தட்டிக்கொண்டு அவள் முன்பாக சிற்கக் கண்டேன். நான் அவளை அங்கு நடக்கும் விஷயங்களுக்கெல்லாம் மேன் காவற்காரியாகக் கருதி அவள் பெரியவளாக விருந்தமையால் வெகு மரியாதையாக அவளை வணங்கலாணேன். அவ்வம்மணியும் என் மரியாதையை ஸங்தோஷத்துடன் அங்கிகிரித்தவளாய் எனக்கு ஸலாம் செய்து, வாருங்கள் உட்காருங்கள், நீங்கள் வந்தது வெகு உத்தமமாயிற்று. ராஜ குமாரத்திக்கு ஆகைக் கடிதம் எழுதினால் நீங்கள் தானு? என்றால். நானே வெகு வெட்டி ஒன்றும் பேசாமல் தலையைக் குளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கேன்,

ஒரு சிமிஷத்துக்குப் பிறகு அவ்வம்மணி என்னைப் பார்த்து ஜயா, இளைஞரே, ராஜகுமாரத்தி தங்களுக்கு ஸலாம் கொல்லக் கொண்டான்: அந்தியும் அவள் தங்களிடம் தெரியித்துக் கொள் ரூவதாவது—நான் ஒரு கணவனை கனியாணஞ் செய்து கொள்ள வேண்டிய தென்பது நியாயமே. ஆகையால் நீங்களே எனக்குக் கணவனுக வேண்டிக் கொள்ரூவதில் ஒரு விதப்பிசுகுமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் தேசத்தைப்பற்றிச் சொல்லிக் கொள்ள வதும், பக்கிரி உடுப்பு உடுத்தியும் ராஜான் என்று காவுக் கொள்ள வதும், அதைப்பற்றி இவ்வளவு ஜம்பமாகப் பேசவதும் அழகாகவே யில்லை. இல்லாம் மதத்தோர்களுக்கு நீண் மேலான பதம் அளிக்க வேண்டியவளா யிருந்தாலும் மனிதன் என்றால் எல்லாரும் எனக்கு ஒரே மாதிரிதான். நானும் வெகுங்களாகக் கனியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆகை கொண்டவளாகத்தா ணிருக்கின் தேன். நீங்கள் எவ்வாறு இவ் விலகத்து வஸ்துகளில் ஆகை ஜமிந்தவர்களா பிருங்கின்றிருக்கோ அவ்வாறே நானும் எனக்கு

ஈசன் கணக்கிட முடியாத ஐசுவரியத்தை கொடுத் திருக்கிறபடி யால் ஆசை ஒழிந்தவளா பிரிஞ்சினரேன். என்னைக் கனியானம் செய்துகொள்ள ஒரு சிபந்தனை யுண்டு. அதை நீங்கள் முதலில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்று ராஜகுமாரத்தி சொல்லச் சொன்னால் என்று அக்கிழவி சொல்லி, அங்சிபந்தனையை முடித்துக் கொடுக்க நீங்கள் வெகு சிரமப்படவேண்டும். அது உம்மால் முடியுமா ?” என்றார். அதற்கு நான் “என் பொருளோ பிராண்தே எது வேண்டுமோ அதை முற்றுவும் செலவிட்டு நான் முடித்துக் கொடுக்க ஸ்வ விதத்திலும் முயலுகின்றேன். அந் சிபந்தனையை வெளியிடுக்கள். அதைக் கேட்க நான் ஆவலுடனிருக்கின்றேன்” என்றேன். அதற்கு அக் கிழவி “இன்று ஒருபொழுது பொறுத்துக் கொள்ளுங்கள், நாளை நான் சொல்லுகின்றேன்,” என்றார். அப்படி அவள் சொன்னதை நான் சுந்தோஷமாக ஒப்புக்கொண்டு அவளிடம் விடைவிற்று அவ்விடம் விட்டு வந்தேன்.

பகல்பொழுது ஒருவாறு கழிந்தது; இரவு வந்ததும் ஒரு கோஜா என்னிடம் வந்து என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனான். அவ்விடம் நான் சேர்ந்ததும் அங்கு அத்தேசத்து பிரபுக்கள், விதவான்கள், பொரியோகள், பண்டிதர்கள் இவர்கள் எல்லாரும் சபை கூடியிருக்கக் கண்டேன். நானும் அச்சபையில் அவர்கள் கடுவில் ஒருவலுக உட்காங்கேன். இதற்குள் எங்கள் முன்பாக தஸ்தர்கான் விரிக்கப்பட்டு உடபு இனிப்பு இவ்விரு ருசிகள் நிரம்பிய பலவித உண்டிகள் பரப்பப்பட்டன. அவர்கள் எல்லோரும் உணவுண்ண ஆரம்பித்தார்கள் என்னையும் புசிக்கும்படி அவர்கள் வெகு மரியாதையுடன் வேண்டவே நானும் அவர்களுடன் கூடவே போஜனாகு செய்யலானேன். உண்டி முடிந்ததும் உள்ளிருந்த ஒரு தாதி வெளியே வந்து “பகர்வா” எங்கே அவளைக் கூப்பிடு என்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் உடனே ஒருவனைக்கொண்டு து அவ்விடம் விட்டார்கள். அவன் முகமோ வெகு மரியாதை யுள்ள மனிதன் முகம்போல் விளங்கிறது. அவளிடுப்பினிருந்து பல பொன் சாவிகளும் வெள்ளிச்சாவிகளும் தொங்கிகளைச் சிருந்தன. அவன் என்னிடம் வந்து வெகு மரியாதையுடன்

வணக்கி என்னிடம் உட்கார்ந்தான். அப்பொழுது அத்தாதி அவளை கோக்கி, ஆ, பகாவர் நீ என்னென்னதைப் பார்த்தாயோ அதைப் பார்த்தபடி முற்றிலும் இவருக்குச் சொல்லுவாயாக எண்ணார்.

அப்பொழுது பக்கவர் என்னைப் பார்த்து தனது கதையைச் சொல்லலுற்றார்கள்:— ஐய, நண்பரே, நமது ராஜ குமாரத்தியீன் ஆளுகையின் கீழ் பல்லாயிரம் லேலைக்காரர்கள் வியாபாரத் தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுள் கடையோனிலும் கடையோனுய் தலைமுறை தலைமுறையாய் வியாபாரத் தொழில் செய்கின்றவன் நான் ஒருவன். அவள் அவர்களிடம் எவ்வளவோ வொல்செ ஏற்பாட்கள் பெறும்படியான ஸாமான்களும் சரக் குகளும் ஒப்பு வித்து வியாபாரத்துக்கு அனுப்புகின்றார்கள். அவ் வியாபாரிகள் தாங்கள் சென்ற தேசங்களில் வியாபாரஞ் செய்து கிரும்பி வரும் பொழுதெல்லாம் ராஜ குமாரத்தி அவர்களை தம் ஸாந்திதானத்துக்கு வரவழைத்து அத்தேசக்கு ஸமாசாரங்கள் நடை உடைபாவளைனா, எல்லாவற்றையும் நேராக விசாரிக்கின்றார்கள். ஒரு சமயம் வெகு தெளர்பாக்கியன்ன நான் நீம்ரோஸ் என்ற தேசத்துக்கு வியாபாரம் செய்பச் சென்றேன். அவ்விடம் நான் சேர்ந்ததும் அத்தேசத்து ஜனங்கள் யாரைப் பார்க்காலும் கறுப்பு உடுப்பு உடுத்திருந்தார்கள். ஒவ்வொரு சிமிஷமும் பெருமுச்சு விட்டுக்கொண்டு தாளமுடியாத துக்கக் கடலில் தத்தளிப்பவர்கள் போல காணப்பட்டார்கள். பார்த்த மாத்திரத்தில் அவர்களுக்கு ஏதோ பெரும் ஆபத்து வந்திருப்ப தாக எனக்குத் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்று நான் யாரைக் கேட்டபோதிலும் ஒருவனுவது எனக்கு மற்றுமாழியே சொல்லுகின்றனனில்லை. இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் பொழுது விடிந்ததும் அவ்லூரிலிருந்த ஏழைகள், பணக்காரர்கள், சிறியோர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், கிழவர்கள், எல்லாரும் அவ்லூரைவிட்டு வெளியே போக ஆரம்பித்தார்கள். வெளியில் ஒரு மைதானத்தில் கூட்டங் கூடலானார்கள். அவ்லூர் அரசுதும் குதிரை ஏறி, தனது பரிவாரங்கள் எல்லாவற்றுடனும் அவ்விடம் சென்றார். அவ்விடத்தில் எல்லாரும் ஒரு வரிசையாக ஒழுங்கான சிற்கலானார்கள்,

நானும் அவர்கள் கடினில் ஒரு மனிதனுக் கிணறுகொண்டு வெடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லாரும் யாரோ ஒருவனுடைய வரவை வெகு ஆவலுடன் எதிர் பார்த்து சிற்பதாக எனக்குத் தோன்றிற்று. ஒரு எழிகை நேரத் துக்கெல்லாம் ஒரு இனொனு வெகு சுந்தர புருஷன் பதினைந்து, பதினாறுவயதுள்ளவன் வெகு தூரத்திலிருந்தே பெரும் கார்ச்சனை கார்ச்சித்துக் கொண்டு, வாயில் நூரதள்ள ஓர் மஞ்சள் வர்ண மான ஏருதிலேயி சவாரி செய்து கொண்டு கையில் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு வந்து அந்த ஜன ஸமூகத் தின் முன்பாக கிணறுன். அவ்விடம் சேர்ந்ததும் தன் எருதை விட்டுக் கீழே யிறங்கி ஒரு கையில் அவ்வெருதின் மூக்கணங் கயிற்றையும் மற்றிருக்க கையில் பட்டாக் கத்தியையும் பற்றிக் கொண்டு அந்த ஜனங்கள் முன்பாக உட்கார்ந்தான். ரோஜா மலர் சிறம் போன்ற மேனியினாருவன் அவனுடைய வேலைக்காரனுக் கூடுதலாக அவனுடனிருந்தான். அவ்வினொனு அவ்வேலைக்காரனிடம் தான் தன் கையில் வைத்துக் கொண்டிருந்த வஸ்துவைக் கொடுத்தான். அதை அவன் வாங்கிக் கொண்டு ஒரு கோடியிலிருந்து ஆரம்பித்து மற்றக் கோடிவரையில் அங்கு நின்ற எல்லா ஜனங்களுக்கும் அதைக் காட்டிக் கொண்டே போனான். அதைப் பார்த்த ஒவ்வொருவனும் கண்ணத்திலிடித்துக்கொண்டு தன்னை யறியாமல் துக்கம் பொங்கி விசினப்பட்டான். இதே மாதிரி அவ்வேலைக்காரன் அதை ஒவ்வொருவனுக்கும் காண்பிப்பான். அதைப் பார்த்தவன் துக்கிப்பான். இவ்வாறு அவ்வரிசை முடியக் காட்டி விட்டு அவ்வேலைக்காரன் தன் யழுமானனிடம் அவ்வஸ்துவைக் கொண்டு வந்து கொடுத்தான்.

அவ்வண்ணம் அவ்வழிமை தன் யழுமானனிடம் திரும்பி வந்த தும் அவன் தனது கத்தியால் அவ்வழிமையின் தலையை ஒரே வெட்டாக வெட்டி மறுபடி எருதேறி, எவ்விடமிருந்து சவாரி செய்து கொண்டு வந்தானு அவ்விடத்தை நோக்கி வெகு வேக மாய் எருதை ஒட்டிக் கொண்டு ஒடி விட்டான். அங்கிருந்த எல்லாரும் தாங்கள் கிணறபடியே அவனைப் பார்த்துக்கொண்டிருக்கார்கள். அவன் அவர்கள் கண்களுக்கு மறைந்த பிறகு அவர்

கள் எல்லோரும் நகரத்துக்குத் திரும்பலானார்கள். நான் கண்ட எவ்விஷயம் இவ்வசியத்தின் அருத்தம் என்னவென்று கேட்கலா வேண். பணத்தாசை காட்டி, எனக்கு ஸரியான மறுமொழி சொன் னால் பணம் கொடுப்பதாகவும் சொல்ளீர் பார்த்தேன். ஸதோத் திரம் பண்ணிப் புகழ்ந்து வேண்டியும் பார்த்தேன். எனக்கு சொற் பம் சொல்லுங்கள் அவ்விளைஞன் யார்? அவன் என் இவ்வண்ண மான கொடிய காரியம் செய்தான்? அவன் எங்கிருந்து வந்தான். எவ்விடம் சென்றுன் என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். நான் என்னதான் கேட்கினும் எனக்கு ஒருவனுவது சிறிதாவது அவ்விஷயமாய் சொல்லவேயில்லை. எனக்கும் ஒன்றும் விளாங்கவே யில்லை: நானவ்விடமிருந்து இங்கு திரும்பி வந்ததும் இக்கதையை அதாவது நான் கண்ட விர்க்கதையை ராஜ குமாரத்தி ஸங்கிராந்தில் சொன்னேன். அது முதல் ராஜ குமாரத்தியும் இவ்விஷயமாய் வியப்பில் முழுகி யிருக்கின்றார்கள். அதன் உண்மையை அறிந்து கொள்ள எப்பொழுதும் கவலைப்பட்டவளாக விருங்கின்றார்கள். இதை அறிந்துகொள்ளுவதைத்தான் தன் விவாகத்தின் சல்கமாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள்; எவ்வெள்ளுக்கூடும் அவ்வற்புத் திஷ்யத்தை விசாரித்து ஒவ்வொரு ஸங்கத்தியின் காரணத்தை செவ்வையாக அறிந்து வருகின்றார்களே அவனைத்தான் விவாகம் செய்து கொள்ளுவதாக சிக்கசியித்திருக்கின்றார்கள். எவன் இவ்விஷயத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு திரும்பி வருவார்களே அவன் இத்தேசத்து இராஜ குமாரத்தியின் பணம், பொருள், தேசம் இராஜ குமாரத்தி எல்லாவற்றிற்கும் எஜுமானனுவான் என்பதில் ஜூயமில்லை.”

“ஜூயா! சீங்களிக்கதையை முற்றிலும் கேட்டாய்விட்டது. உமது மனத்தினுள்ளேயே நன்றாக யோசித்துப் பார்த்துக் கொள்ளும். அவ்விளைஞன் சமாச்சாரத்தை உம்மால் கொண்டு வர முடியுமானால் நீம்ரோஸ் நாட்டுக்குச் செல்ல ஒப்புக்கொண்டு உடனே பிரயாணப்படும். முடியாத பகுதித்தில் முடியாது என்று சொல்லி உமது ஊருக்குத் திரும்பும்” என்றார்கள். அதற்கு நான் ஈசனருளால் நான் வெகு சுடித்தியில் தலை முதல் கால் வரையில் இவ்விஷயத்தை சோதித்தறிந்து கொண்டு ராஜ குமாரத்தியினிடம் வந்து கேளுகின்றேன்.. இக்காரியத்தை ஸாதிக்காமல் போனால் அது என்

தலை எழுத்து ஆகும். தலையெழுத்துக் கொடிலாக விருஷ்டால் அதற்கு மருந்தேயில்லை. ஆனால் நான் வெற்றியுடன் திரும்பி வந்ததும் ராஜ குமாரத்தி தாம் வாக்குக் கொடுக்கிறபடி நடத்தி வைக்கின்றான் என்பது என்ன சிச்சயம். வாக்கிலிருந்து மாறினாலோ இன்னும் ஓர் வித சந்தேகம் என் மனதில் உதிக்கின்றது. அது யாதெனில் ராஜகுமாரத்தி இவ்வோழையும் பக்கிரியமாகிய என்னைத் தமது ஸந்திதானத்தில் வரவைழுத்து ஓர் திரைக்கப்பால் உட்கார வைத்து என் விண்ணப்பத்தைக் கீழ்க்கண்ட தமது காதால் கேட்டு தமது வாயால் எனக்கு வாக்குறுதி செய்ய வேண்டும். அப்பொழுது தான் என் உள்ளாங்குளிரும். இக்காரியத்தைச் செய்து முடிப்பது எனக்கு சுலபமாகும். எனக்கு எல்லாவித தெரியமு முன்டாகும் என்றேன். இவ்வண்ணம் நான் சொன்னதை அக்கிழவி அக்கட்டமுகியிடம் சென்று தெரிவித்தாள். அக்கட்டமுகியும் என் மீது கருணை கூர்ந்தவண்ணம் என்னைத் தம் முன்னால் அழைத்து வரும் படி கட்டளை யிட்டாள்.

அத்தாதிட்டனே திரும்பிவந்து என்னைத் தன்னுடன் அழைத்துப் போய் அவ்விராஜ குமாரி பிருந்த அறையில் யிட்டாள். நான் அவ்விடம் கண்ட காட்சியை என்னென்று சொல்லுவேன். வெகு அழகான தாதிகளும் வேலைக்காரிகளும் ஆயுதபாணிகளாய் அவ்விராஜ குமாரியின் எதிரில் இரண்டு வரிச்சயாக சின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆப்கானில்தான், தாருக்கி, ஹபிவினி, டப்பக், காஷ்மீர், நேபால் இத்தேசங்களிலிருந்து பொறுக்கி எடுத்த கட்டமுகிகளாவார்கள். ரத்தினங்களிலைழுத்த தங்க நகைகளானின்து உயர்ந்த ஆடைஉடுத்திக்கையைக் கட்டிக்கொண்டு அத்தாதிகளும் வேலைக்காரிகளும் தங்கள் தங்களுக்கேற்பட்டிருந்த இடத்தில் சின்றுகொண்டிருந்தார்கள். நான் அச்சபையை என்னென்று வருணிப்பேன். அது இந்திர சபையா அல்லது தேவரம்பை களே ஆகாயத்திலிருந்து குதித்திருந்த காட்சியா! என்னை பறியாமல் ‘ஆஹா’! என்ற வியப்பு என் ஹிருதயத்திலிருந்து என் நாக்கு நனி வரையில் வரலாயிற்று. மார்பு படபட வென்று அடித்துக்கொண்டது. ஒருவாறு என்னை நானே எப்படியோ தெரியப்படுத்திக் கொண்டேன், அவர்களைப்

பார்க்கப் பார்க்க என் தலை கிறுகிற என்று சமூலாயிற்று. எப் படியோ அவர்களின் வரிசைகள் இடையில் நடக்கலானென். ஒவ்வொரு அடி நூக்கி வைக்கும்பொழுது என் பாதம் நூறு மணங்கு பாரம் கணத்தது. ஒரு தாதியை ஒரு தடவை பார்த்த பிறகு அவ் விடம் விட்டு காலெடுத்து வைக்க மனமே வரவில்லை. இவ்வாறு நான் போய்க் கொண்டிருந்தபொழுது ஒரு பக்கத்தில் ஒரு திரை போடப்பட்டிருந்தது. அத்திரையின் சமீபத்தில் ரத்தினக் கற் வளிமூத்த ஓர் ஆஸன மிருக்கக் கண்டேன். அதற்குச் சமீபத்தில் சந்தன மரத்தால் செய்த ஓர் நாற்காலியும் போடப்பட்டிருந்தது. தாதி அந்த ரத்தினாஸனத்தில் எண்ணை உட்காரும்படி சைகை செய்தாள். அப்படியே நான் அதன்மேல் உட்கார்ந்தேன். அத்தாதி சந்தன நாற்காலியில் உட்கார்ந்தாள். உடனே அவள் “ஐயா! நீர் உமது மனத்திலிருப்பதை முற்றிலும் மனப்பூர்வமாய் சொல்லலாம்” என்றாள்.

நான் முதல்முதல் அவ்கிராஜ குமாரியின் உதார குணத்தைப் பற்றியும் அவள் நீதி செலுத்தி அழகாக ஆண்டு வருவதைப் பற்றியும் வர்ணிததேன். அதன் பிறகு நான் பின் வருமாறு சொல்ல லானேன்:—நான் எந்த நிமித்தம் இந்நாட்டு எல்லையை மிதித்தேனோ அப்பொழுது முதல் ஒவ்வொரு மஜிலியிலும் பிரயாணிகளும் பக்கினின்கும் தங்க அழகான மாளிகைகள் கட்டி தக்க ஏற்பாடுகள் செய்திருப்பதையும் ஒவ்வொரு தங்குமிடத்திலும் வேலைக்காரர்களும் அரண்மனை உத்தியோகஸ்த்களும் அவர்களிடம் காத்திருந்து அவர்களை உபசரிக்கே வேண்டியதற்காக நியமிக்கப்பட்டிருப்பதையும் கண்டு களித்தேன். நான் ஒவ்வொரு மாளிகையிலும் தங்கி ஒவ்வொருவிடத்திலும் ஓ-நாட்கள் வசித்தேன். நான்காம் நாள் நான் எந்த இடத்தை விட்டுப் பற்பட்டாலும் ஒருவறைத் திறமைப்பூர்வமாய் நீர் போகலாம் என்று எண்ணைப் பார்த்துச் சொல்ல வேலையில்லை. அன்றியும் நான் தங்கின விடங்களில் நான் உபயோகித்த அவ்வளவு சாமாங்கள், ஜமக்காளாம், தடுக்குகள், உப்புப் பாத திரங்கள், வெள்ளி ஸாமாங்கள், தங்க ஸாமாங்கள், படுக்கங்கள் மூத்தியங்கள் என்றுடைய தென்று எல்லாரும் கொல்லி நான் அவ்வளவை விடுப்பார வேண்டியில்லையா என்றும், ஒரு

அன்றயில் அவைகளைப் போட்டுப் பூட்டி அப்பூட்டின்மேல் என் முகரிடவேண்டும் என்றும் எப்பொழுது எனக்கு ஸாவங்கமோ அப்பொழுது நான்வைகளை எடுத்துப் போகலாம் என்றும் சொன்னார்கள். நானும்படியே செய்து வந்திருக்கிறேன். ஆனால் என் ஆச்சரியம் என்னவெனில், தனியாய் வந்த என்னைப்போன்ற ஒரு பக்ஞிக்கு இவ்வளவு உபசாரமானால் என்னைப்போல் ஏத்தனையோ ஆயிரக்கணக்காய் பக்ஞிரிகள் இத்தேசத்தில் ஸஞ்சாரம் செய்து கொண்டிருப்பார்களே; என்னைப்போல் எல்லாருக்கும் உபசாரம் நடப்பதானால் அதற்கென்ற அளவில்லாமல் பொருள் செலவாகுமே. இவ்வளவுதாரம் செலவிட இடங்கொடுக்கும் பொருள் எங்கிருந்து வந்தது; எவ்வாறு வந்தது. குபேரன் பொக்ஞிஷைமே ஒரு வனுக்கிருந்தபோதிலும் அதுவும் போதாமற் போகுமே, உமது தேசத்திருந்து உமக்குக் கிட்டும் வருமானத்தை போசித்துப் பார்த்தால் அது உங்கள் அரண்மனை சாப்பாட்டுச் செலவுக்குக்கூட போதாதுபோ விருக்கிறதே. மற்றச் செலவுக்கோ எவ்வண்ணம் போதும் என்று சொல்லலாம். ஆகையால் இவ் வதிசயங்களைராஜ குமாரத்தி தமது வாயால் வெளியிடவாளாகில் நான் வெகு ஆங்கமாய் காது கொடுத்துக் கேட்பேன். அதைக் கேட்டாற்றுன் என் உள்ளக் குளிரும். அப்பொழுதுதான் நான் சீம்ரோஸ் நகரம் போவேன். நான் அவ்விடம் எப்படியாவது போய்ச் சேர்ந்து அக் சமாச்சாரம் முற்றுவும் தெரிந்து வருகின்றேன். எனக்கு ஈசன் ஆயுளை கெட்டியாய் வைத்திருக்கும் பகுத்தில் நான் அவசியம் இச் சன்னிதானம் திரும்பிவந்து என்உள்ளத்திலிருக்கும் மனோரதத்தை நிறைவேற்றிக்கொள்ளுவேன் என்றேன்.

இதைக் கேட்டதும், ராஜ குமாரத்தி தானே வர்ய்மலர்க்கு ஜூயா இளைஞரே, உமக்கு இவ்விஷயங்களைப்பற்றி அறிந்து கொள்ள அதிக ஆசையிருக்கின்றதென்றால், இன்றூட இவ்வேதங்கியிரும். சாயங்காலம் உம்மை மறுபடி இவ்விடம் வரவழைக்கு ஒன்றையாவது விடாமல் இவ்விஷயம் முழுவதையும் உமக்கு நான்தெரிவிக்கின்றேன்” என்றார். நானிவ்வண்ணம் எனக்குண்டான மனச் சமாதானத்தால் களித்து என் வீடு சென்று எப்பொழுது சரப்பாலும் வரும், எப்பொழுது என் மனத்திலிருக்கும் ஆயுளியம்

அடங்கும் என்று காத்துக் கொண்டிருக்கலானேன். அப்படி நாளிருக்கும் பொழுது ஒரு கேஜா சில வேலைக்காரர்கள் தலையில் தட்டுகளில் பேரூணம் வைத்து அழகாய் மூடி என் முன்பாகக் கொண்டுவந்து வைத்து “ராஜு குமாரத்தி தான் செய்யும் போஜுஷ்திலிருந்து உமக்கு சிறிது எடுத்து அனுப்பி யிருக்கின்றனர். அதை நிங்கள் “புசிப்பீர்களாக” என்றார்கள். இவ்வாறு சொல்லி அவன் அத்தட்டுகளின் துணியை எடுத்ததும், அவ் வன்டிகளிலிருந்து கிளம்பிய வாஸனையால் என் மூளையே சுற்ற ஸ்ராயிற்று, என்ன ஆத்மாலே குளிர்ந்தது. என்னுல் எவ்வளவு சாப்பிடமுடிந்ததோ அவ்வளவு சாப்பிட்டேன். மிகுந்திருந்ததை திருப்பி அனுப்பி அவ்வாறு என்னை செனரவப் படுத்தியதற்காக நான் உண்மீயுள்ளவனுக யிருப்பதை சொல்லி யனுப்பினேன். கடைசியாப் பகலின் பிரயாணியாகிய சூரியபகவான் அதிக நடையில் அலுத்து மலைவாயில் விழுந்து விடவே, சந்திரன் என்ற ராஜகுமாரி தமது தோழிமார்களுடன் தமது அரண்மனையை விட்டு வெளிக்கிளம்பினார்; அப்பொழுது ஒரு தாதி என்னிடம் வந்து “புறப்படுக்கள்; ராஜு குமாரத்தி உங்களை அழைத்துவரக் கீட்டனோ யிட்டாள்” என்றார்கள்.

நானவளுடனே புறப்பட்டுச் சென்றேன். அவன் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துப் போனார். அங்கிருந்த விளக்கு களின் ஜோதியை நான் பார்த்தபொழுது ஷப்கதர் கிருத்திகாதீபத்தின் ஜோதி ஒரு ஜோதியாகாது போனிருந்தது. ஒரு அழனாரத்தன கம்பளத்தின் மேல் பொன் வரிகைத் துணியால் மூடப்பட்ட ஓர் ஆஸனம் வெகு அழகாகப் போடப்பட்டிருந்தது. அவ்வாஸனத்தில் கல்முத்துகளால் ஜாலர் தொங்கவிடப்பட்டு வைரக் கற்களால் பூ வேலை செய்யப்பட்ட அழனின் தலையணை ஒன்று போடப்பட்டிருந்தது. அவ்வாஸனத்துக்கு மேல் நான்கு ஸ்தம்பங்களின் உச்சியில் ஓர் அஸமானகிரி அடுத்திதமாக முத்து ஜாலர் தொங்கவிக்கப்பட்டிருந்தது. அவ்வாஸனத்துக்கு எதிரில் ரத்தனங்களால் விசித்திர வேலை செய்யப்பட்ட மரங்கள் மலர்களும் இலைகளும் இடைவெளிகளில் வைக்கப்பட்டு வெகு அழனம் காட்டப்பட்டிருந்தன. அவ்வாஸனம் மார்க்குங்கள் அரசாங்கம் விடுமிக்க நிதி

என் தானே என்ற வந்தேகத்தை உண்டாக்கிறது. இம்மாட்கள் பொன்னுலாயிய பாத்திரில் காட்டப்பட்டிருந்தன. அவ்வால் ஏத்துக்கு சிதிராக இருபக்கங்களிலேயும் இரண்டு வரிசையாக கட்டமுடிகளான வேலைக்காரிகள் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு தங்கள் கால் கட்டைவிரல்களைப் பாத்தவர்களாய் வெகு மரியாதை பாக் ஸின்றுகொண்டிருந்தார்கள். நாட்டியப் பெண்களும் விஜீலா முதலிய வாத்தியங்களை வாசிக்கும் பெண்களும் தங்கள் வாத்தியங்களை வித்தமாகவைத்துக்கொண்டு உத்தரவை எதிர்பார்த்து சிற்ப வர்கள் போலக் காத்திருந்தார்கள். இக்காட்சியையும் இவ்வித ஏற்பாடுகளையும் நான் பார்த்ததும் என் புத்தி மயக்கமடைந்தது. என்னை அழைத்துப்போய்க் கொண்டிருந்த தாதியை நோக்கி “பகனிலோ அவ்வண்ணமான வினேதங்கள், இரவிலோ இவ்வித கோலாகலங்கள்; பகலை உற்சவத்தின மீண்று சொல்லலாம். இரவை ஒப்பராத என்னலாம். ஸப்தலோகங்களுக்கும் மன்னவனு பிருக்கும் மன்ன ஏரண்மைனையில்கூட இவ்வளவு மகிழமையான ஏற்பாடுகளும் இவ்வளவு தாராளமான செலவுகளும் இருக்க முடியாதே. இவ்வாறே நமது ராஜகுமாரி வீட்டில் எப்பொழுதும் இருக்கிறது வழக்கமா” என்றேன். அதற்கு அத்தாதி “ஐயா ஸீங்கள் இப்பொழுது கண்ட எல்லாவித ஏற்பாடுகளும் நமது ராஜகுமாரத்திட சிரமத்தில் என்றென்றைக்கும் ஒரேமாதிரி நடக்கும் ஏற்பாடுகளேயன்றி ஒன்றும் புதிதல்ல. இவ்வித ஏற்பாடுகளுக்கு ஒருபொழுதும் குறைவே யிருக்கமாட்டாது. எப்பொழுதாவது இதையிட அதிகமாக இருக்குமே யல்லாமல் ஒருபொழுதும் இதை விடக் குறையாது. ஸீங்கள் இவ்விடம் உட்காருங்கள். ராஜகுமாரத்தி அடித்த அறையிலிருக்கின்றார்கள். ஸீங்கள் இவ்விடம் வங்கிருக்கும் ஸமாச்சாரத்தை நான்வனிடம் ரீதரிசிக்கிறேன்” என்றார்கள்.

தாதி இவ்வாறு என்னிடம் சொல்லிவிட்டுப் போனார், உடனே திரும்பிவந்து, ராஜகுமாரி என்னை அழைத்துவரக் கொள்ள அதாகச் சொல்லி அழைத்துப் போனார். நான் அவளிருந்த அறைக்குள் புதுதாட்டி, தினதை சிற்கலானேன். வாயிற்படி எங்கே, எது கவுன்றப்பது எனக்குப் புலப்படவில்லை. ஏனெனில் புதியதைப்பற்றிய அபோ. (Aleppo) என்னுடைய ராமபுரம் என்னுடைய

வைக்கப்பட்டிருந்தன. அக்கண்ணுடிகளின் கட்டங்கள் பச்சைக் கற்களாலும் வைரக் கற்களாலும் மிழழகப்பட்டிருந்தன. ஒன்றின் சாயை மற்றென்றின் மேல் விழுங்தபடியால் அவ்விடம் முழுமையும் இரத்தனக் கற்களா விழழகப்பட்ட டிருந்தனவோவென்ற ஸந்தேகத்தை உண்டாக்கின. அவ்வறையின் ஒரு பக்கத்தில் திரை ஒன்று போடப்பட்டிருந்தது. அத்திரையின் பின் பக்கத்தில் அங் விராஜகுமாரத்தி உட்கார்ந்திருந்தாள். என்னை அழைத்துப் போன அத்தாதி அத்திரைக் கருகாமையில் உட்கார்ந்தாள். என் கையும் அவளுக்குச் சமீபத்தில் உட்காரச் சொன்னாள். இராஜகுமாரத்தி செய்த உத்தரவுப்பாடி பின்வருமாறு அவள் அக்கதை யைச் சொல்லானாள்:—

வெகு புத்திசாலியான இளைஞரே கேளுங்கள்; இத்தேசத்து அரசன் ஓர் பெரிய அரசனாக இருந்தார்; அவருக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்; ஒரு நாள் அரசன் மாளிகையில் உற்சவத்தினங் கொண்டாடினார்கள். அப்பொழுது அப்பெண்கள் ஒவ் வொருத்தியும் 16-வகை சிங்காரம் 12-வகை அலக்காரம் கூங் தலில் யானை நல்முத்து இவைகளை செய்துகொண்டு அரசன் முன்பு வந்து நிற்கலானார்கள். அப்பொழுது அரசன் உள்ளத்தில் என்ன தோன்றிற்றோ என்னவோ, நீங்கள் எல்லோரும் எனக்கு பெண்களாய் பிறக்காமல் ஒரு ஏழையிட்டில் பிறந்திருந்திருக்கேள யானால் உங்களுக்கு இராஜகுமாரத்திகள் என்றபட்டம் எவ்வண்ணம் வக்திருக்கும். ஆகையால் உங்களுக்கு இராஜகுமாரத்திகள் என்ற பட்டம் கிட்டினதற்காக ஈசனைத் துதியுங்கள். இவ்வளவுநித நகை களைப் போட்டு சிங்காரித்துக்கொண்டு நீங்கள் ஆனந்தப்படுவது நான் உயிரோ டிருப்பதாலன்றோ? என்றார்.

அதற்கு ஆற ராஜகுமாரத்திகள் ஒரே வாக்காய் “மண்டலாகிப்பியே, தாங்கள் சொல்லுவ தவ்வளவும் உண்மை. தாங்கள் கோதமமா யிருக்கும் வரையிற்றுன் எங்கள் பாக்கியம்” என்றார்கள். நமது ராஜகுமாரி மட்டும் எல்லாப் பெண்களுக்குள்ளும் கடைசியானவளா யிருந்தாலும் புத்தியிலும் யுக்தியிலும் அப்பொழுது முதலே மேலானவளாகையால், தமது நமக்கைகள் இரண்டில் மறு மொழியுடன் கேர்ந்து, தான் ஒன்றும் சொல்லாமல் வாய்ப் பூடிக் கொண்டிருந்தாள். அவள் அப்படி வாய் மூடிக்கொண்டிருந்ததற்கு

முக்கிய காரணம் என்னவெனில், அப்படிக்கொல்லுவது பாபம் என் படேயாம். அப்பொழுது அரசன் கண்களில் கோபத் தீ பறக்க அவனைப்பர்த்து, என் நீ ஒன்றும் பதில் சொல்லல்லை. இதற்குக் காரணம் என்ன? என்றார். அதற்கு இவ்விராஜ குமாரத்தி தமது உருமாலால் தமது இரு கைகளையும் கட்டிக்கொண்டு, “தங்கைதேயே! என் குற்றத்தை மன்னித்து, எனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும் பகுத்தில் உங்கள் அழிமையாகிற நான் என் உள்ளத்திலிருக்கி நைத வெளியிடுவேன்” என்றார். அற்கு அரசன் “நீ சொல்லலினைத் திருப்பதைச் சொல்லு” என்று உத்திரவிட, அவள் “மன்னவரே தாங்களே கேட்டதில்லையா, உண்மையை எடுத்துச் சொன்னால் அது எஃகோழுதும் கசப்பாகவிருக்கு மன்றே; ஆகையால் நான் இச்சமயத்தில் என் உயிரின் மேலிருக்கும் ஆசையை ஒழித்து விண்ணப்பங்கு செய்து கொள்ளப் போகின்டீரன். என் தலையில் என்ன எழுதி யிருக்கிறதோ அதை நான் ஒருபொழுதும் நீக்க முடியாது; நாம் காலால் ஒழுயாடி காலைத் தீடய்த்துக்கொண்டு திரி கின்றவர்களா யிருந்தாலும் சரி, அல்லது சௌக்கியமாக ரத்தனக் கம்பளத்தில் தலைவைத்துத் தூங்குகின்றவர்களா யிருந்தாலும் சரி, தலையில் என்ன எழுத்து எழுதி யிருக்கின்றதோ அது நடந்தே திரும். ஸர்வக்ஞனுன் எத்தெய்வம் உங்களை அரசனுக்கப் பண்ணி னுனே அவனேதான் என்னையும் அரசன் வீட்டில் பிறந்து ராஜ குமாரத்தியா யிருக்கப் படைத்தான். சர்வ சக்தி என்று சொல்லப் படும் அவர் கோசத்தின்மேல் அதிகாரம் ஒருவருக்குமில்லை. தாங்கள் என்னை ஆனாலும் அரசன், என்னை ரக்கிக்கும் தங்கை, தங்க ஞடைய ஞீபாத தூசிகளை மையாகப்பண்ணி நான் என் கண்களில் இட்டுக்கொள்ள வித்தம். அது என்னை எப்பொழுதும் கொரவப் படுத்தும். ஆனால் ஒவ்வொருவருடைய அதிருஷ்டமும் அவரவருடைய தலையிலேயே ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதும் அரசனுக்குக் கோபம் பொங்கின்ட்டது. இவ்வாறு ராஜ குமாரத்தி சொன்னது அவருக்கு முற்றிலும் வருத் தத்தை யுண்டாக்கியபடியால் அவர் வெனு கோபத்துடன் சிறுவாப் பாப் பெரும்பேச்சு! இவனுக்கு இதற்கு இது தான் தண்டனை!— இவள் கைகளிலும் கழுத்துகளிலும் அணிந்திருக்கும் எல்லா நஷ்ட நளையும் ஒன்றில்லாமற் கழுற்றிப் பிடித்திக்கொண்டு ஒரு மேன்டுப்

பால்லக்கிள் இவளை ஏற்றி மனுஷப்பூண்டே யில்லாத ஒரு பெரும் பாலைவனத்தில் இவளை விட்டு வாருங்கள், இவள் தகையில் என்ன எழுதியிருக்கிறதோ பார்ப்போம் என்று உத்தரவிட்டார்.

அதே நடு இரசில், எவ்விரயின் இருள் வடிக்கட்டி எடுத்த இருள்போ விருந்ததோ அந்த இரவில், எந்த ராஜ சூமாரி வெகு செல்வமும், சிறப்புமாக வளர்க்கப்பட்டு தமது அரண்மனையைத் தவிர வேறு இடமே பார்க்காம விருந்தாளோ அவளை போயிகள் தூக்கிக்கொண்டுபோய் எக்காட்டில் ஊர்வன பறப்பன கூட யிருந்த தாகத் தெரியவில்லையோ, எக்காட்டில் மனித வாஸனையேயில்லையோ அக்காட்டில் விட்டுகிட்டு திரும்பிப் போனார்கள். அப்பொழுது அவ் சிராஜ சூமாரியின் மனம் புதைத்த வகையை எவ்வாறென்று சொல்லுவேன். எவ்விதமான பதவியிலிருந்து என்ன நிலைமைக்கு வந்து விட்டாள்! அப்பொழுதும் அவள் ஈசன் கருணையை முற்றிலும் நம்பி ஈசனைத்தோத்திரம் பண்ணலானாள். கடவுளே! சர்வ சக்தி யுள்ளவன் நீயன்றே! என்ன சினைத்தாயோ அதைச் செய்தாய்; என்ன சினைக்கின்றூயோ அதைச் செய்வாய்: இனி என்ன நினைப் பாயோ அதையும் செய்வாய்; எது வரையில் என்முக்கோட்டைகளில் சவாஸம் ஒடுக்கின்றதோ அதுவரையில் உன் கருணையில் நான் நம்பிக்கை வைக்காமலிருக்கவேமாட்டேன் என்று சொல்லி ஸ்தோத்திரத்தில் கண் மூடினாள்; பொழுது விடிய ஆரம்பித்ததும் இராஜசூமாரியின் கண்கள் திறந்தன. பல் தேய்த்து முகங்கழுவ நீர் கொண்டுவா என்று வேலைக்காரிகளைக் கூப்பிட்டாள். உடனே அவளுக்கு இரவு நடந்த ஸங்கதி ஞாபகத்தில் வந்தது. அப்பொழுது அவள் ஆகா! நீயாரி? இப்பொழுது இந்தப்பேச்சு ஊனக்கு இனி தகுந்தப் பேச்சா என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். இவ்வாறு சொல்லிக்கொண்டு எழுந்து மனலால் கைகால்களை சுத்தி செய்துகொண்டு சகவரைனப் பிரார்த்தித்தாள். அவளைப் பலவாறு துதிக்கவானாள். ஒ இனைஞரே! அக்காலத்தில் இராஜ சூமாரிக் கிருந்த மனஸங்கடத்தை சினைத்தால் எவன் மனதான் வின்டு போகாது. அந்த அவஸ்தை என்ன வென்று இல்லினால் குழங்கை மனத்தை யன்றே கேட்டறியவேண்டும்.

கடைசியாய் அம்மேனுப் பல்லக்கிலேயே உட்கார்ந்துகொண்டு ஈசனிடம் நம்பிக்கை வைத்தவளாய் ஒரே பாட்டைப் பாடிக்கொண்டு இருந்தாள்:—

எப்பொழுது எனக்கு நீ பல்லைக் கொடுக்காமலிருந்தாயோ அப் பொழுது நீ என் தாயிடம் பால் கொடுத்து என்னை வளர்த்தாய்; எப்பொழுது எனக்கு பல்லைக் கொடுத்தாயோ அப்பொழுது அன் னத்தைக் கொடுத்து என்னை வளர்க்க மாட்டாயா? ஆகாயத்தில் பறக்கும் பக்கிள், மூழியில் வஞ்சரிக்கும் மிருகங்கள் இவைகளுக் கெல்லாம் படியளக்கும் கடவுள் உனக்கும் அவ்வளவு படி அளக்க மாட்டானு! அப்படி யிருக்க, ஏன் நீ துக்கப்படுகின்றாய். துக்கப்படு கின்றவன் மூடனன்றே! துக்கப்படுவதால் ஆவது ஒன்றுமில்லை. ஈசன் தன்னை அறிந்த அஸ்திகனுக்கும் படி யளக்கின்றன. நான் திகனுக்கும் அளக்கின்றன. உலகத்திலுள்ள எல்லாருக்குமளக்கின்றன. அவ்வாறு உனக்கும் படி அவசியம் அளப்பான்.

எப்பொழுது நம்மரல் ஒன்றும் செய்ய முடியாமற் போகின்றதோ அப்பொழுத்தான் ஈசனை நாம் பஜிக்கின்றோம் என்பது தின்னைம். அதில்லாதக்கால் ஒவ்வொருவனும் தான் ஓர் லுக்மன் என்றும் அல்லது பூ அவிவினு என்றும் எண்ணிக் கொள்ளுகிறோன்.* ஈசன் செய்த விந்தையான காரியத்தைக் கேளுங்கள். இவ்வாறு துதியில் மூன்று இரவுகளும் பகல்களும் கடந்தன. ராஜ குமாரி அதுவரையில் ஒரு கவளம் அன்னம் கூட தன் வாயில் போட்டுப் புசித்தவளில்லை. மூப்போலிருந்த அவள் தேகம் உலர்ந்து மூள் போலாயிற்று. பொன் போலச் சோபித்த அவள் மேணி காய்ந்த மஞ்சள் போலாயிற்று. வாய் உலர்ந்து ஒட்டிக்கொள்ளலாயிற்று. கண்கள் இருளடைந்து மடுங்கிவிட்டன. முச்சு ஒன்றேதான் வெளி வருவதும் உட்புகுவதுமாயிருந்தது. முச்சுக் காற்று எது வரையிலுண்டோ அதுவரையில் ஆசையுமுண்டல்லவா. நான் ஏற்க நாள் குர்யோதயமானவுடன் ஒரு பக்கிரி வெகு அழுகான

* இரண்டு இல்லாம் கியானிகள்—சக ரிவி என்றும் ஜனக ரிவி என்றும் எண்ணிக் கொள்ளுகிறோன் என்றபடி.

மேனியுடன் விளங்கிக்கொண்டு * கிளர் என்னும் மஹாத்மா போல் தோற்ற முள்ளவராய் அவ்விடம் தோன்றினார். அங்கிலைமையிலிருந்த அந்த ராஜகுமாரத்தியைப் பார்த்து, “பெண்ணே, உன் தங்கை அரசன் என்றாலும் இந்த அவஸ்தை உன் தலையில் எழுதப்பட்டிருந்து. ஆனால் இதோ வந்திருக்கும் இக்கிழவனுகைய பக்கிரியை உனது அடிமையாகக் கருது: உண்ணெப் பண்டத்த ஆண்டவளை இரவும் பகலும் தியானித்து வா: ஆண்டவன் எப்பொழுதும் உனக்கு நன்மையையே செய்வார்” என்றார். பிறகு பக்கிரிகளிடம் என்னென்ன ஆகாரமிருக்குமோ அவைகளை அவர் தன் பையை அவிழ்த்து எடுத்து ராஜகுமாரியிடம் கொடுத்து அவைகளில் சொற்பம் அவள் புசிக்கும்படி செய்தார். அதன் பிறகு தண்ணீரைத் தேடச் சென்றார். அங்கு மிங்கும் ஒடித்தேடி ஒரு கிணற்றைக் கண்டார். தோண்டிக்கும் கயிற்றுக்கும் என் செய்வார். ஏதோ ஒரு மரத்தீவிருந்து ஓர் இலை பறித்து அதை, ஒரு தொண்ணீயாகத் தைத்தார். தானிடுப்பில் கட்டியிருந்த கச்சைப்பட்டையையிழித்து அதைக் கயிருகப் பண்ணி அதில் அத்தொண்ணையைக் கட்டி கிணற்றில் வீட்டார். அதனால் இழுத்த ஜலத்தைக் கொண்டு வந்து ராஜகுமாரிக்குக் கொடுத்தார். அவ்வாறு அவளுக்கு உணவும் தீர்த்தமும் அளித்தார். இவ்வாறு புசித்த பின்னர் அவளுக்கு பிரக்ஞஞ வந்தது. அவ்வீசனடியார் அந்த இராஜகுமாரி யிருந்த திக்கற்ற நிலைமையையும் அவள் தனிமையையும் கண்டு எவ்வளவோ தைரியம் சொல்லி அவள் மனதைத் தேற்றி வைத்தார். தான் அவளுக்காக வெகு துக்கப்பட்டார். அவர் அவ்வண்ணம் மனப்பூர்வமாய் தனக்காக வருங்தியதைக் கண்டும் அவர் செய்த ஆற்தலைக் கேட்டும் அவ்விராஜகுமாரத்தி. சொற்பம் சாந்த மடைந்தாள். அன்று முதல் அப்பக்கிரி காலையில் எழுந்து பட்டணத்துக்குள் சென்று பிச்சை வாங்குவதும் பிச்சையில் கிடைக்கும் உணவைச் சொண்டு வந்து இராஜகுமாரத்திக்குக் கொடுப்பதும் வழக்கமாயிருந்தது.

* கிளர் இல்லாம் மஹாத்துமாக்களில் ஒருவர். அவர் சிரஞ்சிவியாம். அவர் இன்றைக்கும் உயிருடனிருந்துகொண்டு சுசனடியார்களில் ஒருவராய் உடக்கமெங்கும் சஞ்சரிக்கின்றார் என்பது இல்லாம் மத்தின் கொண்டை,

இவ்விதமாய் சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ராஜகுமாரத்தி தலையில் சொற்பம் எண்ணெய் தடவி தலையை வாரிக்கொள்ள கூட்டத்தை அவிழ்த்தாள். அப்பொழுது ஒரு பெரிய நல் முத்து அதிவிருந்து கிழே விழுந்தது. அதை ராஜகுமாரத்தி அப்பக்கிரியிடம் கொடுத்து ஜூயா இதை நகரத்துக்கண்டயில் விற்று இதால் வரும் பணத்தைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். அவரும் அதை அப்படியே விலைப்படுத்தி அப்பொருளை ராஜ குமாரத்தியிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பிறகு அவள் அப்பக்கிரியிடம் “ஜூயா, நாம் குடியிருக்க இவ்விடத்திலேயே ஒரு குடிசை கட்ட, தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்கள். அதற்கு அவர் “பெண்ணே, சுவருக்கு அஸ்திவாரம் மெல்ல வெட்டு; களிமண்ணை ஒரு பக்கமாகச் சேர்த்து வை; நான் என்றைக்காவது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வந்து மண்ணைப் பிசைந்து சுவர் வைத்து நீ குடி விருக்க ஒரு குடிசை கட்டித் தருகின்றேன்” என்றார். அப்படி அவர் சொன்னதும் ராஜ குமாரத்தி சுவர் எடுப்பதற்காக அஸ்திவாரம் தோண்ட ஆரம்பித்தாள். ஒரு கஜ ஆழம் தோண்டினதும் பூமியின் கீழ் ஒரு தெவு அவள் கண்களுக்குத் தென்பட்டது. அவள் அக்குத்தனின் மேலிருந்த மண்ணை அப்புறப்படுத்தி அதைத் திறங்கதும் ரத்தினங்களும் பொன் நானையங்களும் குவிக்கப்பட்டிருந்த ஓர் அறையைக் கண்டாள். உடனே நான்கு ஜூந்து பிடி தங்க நானையங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மறுபடி அக்குத்தனை மூடி அதன் மேல் மண்ணைத் தள்ளி அஸ்திவாரத்தை சிரவினாள். இதற்குள் பக்கிரியும் வந்து சேர்ந்தார். அப்பொழுது ராஜ குமாரத்தி அவரை நோக்கி, “ஜூயா, கலதச்சர்கள், கொல்லத்து வேலை செய்கின்றவர்கள், வீடு கட்டும் வேலை ஒவ்வொன்றிலும் தேர்ந்த மல்லர்கள், இவர்களை எல்லாம் தாங்கள் பார்த்துக்கொண்டு வரவேண்டும். குபேரன் மாளிகையோ என்று பார்க்கின்றவர்கள் சொல்லும்படியாக நாம் இவ்விடம் ஒரு * மாளிகை அமைக்க வேண்டும். இந்திர விழங்க

* கிஸ்ரா—நீமான் என்ற புஸ்தகத்திலிருக்கின்றது. இவர்கள் வெளுபிரவித்த அரசர்கள். இவர்கள் பெயரை தமிழ் நடைக்காக குபேரன் மாளிகை, இந்திரன் விமானம் என்று மாற்றினோம். அப்படி மாற்றுத் தட்சத்தில் கிஸ்ரா மாளிகையோ அல்லது நீமான் விமானமோ என்று படிக்க வேண்டும்.

த்தை விட அது அழகாயிருக்க வேண்டும். நாம் கட்டப்போகும் அரண்மீனாயச் சுற்றிக் கோட்டைச் சுவர், அலிழ், தோட்டம், ஜினாறு, தேச சஞ்சாரம் செய்கின்றவர்கள் வந்திரங்க வெகு விசால மான சத்திரம் இவைகளை எல்லாம் நாம் வெகு அழகாகக்கட்ட வேண்டும். முதல் முதல் இவைகளுக்கெல்லாம் ஒரு படம் (பிளான்) ஒரு காகிதத்தில் எழுதி அதை என்னிடம் காட்டுங்கள்” என்றார்.

பக்கிரி அவ்வாறே ஒவ்வொரு வேலையிலும் தேர்ந்த ஆட்களைப் பொறுக்கி எடுத்து அவர்களை வேலை செய்ய சித்தமாக ராஜாகுமாரி முன்பு கொண்டு வந்து சேர்த்தார். ராஜாகுமாரத்து கட்டளைப்படி எல்லாவித வேலைகளுமாரம்ப மாயின. பொறுப்பும் நம்பிக்கையுமான ஆட்களை ஒவ்வொரு வேலையிலும் பக்கிரி பொறுக்கிப் பொறுக்கி ஸியமிக்கலானார். அவ்வாறு வெகு அழகான கட்டடங்கள் கட்டப்படும். சமாசாரம் சொற்பும் சொற்பமாய் இராஜாகுமாரத்தியின் தந்தையாகிய ராஜாவுக்கு எட்டிற்று. அதைக்கேட்டு வேந்தன் வியப்புற்று ஒவ்வொருவரிடமும் “இவ்வாறு மாளிகைகள் கட்டுகின்ற வன் யார்?” என்று விசாரிக்கலானார். ஒருவருக்காவது அச்சமாசாரம் ஒன்றும் தெரியாதாகையால் ஒருவராலாவது அதற்கு மறு மொழி சொல்ல முடியவில்லை. அப்பொழுது எல்லாரும் தங்கள் காதை கையால் பொத்திக்கொண்டு “தங்கள் அடிமைகளுள் ஒரு வனுக்காவது அவ்வாறு மாளிகைகள் கட்டுகின்றவன் யாவன் என்பது தெரியாது” என்றார்கள். அப்பொழுது அரசன் தமது பிரபுக்களில் ஒருவரிடம் பின்வருமாறு சமாசாரம் சொல்லி யனுப்பலானார்:—“நான் நீங்கள் கட்டும் அழகான மாளிகைகளை வந்து பார்க்க ஆஸ கொண்டிருக்கின்றேன். நீங்கள் இன்ன தேசத்து ராஜாகுமாரத்து என்பது எனக்குத் தெரியவில்லை. எந்த வம்சத்தைச் சேர்ந்த வர்கள் என்பதும் புலப்பட வில்லை. இவைகளை யெல்லாம் விசாரிக்கும்பொருட்டு நாம் அவ்விடம் வேரில் வர உத்தேசிக்கிறோம்” என்று சொல்லி யனுப்பினார்.

இவ்விதமான அனுகல ஸமாசாரத்தை ராஜாகுமாரி கேட்டதும் மனத்திலுள் வெகு ஆனந்த மடைந்து மறு கடிதம் எழுதலானார்:— “உலகத்தைப் பாதுகாக்கும் வேந்துக்கு என்றென்றைக்

கும் கோழமுண்டாவதாக, தங்களுடைய மேலான ராஜ ஸ்ரூபம் வழையாகிய என் குடிசைக்கு வரும் ஸமாசாரம் கேட்டு ஆண்தக் கடலில் மூழ்கினேன். உங்கள் அடிமையாகிய என்னை இது மிக வும் மேன்மைப்படுத்திக் கொரவும் செய்து விட்டது. நீங்களிருக் கும் இடம் எவ்வளவு புண்யம் பெற்றதோ; உங்கள் பாதம் பட்ட பெருமை ஒன்றே போதாதா. எங்கு தங்கள் கருஞு கடாக்ஷம் இடை விடாமல் விழுந்துகொண்டிருக்கின்றதோ அங்கிருக்கின்ற வர்களுடைய கோழமத்துக்கு குறைவுமுண்டோ. அவ்விடமும் அக்குடிகளும் எப்பொழுதும் பாக்கியம் படைத்தவர்கள். நாளை வியாழக்கிழமை நல்ல நாள்; இப்புழுக்கையாகிய எனக்கு தங்கள் தர்சனம் நாளைக் கிடைக்கப்போன்றமையால் நாளை எனக்கு யுகாதி தினத்தைக் காட்டிலும் மேலான நாள். தங்கள் வரவு ஸாலிர் பகவான் தர்சனத்துக்கு ஒப்பானதன்றே. ஏதோ இவ்விடம் தாங்கள் தோன்றி ஜ்வலிக்கும் தங்கள் காந்தியால் ஒருவித உபயோகமும் மில்லாத தூசாகின்ற எனக்கு ஏதோ சொற்பம் பெருமையையும் கொரவத்தையும் அளியுங்கள். இப்புழுக்கை கொடுக்கும் உணவை சொற்பம் அங்கீரித்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதான் து தங்கள் ராஜ ஸ்ரூபத்தினுடைய உதார குணத்துக்கும் பெருமைக்கும் ஏற்றதாக விருக்கும்; இதற்கதிகமாக எழுதுவது எனது மரியாதையை நான் மீறுவதாகும்". என்று கடிதம் எழுதி அந்தப் பிரபுவிடம் கொடுத்து அவருக்கும் தக்க மரியாதை செய்து அனுப்பினார்.

அரசனும் அக் கடித்தைப் படித்து, "நீர் நம்மை அழைத் ததை நாம் ஒப்புக்கொண்டோம்; நாளை தப்பாமல் வருகின்றோம்" என்று ஸமாசாரமானுப்பினான். உடனே ராஜகுமாரத்தி தமது வேலைக்காரர்கள் எல்லாரையும் கூப்பிட்டு அரசர் விருந்துக்கு ஏற்ற படி எல்லா ஏற்பாடுகளையும் வெகு அழகாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் அவைகளைக் கண்டும் அவ்வணவை உண்டும் அரசர் அத்யந்த திருப்தி அடைய வேணும் என்றும், அவருடன் வரும் எல்லாப் பிரபுக்களும் பெரிய மனிதர்களும் வெகு திருப்தி யாய் ஸந்தோஷப்பட்டு திரும்பிப்போக வேண்டும் என்றும் கட்டளை பிட்டாள். வெகு ண்ணிப்பாய் ராஜகுமாரி அவ்வண்ணம் உத்தர

விட்டிருந்தபடியால் எல்லாவித உண்டகளும், உப்பு கலங்தது தித் திப்பு கலந்தது இன்னும் மற்றவைகள் எல்லா வகைகளும் எவ்வளவு ருசியாக சமையல் செய்யப்பட்டிருந்தன என்றால், அவைகளை சொற் பம் ஒரு பிராமணப் பெண் புசித்திருப்பாளோ யானால் வேண்டாம் எனக்கு வேதம் என்று சொல்லி கொரான் படிக்க ஆரம்பிப்பாள். ஸாயுங்கால மானதும் அரசர் ஓர் திநந்த சிங்காசனத்திலேறி ராஜ குமாரத்தியின் மாளிகைக்கு வந்தார். ராஜ குமாரத்தியும் தமது தோழிகளுடன் எதிர் சென்று அரசரை உபசரித்து தமது மாளிகைக்குள் அழைக்கலானாள். அரசருடைய சிங்காசனத்தை ராஜகுமாரி கண்ணுற்றதும் வெகு மரியாதையாக வெகு நாள் மரியாதையில் பழகினவள் போல் அதன் முன்பு சின்று நமஸ்காரம் செய்யலானாள். இவள் இவ்வாறு செய்யக்கண்டதும் அரசருடைய வியப்பு இன்னுமதிகொகப் பெருகலாயிற்று. அதே மரியாதையுடன் அவள் அரசரை நடத்தி தாம் அரசருக்கு என்று கல்லிமூத்து வைத்திருந்த விங்காசனத்தில் அவரை உட்கார வைத்தாள். அச் சிங்காசனம் போடப்பட்டிருந்த திட்டாளியோ ஒன்றேகால் லக்ஷ்மி ரூபா வெள்ளியால் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் 101 தட்டு ரத்தினக்கற்கள், தங்க பாண்யங்கள், கம்பளங்கள், சால்வைகள், நட்டுகள், குத்தனிகள், ஸரிகை புட்டாபோட்ட உடப்புகள் முதலியன காணிக்கையாக வைக்கப்பட்டிருந்தன. இன்னும் அரசருக்குக் காணிக்கையாக இராக் தேசத்து யானைகள் இரண்டு, யாமன் தேசத்து குதிரைகள் பத்து, கல்லிமூத்த அம்பாரி சேணம் முறையே கட்டப்பட்டவைகளாய் சித்தமாய் சின்றுகொண்டிருந்தன. இவைகளை எல்லாம் அந்த ராஜகுமாரி அரசருக்குக் காணிக்கையாகக் கொடுத்தாள். தன் தனது கைகளைக் கட்டிக்கொண்டு அவருடைய அடிமைபோல் முன் சிற்கலானாள். அரசரும் வெகு மரியாதையுடன் “அம்மணி, நீர் எத்தேசத்து ராஜ குமாரி. எக்காரண த்தை உத்தேசித்து இவ்விடம் வந்தீர்கள்” என்றார்.

ராஜ குமாரத்தியும் உடனே அரசரை வணங்கி பின் வருமாறு பதில் சொல்லத் தொடங்கினாள்:—இப்பழுக்கை பழைய குற்றவாளி; எவ்வளருவள் அரசருடைய கோபத்தின் காரணத்தால் காட்டுக்கு ஒட்டப்பட்டாளோ அப்பாயியே நான். அன்றியும் தாங்கள் இப்பொழுது பார்க்கும் வள்ளுக்கள் யாவும் ஈசன் எனக்குத்

தனது கருணையால் கொடுத்த வஸ்துக்கள். இப்பேச்சைக் கேட்டதும் அரசனுக்கு பிதிருவாஞ்சையால். ரத்தம் கொதித்தது. ஆனந்த பாஷ்பம் வடித்துக்கொண்டு தானுட்டார்ந்திருந்த சிங்காசனத்தை விட்டு எழுந்து தமது குழந்தையைக்கட்டி யணைத்து, உச்சி முகந்து, அவள் கையைப்பற்றி அன்புடன் அழைத்து தமது சிங்காசனத்துக் கருகாமையிலிருந்த மற்றொரு ஆசனத்தில் உட்காரவைத்தார். என்ன வென்றாலும் அரசர் தான் கண்ட காட்சியின் காரணத்தால் திகைத்துப் பிரமித்து உட்கார்ந்துவிட்டார். உடனே ராணியையும் மற்றக் குழந்தைகளையும் அந்தச்சூணையை அவ்விடம் வரும்படிசொல்லி ஒரு ஆளை அரண்மைனக்கனுப்பினார். அவர்கள் வந்ததும் தாயும் தமக்கைமார்களும் அவளை உடனே தெரிந்துகொண்டு அவளை ஸங்தோஷத்தால் கட்டிக்கொண்டு ஆனந்த பாஷ்பம் வடிக்கலானார்கள். ஈசனைத் துதிக்கலானார்கள், அப்பொழுது இராஜகுமாரத்தி தமது தாயாருக்கும் தமக்கைகளுக்கும் எவ்வளவு பொன்களும் நகைகளும் கொடுத்தார்கள் என்றால், அவ்வாறு கொடுத்தவைகளையும் இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஸம்பத்தையும் ஒரு திராசின் இரண்டு தட்டுகளில் வைத்தால் அவள் காணிக்கை கொடுத்தவை வைக்கப்பட்ட தட்டு அதிக பாரமாக விருக்கும். அப்பொழுது அரசரும் எல்லாரையும் தம்முடன் உட்காரவைத்துக் கொண்டு தமக்காக வென்று வித்தப்படுத்தப்பட்டிருந்த விருந்தை ஸங்தோஷமாகப் புசிக்கலானார்.

எதுவரையில் அரசர் உயிருடனிருந்தாரோ அதுவரையில் அவர் தமக்கிஷ்டமான போதல்லா மிவ்விடம் வருவார். சில வேளையில் ராஜகுமாரத்தியைத் தம்முடன் தம் மரண்மைக் கணமுத்துப் போவார். எப்பொழுது அரசருக்குக் காலமாயிற்றோ அப்பொழுது முதல் 'இத்தேசம் இவ்விராஜகுமாரத்தியின் ஆளுகையில் வந்தது. ஏனெனில் இவளைத் தவிர வேறொருவரும் ராஜ்ஜீவபரிபாலனம் பண்ணத்தக்கவீர்களாய் அந்த வமிசத்திலில்லை. 'ஓ இனினானாரே ! இப்பொழுது சீங்கள் கேட்டங்களே இதுதான் இவ்விராஜகுமாரத்தியின் கதை. கடைசியில் சொல்லுகிறது என்ன வெளில், சகன் கொடுக்கும் பொருளுக்கு ஒரு நாளும் குறைவே யில்லை. ஆனால் எண்ணம் மட்டும் எல்ல எண்ணமாயிருக்க வேண்டும். அப்படி மட்டு மிருங்துவிட்டால் ஒருவன் எவ்வளவுக் கொவ்வ

எவ செலவிடின்றுடே அவ்வளவுக் கவ்வளவு வளர்ந்து கொண்டிட விருக்கும். ஈசனுடைய அபார சக்தியைக் கண்டு ஆக்ஷரியப்படி வது ஒரு மதத்திலாவது ஸரி என்று ஒப்புக்கொள்ளப்படமாட்டாது என்று அத்தாதி இவ்வாறு இக்கதையைச் சொல்லி முடித்து “நீங்கள் நீம்ரோஸ் போவதற்கும் அவ்விஷயத்தை ஸரியானபடி சிசாரித்து வருவதற்கும் சிச்சயஞ் செய்திருப்பவர்களே யானால் உடனே புறப்படுங்கள்” என்றார். அதற்கு நான் “இதோ இந்த சியிஷ்டமே புறப்பட்டு விட்டேன். ஈசன் கருணைமட்டு மிருந்தால் வெகு சடிதியில் திரும்பி வருகின்றேன்” என்றேன். அவ்வாறு சொல்லி அவ்விராஜ குமாரியிடம் விடைபெற்று ஈசன் என்னைக் காப்பாற்றுவான் என்று நம்பி நான் நீம்ரோஸாக்குப் பிரயாண மானேன்.

ஒருவருஷ்காலம் எவ்வளவோ சிரமப்பட்டு வழி “நடந்து இடையில் எவ்வளவோ சங்கடங்களை அனுபவித்துக்கொண்டு கடை சியாய் நீம்ரோஸ்பட்டணம் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த பிரபுக்கள் ஏழூகள் முதலான எல்லா ஜனங்களும் கறுப்பு உடுப்பு உடுத்தியிருந்தார்கள். நான் அவ் விஷயத்தைப்பற்றி எவ்வாறு கேட்டிருந்தேனே அவ்வாறே கண்டேன். அவ்விடம் சேர்ந்த சொற்ப நாளைக்கெல்லாம் (புதுச்சந்திரனைப் பார்க்கும் தினத்தின் அரயங்காலம்) வந்தது; மாதத்தின் முதலுள்ளகைய அந்நாளில் சிறி யோர் பெரியோர் குழந்தை பிரபுக்கள் ராஜகுமாரர்கள், ஆண்பெண் ஆகிய அந்கரத்து ஜனங்கள் எல்லாரும் ஊருக்கு வெளியே பிருந்த ஒரு பெரும் மைதானத்தில் கூடினார்கள். நானும் அதைக்கண்டு குழம்பி ஒன்றும் செய்யத் தெரியாதவனும் அக்கட்டத்துடனே கொண்டேன். என் நாட்டையும் ஆஸ்திகளையும் விட்டுப்பிரிந்து பக்கிரியின் காஷாய உடை பூண்டு நான் அந்த நீம்ரோவின் ஆக்ஷரி யந்தைப் பார்ப்பதற்காகவும் ஒன்றும் புரியாத அந்த ரகசியத்தினி குந்து என்ன விளங்கப்போகிறது என்று அறிவுதற்காகவும் அங்கு வந்தவன்றே; அக்கமயத்தில் வாயில் நூரை தள்ளும் ஒரு எருதின் மேலேறி சவாரி செய்துகொண்டும், அட்டகாசம் கெய்து கொண்டும், பயங்கரமாய் கூச்சஸிட்டுக்கொண்டும் காட்டிலிருந்து எங்களை கோக்கி ஓர் சிறுவன் வந்துகொண்டிருந்தான். வெகு காந்தப்பட்டு எவ்வளவோ கஷ்டங்களையும் அயங்களையும்

தாண்டி இவ்வளவு தூரம் இச்சங்கத்தியை அறிய வந்த வெகு தெளர்பாக்கியனான் இதைக் கண்டமாத்திரத்தில் பொறி கலங்கி குழப்பத்தாலும் ஆச்சரியத்தாலும் மௌனியாய் ஸ்தம் பித்து ஸின்றேன். அச்சிறுவன் தான் வழக்கப்படி செப்து வந்த காரியத்தைச் செய்து முடித்து காட்டுக்குத் திரும்பிச் சென்றான். நகர்த்து ஜனங்களும் வந்த வழியே ஊருக்குத் திரும்பினார்கள். எனக்கு ஸ்வயபுத்தி திரும்பி வந்தவுடன் நான் என்னையே கிந்தித் துக்கொண்டு துக்கப்படலானேன். “நீ என்ன காரியம் செய்தாய். இன்னும் ஒரு மாதகாலம் நீ வெகு ஆவலோடு காத்திருக்கவேண் டும்” என்று என்னையே நான் நொஞ்சு கொண்டேன். ஆனால் வேறு வழி ஒன்றும் இல்லாததனால் நானும் அவர்களுடனே ஊருக்குத் திரும்பினேன். அந்த மாதத்தின் ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டு ரம்ஜான் மாதத்தைக் கழிப்பவன் போல் நான் கழித்தேன். கடைசியாய் சந்திர தினம் வரலாயிற்று. அதே எனக்கு உத்ஸவத்தினமாயிருந்தது. அந்த மாதத்தின் முதல் நாளில் அரசனும் குடிகளும் வழக்கப்படி இதே மைதானத்தில் கூடினார்கள். நானும் என்ன வந்தாலும் சரி, இந்தத் தடவை இந்த ரகசியத்தை நன்றாய் சோதித்தறிந்து விடவேண்டும் என்று என் மனத்தை வழுப்படுத்திக்கொண்டேன்.

திடீரென்று வழக்கம்போல் ஓர் மஞ்சள் சிறமான ஏருதின் மீதேறி சுவாரி செய்துகொண்டு அவ்விளைஞன் அம்மைதானத்திற்கு வந்து மாட்டைசிட்டுக் கீழே இறங்கி பூழியில் உட்கார்ந்தான். ஒரு கையில் அவன் உருவின் கத்தி ஒன்றைப் பிடித்திருந்தான். மற்றொரு கையால் மாட்டின் தலைக்கப்பிற்றை பற்றி இருந்தான். ஒரு பாத்தியம் ஒன்றை அவன் தன் வேலைக்காரனிடம் கொடுக்க அதை அவ்வேலைக்காரன் தனது வழக்கப்படி எல்லாருக்கும் காட்டி தனது எஜுமானனிடம் திருப்பிக்கொடுத்தான். அதைப் பார்த்த ஒவ்வொருவனும் அழலானான். அச்சிறுவன் பாத்திரத்தை உடைத்து அவ்வேலைக்காரன் தலையை ஒரேவெட்டாய் தேசத்தினின்று வெட்டிக் கடாத்தி ஏருதுமீதேறி தான் வந்தவழியே திரும்பிச் சென்றான். நானும் வெகு வேகமாய் அவன்பின் ஒட்டானேன். ஆனால் அங்கரத்து ஜனங்களின்லாரும் என் கையைப் பிடித்துக் கொண்டு, “நீ என்ன காரியம் செய்கின்றாய்? வேண்டுமென்றே உண்

யீரை என் மாய்த்துக்கொள்ளுகிறோம் உனக்குப் பிழைத்திருக்க ஆகை இல்லை என்றால் உன் யீரை மாய்த்துக்கொள்ள எவ்வளவோ வேறு வழிகள் இருக்கின்றனவே” என்றார்கள். நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டேன். எப்படியாவது அவர்கள் கைகளிலிருந்து தப்பி ஒடிப்போகவேண்டு மென்று எவ்வளவோ பலாத்காரம் பண்ணியும் பார்த்தேன். என்னால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று மனிதர்கள் என்னைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நகரத்திற்கு இழுத்துக்கொண்டு போனார்கள். ஆகையால் மறுபடியும் வெகு அவஸ்தைப்பட்டுக் கொண்டு சின் கும் ஒருமாதம் முழுமையும் அங்கரத்தில் கழிக்கலானேன்.

அம்மாதம் கழிந்து கடைசி நாளும் சிரம்பதேவ, அதற்குத்தான் அதே மைதானத்தில் அதே மாதிரி எல்லா ஜனங்களும் சேர்ந்தார்கள். நான் ஒருவன் மட்டும் நமாஸ் செய்யும் வேலோயாகிய இராதக்காலத்தில் எழுந்திருந்து எந்த வழியாம் அந்தச்சிறுவன் திரும்பிப்போவானே. அதே வழியில் ஒர் புதரில் ஒருவர் கண்ணி லும் படாமல் எல்லாருக்கும் மூன்பாகச் சென்று பதுங்கிக்கொண்டேன். ஏனெனில் அவ்விடத்தில் என் உத்தேசத்தை நான் முடித்துக்கொள்ள என்னைத் தடுக்க முடியாதன்றே! அச்சிறுவன் அதேவழுக்கப்படி வந்து, மேற் சொன்னபடி அதே காரியத்தைச் செய்து, மீண்டும் எருதேறி திரும்பிக்கொண்டிருந்தான். நான் அவனைத் தொடர்ந்து சென்று வெகு ஆவலுடனும் வேகமாக ஓடி அவனருக்கமையை யடைத்துவிட்டேன். அச்சிறுவன் என் காலடி சப்தத்தால் யாரோ தன்னைத் தொடர்வதாக அறிந்துகொண்டான். ஒரு நொடியில் தனது எருதின் தலைக்கயிற்றைத் திருப்பி ஒரு கர்ச்சனை கர்ச்சித்து என்னை நடுங்கும்படி செய்தான். அதன்பிறகு தன் கத்தியை உருவிக்கொண்டு என்னைக் கொன்றுவிட என்மேல் பாயலானான். நானே வெகு மரியாதையுடன் சலாம் செய்து எனது இருகைகளையும் கட்டிக்கொண்டு மௌனியாய் ஸ்தம்பித்து சின் ரேன். அவனே மரியாதையான நடத்தையை அறிந்தவனுகை பூல் ஒங்கின கையை நிறுத்தி—“ஓ பக்கீ! வீணைக் கீ தொல்லப் பட்டிருப்பாய். ஏதோ பிழைத்தாய். உனக்கு உன் ஆயுனும் இன்னும் மிகுங்கிருக்கின்றது. ஓடியிடி. என் கீ வருகின்றாய்” என்றான். பிறகு

அவன் தன்னுடைய இடுப்பிலிருந்து ரத்னச் சுற்களும் ஸ்முத்து ணும் இழுத்த ஈட்டி ஒன்றை எடுத்து என் முன்பாக ஏறின்து;

“இச்சமயத்தில் உனக்குக் கொடுக்க என்னிடத்தில் பணம் ஒன்றுமில்லை, இந்த ஈட்டியை எடுத்துக்கொண்டு போய் அரசனிடம் காட்டுவாயே யானால் அவர் உனக்கு நீர் கேட்பதைக் கொடுப்பார்” என்றார். அச்சமயத்தில் எனக்குண்டாயிருந்தீ பயமும் நடுக்கமும் அவ்வளவு இவ்வளவு என்று சொல்லவே முடியாது. என்னால் பேசவும் முடியவில்லை. ஒரடி நகரவும் முடியவில்லை. வாய் கைத்துக்கொண்டது. கால்தள் கணமாய்விட்டன.

இவ்வளவு சொல்லி விட்டு அவ்விளைஞன் ஒரு பெருங் காஷ்ஜீ. காஷ்ஜித்து தன் வழியே சென்றார். நானும் என் மனத்தினுள் “இப்பொழுது நீ பின்தங்குவது உனக்கு நலமன்று; அப்படி செய்வது பெரும் மடத்தனம்; மறுபடியும் உன்காரியத்தை கிரைவேற்றிக் கொள்ள இவ்வாறுன ஸந்தர்ப்பம் ஒரு பொழுதும் கிட்டவே கிட்டாது” என்று நான் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு என்னுயிரிலிருந்த ஆசையையே முற்றிலும் ஒழித்து அவன் பின் தொடர்ச்தேன். அவன் மறுபடி திரும்பி வெகு கோபத்துடன் தன்னுடன் வரக்கூடாது என்று என்னைத் தடுத்து என்னைக் கொன்று விடவே கிச்சயித்து விட்டான். அதற்கு நான் வெகு குதூகலத்துடன் என்கழுத்தையே அவனுக்கு நீட்டிக்காட்டி. தெய்வங்களின்மேல் ஆஜீ பிட்டு ஓ, ருஸ்தம்,* இச்சமயத்துக்கு ருஸ்தமே, உமது கையால் கத்தியைக்கொண்டு என்னை ஒரே வீச்சாய் வீசும். ஒரே வீச்சில் தலை வேறு முன்டம் வேறாக விழுவேண்டும். அப்படி நீர் செய் வீரோயானால் பெரும் உபகாரம். அலைந்து திரியும் இந்த உபயோக மற்ற உயிர் இன்றுடன் ஒழியும். உம்மை என்னைக் கொன்றதற்கு குற்றவாளியாக எண்ணுமல் உபகாரியாக எண்ணி மன்னிப்பேன் என்றேன். அதற்கு அவன் அடே பேய் முகத்தானே! ஒருவித காரணமுயின்றி உன் ரத்தத்தைச் சொட்டும் தோஷத்தை என் தலையில் சுமற்றி என் என்னைக் குற்றவாளியாக்கக் கருதிவிட்டாய். போய்விடு. உன் வழியைப் பிடித்துக்கொண்டு ஓடி. உனக்கும்

* அனுமானுக் கொப்பான பெருவீரன்.

உண் உயிர் பெரும்பாரமாய் விளங்குகின்றதா என்னை என்றான். அவன் அவ்வாறு சொன்னதை நான் கவனிக்கவேயில்கூ. அவனை விடாமல் தொடர்ந்தேன். அவ்வாறு நான் தொடர்ந்து சென்றது அவனுக்குத் தெரிந்தும் தெரியாதவன் போல சென்று கொண்டிருந்தான். அவ்வாறு நடக்கு குரோசு தூரம் சென்று அக்காட்டைக் கடங்கோம். அதைத் தாண்டினதும் சுச்சதுரமாய் கட்டப் பட்டிருந்த ஓர் பெரும் மாளிகையைக் கண்டோம். அம்மாளிகையின் வாயிற்படியில் அச்சிறுவன் நின்று ஒரு அட்டகாஸ்ஞிசெய்தான். மாளிகைக் கதவு தனக்குத்தானுகவே திறந்தது. அவன் உட் புகுந்ததும் க்கதவு மூடிக்கொண்டது. நான் வெளியில் விடப் பட்டேன். தெய்வமே நானினி என்ன செய்வேன் என்று நான் ஏங்கி நின்றுவிட்டேன். இப்படி நான் தயங்கி சிற்கையில் ஓர் வேலைக்காரன் வெளியே வந்து “உள்ளே வாரும்; அவர் உம்மைதன்னிடம் அழைத்து வரச் சொன்னார். ஆகா! உமது தலைமேல் ஏற்கனவே யமதூதன் உட்கார்ந்து விட்டான்” என்றான். அதற்கு நான் “அப்படியல்ல. எனக்கு நல்ல அதிர்ஷ்ட காலம் வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டு ஸிர்ப்பயமாய் அவனுடன் கூட அம்மாளிகையில் நுழைந்து ஓர் தோட்டத்தினண்டை போய்ச் சேர்ந்தேன்.

கடைசியாய் அந்த ஆள் என்னை அச்சிறுவனிருந்த இடத்துக்கு அழைத்துப் போனான். நானவனைக் கண்டதும் அவன் முன் போடப்பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தில் என் நெற்றியிடிக்கவணக்கி வெகு தாழ்மையீக ஒரு ஸலாம் செய்தேன். என்னை உட்காரும்படி அவன் கைகை காட்டினான். நானும் வெகு மரியாதையுடன் உட்கார்ந்தேன். அப்பொழுது நான் அங்குகண்டகாட்சின்னை அவ்வினைஞன் தனியாய் ஓர் சிங்காகனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் முன்பாக தட்டாரவேலை செய்கிடும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவன் முன்பாக ரத்தினங்களினமூத்த ஒரு சிறு செழியுடிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்தது. அவன் எழுந்திருக்கும் வேலை வந்ததும் அவ்விடத்திலிருந்த எல்லா வேலைக்காரர்களும் ஒடி ஒவ்வொருவனும் ஒரு அறையில் பதுங்கி ஒளித்துக்கொண்டான். நானும் பயத்தால் அவ்வாறே அறைக்குள் ஒடி ஒளித்துக்

கொண்டேன். அச்சிறுவன் எழுந்து ஒவ்வொரு அறைக்கும் வெளித்தாளிட்டு அத்தோட்டத்தின் ஒரு மூலைக்குச்சென்று தான் ஏரி ஸ்வாரி செய்யும் ஏருதை புடை புடை என்று அதிகமாகப் புடைத்தான். அப்பொழுது அவ்விவருது போட்ட சத்தம் என்காதில் விழுவே நான் பயத்தால் நடுநடுங்கினேன். ஆனால் இந்த அற்புத்தத்தை பரிசோதிக்க வேண்டி நான் வந்தவனுக்கொல் நான் வெகு சிரமப்பட்டு கதவைத்தள்ளி வெகு ரகவியமாய் அத்தோட்டத்தில் புகுந்து ஒருவரும் என்னை அறியாதபடி என்னையே மறைத்துக்கொண்டு இவ்வற்புக்களைப் பார்க்கலானேன். அச்சிறுவன் தான் மாட்டை எந்தக் கோலால் அடித்தானே அதைக்கீழே போட்டு விட்டு ஓர் அறையைத் திறந்து அதற்குள் புகுந்தான். பிறகு அதி விருந்து வெளியே வந்து அம்மாட்டைத் தடவிக் கொடுத்து அதன் முகத்தை முத்தமிட்டான். அதற்கு கொள்ளுவைத்து பில்லும் போட்டான். இவைகளை எல்லாம் செய்த பிறகு நானிருந்த விடத்தை நோக்கிவந்தான். இதை நான் கண்டு வெகு சடுதியில் ஒடி நான் ஏற்கெனவே பதுங்கிக்கொண்ட அறைக்குட் புகுந்து என்னை மறைத்துக்கொண்டேன்.

அச்சிறுவன் திரும்பிவந்து எல்லா அறைகளின் தாளோயும் திறந்துவிட்டான். எல்லா வேலைக்காரர்களும் வெளியே வந்தார்கள். சிலர் ஒரு ரத்தனக்கம்பளம், கைகழுவ ஒரு தொட்டி ஜலம் நிரம்பிய குடம் இவைகளை எடுத்துவந்தார்கள். அச்சிறுவன் தன் கைகளைக் கழுவி நமாஸ்செய்து எழுந்து நின்றதும் “அப்பக்கிரி எங்கே?” என்று கேட்டான். என் பெயரை நான் கேட்ட மாத்திரத்தில் சுரேல் என்று ஒடி அவன் முன்பாக நிற்கலானேன். அவன் என்னை உட்காரும்படி கட்டினியிட்டான். நான் வெகு மரியாதையாக ஸ்வாமி செய்துவிட்டு உட்கார்ந்தேன். எங்கள் முன்பு உணவுகொண்டு வந்து வைக்கப்பட்டது. அதை அவன் புசிக்கலானுன். எனக்கும் கொற்பம் கொடுத்தான். நானும் புசித் தேன். நாங்கள் புசித்த தட்டு முட்டுகள் எடுக்கப்பட்டவுடன் நாங்கள் எங்கள் கைகளைக் கழுவிக்கொண்டோம். உடனே அவன் தன் வேலைக்காரர்களுக்கு விடை கொடுத்ததுப்பிரிநீங்கள் எல்லாரும் தூங்குங்கள் என்றான், அவ்வளவில் ஒருங்குமில்லாம் போன

தும் அவன் என்னிடம் ‘ஆதரவாய் “ஏன்பனே, நீ இவ்வாறு சாலையே அழைத்துக்கொண்டு திரியும்படியாய் உணக்கு என்ன ஸங்கடம் விளைச்தது என்று கேட்டான். நான் என் கதையை ஒன் ரும் விடாமல் ஆதி முதல் கடைசிவரையில் எனக்கு நடந்திருந்த எல்லாதுகூக்களையும் ஒளிக்காமல் சொல்லி, கடைசியாய் “உமக்கு கருணை என்பது இருக்கும் பட்சத்தில் நான் என் உள்ளத்திலிருக்கும் மனோரதத்தை சிறைவேற்றிக்கொள்ளுவேன்” என்றேன். இதைக்கேட்டதும் அவன் ஒரு பெரு முச்செழிந்தான். பைத்தி யம் பிடித்தவுன்போல் அபியித்தான். பின்வருமாறு மறுமொழி சொல்லலானான். ஐக்கிசா, நீ ஒருவனைத் தனிர வேறு யார் தன் இவ்வுலகத்தில் மன்மத பாணத்தால் வருந்தாதவனில்லை. அன்றியும் எம்மனிதன் இந்த காமாவஸ்தையை சொற்போட்டு அனுபவிக்க வில்லையோ அவனுக்கு மற்றவர்களுடைய அவன்தை எவ்வாறு புலப்படும்? எவனுருவன் இந்த துக்கத்தை முற்றிலும் அனுபவித்திருக்கின்றானே அவனுருவனுக்குத்தான் மற்றவர்கள் துக்கமிப்படி யிருக்கும் என்றாது தெரியாரும்.”

“காமாவஸ்தையை எவன் காழுக்கினே அவனிடம் கேட்டறியு வேண்டும். காமத்தை வேஷமாய் அபிநியிக்கும் மோசக்காரருக்கு அதன் உண்மை என்ன தெரியும். உண்மையான காழுக்களிட மன்றே கேட்க வேண்டும்.

என்று பாடி மெய்மரந்து சொற்பம் தனித்து மறுபடி ஒரு நிமிடத்துக்கெல்லாம் முன்போல் யதா ஸ்திதிக்கு வந்து பெரு முச்ச விட்டு ஒரு கார்ச்சனை காக்கித்தான். அந்த மாளிகையே எதிரெளி ஒளித்தது. அப்பொழுது இவனும் என்னைப்போல் காமத்தின் அவஸ்தையால் வருந்துகின்றவன் என்பது எனக்கு சிச்சயமாயிற்று, அப்பொழுது நான் என் மனத்தை தொயியபடுத்திக்கொண்டு “ஐயா நான் என் கதையை தங்களுக்கு முற்றிலும் சொன்னேன். நீங்களிப்பொழுது தங்கள் சரித்திரத்தை எனக்கு தயை செய்து சொல்லுவீர்களேயானான் சிச்சயமாய் முதல் முதல் எங்கள் காரியத்தில் சிரமப்பட்டு அதை முற்றிலும் முடித்து சிறைவேற்றி வைத்து அதன்மீது என் காரியத்திலிருங்குகிறேன் என்றேன். அந்த யதார்த்தமான காழுகன் எங்கே அவனுடைய நேரான நான்

பனுகவும் தன்னைப்போன்ற அவன்தையிலிருப்பவனுகவும் கருதி தனது கதையை முற்றிலும் பின்வருமாறு சொல்லத் தொடங்கி அன்ஃ—கேள், ஒரு கண்பனே! இவ்வாறு மனம் புண்ணுகவிருக்கும் நான் இந்த சீம்ரோஸ் தேசத்து ராஜகுமாரன். அரசன் அதாவது என் தங்கை நான் என்றையதினம் இப்பூமியில் பிறந்தேனே அன்று எல்லா ஜோஸ்யர்கள், ஜாதகம் கணிப்பவர்கள், பண்டிதர்கள் எல்லா கரையும் சௌபகட்டி என் ஜாதகத்தை நன்றாக கணித்துச் சொல்லச் சொன்னார். ஜாதகத்தை வெகு ஜாக்கிரதையாகப் பார்த்து ஒவ் வொரு ஜாமம், ஒவ்வொரு நாழிகை, ஒவ்வொரு சிமிஷம், ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு வருஷம் எனக்கு என்னென்ன ஸம்பவிக்குமோ அவைக எவ்வளவையும் கணிக்கச் சொன்னார். அரசன் கட்டளைப்படியே எல்லாரும் தங்களுடைய ரகவியமான அங்கிரங்களை நன்றாகப் பரிசோதித்து என் ஜாதகத்தைப் பற்றி “வேந்தே, ஈசன் கடாகந்ததால் இப்பொழுது பிறந்திருக்கும் ராஜகுமாரன் நல்ல முகர்த்தத்திலும் சுபலக்னத்திலும் பிறந்திருக்கிற படியால் இவன் விகந்தர் (Alexander the Great) போல் அவ் வளவு விசாலமான தேசமாளுவான் என்பதிலும் நென்றிரவான் போல சியாயவானுக விருப்பான் என்பதிலும் ஓய்யமே யில்லை. அன்றியும் இவ்வுலகத்தில் எவ்வளவு கலைகள் எவ்வளவு சாஸ்திரங்கள் உண்டோ அவ்வளவிலும் வெகு ஸமர்த்தனாக விருப்பான். அது மட்டுமல்ல. எந்த விஷயத்தில் தன் மனதைச் செலுத்துவானே அதை வெகு அழுகாய் மூடித்து வைப்பான். தயாளத்திலும் சீரியத்திலும் அவன் வெகு கீர்த்தி பெற்று ஹாதிம், ருஸ்தம் என்பவர்கள் பெயாகளை இனி உலகத்தார் உச்சசிக்காமல் செய்வான். ஆனால் இந்த ராஜகுமாரன் தனக்கு 14-வயது சிரம்புகின்ற வரையில் சூரியனையாவது சந்திரனையாவது பார்ப்பானேயானால் இவ்வுக்கு பெரும் ஆபத்து விளையும். அது மட்டுமல்ல. இவன் ஒரு பெரும் பைத்தியக்காரனும் டாறி பல பெயர்களைக் கொல்ல ஆரம் பிப்பான். மனிதர்களைக் கண்டு அச்சமுற்று அவர்கள் வகவாஸம் பிடிக்காமல் காட்டுக்கு ஒடியிடுவான். அங்கு மிருகங்களுடையும் பட்சிகளுடையும் கூடி வலித்துக்கொண்டிருப்பான். ஆகையால் இரும் பகலும் இவன் சந்திர சூரியன்களை ஒருபொழுதும் பார்க்காத பழக்கான ஏற்பாடுகள் வெகு கண்டிப்பாகச் செய்ய வேண்டும்,

இவன் ஆசாயத்தைபே ஒருபொழுதும் அண்ணுக்கு பார்க்கவே கூடாது. இவ்வாறு வெசு ஜாக்கிரதைபாய் 14-வயது காலம் ஒரு வித ஆபத்துமின்றி இல்லிராஜதுமாரன் தன் காலத்தைக் கழிப் பானேயானால் அதற்குமேல் இவன் தன் ஆயுள் முழுமையும் வெ'கு கோதமாயும் செல்வமாயும் வாழ்வான்” என்றார்கள்.

இதைக்கேட்டதும் அரசர் இந்த ஆபத்தை நீக்க உத்தே சித்தே இக்கட்டிடத்தை இத்தோட்டச்சில் கட்டினார். இதில் பல வித அறைகளை சிர்மாணம் செய்தார். நானிருக்கவேண்டிய அறை யைச் சுற்றி உட்பக்கம் தோல் மூடி அந்த அறைக்குள் நான் வளர்ந்து வருவேண்டுமென்று உத்தரவிட்டார். தோல் கைத்திருத்த காரணத்தால் சந்திரன், குரியன் இவர்கள் கிரணங்கள் சொற்பமா வது உள்ளே விழு வழியேயில்லை. ஆபத்து ஒன்றும் இவ்விடத் தில் விளைய வழியில்லை என்ற நம்பிக்கையில் நானில்வறையில் என் செவிலித்தாயாலும் மற்ற வேலைக்காரர்களா பும் வெகு கோதமாய் வளர்க்கப்பட்டேன். எனக்குத் தக்க வயது வந்ததும் ராஜா நீதிகளில் தேர்ந்த ஒரு உபாத்தியாயரை எனக்கு எல்லாவித்தைகளையும் சொல்லிக்கொடுக்க என் தந்தை நியமித்தார். ஒவ்வொரு கலை யும் ஒவ்வொரு சாஸ்திரமும் நான் நன்றாகக் கற்று ஏழுவித எழுத்துக்கள் எழுதவும் கற்றுக்கொண்டேன். என் தந்தை நாள் தோறும் என்னைப்பற்றி விசாரித்து என் படிப்பில் கவனமாக விருந்தார். இவ்விடத்தில் ஒவ்வொரு நாள் நடக்கும் எல்லா விஷயங்களும் ஒன்றுவிடாமல் அவருக்கு எழுதி யனுப்பப்பட்டு வரும். நானின்த மானிகை ஒன்றாயே ஸப்தலோகங்களாக ஏண்ணி இதற்குள்ளிருந்த விளையாட்டுக் கருவிகளுடனும் புஷ்பங்களுடனும் விளையாட்டுவதேன். ஆகரா விஷயத்தில் இவ்வுலகத்தில் எவ்வளவு நல்ல வஸ்துகள்களோ அவ்வளவும் எனக்கு என்னுடைய ஆசாரத்தில் தினங்தோறும் கிட்டிற்று. எனக்கு என்னவேண்டுமோ அதைகள் உடனே, எனக்குக் கிட்டன. எனக்கு 10-வயது முடியும் முன் எவ்வளவு வித்தைகள், எவ்வளவு கிலீகள் உள்ளவோ அவ்வளவும் நான் முற்றிலும் கற்றின்துகொண்டேன்,

ஒருநாள் நானிருந்த அறையின், கும்பஸ் அதாவது தூறு யின் உட்பக்கத்தில் வெளிச்சத்துக்கு என்று ஏற்படுத்தப்பட்டிருந்த பிரதேசத்து வழியாக ஒரு அழகானபுஷ்டபம் என் தோற்றத்தில் விழலாயிற்று. அதை நான் பார்க்கப் பார்க்க அது என் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. அதை நான் கையால் பற்றிப்பிடிக்கப் பார்த்தேன். வெகு ஆவலுடன் நான்தைப்பற்ற யத்தனித்த பொழுது அது மேலே போகலாயிற்று. நான் வெகு ஆச்சரியப் பட்டு திகைத்து சிற்கையில் அப்புஷ்பத்தின் திகையிலிருந்து கள கள வென்று யாரோ சிறித்த சத்தம் என் காதில் விழுந்தது. அப் பொழுது அக்கரையின் பக்கம் நான் என் சண்களை எடுத்துப் பார்க்கும்பொழுது அவ்விடம் தைத்திருந்த தோலைக் கிழித்துக் கொண்டு பூர்ணசங்கிரனே ஆகாயந்தினின்று உதித்து இறங்கி வருவதுபோல் ஓர் அழகான முகம் இருக்கி வரக்கண்டேன். அதைக் கண்ணும்ற மாத்திரத்தில் என் புத்தியும் யுக்தியும் எங்கே யோ ஒழிவிட்டன. சற்று நேரத்துக்கெல்லாம் நான் ஸ்வயபுத்தியை அடைந்து மறுபடி பார்க்கும்பொழுது மோனினிகள் கழுத்தில் தூக்கப்பட்ட ஓர் கல்லிமூத்த விம்ஹாலனத்தின்மேல் தன் தலைமேல் ஒரு கல்லிமூத்த கிரீடயனின்து வெகு அழகான உடுப்பு உடுத்து ஓர் பெண் உட்காரந்திருக்கக் கண்டேன். அவள் தன் கையில் ரத்தினத்தால் செய்யப்பட்ட ஓர் கிண்ணம் வைத்துக்கொண்டிருந்தாள். அதால் ஏதோ மதுக் குடித்துக்கொண்டிருந்தாள். மேற்கரையின் நடுவிலிருந்து அச்சிங்காதனம் மெல்ல மெல்லக் கீழே யிறங்கிறது. அப்பொழுது அத்தெய்வப் பெண் என்னைக் கூப்பிட்டு என்னை தனக்குச் சமீபத்தில் அச் சிங்காசனத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். வெகு அன்னியோன்யமாயும் அன்பாயும் பேசலானாள். என் உதட்டில் கன் உதட்டால் அவள் என்கு ஒரு முத்தம் கொடுத்து ஒரு கிண்ணம் மது என்னைக் குடிக்கும்படி செய்து “மானிட ஜாதியே நன்றியற்ற ஜாதி, அப்படியிருந்த போதிலும் என் மனம் உன்னிடம் மோகம் கொண்டது” என்னாள். ஒரு நொடியில் அவள் எவ்வளவோ அழகாயும் ஆசையாயும் பேசினா காகையால் என் மனம் வெகு ஆண்தமடைந்து பிராண்ஸ் எந்துண்டான பிரயோஜனமவ்வளவையும் அன்று நான் முற்றிலும்

மூடங்ததாகக் கருதினேன். அன்றான் எனது ஜன்மமும் காபல்யமானதாக என்னைப்பற்றி நானே சினித்துக்கொண்டேன்.

அப்படி நான் என்னைக்கொண்டதின் லாபம் இதோ நானிருக்கின்றேனே இந்த ஸ்திதிதான். ஆனாலிவ்வுலகத்தில் என்னையின்றி இன்னும் ஒருவன் அவ்வாரூப அத்யானந்தத்தை ஒரு பொழுதாவது அடைக்கேட்டுக்கூட இருக்கமாட்டான். இந்தக் குதுகலத்தில் நாங்களிருவரும் உள்ளங்குளிர வெகு ஆனந்தமாய் சொற்பநேரம் உட்கார்ந்திருந்தோம். அப்பொழுது திடுரென்று எங்கள் ஆனந்தத்தில் இடி விழுந்தது, அவ்வாறு எதிர்பார்க்காமல் இந்த தெளர்பாக்கியனுடைய சிலையையில் வந்த வித்தியாசத்தைக் கேளுங்கள், சொல்கின்றேன்:—

அந்த சிமிஷத்தில் ஆகாயத்தினின்று நான்கு கந்தவர்கள் கிமே பிறங்கி அக்கட்டமுகியின் காதில்லைதோ ஒத்தினர்கள். அதைக் கேட்டதும் அவள் முகத்தின் சிறம் முற்றிலும் மாறிற்று, அவளும் என்னை நோக்கி, “எனது பிரியனே! நான் உன்னுடன் சொற்பாலம் உட்கார்ந்து என் உள்ளத்தைக் குளிரச் செய்யவும், இவ்வாறு உன்னை அடிக்கடி இவ்விடம் வந்து பார்க்கவும், அல்லது உன்னை என்னுடன் கந்தவ லோகத்திற்கு அழைத்துப் போகவும் வினைத்திருந்தேன். ஆனால் நம்மைப் போன்ற இருவர் ஒரே இடத்தில் களிப்புடன் ஆனந்தத்தினிருக்க நமது விதி இடங்கொடாது போனிருக்கின்றது. ஆகையால் என் பிராணனே! நீ கேஷமாக வாழ்வாயாக, ஜகத்சன் உன்னைக் காப்பாற்றுவாராக”¹ என்றால். இதை நான் கேட்டதும் என் புத்தியே என்னை டிட்டோடிற்று, எனது அதிர்ஷ்டமும் என் கையைவிட்டு நழுவிற்று. நான் அவளை நோக்கி “என் உள்ளத்தின் ஆனந்தமே! இனி நாம் மறுபடியும் எப்பொழுது சந்திப்போம். இவ்வளவு கோபமாய் நீ பேசிய சொல் என்ன சொல். நீ சடித்தியில் திரும்பிவந்தால்தான் நீ என்னை டிரிகுடன் பார்ப்பாய். இல்லாவிடில் நான் இறக்குவிட்டாகக் கேட்டு நீ பச்சாதாபம் படவேண்டியதாக விருக்கும். இல்லை என்னில் நீ உன்னுடைய இருப்பிடம், பெயர், அடையாளம் இலவகளை என

சுச் சொல்லிப்போனால் நான் அவைகளைக்கொண்டு உண்ணைத் தேடித் தேடி என்னையே உண்ணிடம் ‘சேர்த்துக்கொண்டுவிட்டது ஒப்புவிட்பேன்’ என்றேன். இதைக்கேட்டதும் அவள் ஈகன் உண்ணை ரகவிப்பாராக. நீ சொன்னசொல் சனியின் (சௌதானின்) காதில் விழாமலிருக்கட்டும். உன்னு பிராயம் நாற்றுக்குமேல் இருப்புது வருஷமா யிருக்கட்டும். நம்மிருவருக்கும் ஆயுள் கெட்டியா யிருக்குமாயின் மறுபடியும் சந்திப்போம். நான் கந்தர்வு ராஜ துடைய மகள். ஹாப் என்னும் மலையில் நான் வசிக்கின்றேன்” என்றார்கள். இப்படி அவள் சொல்லும்பொழுதே அவள் சிங்காதனம் ஆகாசத்தின் மேலேறிற்று. எவ்வண்ணம் அது ஆகாயத்தினின்று கிழே யிறங்கிற்றே அவ்வண்ணமே அது மேலே ஏறி மறைய வாயிற்று.

எதுவரையில் சிங்காதனம் கண்ணுக்குத் தோன்றிற்றே அது வரையில் எங்கள் இருவருடைய நான்கு கண்களும் ஒரே நோக்க மாய் இருந்தன. என் கண்களைஇட்டு சிங்காதனம் மறைந்துவிடவே என்னு ஸ்திதி ஒரு யேய் பிடித்தவன் ஸ்திதிபோல் மாறிற்று. ‘வெகு ஆச்சரியரமான ஓர் உதாஸீனத்துவம் என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டது. என் அறிவும் புக்கியும் என்னிடம் விடை பெற்றுக்கொண்டு எங்கேயோ போய்விட்டன. என் கண்கள் முன் பாக இவ்வுலகமே இருள் மூடியதுபோல்’ விளங்கிற்று. புத்தி தடுமாய் மனங்குழம்பி நான் ஜோவென்று கதறலானேன். என் தலையின்மேல் மண்ணை வாழி நானே இறைத்துக்கொண்டேன். என் துணிகளைக் கீழித்துக்கொண்டேன். உளவு, சீர்குந்துதல் இவைகளை மறங்கன். நன்மை தீமை இவைகளைத் துறந்தேன்.

இக்காமம் என்னும் நோயால் ‘விளையும் துண்பங்கள் எவ்வள வோ கணக்கிடமுடியாது. மனத்திற்கோர் வெறுப்புங் துக்கமூம் இலாபமும், என்று பாடலானேன்.

எனக்கு ரேட்ட சங்கடத்தை என்னு தாதியும் உபாத்தி யாய்கும் அழிந்து பயத்தால் மனம் நடுங்கினவர்களாய் என் தங்கை யாகிய அரசன்முன் சென்று “வேங்சீ! இவ்வுலகத்திற்கே ராஜ குமாரனுயிருக்கும் உமது குமாரனுக்கு எப்படித் துண்பும் சேரிட்டு,

தோ விளங்கவில்லை. திடீரென்று என் இப்படி ஆயிற்றே அது சு
லுக்குத்தான் தெரியும்; அவர் தூக்கம், ஆகாரம், பானம் எல்லாவற்
றையும் துறந்துவிட்டார்” என்றார்கள். அப்பொழுது அரசரான
வர் தனது மந்திரி, புத்திசாலிகளான பிரபுக்கள், பிரசித்த வைத்தி
யர்கள், பெயர் பெற்ற ஜோசியர்கள், எல்லா மறிந்த மூல்லாக்கள்,
உலகத்தையே துறந்த துறவிகள், ஈசன்தியார்கள் இவர்களை எல்
லாம் தன்னிடம் அழைத்துக்கொண்டு நான் இருந்த தோட்டத்தி
னண்டை வந்தார். நான் இருந்த துக்கத்தையும் குழப்பத்தையும்
கண்டு அவரும் தாளமுடியாத சங்கடத்தில் முழுகின்ற. வெகு
அன்புடன் என்னைத் தன் மார்போடு கட்டி யணைத்துக்கொண்டு
என் விஷயமாய் சிகிச்சைகள் செய்யவேண்டிய கட்டளைகளை விதித்
தார். வைத்தியர்கள் என் மனதை தைரிப்பபடுத்தி என் முனையை
சீர்திருத்த மருந்துகளின் ஜாப்தாவை எழுதலானார்கள். மூல்லாக்
கள் சக்கரங்கள் எழுதி மந்திரங்கள் ஜாபித்து என்மேல் மந்திரங்
களுடன் காற்றை ஊதிக்கொண்டும் என் மேனியில் தாயித்துக்
களைக் கட்ட கட்டளை யிட்டுக்கொண்டும் மந்திர மெழுதிய சீட்டு
கள் கிரைக்கப்பட்ட தீர்த்தத்தைக் குடிக்கச்செய்தும் எனக்குப்
பல்வாறு சிகிச்சை நடத்தினார்கள். ஜோஸ்யர்கள் நகூத்திரவீ
களின் மாறுதலால் இவ்வித சங்கடங்கள் எனக்கு நேர்ந்தனாலும் வண்ண
ரும் சொல்லி பலவித தானங்கள் செய்ய உபதேசித்து வந்தார்கள்.
சுருக்கிச்சொல்ல ஒவ்வொருவனும் தனது சாஸ்திரம் இடங்கொடு
த்தபடி உபதேசித்து வந்தான். ஆனால் என் உள்ளத்தினிருப்பது
என் உள்ளம் ஒன்றுக்கன்றே தெரியும். என் தலையிலெழுதி
யிருந்த துரதிவஷ்டத்திற்கு மற்று யாருடைய ஒத்தாசையும் வைத்
தியமும்தான் பலிக்கும்; நாளுக்கு நாள் என் பைத்தியம் அதிகரித்
துக்கொண்டே வந்தது. அன்னமும் நீரும் நாளுக்கு நாள்
குறையவே என் தேகம் மெஸிப்லாயிற்று. எனக்கு இரவும் பகலும்
கதறுவதுமே, தலையை மோதிக்கொள்வதுமே வேலையா யிருந்தன.
இதே அவஸ்தையில் மூன்று வருஷங்களை நான் ஒருவாறு கழித்
தேன். கான்காவது வருஷத்தில் ஒரு யியாபாரி பரதேசங்களில்
சன்சாரஞ்செய்து ஆங்காங்கு தான் கேசுத்த ஆச்சரியமும் வினேந்த
முமான சாமான்களை எடுத்துக்கொண்டு என் தந்தையாகிய வேர்
தன் சமூகத்தில் வந்து சேர்ந்தான். அவனுக்கு என் தந்தை வெகு
மரிபாறத்தாப் பேட்டி கொடுத்தார்.

வேந்தர், அவன் கொண்டுவந்த சரக்குகளை வெகு தாராளமாக வாங்கி, அவன் தேக சௌக்கியம் முதனியவைகளை விசாரித்து அவனை நோக்கி “ஐயா! நீங்கள் பலதேசங்கள் பார்த்திருக்கின்றீர்கள். எங்கேயாவது உண்மையாய்த்தேர்ந்த வைத்தியனைக் கண்டதுண்டா? அல்லது அவ்வண்ணமான வைத்தியன் உண்டு என்று யாரிட்டிருந்தாவது கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டார். அதற்கு அவனியாபாரி “புகழ்பெற்ற வேந்தே! உங்கள் அடிமையாகிய என் வெகுதாரம் சஞ்சரித்திருக்கின்றேன். ஹிந்துஸ்தானத்தில் கண்கூதியின் நடுவில் ஓர் மலை இருக்கின்றது. அவனிடத்தில் ஜாதாதாரியாக விருக்கும் ஒரு கோஸாயி, மகாதேவர்க்கோர் மக்கும் கட்டிக்கொண்டு அத்தேவரெல்லாரும் உபாசிக்க அம்மாதிரத்தைச் சுற்றி ஓர் அழகான தோட்டம் விளங்க அவனிடத்தில் குடியிருக்கின்றார். அவனிடத்தில் ஓர் வழக்கமிருக்கின்றது. வருஷத்திற்கு ஓர் தடவை சிவராத்திரி தினம் தாம் வசிக்கும் மலையை விட்டு அவர் கொள்வி நதியில் நீங்கிக்கொண்டு ஸ்நானம் செய்து ஆண்த மனுபனிக்கின்றார். அவர் அவ்வாறு தனது ஸ்நானத்தை முடித்து வீடு, திரும்பும்பொழுது அவர் வீட்டின் (ஆச்சிரமத்தின் வாயிலில்) பல தேசங்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் அனேக வியாதிக்காரர்கள், வாயிலில் கூடுவது வழக்கம். அன்றைய தினம் வியாதிக்காரர்களின் ஏராளமான கூட்டத்தை நாம் அங்கு காணலாம்.

ஈசன் கருணைபெற்ற அக * கோஸாயி, அவரை நாம் தன்கள் திரி என்றே சொல்ல வேண்டும். ஈசனருள் பெற்ற அக்கோஸாயி அக்குட்டத்தின் நடுவில் புகுந்து ஒவ்வொருவன் கையை தாது பிடித்துப் பார்ப்பதும் சில பேர்களுடைய முத்திரங்களைப் பரீக்கிப் பதும் ஒவ்வொருவனுடைய நோய்க்குத் தக்கவாறு ஒரு துண்டு கடித்தத்தில் மருந்தெழுதிக்கொடுப்பதும் வழக்கம். ஈசன் அக்கோஸாயிக்கு எவ்வாறுன கொராசி கொடுத்திருக்கிறார் என்றால் அவர் தொடுத்த சிட்டுப்படி மருந்தருந்தினால் அவரவருடைய வியாதி

* புஸ்தகத்தில் அஹ்லாதூன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அஹ்லாதூன் என்றால் கிரிக்தேசத்து ஞானியாகிய பிளேடோ என்று அர்த்தம், இஸ்லாம் மதத்தோர்களுக்குள் இவர் ஓர் பெரிய வைத்தியர் என்பது கொள்ளல், நீர் மூத்து நாட்டு வழக்கப்படி அஹ்லாதூன் என்பதை தன் வாங்கிரி என்று மொழியிப்பார்த்தோம்.

இருங்த இடமே தெரியாமல் ஒடிவிடுகின்றது. இவ்வற்புத்தை நான் என் கண்ணுலேயே பார்த்திருக்கின்றேன். ஈசன் அவ்வாறு ஒருவனைப் பகுத்திருப்பதற்காக அவரைத் துதித்திருக்கின்றேன். இவ்விடத்தில் உத்தரவானால் நான் ராஜகுமாரன். அவரிடம் அழைத்துப் போகின்றேன். அவரிடம் ஒரு தடவை காண்பிக்கின்றேன். காட்டின் மாத்திரத்தில் இவ்வியாதி நீங்கி விடும் என்ற நம்பிக்கை எனக்கு முற்றிலும் உண்டு. அன்றியும் இவ்வித ஏற்பாட்டால் ராஜகுமாரன் தேசுத்திற்கு நன்மையே விளையும். ஒவ்வொரு காட்டின் காற்றும் ஒவ்வொரு தேசுத்தின் போசனமும் பானமும் வியாதிக்காரன் தேசுத்தை மாற்று மன்றேரு”। என்றால் இவ்வாறு அவ்வியாபாரி சொன்னது அரசனுடைய மனதிற்குப் பிடித்திருந்தது. உடனே அவர் வெகு சுந்தோஷத்துடன் “மிக்க நன்று. மிக்க நன்று ஒருக்கால் ஈசனடியானுண் அக்கோஸாயி யின் கைராசியால் என் மகன் சௌக்கிய மடைவான். அவனுள்ளத் திலிருக்கும் துக்கம் நீங்கும்” என்றார். உடனே அரசன் தமக்கு வெகு நம்பிக்கையுள்ள ஓர் பிரபுவிடம் என்னை ஒப்பியித்தார். அப் பிரபுவோ பல முறை அரசனால் பரிசோதிக்கப்பட்டு, பொறுக்கி எடுக்கப்பட்டவன். அன்றியும் அவன் பல தேசுங்களில் ஸஞ்சாரம் செய்துவந்தவன். அவ்வியாபாரியையும் எங்களுடன் கூட வரசியமித்தார். எங்களுக்கு வேண்டிய எல்லா ஸாமான்களும் ஓர் கப்பல் ஏல் ஏற்றி எங்களைப், பிரயாணப்படுத்தி அனுப்பினார். நாங்கள் எங்கள் ஸாமான்களுடன் படகேறி கப்பலை நோக்கிப் போன யின்பு அவன் எங்களிடம் அன்புடன் விடைபெற்று திரும்பினார். நாங்கள் எவ்வளவோ மஜிலிகள் தாண்டி கடைசியாய் அக்கோஸாயி யிருந்த யிடம் வந்து சேர்ந்தோம். ஏதோ புது தேசுங்களில் ஸஞ்சரித்தாலும் புது தேசுங்களின் ஆகாரமும் தீர்த்தமும் உட்கொள்ளுவதால் என் தேசுமும் சொற்பம் நன்றாக மிரலாயிற்று. ஆனால் என் மௌன விரதம் என்னையிட்டு நீங்க வில்லை. எப்பொழுதுமான் அழுதுகொண்டே யிருந்தேன். அக்கட்டமுகியின் சிலை ஒரு சிமிவத்யாவது என் உள்ளத்தை விட்டு ஒழியவேயில்லை. நான் எப்பொழுதாவது. வழக்கிறந்தால் நான் பாடுவது ஒரே பாட்டுதான்:—

எந்த கந்தர்வப்பெண் என்னைப் பார்த்தானோ அதை நான் அறியேன். அதுவரையில் என் மனம் கெடாமல் நன்றாகத்தானிருந்தது.

கடைசியாய் இரண்டு முன்று மாதங்கள் கடந்த பின்பு சுற் மேற்குறைய காலாயிரம் வியாதிக்காரர்கள் அம்மலையில் கூடலானார்கள். அவர்களுள் எல்லாரும் “சகனருளால் அத் கோஸ்யி சடுதியில் தமது ஆச்சிரமத்தைவிட்டு வெளியே-வருவார். நமக் கெல்லாம் சொல்லவேண்டியதைச் சொல்லி மருந்து கொடுப்பார். நமது நோய் ஸ்வஸ்தமாய்விடும்” என்று சொல்லிக்கொண் டிருங் தார்கள். அவ்வாறு அத்தினம் வந்தது; அக்கோஸாயி குர்ய பகவான் உதயமாய்த் தோன்றுவதுபோல் எல்லோர் முன்னிலும் வந்து நிற்கலானார். அவர் கங்கையில் விழுந்து, நீஞ்தி ஸ்நானம் செய்து கரையேறித் திரும்பி வந்து, விழுதியின் பஸ்மம் தம் மேனி முழுவ தும் பூசி, தீட்போல் மின்னும் தம் தேக்த்தை அதனால் மறைத்து நீறு பூத்த நெருப்புப் போல் தோன்றினார். தமது நெற்றியில் சந்த னப் பொட்டிட்டார். லங்கோடியை விழுக்குக்கட்டி கழுத்தில் அங்கவல்தீர் மணிந்தார். தலைமே விருந்த ஜூடையின் கலாபத்தை தூக்கிக் கட்டி மீசையை முறுக்கிவிட்டு காலில் சோடு போட்டுக் கொண்டார். அவர் பார்த்த பார்வையில் என்ன விளங்கிற ரெண் றுல் விவ்வலகத்தையே ஒரு திரணம்கப் பாவித்தவர்போல் தோன்றிற்று. வைரக்கல்லிமூத்த ஒரு மசிக்கூடும் சிறு மேசை யும் தன்னுடன் கூடவே எடுத்து வந்து ஒவ்வொரு வியாதிக்காரைனா யும் பார்த்து அவனவனுக்கு ஒரு மருந்து ஜூபிதா எழுதிக் கொண்டே வந்தார். என்னிடம் வந்ததும் என்னைக் கண்டு சூரை என்று நின்று சொற்பம் உற்றுப்பார்த்து “நீ என்னடன் கூடவே வா” என்றார். நானும் அவர் உத்தரவுப்படியே அவரைத் தொடர்ந்து சென்றேன்.

எல்லாரையும் அவர் பார்த்து அனுப்பி விட்ட பின்பு என்னை அவர் அவருடைய தோட்டத்துக்குள் அழைத்துப் போய் அங்கு நான் கண்ட வெகு அழகும் சொக்கழுமான ஒரு சிறு-விட்டில் என்னை விருக்கும்படி கட்டளையிட்டார். அதன் பிறகு அவர் தமது ஆச்சிரமத்துக்குப் போய்கிட்டார். ஒரு மண்டலம் 40-நாள் கழி ந்தபின் அவர் திரும்பிவந்து நான் சொற்பம் வியாதி நீங்கி விருந்த வைக்கக் கண்டு புண்ணகை வைக்கத்து “நீ இந்த தோட்டத்தில் உன் மனத்துக் கேற்றபடி உலாவிக்கொண்டிரு. உளக்கு எந்தப்பழும்

பிடிக்கின்றதோ அதை உண்ணிவ்டத்தில்புசு”; என்றார். அன்றியும் அவர் மாஜூஸே என்ற அபின் நிரம்பிய ஒரு சினு பாத்திரத்தை எண்ணிடம் கொடுத்து, “தினங்தோறும் வெறும் வயிற்றில் இதி விருந்து ஆறு உள்ளது எடை எடுத்துப் புசித்துவா” என்றார். இவ்விதமாகத் திட்டஞ்செய்து அவர் தமது இருப்பிடன் சென்றார். நானும் அவர் சொன்னபடி ஸரியாய் நடக்குவாங்தேன். நானுக்கு நாள் என் தேஷத்துக்கு பலமும் என் மனதுக்கு சார்த்தியும் திரும்பி வந்துகொண்டிருந்தன. ஆனால் காம ராஜன் இன் ஆம் எண்ணிடம் வெற்றிகொண்டிருந்தான். அக்கட்டமுகியின் முகம் என் கண்கள் முன்பாக எப்பீராழுதும் ஸஞ்சரித்துக்கொண்டே விருந்தது.

* ஒருநாள் நான் ஒரு சுவரின் பிறையில் ஒரு மூலையில் ஒரு புஸ்தக மிருக்கக் கண்டேன். அதை எடுத்து நான் பார்த்தபோது அதில் போன லோகம், இருக்கும் லோகம் ஆசிய எல்லா லோகங்களுடைய சாஸ்திரங்களும் எழுதியிருக்கக் கண்டேன். சமூத்திரத்தையே ஒரு கூஜாவில் அடைத்தது போலும் சொல்லலாம். நான் ஒவ்வொரு நிமிஷமும் அப் புக்கத்தைப் படிக்கலாணேன். கைத்திய விஷயத்திலும், பேய் பூதங்களை வசப்படுத்தும் விஷயத்திலும், வெளும், நான் வெகு ஸமர்த்தனைனேன். இதற்குள் ஒரு வருஷம் கடந்தது. அந்த ஆனந்தத்தினமாகிய சிவாரத்திரி வந்தது. அந்த போகி தமது ஆஸனத்தைக் கலைத்து வெளியே வந்தார். அவராக கண்டதும் நான் அவருக்கு ஸலாம் செய்தேன். அவர் எண்ணிடம் எழுதும் கருவிகளைக் கொடுத்து “என்னுடன் கூடவா” என்று கட்டளை பிட்டார். நானும் அவருடன் கூடவே சென்றேன். வாயிற்படியன்றை அவர் வந்ததும் எல்லாரும் ஒரே வாக்காய் அவரைத் துதிக்கலானார்கள். அந்த பிரபுவும் அவ்வியாபாரியும் அவருடன் என்னை மறுபடி கண்டதும் அக்கோஸாயியின் பாதங்களில் சேவித்து அவரை வாழ்த்தலானார்கள். “ஐயா! தங்கள் மகிழையால் எங்கள் ராஜுகுமாரனுக்கு இவ்வளவாவது உடம்பு அனுகூலமாயிற்று” என்று புகழலானார்கள். அக்கோஸாயி தமது வழக்கப்படி ஜுத்தில் நீங்கிக்கொண்டு ஸநார கட்டம் சென்று வழக் கம்போல் ஜுபதபங்களை முடித்துக்கொண்டு திரும்பிவந்து அங்கிருந்த ஒவ்வொரு வியாதிக்காரனையும் பசீக்கிக்கலானார்.

அக்கட்டத்தில் பைத்திழுக்காரர்கள் நடுவில் ஒரு சிறுவன் வெகு ஸாந்தரமாய் சோபிக்கும் முகத்துடன் சின்றுகொண்டிருங் தான். அவன் தேகத்தில் நிற்கக்கூட பலமில்லை. அவனைக் கண்டதும் அக்கோஸாயி என்னைப் பார்த்து இவனை நீ உன்னுடன் அழைத்து வா என்று கட்டளையிட்டார். எல்லோருக்கும் மருந்துச் சிட்டுக் கொடுத்தனுப்பிட்டபின்பு அந்தக் கோஸாயி தமது சிறு அறைக் குத் திரும்பி வந்து அச்சிறுவன் மூளையை ஒரு பக்கத்தில் கத்தியா வறுத்து அங்கு ஒரு பூரான் பதுங்கி யிருக்கக்கண்டு அதை தொ ரட்டணத்தால் இழுக்கப்பார்த்தார், அப்பொழுது நான் என் உள்ளத்தில் ஏதோ தோன்ற அதை வெகு மரியாதையுடன் சொல் லத் தொடங்கினேன்:—குருவே தொரட்டணத்தை செருப்பில் சொற்பம் காய்ச்சி அதை அப்பூரான் முதுகில் வைப்பது உத்தமம். அப்பொழுது அது தனக்குத்தானே அவ்விடத்தை விட்டு நகரும். அப்படி யில்லாமல் நாமிஃபாடி இழுப்பதாக விருந்தால் அது தனது பிடிப்பை விடாமல் மூளையின் தசையை இழுத்துக்கொண்டே வரும். ஒருக்கால் பிடிப்பை விடவேமாட்டாது. அப்பொழுது ஓயாதிக்காரனுக்கு சிரமம் உண்டாகும் என்றேன். இதைக் கேட்டதும் அக்கோஸாயி என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு சேரேல் என்று எழுந்து அத்தோட்டத்திலுட் சென்றார். அங்கு ஓர் தாழ்ந்த மரத்தின் கிளையைப் பிடித்து தமது ஜடையை அதில் கட்டி அத்தால் சுருக்கும் போட்டுக்கொண்டு பிராண்னை. விட்டு நான் ஒடி அவரைப் பார்க்கும் முன் அவர் மாண்டு விட்டார். இவு வாச்சரியத்தைப் பார்த்து நான் மிகவும் வருத்தமுறலானேன். ஓர் வித உதவியுமில்லாத அந்த இடத்தில் நான் என்ன செய்வேன். அவரை, புதைப்பதைவிட வேறுவகை எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. அம்மரத்திலிருந்து அவரை அவிழ்த்துக் கீழே நானிறக் கிணபொழுது அவர் தலையிலிருந்து இரண்டு சானிகள் விழுந்தன. கான் அவைகளை என்னிட்டு வைத்துக்கொண்டு அந்த சிகரற்ற மாணிக்கத்தைப் பூமியிலடக்கன்று செய்தேன். அவ்விரண்டு சானிகளை நான் எடுத்துக்கொண்டு அங்கிருந்த எல்லாப் பூட்டுகளையும் அவைகளால் திறந்து பார்க்க முயன்றேன். அவைகள் இரண்டு அண்றகளின்பூட்டுகளைத்தான் திறந்தன. அவ்வறைகளைநான் திறந்த பொழுது அவைகள் கீழ் முதல் கூரவரையில் வைத்து கற்களை

சிரம்பி யிருக்கன. ஒரு பக்கத்தில் மகமல் பட்டால் மூடப்பட்டு தங்கப்படி போடப்பட்டு ஓர் பெட்டி வைக்கப்பட்டிருக்கத் து. அதை நான் திறந்தபொழுது அதில் ஓர் அற்புதமான புஸ்தக மிருக்க்கண் டேன். அதின்மேல் ஈசனுடைய கோரமான பெயர் எழுதப்பட்டிருக்கத் து. பேய், பூதம், இவைகள் வசப்படுத்தும் மந்திரங்கள், அவைகளுடன் ஸம்பாவித்து அவைகளை யடக்கியாரும் உராய்கள், சூர்யனை வசமாக்கும் மோகனங்கள் அப்புஸ்தகத்தில் சொல்லப் பட்டிருந்தன.

இச்சம்பத்து எனக்குக் கிட்டினதும் எனக்குண்டான ஆனாதத்திற்கு அளவேயில்லை. ‘அம்மாந்திரங்களை ஸாதித்துக் கொண்டு பிரயோகப்படுத்த முயன்றேன். நான் அத்தோட்டத்தின் கைவைத் திறந்து விட்டு என்னுடன் வந்த அந்தப் பிரபு வையும் இன்னும் மற்றவர்களையும் வரவழைத்து கப்பல்களைச் சித்தப்படுத்தச் சொல்லி அங்கிருந்த வைரக் கற்கள், புஸ்தகங்கள் முதலிய எல்லா சாமான்களையும் கப்பலேற்றச் சொன்னேன். நான் ஓர் தனிப் படகேறி மரக்கலம் சேர்ந்து என் நாட்டை நோக்கி பிரயாணமானேன். என் தேசத்துக்குச் சமீபமாக நான் வந்து கொண்டிருந்த ஸமாசாரம் என் தகப்பனாருக்குத் தெரிந்தது. அவர் குதிரை மீதேறி ஸவாரி செய்துகொண்டு என்னை எதிர் கொண்டமைக்க வந்தார். என்னைக் கண்டதும் வெகு அன்புடன் என்னைத் தமது பூர்ப்புடன்னைத்துக் கொண்டார். நான் அவர் பாதங்களை வணக்கி பெற்று தோட்டத்திலேயே நான் குடியிருக்கும்படி எனக்கு உத்தரவாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர் “அப்பா, என் கண்மணியே, அத்தோட்டம்சமக்கு துரதிர்விட்டத்தை கிளிவித்த தோட்டம். அதை நான் சிராக வைக்க வில்லை. தற்காலத்தில் அது மனித வாஸத்துக்கே யோக்கியமில்லாமலிருக்கிறது. வேறு எவ்விடத்தில் உனக்கு ஓலிக்க இஷ்டமோ அவ்விடத்தில் நீ வலித்து வா, அல்லது இதே கோட்டைக்குள் என் கண்கள் முன்பாக உனக்கு வேண்டுமான இடத்தில் நீ வலிக்கலாம். உன் கிஷ்டப்படி உனக்கு வேண்டிய தோட்டத்தை நீ உண்டு பண்ணித் தொண்டு அதில் உலாவலாம்” என்றார். நான் எவ்வளவோ பிழி வாதமும் ஹடமும் பிடித்து அதே பழைய தோட்டத்தை அழுகக் கிடிருந்து கூடிருடைப் பந்துவாம் போல் கூப்பு அநில்குடி

பாற்றி வருகின்றிர்கள். எம்மிருவருக்கும் இப்பொழுது உண்டாய் கிட்ட நட்பால் நான் ஒரு புத்தியதி சொல்லுகின்றேன். அது தங்களுடைய கேழமத்துக்காகவே என்று கருதுகின்கள்; நீங்கள் வைத்துக்கொண்டிருக்கும் மந்திர டிஸ்தகத்தை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும். சொற்பம் அஜாக்கிரதையாக மட்டும் நீங்களிருப்பிர்களே யானால் அதைக் கண்டு இக்கந்தவர்கள் அதை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்கள்” என்றார்கள். அதற்கு நான் “சொற்பமேஹும் அஞ்சாதே, அதை நான் என் பிரான்னையே காப்பது போல் காப்பாற்றுவேன்” என்றேன்.

கடைசியாய் என்னை ஏராளர்களின் பற்றிற்று. காமத்தால் கண் மூடப்பட்டவனும் என்ன நடக்குமோ அது நடக்கட்டும். எத் தனின் நாள் நான் ஈசிப்பேன் என்று சொல்லிக் கொண்டு அக்கட்டமூலியின் கையைப் பற்றலானேன். உடனே ஆகாசத்திலிருந்து ஒரு சத்தம் “கொடுத்து விடு அப்புஸ்தகத்தை. ஈசனாருடைய கோரா நாமம் அதில் எழுதப்பட்டிருக்கின்றது. இனி அப்புஸ்தகத்தை வைத்துக் கொள்ள உணக்கு யோக்யதை யில்லை” என்று உண்டாயிற்று. அச்சமயத்தில் என் புத்தி மயங்கி யிருந்த படியால் என் மார்புடன் கட்டிக் கொண்டிருந்த அப்புஸ்தகத்தை நான் எடுத்து யார் கையிலேயோ கொடுத்து விட்டேன். இன்னர் கையில் கொடுத்தேன் என்பதுகூட அத்திசையில் எணக்குத் தெரியாது. இவ்வாறு நான் காமத்தால் புத்தி மயங்கிக் கெய்த காரியத்தை கட்டமூலி கண்டு “ஆகா! தன்னையையே பெரியதாகக் கொண்ட மானிட ஜென்மே நீ செய்த சபதத்தை மறந்தாய், நான் சொன்ன புத்திமதியையும் துறந்தாய்” என்று என்னைக் கண்டித்து மூர்க்கை போட்டு விழுந்தாள்.

